



ஸ்ரீ சௌந்தரராஜப்பெருமாள் - திருநாகை

Courtesy : RAMCO CEMENTS

2609

திருப்பாடை - 4/4

## ஸ்வாபதேஷவ்யாக்யாநம் — முப்பதாம்பாட்டு

அவ ;— முப்பதாம் பாட்டு. (வங்கக்கடல் இத்யாதி) இப்பாட்டில், இப்ர  
ஷந்தம் கற்றுர்ச்சு உண்டாம் பூலத்தைச் சொல்லுகிறார்கள்.

வயா :— (வங்கமித்யாதி) மரக்கலத்துக்கு ஒருசலநம் பிறவாதபடி பாற்கடலை  
மந்தரத்தை மத்தாக நாட்டி வாஸுகியாலே சுற்றித் தன்கையாலே கடைந்து  
பிராட்டியை லபித்தாற்போலே, சேதநர் பரிக்குரவுறித்த ஶரீரத்துக்கு ஒருவாட்டம்  
வாராமல் ஸம்ஸாரமாகிற மஹாஸமுத்தாத்தைத் தன் ஸங்கல்பமாகிற மந்தாத்தை  
நாட்டி, க்ருபையாகிற கயிற்றுலே சுற்றி, கடாக்ஷமாகிற கைகளாலே கடைந்து,  
பிராட்டியிலும் ப்ரேமவிஷயமான ஆத்மவஸ்துவை லபித்தவன். இத்தால் - இஶ்  
ஶரீரத்தோடேயிருக்கச்செய்தே 1. “ஸந்தமேநம் ததோவிதுः” என்னப் பண்ணின  
வனை என்கிறது. (கேசவனை) கேசவியை நிரளித்தாற்போலே ஆத்மவஸ்துவை  
அநுபவிக்கும்போது அவ்வநுபவவிரோதியாய் இச்சேதநனுக்குப் பிறக்கும்  
போக்கருத்வாதி களுக்கு நிவர்த்தகனுளவனை.

(திங்கள் இத்யாதி) 2. “பவதி புமாந் ஜகதோவஸ்ய ஸளம்யருபः” என்கிற  
படியே சந்தாரனைப்போலே ஆஹ்லாதங்கரமான திருமுகமண்டலமுடையவர்களாய்,  
ததேஷவிஷயமான ஜ்ஞாந பக்தி வைராக்யபூஷிதராய், அநந்யார்ஹரான  
பாகவதர்கள் ஆற்றுமையாலே அவனிருந்தவிடத்தே போய்ப் பூஜித்து, தங்கள  
யுகுத்திலே நாட்டார்க்கு “பறை” என்று வ்யாஜமாத்ரமாய்த் தங்களுக்கு  
உத்ததேஷ்யமான கைங்கர்யத்தைப் பரிக்குரவுறித்த. ப்ரகாரத்தை, பூமிக்கு ஆபாரண  
மான ஸ்ரீவில்லிபுத்தூரிலே எழுந்தருளியிருக்கிற விஸ்தருதமாய்க் குளிர்ந்திருத்  
துள்ள தாமரைமணிகளாலே செய்யப்பட்ட மாலைகளையுடைய பெரியாழ்வாச  
திருமகளாரான சூடிக்கொடுத்த நாய்ச்சியார் அருளிச்செய்த ஸங்காநுபாவவ  
மாய், கூட்டங் கூட்டமாயிருக்கிறதாய், தமிழாலே செய்யப்பட்டு மாலைபோலே  
போக்குமாய், ஶரீரஸாவாஹ்யமாய், ஶ்லாக்யமான இப்ரபந்தத்தை, ஒருபாட்டுக்  
குறையாதே பிற்பட்ட காலத்திலே இப்ரபந்தாநுபமான பாகுரத்தை அநுஸந்  
திக்குமவர்கள், இப்பாகுரஸ்ரவணத்தாலே பணைத்து புலிஷ்டாமான பெரிய மலை  
போலேயிருக்கிற நாலுதிருத்தோள்களையுடையனுய், வாத்ஸல்யத்தாலே சிவத்த  
திருக்கண்மலர்களையுடையனுய், விகளிதமான திருமுகமண்டலத்தையுடையனுய்,  
உபயவிபூத்யைச்வர்ய ஸம்பந்நனை ஶ்ரியபதியாலே தங்குஷ்டாதங்குஷ்டங்க  
ளிரண்டிலும் பிறந்த ஜ்ஞாநத்துக்கு விச்சேஷம் வாராதபடி க்ருபையை லபித்து  
ஆநந்த நிர்ப்பராயிருப்பர்கள்.

30.

**ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவராஜகாசார்யரான  
வானமாமலை ஜி.யட் அருளிச்செய்த  
திருப்பாவை ஸ்வாபதேஷம்**

திருப்பாவை முதலிட்டு அஞ்ச பாட்டாலும் ப்ரபந்ந நிஷ்டாக்ரமங்களையும், ப்ரபத்திவாசகமான திருநாமலைபுத்தையூடும் பேசுகிறது. மேல்பத்துப்பாட்டாலும் ப்ரபத்தவ்யனுடைய திருநாமஸங்கீர்த்தநமே ப்ரபந்நனுக்குக்காலகேஷபமாகையாலே, அந்த ஸங்கீர்த்தனத்துக்கு அதிகாரிகளானவர்களானவர்களை எழுப்பிக் கூட்டிக்கொள்ளும்படி சொல்லுகிறது.

அது எங்கனேயென்னில் ;— இதில் முதற்பாட்டாலே, பரிஶாத்துத்தராய் வருத்த்யாபாஸத்தையூடுயவர்களுடைய உபதீச ப்ரமாணத்தை முன்னிட்டு ஸத்வருணநிஷ்டாரை ஸாத்விக ஸமாசார நிதார்ஶநபூர்வக புகுவந்நாமஸங்கீர்த்தனத்திலே ஸமாஹிதராக்கும்படி சொல்லுகிறது. இரண்டாம் பாட்டில் ;— புகுவதுபிமதுக்ரியாகலாபங்களாலே புகுவதுபோகுயமான வஸ்துவை விவேகித்து துரிப்பார்ப்படியைக்காட்டி, ஸத்வப்ரதானரை விரோதி, நிரஸனஸமர்த்து நுடைய திருநாமஸங்கீர்த்தனத்திலே ஸமாஹிதராக்கும்படி சொல்லுகிறது. மூன்றும் பாட்டில் ;— ஸங்கீர்த்தனத்துக்கு அடுத்த ஸத்வோத்தரகாலத்தை முன்னிட்டு ஸத்துக்களாலே குதூஹலிக்கப்படும் விஷயரானவர்களை, ஸகலவிரோதி, நிவாரகனுடைய ஸங்கீர்த்தனத்திலே ஸங்குதராக்கி ஸமாஹிதராக்கும்படி சொல்லுகிறது. நாலாம் பாட்டில் ;— ஜ்ஞாநதீப்பரகாஸராய், அத்தாலே உத்துங்குமான பதுத்திலே இருக்கும்படியான ஸம்பந்தமுடையவர்களையும் அவனுடைய ஸர்வதாமஸங்கீர்த்தனத்திலே ஸங்குதரானபடி ஸம்விதாநம் பண்ணும்படி சொல்லுகிறது. அஞ்சாம பாட்டில் ;— புகுவதுங்கணவித்துர் பாகரம் கேட்கையில் அபேக்ஷிக்கும்படி, சொல்லுகிறது.

ஆரும் பாட்டில் ;— அபிஜாதமும் ஆஹ்லாதுகரமுமான திருநாமஸங்கீர்த்தனத்திலே அந்வயிப்பிக்கும்படி சொல்லுகிறது. ஏழாம் பாட்டில் ;— புகுவத்ப்ரத்யாஸநந்தரேர்டு ஆஸத்தியுடையாரையும் மநோபிராமமான நாமஸங்கீர்த்தனத்திலே ஸம்ரத்துராய் ததுக்திபரராக்கும்படி சொல்லுகிறது, எட்டாம் பாட்டில் ;— புகுவதுங்கண ஜ்ஞாநநிஷ்டாரையும் இதிஹாஸோக்தமான குணநாமஸங்கீர்த்தனத்திலே ப்ரவணராக்கும்படி சொல்லுகிறது. ஒன்பதாம் பாட்டில் ;— ஸௌகந்த்யஸாரஸ்யயுக்தர்விகாஸத்தையும், ஸத்வோத்துரிக்தர் ஸமாராதன ஸம்விதான தத்பரராகிறபடியையும் காட்டி, பரிபூரணஜ்ஞானரையும் புண்டுரீகாக்ஷி நாமஸங்கீர்த்தன தத்பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும்படி சொல்லுகிறது. பத்தாம் பாட்டில் ;— வாக்புணிதியுடையாரையும், ஸமஸ்தப்ரதிபந்துக நிவர்த்தகமான ஸர்வேஶ்வரநாம ஸங்கீர்த்தனத்திலே ஸஹகாரிகளாக்கிக் கொண்டபடியைச் சொல்லுகிறது.

ஏவம்வித, ஸங்கீர்த்தனத்தாலே அவனுக்கு அறுதியாகையும், அவனையும் எழுப்பி ஸ்வாபேக்ஷிதங்களை விண்ணப்பம் செய்து அடிமைசெய்யும்படியையும், அவன் அடிமை கொள்ளும்படியையும், அவனுக்கறிவித்துத் தலைக்கட்டுகிறது மற்றெல்லாம்.

திருப்பாவை அடியிட்டஞ்ச பாட்டாலும் — ப்ரபந்ந நிஷ்டாக்ரமமும், ப்ரபத்தவ்யன் அதிஸாலபுனும்படிக்கடியான அவனுடைய அவதாரத்தின் அடிப்பாடும் சொல்லுகிறது. மேலிட்டுப்பத்துப்பாட்டும் ப்ரபத்திக்குப் பூர்வபாவியான வாக்யகுருபரம்பரையினுடைய க்ரமம் சொல்லி, பகுவத்துவிஷயத்தில் உத்திக்தரானவர்களோடு போர் அவகாஹித்தாரோடுவாசியற, உத்ததேஸ்யரென்னு மிடம் சொல்லுகிறது.

அது எங்கனே? என்னில் :— “பிள்ளாய் எழுந்திராய்” (6) என்கையாலே, பகுவத்துவிஷயத்திலே அபிநவமாக மூட்டும் 1. “அஸ்மத்துக்குருப்யோ நம:” என்னும்படி சொல்லுகிறது. அநந்தரம் “நாயகப்பெண்பிள்ளாய்” (7) என்கையாலே, ஸ்வாசார்யனுக்கும் கூளரவ்யனுகையாலே 2. “அஸ்மத்பரமகுருப்யோ நம:” என்கிறபடியைச் சொல்லுகிறது. “கோதுகலமுடையபாவாய்” (8) என்று ஸர்வராலும் கொண்டாடும்படியிருக்கையாலே 3. “அஸ்மத்ஸர்வகுருப்யோ நம:” என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது. “மாமான்மகளே” (9) என்கையாலே ஒளி புதுவை நகர்வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான 4. “ஸ்ரீமதே ராமாநுஜாய நம:” என்னும் அர்த்தம் சொல்லுகிறது. இதுவும் ஆழ்வான் அளவும் அநுஸந்தேயம். “நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனுய்” (10) என்கையாலே, ஸித்ததோபாயத்தாலே. ப்ராப்ய வைலக்ஷண்யஜ்ஞானத்தையுடையராய், அத்தாலே உடையவர்க்கும் கூளரவ்யர்யிருக்கும் 5. “ஸ்ரீபராங்குஶதாஸாய நம:” என்னுமர்த்தும் சொல்லுகிறது.

“கோவலர்தம்பொற்கொடி” (11) என்கையாலே, க்ருஷ்ண பக்தியுக்தரான நாதவம்ஶயுக்தராயிருக்கிற 6. “ஸ்ரீமத்யாழுநமுநயே நம:” என்னும் அர்த்தம் சொல்லுகிறது. “நற்செல்வன் தங்காய்” (12) என்கையாலே, திருக்குமாரத்தியார் பருவம் நிரம்பினபின்பு சேற்றில் படியாய்க்கிடந்து அநுசரணம் பண்ணியும், “மனத்துகினியானைப்பாடவும்” (12) என்கையாலும், 7. “ஸ்ரீராம மிஶ்ராய நம:” என்னும் அர்த்தம் சொல்லுகிறது. “போதரிக்கண்ணினுய்” (13), “பங்கயக்கண்ணைப்பாட” (14) என்கையாலே, 8. “ஸ்ரீபுண்டார்காக்ஷாய நம:” என்னும் அர்த்தம் சொல்லுகிறது. “நாவுடையாய்” (14) என்கையாலே தமிழ்மறையை இயலிசையாக்கின நாவீறுடைமையாலே, 9. “ஸ்ரீமந்நாதமுநயே நம:” என்னுமர்த்தும் சொல்லுகிறது. “எல்லே இளங்கினியே” (15) என்கையாலே, 10. “ஸாகமுகாதாமருத்துரவஸமயுதம்” என்னும்படி A திருவருட்கழுகு ஒண் பழத்ததான்

ஆழ்வார் திருப்பவளத்தில் A “நின்கீர்த்திக்கனியென்னும் கவிகள் — B மொழி பட்டோடு கவியமுத” மாய்த் திருவாய்மொழி ப்ரவஹிக்க, அத்தாலே C “அணி மழலைக் களிமொழியாளை” அநுகரிக்கையாலே, 1. “ஸ்ரீமதே ஶட்டகோபாய நமः” என்னும் அர்த்தம் சொல்லுகிறது.

“நாயகனுய்” (16) என்று தொடங்கி மேலஞ்சுபாட்டாலே, 2. “ஸ்ரீமதே விஷ்வக்ளேநாய நமः” 3. “ஸ்ரீய நமः” 4. “ஸ்ரீதராய நமः” என்னும் அர்த்தங்களையும் அச்சேர்த்தியிலே இவரும் புருஷகார பூர்வகமாக ஆஸ்ர சிர்ச்சக்செய்தே பெறும் ஏற்றங்களைச் சொல்லுகிறது.

D “எட்டெடுமுத்தின் இணைப்பொருளும் இரண்டுதனில் பொருளும் இயல் வயித்தேர் அருச்சனார்க்கு இறைவர் தம்மைத் தொட்டுரைத்த முறையறுதிப் பொருளையெல்லாம் தோன்றும்வகை” இத்யாதிஃப்படியே, இப்ரபங்தம் ரஹஸ் யார்த்தத்தை ப்ரதிபாதி, க்கட்டவதாயிருக்கும். அதில் துவயயோஜனையும் மேலே வோஜிக்கப்பட்டது.

அநந்தரம் பாட்டுக்கள் எல்லாவற்றிலும் ப்ரதிபாதி, க்கிறபடியே விஶேஷக் கடாக்ஷலக்ஷ்யமாம்படியை அபேக்ஷிக்கிறபடியையும், E “வீற்றிருந்தேமூல” கிறபடியே திஃவ்யஸிம்ஹாஸனத்திலே பேரோலக்கமாக இருக்கும்படியையும், “போற்றி” (24) என்று சேர்த்திக்கு மங்களாஸாஸனம் பண்ணும்படியையும், தங்களர்த்திஃத்வத்தையும். கைங்கர்யோபகரணங்களை அர்த்திஃக்கும்படியையும், எல்லாரும் ஒருவனுடே கூடியிருந்து குளிரும்படியையும், பலத்துக்கநுகுணமாக ஸாதனங்கள் தங்கள் கையதன்றிக்கே அவன் கையதாயிருக்கும்படியையும், கைங்கர்யவேஷத்தையும், மாதர்களை எழுப்பும்படியையும், கைங்கர்ய ப்ரதி ஸம்பங்தியான ஸிய:பதி கடாக்ஷத்தாலே அந்தக் கைங்கர்யத்தைப் பெற்று வாழும்படியையும் சொல்லித் தலைக்கட்டுகிறது.

ஆகையாலே, குருபரம்பரா விவரணபூர்வகமாக துவய விவரணமான இப்ரபங்தமே ப்ரபந்தனுக்கு அநவரதாநுஸந்தே, யமென்றதாயிற்று. F “ஜபதுவ்யம் குருபரம்பரையும் துவயமும்” என்னக்கடவதிறே. இதி குருபரம்பரா விவரணம்.

துவயத்துக்கு ஸங்க்ஷரஹமான திருமந்த்ரயோஜனை காட்டப்படுகிறது — இப்ரபங்தத்தாலே. G “நமோநாராயணையவென்பாரே” என்றிறே இவர்தாம் அருளிச்செய்தது. இப்ரபங்தத்தில் “உழிமுதல்வன்” (4) “பற்பநாபன்” (4) என்று ஶேஷத்வ ப்ரதிஸம்பங்தியான ஶேஷித்வத்தையும், “உனக்கே” (29)

என்கையாலே, உகாரத்தில் அநந்யார்ஹஸேஷத்வத்தையும், “நாம்” (5) என்றும், “யாம்” (24) என்றும் — மகாரவாச்யனுய் ப்ரக்ருதே:பரனுய் ப,குவச்சேஷத் பூதனுமிருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே, ப்ரணவாரத்தும் ஸங்க்ருஹீதமாயிற்று. “தூயோமாய் வந்து நாம்”(8) “தூயோமாய்வந்தோம்”(16) “அபிமரனபங்கமாய்” (22), “மற்றைநங்காமங்கள் மாற்று” (29) என்கையாலே நமஸ்லீலர்த்தமும், “கதிர்மதியம்போல்முகத்தான் நாராயணன்” (1) என்றும், “நாராயணன்மூர்த்தி” (7), என்றும் “ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்” (3) என்றும் சொல்லுகையாலே நாராயண ஶப்தாரத்தமும்; A “உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநாராயணமே” என்னக்கடவுதிரே- “உறவேல் நமக்கிங்கு ஒழிக்காழியாது” (28) என்கையாலே அதில் ஸர்வவிதை பங்குத்வமும், “எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னேடு உற்றேழேயா வோம் உனக்கேநாமாட்செய்வோம்” (29) என்கையாலே சதுரஷ்யரத்தமும் ஸங்க்ருஹீதமாயிற்று. இதி திருமந்த்ரவிவரணம்.

“கறவைகள் பின்சென்று” (28) இத்யாதிஃகளாலும், “செய்யாதனசெய்யோம்” (2), “உன்னை அருத்தித்துவந்தோம்” (25), ““சிற்றம் சிறுகாலேவந்துன்னைச் சேவித்து” (29) என்றும், “‘நாராயணன்” (10) என்றும், “புண்ணியம் நாமுடையோம்” (28) என்றும், “மாயனை மன்னுவடமதுரைமைந்தனை” (5) என்று தொடங்கி “தீயினில் தூசாகும்” (5) என்றும், “எங்கள்மேல்சாபமிழிந்து” (22) என்றும், “வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து” (25) என்றும் சொல்லுகையாலே சரமஸ்லோகாரத்தமும் ஸங்க்ருஹீதமாயிற்று. B “ஐந்து தீயோடு நின்று தவம் செய்யவேண்டா திருமார்பணைச் சிந்தையுள் வைத்துமென்பீர்”, C “ஐந்துநெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா”, D “நகரமருள்புரிந்தித்யாதி - பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் அந்தியால் ஆம்பயன் அங்கு என்றும் என்றும் சொல்லக்கடவுதிரே.

திருப்பாவையால் “நாராயணன்” (1) என்றும், “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்” (2) என்றும், “ஓங்கியுலகளந்த உத்தமன்” (3) என்றும், 1. “ஏஷ நாராயண: ஸ்ரீமாந் கூஞ்சர்ணவநிகேதந: । நாகுபர்யங்கமுத்ஸருஜ்ய ஹ்யாக்தோ மதுராம் புரீம ॥” என்கிறபடியே ஸ்ரீக்ருஷ்ணவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவேசொல்லி, ஏவம்விதைனவன் “மாயனை மன்னு” (5) இத்யாதிஃப்படியே க்ருஷ்ணனுய்வந்தவதறித்து, ஒருத்திமகனுய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்திமகனுய் ஓளித்து (25) வளருகிறவீட்டே, “பேய்முலைநஞ்சன்டு, கள்ளச் சகடம் கலக்கழியக்காலோச்சி” (6) என்று பூதனுஶகடநிராகரணம் சொல்லி,

A பெரிய திரு 6-10-1. B பெரிய திரு 3-2-2. C முன்-திருவ 76.

D முதல்-திருவ 33.

திருப்-70


அதுக்குமேலே “தாமோதரன்” (5) என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவுமடிக்கவும் எனியனுமிருந்தபடி சொல்லி, மது’ரயிலே மல்லரைமாட்டி (8) வல்லானை (15) கொன்றபடியைச் சொல்லி, அநந்தரம், தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில் (25) நெருப்பாய், அவனைப் போக்கினவனவும் அருளிச்செய்தாரிரே. இதி சரமஸ்லோக விவரணம்.

(மார்கழித்திங்களித்யாதி) இதில் அத்யந்தபுக்தியுக்தரானவர்கள் புகவத்து விரஹபரிதாபஹரமாக ஸஹகாரிகளுடன் புகவத்துவிஷய அவகாஹனம்பண்ண ஒருப்பட்டு. ஸ்வாபேஷிதங்களை அத்தலையாலே பெற்று வாழும்படியையும் சொல்லுகிறது. தந்தாம் ப்ரீதிவிஷயங்களைப் பிரிந்தார்களுக்கெல்லாம் இப்படி யிரே ப்ரேமஸ்வபுரவமிருப்பது.

ஶ்ரீயःபதியாய் ஶ்ரீவைகுண்டா நிகேதநனுய, ஸர்வஸ்மாத்பரனைய் இருந்துள்ள ஈர்வேஸ்வரன், ஆஸ்ரிதரக்ஷணூர்த்துமாக ஸ்வவிஷ்டியிலே சக்ரவர்த்தித் திருமகனுய் வந்து அவதரித்துப்போந்து, பிராட்டியைப் பிரிந்து A மெல்லியல் தோன்தோய்ந்து அநந்தரம் இப்படி அதிவிலக்ஷணையாய் அத்யந்தாபிமதையான தத்துவிஷயத்தை லோகரக்ஷணூர்த்துமாக விஶ்லேஷித்து, B “உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்து” என்னும்படி பரிதப்தனைய், “அந்த விரஹதாபம் மாற்றலாமோ?” என்கிற அலமாப்பாலே அர்ணவத்திலே அவகாஹிக்க நினைப்பதானுற்போலேயும், அவனைப் பின்தொடர்ந்துபோந்த பரிவரான தமபி பரதனும் C தயரதன் பெற்ற மரகதமணித்தடத்தைப் பிரிந்து, 1. “கூடோக்கு நிரிவ- யதாயும்” என்னும்படி பரிதபித்து ஸரயு ஆற்றிலே அவகாஹித்து, ஸஞ்சஸ்தா முதலானவற்றிலே அவகாஹிக்கவும் ஒருப்பட்டிருந்தாற்போலவும், பின்னையும் மாமாயன் மாதவன் வைகுந்தன் (9) D “வானிளவரசு வைகுந்தக்குட்டன் வாக்தேவன், மதுரைமன்னன், நந்தகோனிளவரசு, கோவலர்குட்டன்” E “குட்டுநன்மாலை” தொடக்கமான அங்குத்தை போகுத்தை அநாதாரித்து, E.அப்பாயர்தம் கொம்பினுக்காக இங்கே போந்தாற்போலே.

ஆண்டானும் அந்த F வைகுந்தவான்போகம் தன்னை இகழ்ந்து இங்கேற ட-வேயர் தங்கள்குலத்திலே H விட்டுசித்தன். வியன்கோதையாய் வந்தவதரித்து, ஆயர்ச்சிருமியர்(16) படியை அடைந்து, ஆயர்குலத்தினில் தோன்றினவனை(5) மனத்துக்கு இனியதாகப் (12) பாடிக் கூடியிருந்தபடியைச் செய்யவெண்ணைப் போந்தவளாய், I அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது தொடக்கமான விஷயங்களைப் பிரிந்த தளர்த்தியாலே J இனவேல் நெடுங்கண்கள் இமைபொருந்தாதே, அவனில் எண்மடங்கான K காமத்தீ உள் புகுந்து கதுவ, அந்த விரஹதாபமாகிற

A திருநெடும் 13, B நாச்-திரு 11-7, C திருவாய் 10-1-8, D பெரியாழ் திரு 3-6-3  
E திருங்குத்தம் 21, F உபதேச 22, G பெரியாழ் திரு 5-4-11, H நாச்-திரு 13-10  
I திருநெடும் 14, J நாச்-திரு 5-4, K நாச்-திரு 8-2.



பெரு நெருப்பை ஆற்றுக்கைக்கு A ஆதரம் பெருத்து, B பெரும்புறக்கடல் இப்புறத்திலே திருப்பாற்கடலாய்ப் பொங்கி எங்கும் பரந்து, வெள்ளக்கால்களாய்ப் பரந்து சுழித்துப் பெருந்ராக C மதுர ஆரூய்ப்பெருகுகிற அம்ருதத்திலே குள்ளக்குளிரக்குடைந்து நீராட (13) ஒருப்பட்டு, பெருக்காற்றிலே இழிவார் துறை தப்பாமே துறைஅறிந்தநிலவரோடேடை இறங்க நினைக்குமாபோலே, இறங்க நினைக்கிறதாயிருக்கிறது இங்கும்.

அது எங்களே? என்னில்: - ஶ்ரீய:பதியாய், ஸ்ரீவைகுண்ட, நிகேதநனுய், நித்யமுக்தாநுபாவ்யனுய், ஸர்வஸ்மாத்பரனுயிருந்துள்ள ஸர்வேச்வரன், “நாராயணனே” (1) என்று அவன் B பெரும்புறக்கடலாயிருக்கிறபடியும், அநந்தரம் “பாற்கடலுள் பையத்துயின்றபரமன்” (2) என்று பாற்கடல்போலேயான வ்யூஹத்தையும், “ஒங்கி உலகு அளந்த உத்தமன்” (3) என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப்பரந்து “பற்பநாபன்” (4) என்று சுழித்து, “தூயபெருநீர் யமுனைத் துறைவன்” (5) என்று D பெருக்காறுபோலேயான விபவத்தையும், “நாற்றத்துழாய் முடிநாராயணன்” (10) என்று உள்ளே ஊற்று ஜலம்போலே அந்தஸ்யாமியாயிருக்கும்படியையும், “புள்ளையன் கோயில்” (6) என்று நித்யமான நீர்மையாலே D “அதிலே தேங்கிய மடுக்கள்” என்னலாம்படி E ருசிஜூநகவிபவலாவண்யத்தோடே எப்போதும் ஆஸ்ரமிக்கலாம்படியிருக்கிற அர்ச்சாவதாரத்தையும், அத்யபி, நிவேஷத்துடன் F இங்கே காண இப்பிறப்பே அநுபவிக்கக்கோவி;

அவை அப்போதே அநுபவிக்கப் பெறுமையாலே, G “வைகுந்தனென்பதோர் தோணிபெருது உழல்கின்றேன்” என்றும், H “பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வாணிப் புணர்வீதோர்ராசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகவித்து ஆவியை ஆகுலம்செய்யும்” என்றும், I “விண்ணுறநீண்டு அடிதானியமைந்தனை வேற்கண்மடந்தை விரும்பி” என்றும், J “பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனேடுவாய்ந்த பெருஞ்சுற்றமாக்கிய” என்றும், K “கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்?” என்றும், L “ஆவலன்புடையார் தம் மனத்தன்றி மேவலன்” என்றும், M “உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து என்னை நலங்கொண்டநாரணன்” என்றும், N “பெண்கொடியை வதை செய்தான்” என்றும், O “காமத்தீயுள்புகுந்துகதுவ” என்றும், P “தீழுகத்து நாகனையேல் சேரும் திருவரங்கர் ஆழுகத்தை நோக்காரால்” என்றும் சொல்லு

A திருமாலை 16. B பெரிய திரு 7-10-1. C திருமாலை 36. D ஸ்ரீவசனபூஷணம் 39. E ஆசார்ப ஹ்ருதயம் 162. F திருவாய் 8-5-11. G நாச-திரு 5-4. H நாச-திரு 5-7. I நாச-திரு 5-11. J நாச-திரு 7-10. K நாச-திரு 13-9. L நாச-திரு 4-8. M நாச-திரு 8-6. N நாச-திரு 8-9. O நாச-திரு 8-2. P நாச-திரு 11-1.

கிறபடியே, பரத்வாதிப்பஞ்சாவஸ்தாவஸ்திதனைய் பாஹூகுணங்கை தேசகால விப்ரகர்ஷாக்குபாதிபாலே ஆஸ்ரயிப்பார்க்கு அல்ந்நிலமிதத்வாதிகளாலும் ஆலோகாலாபாத்யநாருபாவிகத்வத்தாலும் எம்பெருமான் அரியனுகிறபடியை தூர்ஶ்சித்து;

முற்காலத்திலே ஸ்ரீகோபிமார் 1. “கோபீபரிவருதோ ராத்ரிம்” என்று பூர்வ பகுத்தில் பூர்வராத்ரியிலே, A அணியாய்ச்சியர் சிந்தையுள் குழகனுண க்ருஷ்ண ஞேடே கழகமாகக்கூடியிருந்து, ஒருகார்யப்பாட்டிலே, பிரிந்துபோந்து, B அவனை விட்டு அகன்று உயிராற்றகில்லாதாப்போலே, யமுனையாற்றிலே “மார்கழி தீராட” (4) என்று ஒரு வ்யாஜத்தாலே க்ருஷ்ணங்குபவ குதூஹலத்தையடைய ராய், அபராத்ரியிலே உணர்ந்து, முற்பட்டார் பிற்பட்டாரை எழுப்பி, எல்லா கும் திரண்டு நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக க்ருஷ்ணனை எழுப்பி, ஸ்வலைபுங்களை அர்த்தித்துப்பெற்று அநுபவித்தாற்போலவும்;

சீர்மல்குமாய்ப்பாடிக்கு (1) ஸதாருஷமான ஸ்ரீவில்லிபுத்தூரிலும், ஸ்ரீவைஷ்ணவஸ்தான ப்ரஸ்மதையான ஆழ்வார் திருமகளாரான ஆண்டாள் க்ருஷ்ணங்காரிகளான அவர்களை அநுகரித்து, C “வேதம் வல்லார்களைக்கொண்டு விண்ணேர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்கிறபடியே, D “வேதப்பயன் கொள்ளவல்ல விஷ்ணுசித்தன் ஸம்பந்தத்தாலே, E வேதமைனத்துக்கும் விததான அர்த்தத்தைக்கொண்டு, பகுவத் ருசியடையாரைக்கொண்டு, பத்துப் பெண்களை எழுப்புகிறமுகேந, ப்ரபந்நஜனகூடஸ்தான பதின்மரை முன்னிட்டு, வேதப்பிராருளாய் “யமுனைத்துறைவன்” (5) என்று பேர்பெற்ற எம்பெருமான் திருவடிகளைப்பற்றுமளவும் சொல்லுகிறார்கள். “‘புள்ளும்’ (6) தொடங்கி ‘எல்லே’ (15) அளவும் தாஸமாந்தமாயே” என்றாரிறே தேஶ்சிகரும். இவர்கள் க்ருஷ்ணங்குபவத்துக்கு தேஶ்சிகராகையாலும் பத்துப்பெண்களை எழுப்புகிறது, நாச்சியருக்கு தேஶ்சிகராகையாலும், பிராட்டிமாரோடே ஸாம்யகுண ஷட்கத்தை யுடையராகையாலும், இவ்வநுபவத்துக்கு இவர்களைக் கூட்டிக்கொள்ளுகிறது.

இன்னமும், பகுவத் விஷயத்தில் முற்பட்டார் பிற்பட்டாரையும் கூட்டிக்கொண்டு போகவேண்டும். பரஸ்மருத்தியாலும் இவர்களை எழுப்புகிறார்கள். 2. “வபுஷ்ய ராத்ரிம் து தத்ரைவ குங்காகூலே ஸ ராகுவ: | பரத: காஸ்யமுத்தாய ஶத்ருக்தமிதுமப்பரவீத || ஶத்ருக்தோத்திஷ்டா கிம் சேஷே நிஷாதாதிபதி முஹும் | ஶீக்ரமாநய பத்தாந்தே தாரயிஷ்யதி வாஹிநீம || ஹாகுர்மி நாஹும் ஸ்வபிமி தமேவர்பம் விசிந்தயந் ||” என்னக்கடவுதிறே. இங்கும் அப்படியோயிற்று. பரத்யகூருபவத்தால்லது துரியாதார், குணங்குபவத்தாலே துரித்திருப்பாரை தவரித்து பூப்புகிறபடி.

A நாக. 4-10, B திருவாய் 9-9-11, C திருவாய் 4-6-8, D பெரியாழ் திரு 2-8-10  
E திருட்டவைப் பெருமை பற்றிய வெண்பா.

இதில் முதற்பாட்டில் “பிள்ளாய் எழுந்திராய்” (6) என்று “பிள்ளைப் பெண்” என்கிறது - பொய்கையாழ்வாரை. அதெங்ஙனே? என்னில்; A “அரவம் அடல்வேழம்” இத்யாதி:யாலே க்ருஷ்ணரூபவத்துக்கு தேசிகராகையாலும், இவள் சூடிக்கொடுத்த வடிவுக்கு, B “வையந்தகளி” இத்யாதி: - B “சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை” என்றும், C “மாலுங்கருங்கடலே என் நோற்ருய்” இத்யாதி:யாலே அவனுடைய அங்குஸங்குத்தை ஆதாரித்துப் பேசி யும், D “மணமருவமால் விடையேழ்செற்று” என்று, நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்கு எருதுகளின் மேலே வ்யாபரித்த படியைப் பேசுகையாலும், இதிலே “பேய் முலை நஞ்சன்டு” (6) என்றதை - E “பேய்முலை நஞ்சுனுக உண்டான்” என்றும், “கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி” (6) என்று கன்னிப்போரான சிறுச் சேவகத்தை, F “ஓரடியும் சாடுதைத்த” என்றும், “வெள்ளத்தரவில்துயிலமர்ந்தவித்தினை” (6) என்றத்தை, G “வெள்ளத்தினுள்ளானும்” இத்யாதி: யாலே பேசியும், H “ஒன்றுமதனையுணரேன்நான்” என்று முந்துறமுன்னம் பாகுவது, விடியத்திலே இழிந்தவராகையாலும், “பிள்ளைப்பெண்” என்கிறது — பொய்கையாழ்வாரை என்கை. பிள்ளை - மெளக்குத்துயம்.

இரண்டாம்பாட்டில் “பேய்ப்பெண்” (7) என்கிறது - பேயாழ்வாரை. அதெங்ஙனே? என்னில்; I “திருக்கண்டேன்” இத்யாதி:யாலே நாயகனுடைய வைபவத்தை தார்ச்சிப்பிக்கையாலும், மற்றும் ஸ்த்ரீத்வாபத்தியாலே, J “வெற்பென்று வேங்கடம்” என்று தொடங்கி, J “நீண்டதோள்மால் கிடந்த நீள்கடல் நீராடுவான் பூண்டநாள் எல்லாம் புகும்”, என்கையாலும், K “கோவலனுய் ஆநிரைகள் மேய்த்துக் குழலுதி” என்று க்ருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசுகையாலும், L “பின்னைக்கா ஏற்றுயிரை அட்டான்” என்று நப்பின்னைப் பிராட்டிக்காக அவன் எருதுகளின்மேலே வ்யாபரித்தபடியைப் பேசுகையாலும், “பேய்ப்பெண்ணே” (7) என்கிறது - பேயாழ்வாரை என்றபடி.

மூன்றாம்பாட்டில், “கோதுகலமுடையபாவாய்” (8) என்கிறது - பூதத்தாழ்வாரை. அதெங்ஙனே? என்னில்; - ஸ்த்ரீத்வாபத்திக்கு உடலாக M “அன்பேதகளி” இத்யாதி: யாலே பாக்தியைப் பேசி, N “பெருந்தமிழுன்நல்லேன் பெரிது” என்ற அநந்தரம், O “பெருகுமதவேழம்” என்று அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதத்தையும், ஜாத்யுசிதகர்மத்தையும் பேசியும் P “ஏறின்பெருத்தெருத்தம் கோடொசியப் பெண்ணைசையின் பின்போய் எருத்திறுத்த நல்லாயர் ஏறு” என்று நப்பின்னைப்பிராட்டியைப்

A முதல் திருவ 54,	B முதல் திருவ 1,	C முதல் திருவ 19,	D முதல் திருவ 62
E முதல் திருவ 11,	F முதல் திருவ 100,	G முதல் திருவ 99,	H முதல் திருவ 2
I மூன்-திருவ 1,	J மூன்-திருவ 69,	K மூன்-திருவ 42,	L மூன்-திருவ 85
M இர-திருவ 1,	N இர-திருவ 74,	O இர-திருவ 75,	P இர-திருவ 62

பெறுகைக்கு ஏருதுகளின் மேலே அவன் வ்யாபரித்த வ்யாபாரத்தைப் பேசியும், இதில் A “தேவாதி தேவனெனப் படுவான் முன்னெருநாள் மாவாய் பின்த மகன்” என்றும், B “மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன்துழாய்க் கண்ணியனே மேலால் விளவின்காய் கன்றினுல் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு” என்றும் அருளிச்செய்கையாலும், “கோதுகலமுடையபாவாய்” (8) என்றது பூதத்தாழ்வாரை என்றபடி. C “மாதவன் பூதம்” என்கிறது கோதுகலமிறே; ஆகையாலும், D “மாதவன்பேர் சொல்லு வதே ஒத்தின் சுருக்கு” என்றவரிறே. ஆக மூவரும் ஜ்ஞாநதஸ்ரந்ப்ராப்தய வஸ்த்தைகளோடே கூடியாயிற்றிருப்பது.

நாலாம்பாட்டில், இவர்களுக்கு அநந்தரத்திலவரான திருமழிசையாழ் வாரை - “மாமான் மகன்” (9) என்கிறது. அதெங்கனே? என்னில்; 1. “நாதரா துலிதா லகுர்மஹி” என்றும், E “உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம்வலிது.” என்னும்படி மஹீஸாரகேஷ்தரமான திருமழிசையிலே, 2. “பார்க்குவோ தீர்க்குஸ்தரேன வாஸுதேவம் ஸநாதநம் | அபிபூஜ்ய யதாந்யாயம்” என்கிறபடியே ஸ்ரீஜகந்நாதனை உத்தேஸி த்து யஜித் துக்கொண்டிருக்கிற காலத்திலே, பார்க்குவனுடைய பத்னி குர்ப்பிணியாய்த் திருமழிசைப்பிரானைத் திருவயிறு வாய்த்தாலே, 3. “பார்க்குவி லோகஜநநீ” என்னும்படியான பிராட்டியோடே உடன்பிறந்த பார்க்குவபுத்ரர் ஆகையாலும் F “காட்டில் வேங்கடம்” இத்யாதி, F “கூட்டுமாகில் நீ. கூட்டுகூடல்” என்கிற படியே, G “அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட” என்று ஸ்த்ரீத்வபாவநையாய்ப் பேசுகையாலும், “தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய” (9) என்கிற ஜ்ஞாநதஸ்ரப்ரகாஶத்தை, H “என் மதிக்கு விண்ணெனல்லாம் உண்டோவிலை”, I “ஞானமாகி ஞாயிருகி” என்று பேசுகையர்களும், J “ஆயன்துவரைக்கோனுய் நின்றமரயன்” என்றும், K “அடிச்சகடம் சாடி இத்யாதி - வடிப்பவளவாய்ப் பின்னை தோளிக்கா வல்லேற்றெருத் திறுத்து” என்றும், L “ஆயனுகி ஆயர்மங்கை வேயதோள் விரும்பினுய்” என்றும், M “பின்னைகேள்வ! நின்னெடும் பூட்டிவைத்த வென்னை நின்னுள் நீக்கல்” என்றும், க்ருஷ்ணசேஷ்டிதங்களையும் நப்பின்னைப்பிராட்டி புருஷகார வைபவத்தையும் சொல்லி, இதிலே “மாமாயன் மாதவன் வைகுந்தன்” (9) என்றதை N “மாதவணி” என்றும், O “வைகுந்தச் செல்வனுர்” என்றும் பேசுகையாலும், “மாமான்மகன்” (9) என்கிறது - திருமழிசைப்பிரானை என்றபடி.

---

A இர-திருவ 28. B இர-திருவ 100. C திருவாய் 5-2-2. D இர-திருவ 39.. E திருச்சந்த-தனியன். F நாச-திரு 4-2. G நான்-திருவ 39. H நான்-திருவ 51.. I திருச்சந்த 114. J நான்-திருவ 71. K நான்-திருவ 33. L திருச்சந்த 41.. M திருச்சந்த 99. N நான்-திருவ 65. O நான்-திருவ 75.

பார்க்குவனும் பார்க்குவியும், புருகுவுக்குக் க்யாதியினிடத்திலே ஸஹோதரராக ஸம்பவிக்கையாலும், லோகமாதாவுடன் பிறந்தவன் லோகத்துக்கெல்லாம் மாமனுகத்தட்டில்லையிரே. அந்த பார்க்குவ புத்ரனுகையாலே இவரை “மாமான் மகள்” (9) என்னக்குறையில்லை. அன்றிக்கே, யஶோதைப்பிராட்டிக்குப் பின்பிறந்த ஸ்ரீகும்பார் குமாரத்தியான் நப்பின்னைப் பிராட்டிதரத்தை யடையார் ஒருவராகையாலே “மாமான் மகள்” (9) என்று சொல்லுகிறதாகவுமாம்.

அஞ்சாம் பாட்டில், “அம்மனுய்” என்கிறது — குலசேகரப்பெருமானை. அது எங்கனே? என்னில் — குலஶேகரனுகையாலும், A எல்லையிலடிமைத் திறத்தினில் என்று மேவுமனத்தனுகையாலும், B அல்லிமலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இளைய்ச்சிமார்கள் எல்லிப்பெருமுதினில் ஏழத்தூடி எள்கியுரைத்த வுரையதனை ஸ்த்ரீத்வபாவநயா பேசுகையாலும், C “ஏறு அடர்த்ததும்”, D “ஆனேறேழ்வென்றான் அடிமைத் திறமல்லால்” என்று நப்பின்னைப் பிராட்டி விஷயமாக வ்யாபரித்த வ்யாபாரத்தில் தோற்று “அடிமையல்லது” என்கையாலும், E “ஆலைநீள் கரும்பன்னவன்” என்று தொடங்கி, F “மல்லைமாநகர்க்கிறையவன்தன்னை வான் செலுத்தி” என்னுமளவும் க்ருஷ்ணசேஷ்டி தங்களைப் பேசி அநுபவிக்கையாலும், இதிலே “நாற்றத்துழாய்முடி நாராயணன்” (10) என்றதை G “வண்டு கிண்டு நறுந்துழாய் மாலையுற்றவரைப் பெருந்திருமார்வனை” என்றும், அந்நாரணனை H “நலந்திகழி நாரணன்” என்றும் பேசுகையாலும், இவர்க்கு அசலுணர்த்தி அநுபவம்போலே ரங்குயாத்தரயில் அநுபவம் நடந்து செல்லுகையாலே ப்ரபந்ந குலஶேகரரான குலசேகரப்பெருமானை “நேற்றுச்சீர்க்கம் புகுகின்றவம்மனுய்” (10) என்கிற தென்கை.

ஆரும் பாட்டில், “கோவலுத்தம் பொற்கொடியே” (11) என்கிறது — பெரியாழ்வாரை. எங்கனே? என்னில் — I குடிக்கொடுத்த சுடர்க்கொடியான் இவளைப்போலே J கோவலுப்பட்டம் கவிக்கும்படி கோப ஜந்மத்தை ஆஸ்தானம் பண்ணினவராகையாலும், K “கண்ணியரோடெங்கள் நம்பி கரியபிராண்னினோயாட்டை” என்றும்படி, L “கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்” என்று தொடங்கி, M “பண்டு அவன்செய்த கிரிடையெல்லாம்” என்னும்படி க்ருஷ்ண குண சேஷ்டிதம் பேசி அநுபவிக்கையாலும், N “நப்பினை தன்திறமா நல விடையேழவிய நல்லதிறலுடைய நாதனுமானவனே” என்றும், O “ஜயபுழுதி” P “நல்லதோர் தாமரை” இவைகளில் திருத்தாயார் பேச்சாகப் பேசுகையாலும்

A பெ-திரு 2-10. B பெரு-திரு 6-10. C பெரு-திரு 2-3. D பெரு-திரு 4-1.

E பெரு-திரு 7-1. F பெரு-திரு 7-11. G பெரு-திரு 2-8. H பெரு-திரு 10-11.

I திருப்பாவைத் தனியன். J பெரியாழ்-திரு 3-8-7. K நாச்-திரு. 3-10.

L பெரியாழ்-திரு 1-1-1. M பெரியாழ்-திரு 2-9-11. N பெரியாழ்-திரு 1-5-7.

O பெரியாழ்-திரு 3-7. P பெரியாழ்-திரு 3-8.

A “தழைகளும்” இத்யாதியளவாய் B கண்ணிமார்கள் காழற்ற மாற்றத்தைப் பேசுகையாலும், இதிலே “முகில்வண்ணன்” (11) என்றத்தை — C “விட்டு சித்தன்மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில்வண்ணனை” என்கையாலும், “கோவலர்தம் பொற்கொடியே” (11) என்கிறது பெரியாழ்வாரை என்கை.

ஏழாம்பாட்டில், “நற்செல்வன் தங்காய்” (12) என்கிறது தொண்டரடிப் பொடியாழ்வாரை; அது எங்வனே? என்னில்: — ஸ்த்ரீத்வத்துக்கருகுணமாக, D “தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன்” என்றும், E “உடலெனக்கு உருகுமாலோ” என்றும், F “கண்ணனைக் கண்ட கண்கள் பனியரும்புதிருமாலோ” என்றும் தம்முடைய புக்தியைப் பேசுகையாலும், G கற்றினம் மேய்த்த கழிலிணக்கீழ் உற்றதிருமாலை பாடுகையாலும் H “மழைக்கன்றுவரை முன் ஏந்தும் மைந்தனே” என்று குன்றுகுடையாக எடுத்தபடியைப் பேசுகையாலும், I “கவளமால் யானைகொன்ற கண்ணனை” என்கையாலும், ஸ்ரீமாலா காரரைப்போலே J செண்பகமல்லிகையோடு செங்கழுதீர் இருவாட்சி எண்பகர் பூவுங்கொணர்ந்துசாத்த, அத்தால் வந்த கைங்கர்யஸ்ரீயை உடைய பெரியாழ்வார்க்குப் பிற்பாடராய், அவர் கை கங்கர் யஸ்ரீயை அநுவிதாநம் பண்ணுகையாலே, “அவர்க்கு அநுஜர்” என்னும்படியாய், திருப்பள்ளியுணர்த்துகிறவதிலும் வந்தால் K “விஷ்ணுசித்ததுளௌப்புருத்யர்” என்று ஸஹபடிதராகையாலும், “நற்செல்வன் தங்காய்” (12) என்கிறது ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வாரை என்கை. இவரும், இதிலே “சினத்தினால் தென்னிலங்கைக்கோமானைச்செற்ற மனத்துக்கினியானை” (12) என்றத்தை — L “இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர்ச்சேறே” என்றும், M “செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம்சேவகனூர்” என்றுமருளிச்செய்தாரிறே.

எட்டாம் பாட்டிலே, “போதரிக்கண்ணினுய்” (13) என்கிறது — திருப்பாணுழவர்ரை. அது எங்வனே? என்னில்: — தொண்டரடிப்பொடியாரோபாதி, N “அடியார்க்கு என்னை ஆட்படுத்தவியலன்” என்றும், N “என் கண்ணி னுள்ளன்” என்றும், O “கொண்டல் வண்ணனைக் கோவலனுய்”, என்று தொடங்கி, O “என் அமுதினைக்கண்ட கண்கள்” என்கையாலே — “போதரிக்கண்ணினுய்” (13) என்கிறது — திருப்பாணுழவர்ரை. P “மெய்ம்மையை மிகவுணர்ந்து” என்று தத்தீயஸேஷாஷ்வபர்யந்தமான ஜ்ஞாநமிறே ஜ்ஞாநமாவது. தத்தீயர்க்கு உகப்பாகப்பண்ணும் புகுவதாநுபவமிறே இவரது. ஸ்த்ரீத்வபாவனையாலுண்டான புக்தி, பத்தும் பத்தாக அடிதொடங்கி முடியளவுமாய் மேலாயிருக்கும். இப்பாட்டிலே “பொல்லா அரக்கணைக் கிள்ளிக் களைந்தானை” (13) என்றத்தை, இவரும், Q “சதுரமாமதின்குழ் இலங்கைக்கிறைவன் தலைபத்துதிர ஓட்டியோர் வெங்கணையுய்த்தவன்” என்றுரிறே.

A பெரியாழ்-திரு 3-4-1, B பெரியாழ்-திரு 3-4-10, C பெரியாழ்-திரு 5-4-11  
D திருமாலை 16, E திருமாலை 19, F திருமாலை 18, G திருமாலைத் தனியன்  
H திருமாலை 36, I திருமாலை 45, J பெரியாழ் திரு 2-7-10, K ஆசார்ய ஹ்ருதாயம் 85  
L திருப்பள்ளி 4 M திருமாலை 11 N அமல 10 O அமல 10 P திருமாலை 38 Q அமல 4

ஒன்பதாம்பாட்டில் : “எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசுந் நங்காய்” (14) என்கிறது - நம்மாழ்வாரை. அது எங்களே? என்னில்; A “திரு மாலுக்குரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்” என்னும்படியான சேஷ்ட்வ பூர்த்தியையுடையராய், B “அவனடியார் நனிமாக்கலவி இன்பகே நானும் வாய்க்க நங்கட்கே” என்னும்படி பாகுவத ஸ்ருத்தியைக் காண்கை யிலே அபிவ்ருத்த, மனோராதந்தை உடையராய், அந்யாபதேஶத்திலும், C “அடிச்சியோம்” என்கையாலும், D “பின்னைகொல்” என்கிற ஒப்பனையாலும், E “குட்டுநன்மாலைகள்” என்று தொடங்கி, E “அடலாயர்தம் கொம்பினுக்கே” என்று நப்பின்னைப்பிராட்டிக்காக அவன் விடையடர்த்த வ்யாபாரத்தைப் பேசி யும், F “பின்னைநெடும் பணைத்தோள் மகிழ்பீடுடைமுன்னையமரர் முழுமுதலானே - என்னைதெகிழ்க்கிலும் என்னுடை தஞ்னெஞ்சந்தன்னை அகல்விக்கத்தானுங் கில்லான்” என்றும், G “வேயின்மலிபுரதோளி பின்னைக்குமணைளை” இத்யாதி யாலும், H “வாள்கெண்டை ஒண்கண் மடப்பின்னைதன் கேள்வன் தாள்கண்டு கொண்டென் தலைமேல் புனைந்தேன் — ஆள்கின்றுள் ஆழியான் ஆரால் குதூவுடையம்” என்றும், I “எருது ஏழ்தழீஇி”, J “சறையினூர்” இத்யாதி யாலும் பலபடியாக அவள் புருஷகாரவைபுவத்தை ஆதாரித்து, மற்றும், K “எத்திறம்” என்று, L பிறந்தவாற்றிலே க்ருஷ்ணசேஷ்டிதங்களிலே ஈடுபட்டு, M குரவை ஆய்ச்சியிலே நண்ணிவணங்கி அநுபவித்தும், N “எல்லாம் கண்ணன்” என்றும் “நீராடப்போதுவீர்” (1) என்றத்தை, O “கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்” என்கையாலும், மந்தாதி காரிகளை, P “என் நெஞ்சினூல் நோக்கிக் காணீர்” என்று உணர்த்தியும், ஸகோத்ரிகளை உயிராகத் தேடி Q “இசையின்” என்று போதிக்கையாலும், “நீராடி” (1) என்றத்தை, R “காலைநன்ஞானத்துறைபடிந்தாடி”, S “அப்பன் திருவருள் மூழ்கினள்” என்கையாலும், இதில் “நானுதாய்” (14) என்றத்தை, T “நெஞ்சம் நிறைவும் எனக்கிங்கில்லை” என்றும், “நாவுடையாய்” (14) என்றத்தை, U “என்நா” என்றும், V “வலக்கையாழி இடக்கைச் சங்கம் இவையுடை மால்வண்ணை மலக்குநாவுடையேன்” என்றும், W “நரவியலால் இசைமாலைகள்” என்றும் சொல்லுகையாலே, “எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்” (14) என்கிறது - நம்மாழ்வாரை. இப்பாட்டில் “சங்கொடுசக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக்கண்ணைப்பாடு” (14)

A திருவாய் 6-9-11, B திருவாய் 8-10-7, C திருவாய் 10-3-6, D திருவாய் 6-7-10  
 E திருஞிருத்தம் 21, F திருவாய் 1-7-8, G திருவாய் 3-9-8, H திருவாய் 10-4-3  
 I திருவாய் 4-2-5, J திருவாய் 4-8-4, K திருவாய் 1-3-1, L திருவாய் 5-10  
 M திருவாய் 6-4, N திருவாய் 6-7-1, O திருவாய் 10-5-1, P திருவாய் 5-5-2  
 Q திருஞிருத்தம் 30, 31 R திருவிருத்தம் 93, S திருவாய் 8-9-5, T திருவாய் 7-3-9  
 U திருவாய் 3-9-1; 1-6-3, V திருவாய் 6-4-9, W திருவாய் 4-5-4.

என்றதை, A “பங்கயக்கண்ணனியே”, B “பங்கயக் கண்ணனென்கோ” என்றும், C “வீவில்சீரன் மலர்க்கண்ணன் வின்னேர் பெருமான் தன்னை வீவில்காலம் இசையாலைகளேத்தி” என்றும் பேசினுரிநே.

பத்தாம் பாட்டில் “எல்லே இளங்கினியே” (15) என்கிறது — திருமங்கை யாழ்வாரரை. அது எங்கனே? என்னில் D “அடிகளடியே நினையும் அடிய வர்கள் தம்மடியான்” என்று ஶேஷத்வத்தின் எல்லை நிலத்திலே நிற்கை யாலும், ஸ்த்ரீத்வத்துக்கருகுஞ்சமாக, E “பேராளன் பேரோதும் பெண்ணை” என்றும், F “கடிமாமலர்ப்பாவையொப்பாள்” என்றும் வகுஷ்டி ஸாம்யத்தை வூடையராயிருக்கும் இருப்பைப் பேசுகையாலும், G “பேராளன் பேரோதும் பிபரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்றும் H “வண்சேறை யெம்பெரு ஹன் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் ணினையும் களிக்குமாறே” என்றும் ததீயாநுபவத்தப்ராய், தத்பரீதிஹேதுவாக I “ஆயர்பூங்கொடிக்கு இனவிடை பொருதவன்” என்றும், J “பின்னைபெறும் தன்கோலம் பெற்றூர்” என்றும், K “பின்னை மணுளர்திறத்தம்” என்றும், L “அன்றூயர் குலமகனுக்கரையன் தன்னை” என்றும், நப்பின்னைப் பிராட்டி ஏருஷ்காரத்தை அடியே தொடங்கி முடிய நடத்தியும், “நீராடப்போதுவீர்” (1) என்றத்தை M “பொற்றுமரைக்கயம் நீராடப்போனேன்” என்றும், N “சந்த ஹலர்க்குழல்”, O “பூங்கோதை”, P “எங்கானும்”, Q “மானமுடைத்து” இத்யாதிஃகளிலே க்ருஷ்ண குணசேஷ்டிதங்களை மண்டியநுபவித்து, R “பண் தவன் ஆயன்நங்காய்” என்று தொடங்கி R “அவன்பின்கெண்டைஒண்கண் விளிச்கினிபோல் மிழற்றி நடந்து” என்றும், S “மென்கினிபோல் மிகமிழற்றும்” என்கையாலும், “இளங்கினியே” (15) என்கிறது — திருமங்கையாழ்வாரர்! “வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாய் அறிதும்” (15) என்னுமதுண்டு இவருக்கும். இப்பாட்டிலே “வல்லானை கொன்றுனை” (15) என்கிறவித்தை T “ஆவரிவை செய்தறிவார்” இத்யாதிஃயாலும், U “கரிமுனிந்தகைத்தலமும்” என்றும் அருளிச்செய்தார்.

இப்படியாயிற்று இப்பத்துப்பாட்டுக்கும் குணஸாம்யத்தாலும், கூளரவ் வதையாலும் பத்துப்பெண்களை எழுப்புகிற முசுத்தாலே, ஆழ்வார்கள் பதின் மரையும் கூட்டிக்கொண்டு ஆழ்வார் திருமகளார் அநுஸந்திக்கிறதாக அறுதி சிட்டாங்கள். இப்படி பக்தராய் முக்தராயிருப்பார் ஆழ்வார்கள்.

A திருவாய் 3-4-2. B திருவாய் 3-4-3. C திருவாய் 4-5-3. D பெரிய திரு 2-6-10  
E திருநெடு 20. F பெரிய திரு 2-7-9. G பெரிய திரு 7-4-4. H பெரிய திரு 7-4-6  
I பெரிய திரு 3-1-5. J பெரிய திரு 5-2-2. K பெரிய திரு 11-2-5. L திருநெடு 29  
M திருநெடு 19. N பெரிய திரு 10-4. O பெரிய திரு 10-5. P பெரிய திரு 10-6  
Q பெசிய திரு 10-7. R பெரிய திரு 3-7-2. S திருநெடு 15. T பெரிய திரு 3-3-7  
U திருநெடு 25.

இந்த யோஜைநகளெல்லாம் A “விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசுவருவிப்பரேல் அது காண்டுமே” என்று சொல்லுகிற ஆசார்யாபிமாந திஷ்டுயான ஆழ்வார் திருமகளார் படிக்குச் சேருமிரு. B “பாலேய் தமிழர் விசைகாரர் பத்தர்” என்கிறவிடத்து குணஸாம்யத்தாலே யோஜித்தபடியாகக் கடவுது இங்கு.

இனி, தங்வய யோஜைநயில் அர்த்தங் விஷயமாக மெய்ப் பொருளை மிரு விஶதமாக்கிற்று. {இரண்டு அர்த்தங்களையும் C “புலன் ஐந்து மேயும்” என்று உபதேஶரிக்கக் கேட்டவர்கள் அநுஷ்டாநமாக, திருப்பாவையிலும், D ‘தாடை தந்தை’யிலும், ஸதோத்ரகுத்யங்களிலும்}; தங்வயத்தின் அடைவு கானும்படி எங்களே? என்னில்: முதல்பாட்டில் “நாராயணனே நமக்கே பறை தருவான்” (1) என்ற ப்ராப்யப்ராபதங்களிரண்டையும், “கறவைகள் பின் சென்”(28) நிலும், “சிற்றஞ்சிறு கார்லை”(29) யிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது. தடுவடையவுண்டானவை இரண்டர்த்தங்களுக்கும் உபபாதங்களாயிருக்குமாகை சாலே தங்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாமென்றபடி.

“நாராயணனே நமக்கே பறைதருவான்” (1) என்று திருமந்த்ரத்தில் வதாத்ரயத்திலும் ப்ரதிபாதிக்கிற ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றும் ஒவ்வொன்றே பத்துப்பாட்டாய்ப் பரவும்படியே, திருப்பாவை முப்பது பாட்டாகப் பாடியகுளிற்று. திருமந்த்ரத்தில் ஸ்வரூபாராநுரூபமாக நிஷ்கர்ஷித்த ப்ராப்யப்ராபக்களையிரு தங்வயத்திலே விஶதமாக அநுஸந்திக்கிறது. அந்த க்ரமத்திலே யாமிற்று இங்கும் அநுஸந்திக்கிறது.

இனிமேல் குருபரம்பராபூர்வமாக தங்வயத்தின் அடைவு சொல்லுகிறது. “நப்பின்னை நங்காய், திருவே” (20) என்கையாலே, ஸ்ரீஸ்புதார்த்தங்கும், “உன்மணைளை” (19, 20) என்கையாலே, “ஸ்ரிங் — ஸேவாயாம்” என்கிற தாத்வர்த்தங்கும், “நப்பின்னை கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா” (19) என்றும், “நீ உன்மணைளை எத்தனைபோதும் துயிலெழுவொட்டாய் காண், ஏத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்” (19) என்கையாலே வாத்ஸல்யாதி, சுணப்ரகாஶமான நாராயணபதங்கில் அர்த்தங்கும், “பாற்கடலுள் பையத் துயின்ற பரமனி” (2) என்றும், “ஓங்கி உலகளந்த” (3), “அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த” (17), “அன்றிவ்வுலகம் அளந்தாய்” (24) சன்றும், லோகவிக்ராந்த சரணங்களாய், நாராயணன் திரிவிக்கிரமன் அடியான உலகளந்த மெல்லடியை “உன்பொற்றுமரையடி” (29) என்று சரணசப்பதார்த்தங்களையும், “கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்” (1) “ஹழி புதல்வன் உருவம்போல்” (4), “முகில்வண்ணன்” (11), “சங்கொடுசக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக்கண்ணன்” (14) என்று, அதில் விக்ரஹ ஆ நாக்-திரு 10-10, B திருவாய் 1-5-11 C திருவாய் 2-8-4, D பெரிய திரு 1-9-1 ; ( ) உடைப்பிலுள்ளது அநந்விதம் என்பர்.

யோகுத்தையும், A “முத்துத்திரக்கடல்சேர்ப்பன்” என்னும்படி ஸ்ம்ஸாரி திரிந்தவிடத்திலே வந்துகிடக்கிற “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்” (2) என்கையாலே ஸ்வாமித்வமும், “ஓங்கியுலகளந்த உத்தமன்” (3) என்கையாலே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த ஸௌலப்புமும், “மாயனை” (5) என்று தொடங்கி — தாமோதரனளவும், கட்டவுமடிக்கவுமாம்படியான ஸௌ ஶீல்யமும், “குறைவொன்றுமில்லாத கோவிந்தா” (28) என்று கல்யாண குணாவிஶிஷ்டவஸ்துவின் உபாயழர்த்தியையும், “அறிவொன்றுமில்லாத ஆய்க் குலம்” (28) “அறியாதபிள்ளைகளோம்” (28) என்கையாலே அதிகாரிஸ்வருபான ஆகிஞ்சந்யமும், “தூயோமாய்வந்து நாம் தூமலர் தூவித்தொழுது வாயினுல்பாடி மனத்தினால் சிந்திக்கப் போயபிழையும் புகுதருவான் நின்ற னவும் தீயினில் தூசாகும்” (5) என்றும், “வந்து தலைப்பெய்தோம்” (22) என்றும், “உன்னை அருத்தித்து வந்தோம்” (25) என்றும், அநிஷ்டநிவருத்திக்குடி இஷ்டப்ராப்திக்கும் தப்பாத உபாயமாக ஸ்வீகரிக்கும் உபாயவரணத்தையுட், “ஆவாவென்று ஆராய்ந்தருள்” (8) “அங்கனிரண்டுங்கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்” (22) “இறைவா! நீ தாராய் பறை” (28) என்று அவனுடைய பரகுதஸ்வீகாரத்தின் ஏற்றத்தையும்;

“குத்துவிளக்கு ஏரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்” (19) இத்யாதிஃயிலே பர்யங்கவித்தையையிற்படியே இருவருமாய் எழுந்தருளியிருக்கிற சேர்த்தியான வேஷத்தை “நாற்றத்துழாய்முடி நாராயணன்” (10) என்கையாலும், “தேவாதி தேவனை” (8) என்கையாலும், “உம்பர்கோமானே” (17) என்கையாலும், “இறைவாநீ” (28) என்கையாலும், உத்தரவாக்ய நாராயணபதாத்தில் ப்ரதி பாதிஃக்கிற ஸேஷித்வமும், “தட்டொளியும் தந்து உன்மணைனை” (20) என்கையாலும், “இப்போதே எம்மை நீராட்டு” (20) என்கையாலும், B பூவளரும் திருமகளாலருள்பெற்று வரும்படியும், “போற்றி யாம்வந்தோம் புகழ்ந்து” (24) என்றும், “பள்ளிக்கட்டிற்கீழே” (22) என்றும், “சீரியசிங்காசனத்திருந்து” (23) என்றும், “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபேர்ற்றி” (24) என்றும், “வருத் தமும் தீர்ந்து மகிழ்ந்து” (25) என்றும், “மாலே! ஆவினிலையாய் அருள்” (26) என்றும், “கூடியிருந்து குளிர்ந்து” (27) என்றும், “தீதாராய் பறை” (28) என்றும், “சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து” (29) என்று தொடங்கி “உனக்கே நாம் ஆட்செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்று” (29) என்கையாலே உத்தரசதுர்த்திஃயில் கைங்கர்ய உபகரண ஸஹிதமான பூலாநுபவ கைங்கர்ய பரம்பரைகளையும், கைங்கர்ய ப்ரார்த்தங்களையும், அவற்றில் களையறுப்பையும், “செல்வத்திருமாலால் எங்கும் திருவருள்பெற்று” (30) என்கையாலே C “த்துவ்யத்திலே பெரியபிராட்டியாராலே பேறு” என்னுமதும் சொல்லித் தலைக்கட்டிற்ற.

க “மாதவன்” என்று த்வயமாக்கினுற்போலே, “மாதவன்” (9) என்றும், “மாதவனை” (30) என்றுமிருந்து இங்கு இரட்டித்திருப்பது. “செல்வத்திருமாலால்” (30) என்று, “பட்டர்பிரான் கோதைசொன்ன” (30) என்கையாலே “இவ்வர்த்தங்கள் ஆசார்ய ருசிபரிச்சுறுவீதம்” என்னுமிடம் சொல்லிற்று.

இப்படி குருபரம்பராபூர்வகமான த்வயத்தில் பேரூக ப்ரதிபாதிக்கிறதா யிரே திருப்பாவைதானிருப்பது. ஆகவிரே இதுக்கு வர்த்தகரான உடையவரும் இத்தை நாள்தோறும் ஆராத்துக்கொண்டுபோந்தருளிற்று. ஆகையால் இது ஆண்டாளடியாரான அனைவர்க்கும் நித்யாநுஸந்தேகாமாக நடந்துபோருகிறது.

1. “கோபஸ்தரிகுலமதி, சோதாயோபதி, க்ரஷ்ணக்குயம் ப்ரணவமிவா திகாரிஹப்யம் தத் தரிமஶத்பரியிதபத்தூமார்க்காஸீர்ஷ ப்ராரப்தோத்ஸவஸமயோசிதம் ப்ரவித்தும் ॥”

2 “எட்டெழுத்தின் இணைப்பொருளும் இரண்டதனிற் பொருளும் இயல் வலித்தேர் அருச்சனனுக் கிறைவர்தம்மைத், தொட்டுரைத்த மறையறுதிப் பொருளை எல்லாம் தோன்றும்வகைப் புகழ்வரை துடர்வளைந்துபாட, மட்டவிழும் பொழில்புடைகுழ் முடும்பைவேந்தன் மணவாளன் தணவாத மாயன் மாதர், கட்டுரையே புதுவையர்கோன் கோதைசொன்ன கவிபாடல் பொருள் தெரியக் காட்டினானே.”

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதற்பாட்டு ஸங்கூரஹமாயிருக்கும்; எங்கனே? என்னில்; - ஸ்ரீபாஷ்யம் ஒன்பதினுயிர க்ரந்தத்துக்கும் முதல் ஶலோகம் ஸங்கூரஹமானுற்போலேயும், ஸ்ரீராமாயணம் இருபத்து நாலாயிரம் க்ரந்தத்துக்கும் முதல் ஸர்க்காம் ஸங்கூரஹமானுற்போலேயும், ஸ்ரீமஹாபாரதம் நூரூயித்து இருபத்தையாயிரம் க்ரந்தத்துக்கும் முதலத்யாயம் ஸங்கூரஹமானுற்போலேயும், திருவாய்மொழிக்கு முதல்திருவாய்மொழி ஸங்கூரஹமானுற்போலேயும், முதல்திருவாய்மொழிக்கு முதல்பாட்டு ஸங்கூரஹமானுற்போலேயும், மந்த்ரஶேஷஷத்துக்கு ப்ரணவம் ஸங்கூரஹமானுற்போலேயும், முப்பது பாட்டுக்கும் முதற்பாட்டு ஸங்கூரஹமாயிருக்கும்.

எங்கூரஹமானபடி எங்கனே? என்னில்; “மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னால்” (1) என்கிறவிடத்தாலே முதலிட்டு அஞ்சபாட்டுக்கும் ஸங்கூரஹம் சொல்லிற்று. “நீராடப் போதுவீர் போதுமினே நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப் பாடிச் செல்வுச்சிறுமீர்காள்” (1) என்கிறவிடத்தாலே பத்துப் பெண்பிள்ளைகளை எழுப்புகிறவிடத்துக்கு ஸங்கூரஹம் சொல்லிற்று. “கூரவேல்கொடுந்தொழி வன்” (1) என்கிறவிடத்தாலே “கோயில்காப்பானே” (16) என்கிறவிடத்துக்கு ஸங்கூரஹமாகச் சொல்லுகிறது. “நந்தகோபன்” (1) என்கிறவிடத்தாலே

“நாயகனுய்நின்றநந்தகோபன்” (16) என்றும், “ஓடாததோள்வலியன் நந்தகோபாலன்” (18) என்றும் சொல்லுகிறவிடங்களுக்கு ஸங்க்ஷரஹம். “குமரன்” (1) என்றத்தாலே “மாற்றுதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசக்கள் ஆற்றப்படைத்தான் மகனே” (21) என்கிறவிடத்துக்கு ஸங்க்ஷரஹம். “கார்மேனி” (1) என்கிறவிடத்தாலே “முகில்வண்ணன்” (11) “பூவைப்பூவண்ணு” (23) “மாலே மணிவண்ணு” (26) என்கிறவிடங்களுக்கு ஸங்க்ஷரஹம். “செங்கண்” (1) என்கிறவிடத்தாலே “கிங்கினிவாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ - அங்கண் இரண்டும் கொண்டு (22) என்றும், “பங்கயக்கண்ணள்” (14) என்றும், “செங்கண் திருமுகம்” (30) என்றும் சொல்லுகிறவிடங்களுக்கு ஸங்க்ஷரஹம்.

“கதிர்மதியம்போல் முகத்தான்” (1) என்கிறவிடத்தாலே “திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்” (22) என்றும், “உலகினில் தோற்றமாய் நின்றசுடரே” (21) என்றும் இத்யாதிங்களுக்கு ஸங்க்ஷரஹம். “நாராயணன்” (1) என்கிறவிடத்தாலே “நாராயணன்மூர்த்திகேசவன்” (7) என்றும், “நாற்றத்துழாய்முடிநாராயணன்” (10) என்றும், “ஒங்கியுலகளந்த உத்தமன்” (3) என்றும், “மாமாயன்மாதவன் வைகுந்தன்” (9) என்றும், “முகில்வண்ணன்பேர்பாட” (11) என்றும், “சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே” (28) என்றும், “வங்கக்கடல்கடைந்தமாதவன்” (30) என்றும் சொல்லுகிறவிடங்களுக்கு ஸங்க்ஷரஹம்.

“நமக்கேபறைதருவான்” (1) என்கிறவிடத்தாலே - “பாடிப்பறைகொண்டு” (27) என்றும், “நம்மால்போற்றப்பறைதரும்” (10) என்றும், “இற்றைப்பறைகொள்வான்” (29) என்றும், “அறைபறை” (16) என்றும், “சாலப்பெரும்பறை” (26) என்றும், “அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்” (25) என்றும், “இறைவா நீ தாராய் பறை” (28) என்றும், “அங்கு அப்பறைகொண்ட ஆற்றை” (30) என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ஷரஹம். “பாரோர் புகழ்” (1) என்கிறவிடத்தாலே - “நாடுபுகழும்” (27) என்றும், “எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்” (30) என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ஷரஹம்.

“ஏலோரெம்பாவாய்” (1) என்கிற இடத்தாலே முப்பதுபாட்டிலே ஏலோரெம்பாவாய்க்கு ஸங்க்ஷரஹம். இப்பாட்டில், காலத்தைக் கொண்டாடாநின்றுகொண்டு ப்ரபந்ததாத்பர்யமான ப்ராப்யப்ராபகங்களைச் சொல்லுகிறது.

அதிகாரி ஸ்வாபதேஷும். இனி இந்த ஸ்வாபதேஷுத்தில் இப்ரபந்தத்துக்கு அடியில் அஞ்சபாட்டாலும் - ப்ரபந்ந நிஷ்டாக்ரமங்களையும், ப்ரபத்திவாசகமான திருநாமலையூத்தையும் பேசுகிறது. அதில் முதல்பாட்டில், ப்ரபத்தாக்ராரிக்கு 1. “ஸ ஏஷ தேஷ: கால:” என்கிறபடியே தேஶகாலம்

எல்லாம் அவனுடைய கடாசுத்தாலே ப்ராப்யம் என்னுமத்தையும், கர்மாந்தர பரித்யாகுத்தையும், புகுவத்துவிஷயத்தில் ருசிசிற்வாஸங்களுடைய ப்ராதாந்யத் தையும். “ப்ராப்யப்ராபகங்கள் இரண்டும் ஸர்வஸ்வாமியான நாராயணனே” என்றத்தையும், ஏவகாரத்தால் தேவதாந்தரராஹித்யத்தையும், ப்ரயோஜனந்தர ராஹித்யத்தையும், அநந்யப்ரயோஜனத்வத்தையும், “த்ரிபாத்துவிபூதிநாயகனுன் ஸர்வேஸ்வரனே தங்களுக்கு அபேக்ஷிதஸம்விதானம் பண்ணுவன்” என்று நிர்ப்பாத்வாநுஸந்தானத்தையும், ஸர்வஜனஸாஹ்ருத்தவத்தையும், இப்படி நிஷ்டாக்ரமங்களையும், ப்ரபத்திவாசகமான திருநாமத்தையும் சொல்லுகையால் அதிகாரிஸ்வருபம் சொல்லிற்குமிற்று.

“நாராயணனே நமக்கே பறைதருவான்” (1) என்கையாலே திருமந்த்ரத்தில் பதாத்ரயத்திலும் ப்ரதிபாதிக்கிற ஸ்வரூபோபாய புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது. ஆகையாலே இப்பாட்டு திருமந்த்ரத்துக்கு ஸங்க்ராஹம் என்று சொல்லிற்குமிற்று. இப்பாட்டில் பரத்வம் ஸ-சிப்பிக்கிறது.

இரண்டாம் பாட்டில், நோன்புக்குப் பெண்கள் தாங்கள் செய்யக்கடவுக்குத்யத்தை நியமிக்கிற முகத்தாலே, இவ்விஷயத்தில் இழிவாருடைய விரக்தியையும் ஸம்பாவிதஸ்வபாவத்தையும் சொல்லுகிறது என்றாலும் ஸ்வாபதேஶம்.

—இப்பாட்டில், இந்த ப்ரபந்நாதிகாரிக்கு ஸம்பாவிதமான நிஷ்டாக்ரமங்களையும், ப்ரபத்திவாசகமான திருநாம வைபாவத்தையும் சொல்லுகிறது. எங்கனே? என்னில்:— ஸ்ரீவைகுண்டல் நிகேதனஞ்சிருக்கிற ஸர்வேஸ்வரன், 1. “தே யே ஶதம் இத்யநுக்ரமாத்” என்று 2. “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்கிறபடியே, ஆஸ்ரிதர்கள் வந்து ஒருவிண்ணப்பம் செய்வதற்கு அங்கு அவஸரமில்லாமையாலே, ஒரு பயணமெடுத்து, கஷ்டரஸாக்கத்தில் திருவனந்தாழ்வான் மேலே ஜகஃத்தரக்ஷணசிந்தையாலே சாய்ந்தருளி, “ஆஸ்ரிதர்களிலே ஆராலே யாருக்கு என்ன தீங்கு வருகிறதோ?” என்று அந்தவுரைக்குச் செவிகொடுத்துக் கண்வளருகிறதாக நினைத்திருக்கையும், ஸகலசேதஞ்ஜீவனமான துவயத்தைப் பெரியபிராட்டியாருக்கு உபதேஶம் பண்ணுகிற கஷ்டராப்தி, நாதனுடைய திருவடிகளை வாயாலே ஸங்கீர்த்தனம் ஸதாபண்ணுகையுமாகையால் ப்ரபந்நனுக்கு துவயாநுஸந்தானம் ஸதாபண்ணவேணுமென்று தாத்பர்யம். இந்த ரஸாநுபாவம் பண்ணுகிறவரைக்கும் இதர விஷயங்களில் 3. “தவாமருதஸ்யந்தினி பாதுபங்கஜே நிவேஸிதாத்மா கதாமந்பதிஃச்சுதி” என்கிறபடியே போகுயமான மது, ஶர்க்கர கஷ்டர துதி, கருதாதிகளிலும் நெரபேஷ்யத்தையும், 4. “த்ரிவிக்ரம த்வச்சரஞ்சம்புஜதுவயம் மதியமுரத்தாநமலங்கரிஷ்யதி” என்கிறபடியே அவன் திருவடிகளை ஸர்வாலங்காரமாகப் பற்றுகையும், அதொழிய ஸ்ரக் சந்தன வஸ்த்ராத்யாபர ணங்களை நிஷேதித்தமையும், அவனுக்கு ஶேஷமாயிருக்கிற ஸகலவஸ்து விஷயங்களில் ஜாதிபேசுத்தாலே அபோகுயமாயிருக்கச்செய்தேயும், பரம-

போக்குவத்தாலே ஸ்வீகரிக்கையும், யதாசுக்தி பாகுவதர்க்கு நித்ய தத்தீயராதனம் பண்ணி பாகுவதங்நுபாவும் பண்ணுவித்து “ஓன்றும் செய்யப் பெற்ற லோம்” என்றிருக்கையும், இப்படி அதிகாரி நிஷ்டாக்ரமம்சொல்லுகிறது. இரண்டாம்பாட்டில் வழுவும் சொல்லுகிறது.

**ஒன்றும்பாட்டில்:**— நோன்டிலே இழியலே தத்தாலுமான ஸம்ருத்திக ஊடைய உண்டாமென்கிறார்கள். இத்தால் பாகுவத்ஸமாஸ்ரயணபூலமான கைங்கர்யமோழிய, வேறே 1.. “ஆயுராஸாஸ்தே” என்கிறபடியே ஐஹிகபூலங்களும் ஆநுஷ்டங்கிடக்களித்து, மாய்க்கொண்டு வித்திக்கும் என்கிறது.

**நாலாம்பாட்டில்:**—வர்ஷிதேவதையைக்குறித்து வர்ஷிக்கும்படியை நியமிக்கிறார்கள். இத்தால் அநந்யப்ரயோஜனராய் பாகுவத் ஸமாஸ்ரயணம்பண்ணுமவர்க்கு, இந்த்ராதிதேவதைகளும் நியாம்யராவர்கள் என்று இவ்வதிகாரியினுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது. 2. “ஸர்வேநஸ்மை தேவா பாலிமாவஹந்தி” என்னக்கடவுதிரே.

**அஞ்சாம்பாட்டில்:**— 3. “ஸ்ரேயாம்வி பாஹாவிக்ஷாநி”, என்கிறபடியே நோன்புக்கு விக்நங்கள் ஸம்பாவியாதோவென்னில்; ‘மனோவாக்காயங்களாலே க்ருஷ்ணனையே அநுஸந்திக்க அவைபோம்’ என்கிறார்கள். இத்தால், பாகுவதங்குண்ணுபாவும் பண்ணுமவனுக்கு 4. “உத்தரபூர்வாகுயோரஸ்லேஷ்விநாசௌ” என்கிறபடியே பாகுவதங்நுபாவு மாஹாத்ம்யத்தாலே ஸகலதுரிதங்களும் போடென்கிறது.

ஆக, இவ்வைந்துபாட்டாலும், “நாராயணனே” (1) என்றும், “பாறகடலுள் பையத்துமின்ற பரமன்” (2) என்றும், “ஓங்கி உலகளந்த உத்தமன்” (3) என்றும், “மாயனை மன்னு வடமதுரைமைந்தனை” (5) என்றும் சொல்லுகையாலே, க்ருஷ்ணனுடைய அடிப்பாடு சொல்லிற்று. இதுக்குமேல் பத்துப் பாட்டும் முற்பட்டவர்கள் பிற்பட்டவர்களை எழுப்பிச்செல்லுகிறது. இத்தால், பாகுவதங்கிடியம் அபரிச்சிந்தமாய் தனி அநுபாவிக்கவொண்ணமயாலே, பெருக்காற்றிலே இழிவார் துணைகொண்டு இழியுமாபோலேயும், 5. “ஏக: ஸ்வாது: நபுஞ்ஜீத” என்று தனி அநுபாவிக்கமாட்டாத சாபலத்தாலும், பாகுவதங்நுபாவும் பண்ணுவார்க்கு A “தொண்டர் எல்லீரும் வாரீர்” என்கிறபடியே துணைதெட்டாயிருக்கும் என்னும் இவ்வர்த்துத்தைச் சொல்லுகிறது.

இதில் முதற்பாட்டில் (6) க்ருஷ்ணரூபவத்தில் புதியளாயிருப்பாளொருத் தியை எழுப்புகிறார்கள். இத்தால், பகுவதேகபோக்யரான ஸ்ரீவைஷ்ணவர்கள் அந்தயப்ரயோஜனராய் இவ்விஷயத்தில் தேவீகரன்றிக்கேயிருப்பாரை அவர்கள் பக்கல் பரிவாலே தேவீகராக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்றி ருக்கை - ஸ்ரீவைஷ்ணவத்வம் என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லிற்று.

இரண்டாம் பாட்டில் (7) க்ருஷ்ணரூபவத்தை தேவீகையாய், இவ்வநு பவத்தை ஸ்மரித்துக் கிடக்கிறாருத்தியை எழுப்புகிறார்கள். இத்தால் பகுவத்விஷயத்தில் ஜ்ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்மருதமானால், தங்கள் பரிவாலே 1, “பேஷதுயந்த: பரஸ்பரம்” என்கிறபடியே அறிவிக்கை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது.

மூன்றாம் பாட்டில் (8) க்ருஷ்ணரூபவத்தை கொண்டாடப்படும் ஏற்றழுடைய வளை எழுப்புகிறார்கள். இத்தால் பகுவதேரூபவத்தில் ப்ரத்யாஸந்தராயிருப்பாரிடத்தில் ஸாபேகஷராயிருக்கையும், அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது.

நாலாம்பாட்டில் (9) “க்ருஷ்ணன் வந்தபோது வருகிறுன்” என்று நிர்ப்ப, ரையாய்க்கொண்டு கிடக்குமல்லை எழுப்புகிறார்கள். இத்தால், 2. “தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத” என்று பூர்வார்த்தாநிஷ்டஷராயிருப்பாரை, பகுவத்ப்ரேமாதி ஈயத்தாலே ததேகபோக்யராயிருக்குமவர்கள் போகுார்த்தமாக ப்ரேரிக்கை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிற அர்த்தம் சொல்லுகிறது.

அஞ்சாம்பாட்டில் (10) பெண்களெல்லாம் “க்ருஷ்ணன்” என்றால் படும் பாட்டை அவன்தான் பட்டு “தண்ணீர், தண்ணீர்” என்னும்படியாய் இருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள். இத்தால் 3. “ஜ்ஞாநீ தவாத்தை மே மதம்” 4. “ஆஹும் ஸ ச மம பரிய:” என்று அவன் பகுத்திலிருப்பார்திறத்திலே ஸ்ரீவைஷ்ணவர்கள் நித்யஸாபேகஷராயிருக்கை ஸ்வரூபமென்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது.

ஆரூம் பாட்டில் (11) அபிஜாதையாயிருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள். இத்தால், “பகுவத்ஸம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆசார்ய ஸந்தானப்ரஸ்தர் நமக்கு உத்தேஶ்யர், என்றும் அவர்களடியாக பகுவத்ஸமாஸ்ரயணம் பண்ணுகையும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவய்” என்கிறது.

எழாம்பாட்டில் (12) இனையபெருமாளைப் போலே க்ருஷ்ணனைப் பிரியாதேயிருப்பாளென்றுத்தன் தங்கையை எழுப்புகிறார்கள். இத்தால், பகுவத்விஸ்ரோஷ்டி அஸ்தியமாம்படி அவாராஹித்தவர் தாங்கள் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உத்தேஶ்யராமளவன்றிக்கே, தந்ஸம்பந்தஸம்பந்திகளும் உத்தேஶ்யரென்று குக்கை ஸ்வரூபமென்கிறது.

எட்டாம் பாட்டில் (13) “நம் கண்ணழகு உண்டாகில் தானே வருகிறேன்” என்று அவயவசோபையை மதித்துக்கிடக்கிறுள்ளருத்தியை எழுப்புகிறார்கள். இத்தால் புகவத்துப்பவபரிகரமான ஜூஞாந வைராச்சுப் புக்திகளால் பூர்ணராயிருக்குமவர் திறத்திலும், ததார்த்தாக ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸாபேஷாராயிருக்கை ஸ்வரூபமென்கிறது.

ஒன்பதாம் பாட்டில் (14) எல்லார்க்கும் தானே நிர்வாஹகையாய், எல்லாரையும் தானே எழுப்பக்கடவளாகச் சொல்லி விஸ்மரித்துக்கிடக்கிறுள்ள ருத்தியை எழுப்புகிறார்கள். இத்தால், புகவத்துவிஷயத்தில் மூட்டுகையாலே அதிகரித்த நிர்வாஹகர் முன்னுக புகவத்துப்பவம் பண்ணுகை ஸ்வரூபமென்கிறது.

பத்தாம் பாட்டில் (15) எல்லாருடைய திரட்சியும் காணவேண்டியிருப்பாளோருத்தியை எழுப்புகிறார்கள். இத்தால், ஸ்ரீவைஷ்ணவஸமாஜ் தார்ஶனம் அபிமதமாயிருக்குமவர்களைக் கண்டால், அந்த ஸமுஹமாக அவர்களை உக்கை ஸ்வரூபமென்கிறது.

ஆக, இப்பதினெந்து பாட்டாலும், எழுப்பப்பட்டவர்களெல்லாரும் கூடவந்து, மேல் பதினாறும் பாட்டில் ஸ்ரீநந்தகோபர் திருமாளிகையிலே சென்று கோயில் காப்பாணியும் திருவாசற்காப்பாணியும் எழுப்புகிறார்கள்.

பதினேழாம் பாட்டில்:— இவர்கள், திருக்காப்பு நீக்கி உள்ளே புகவிட ஸ்ரீநந்தகோபர் தொடக்கமான உள்ளுள்ளாரையடைய எழுப்புகிறார்கள். இவ்விரண்டு பாட்டிலும், புகவத்துவிஷயத்தைக் கிட்டுவார் தத்ப்ரத்யாஸந்நரை புகுஷ்டகாரமாகக்கொண்டு புகுருகை ஸ்வரூபமென்கிறது.

பதினெட்டாம் பாட்டில்:— இப்படி எழுப்பினவிடத்திலும் எழுந்திராடையாலே, தங்களுக்குப் புகுஷ்டகாரமாக நப்பின்னையை எழுப்புகிறார்கள்: இத்தால் புகவத்துவிஷயீகாரம் பிராட்டி புகுஷ்டகாரஸாபேஷமென்கிறது.

பத்தொன்பதாம் பாட்டில்:— இவள் திறக்கப்புக, “நம்முடையார்க்கு இவள் மூற்பட்டாளாகவொண்ணுது” என்று இவளைத் திறக்கவொட்டாதே கட்டிக் கொண்டுகிடக்கிற க்ருஷ்ணனை எழுப்பி, மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும் அவனையுனர்த்துகைக்காக அவனையெழுப்புகிறார்கள். இத்தால், பிராட்டி யைப் புகுஷ்டகாரமாக வரித்தால், அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது.

இருபதாம் பாட்டில்:—“அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ” என்று க்ருஷ்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும்கூட எழுப்புகிறார்கள். இத்தால், அடிமைசெய்யுமிடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமைசெய்வதே முறை என்கிறது.

இருபத்தோராம் பாட்டில், நப்பின்னெப்பிராட்டியும், “நானும் உங்களிலே ஒருத்தியன்றே? நாமெல்லாருங்கூட க்ருஷ்ணனை அர்த்திக்கவாருங்கோள்” என்ன; அவன் குணங்களிலே தோற்றுர் தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள். இத்தால், ப்ரபுத்தனுய் தங்கள் காரியம் செய்கைக்கு, A “ஏத்தவேழுலகம்கொண்ட” என்கிறபடியே, ஆஶ்விதரானவர்களுக்கு நிர்மயராய்க்கொண்டு அவன் குணகீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் என்கிறது.

**இருபத்திரண்டாம் பாட்டில்:**—கீழ்ப்பாட்டிலே தங்கள் அபிமான ஈருந்ய கையைச் சொல்லி, இப்பாட்டில் அநந்யார்ஹஸேஷ்டவம் சொல்லுகிறது. இத்தால், அவனுடைய விஶேஷத்துக்கூடாக அநந்யார்ஹஸேஷ்டவம் அதுஸந்தேயமென்கிறது.

**இருபத்துமூன்றாம் பாட்டில்:**—1. “உபஸ்தேயைருபஸ்திஃதः” என்று “ஸ்ரீதःண்டா காரண்யத்தில் ரிஷிகளுடைய துஃக்கு, நிவ்ருத்திக்கு நாம் முற்பாடராகப்பெற்றி வோம்” என்று வெறுத்தாப்போலே, “இவர்கள் நோவுபடப்பார்த்திருந்தோமா காதே” என்று இன்னுதாய், அவர்களை அழைத்து “செய்யவேண்டுவதென்ன?” என்ன; “இங்ஙனே சொல்லவிவாண்ணது; பேரோலக்கமாக இருந்து கேட்டருள வேணும்” என்கிறார்கள். இத்தால், “காமபரதந்தராயிருந்துள்ள ப்ரயோஜனந் தரபராரக் காட்டிலும், அநந்யப்ரயோஜனராய் ஸாதனந்தர நிஷ்டராயிருக்கு மவர்களிற்காட்டிலும், வித்தஸாதனம்பண்ணினர்க்குத் தந்தாம் கையில் கைம் முதல் இல்லாமையாலே ஈச்வரனே ப்ரபுத்தனுய்க்கொண்டு அபேக்ஷிதஸம் சிதானம் பண்ணவேணும் என்று இவ்வதிகாரத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது.

**இருபத்துநாலாம் பாட்டில்:**—“அப்படியே செய்கிறோம்” என்று ப்ரதிஜ்ஞை பண்ணினபடியைக்கண்டு, தாங்கள் வந்த காரியத்தை மறந்து, தத்காலீநமான அழகிலே ஈடுபட்டு மங்களாஸாஸனம் பண்ணுகிறார்கள். இத்தால், அர்த்திக்காய்ச் சென்றால் தந்தாமுடைய புருஷார்த்தாத்தை விஸ்மரித்து மங்களாஸாஸனம் பண்ணவேண்டும்படியான் விஷயவைலக்ஷண்யம் சொல்லுகிறது.

**இருபத்தஞ்சாம் பாட்டில்:**—ஏதேனும் இப்ரவ்ருத்திக்கொரு ப்ரதிபந்தகமுன்டேயாகிலும், நீயே போக்கி எங்கள் துஃக்குமெல்லாங்கெட விஷயீகரிக்க வேணும் என்கிறார்கள். இத்தால், ஸவருபலாபும் அத்தலைக்கே கூருனவோபாதி, துஃக்குநிவ்ருத்தியும் அத்தலைக்கே மாம் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது.

**இருபத்தாரும்பாட்டில்:**— “மற்றபேக்ஷிதமென்ன?” என்ன, நோன்புக்கு வேண்டும் உபகரணங்களைத் தரவேணுமென்கிறார்கள். இத்தால், துஃக்குநிவ்ருத்தியோபாதி, போதேபகரண வித்தியும் அவனுலே என்கிறது.

**இருபத்தேழாம்பாட்டில்:**— நோற்றுல் பெறக்கடவ பேறு சொல்லுகிறது. இத்தால், 1. “புரஹ்மாலங்காரேனுலங்குர்வந்தி” என்று அலங்காராதிஃகளும் பகுவத்ப்ரஸாதாயத்தமென்கிறது.

**இருபத்தெட்டாம்பாட்டில்:**— “நாட்டாரிசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒரு வ்யாஜத்தையிட்டுப் புகுந்தோமித்தனை. எங்களுக்கு உத்தேஶ்யம் அது வன்று; உன்திருவடிகளில் கைங்கர்யம்” என்று தங்களுக்கு உத்தேஶ்யமான புருஷார்த்தாளித்திக்குத் தங்களாகிஞ்சந்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு, “அவனே உபாயமாகவேணும்” என்று அபேக්ஷித்து கூடாமனை பண்ணிக் கொண்டு ப்ராப்யப்ரார்த்தங்களும் பண்ணித்தலைக்கட்டுகிறது. இதுக்குக்கீழடங்க ஓரதிகாரிக்கு ஸம்பவிக்கும் ஸ்வபாவங்களைச் சொல்லிற்றுயிற்று. இப்பாட்டில் அதிகாரிஸ்வருபமான உபாய ஸ்வீகாரத்தை ஸ்வப்ரகாரமாகச் சொல்லுகிறது.

**இருபத்தொன்பதாம்பாட்டில்:**— “தங்களுக்கு உத்தேஶ்யமானது கைங்கர்யம்” என்று ப்ரபந்ததாத்பர்யம் சொல்லி முடிக்கிறார்கள். இத்தால், ஸ்வீகருதோபாயத்துக்குப் பலமான புருஷார்த்தங்களும் சொல்லுகிறது.

**முப்பதாம் பாட்டில்:**— “இப்ரபந்தம் கற்றுர், நாய்ச்சியாராலும் ஈஸ்வர னாலும் ஸர்வகாலமுமுண்டான விஶேஷகடாகூத்தைப் பெற்று நித்யஸாகிகளாகப் பெறுவர். இத்தால், உக்தமான அநுஷ்டானமில்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள் பெற்ற பேற்றைத் தரும்” என்று இப்பாசுரத்தின் ஏற்றத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறது.

ஆக, திருப்பாவையால் சொல்லிற்றுயிற்று வேதார்த்தங்கள். அதாவது, — அவதாரமே ஸர்வஸமாஸ்ரயணீயமென்றும், அவதீர்ணனானவனுடைய வடிவழகே ருசிஜூநகமென்றும், ருசியடையார் ப்ராப்யத்வரையாலே அவனை மேல்விழுந்து அபேக්ஷிக்கைப்பாப்தம் என்றும், இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியடையாரடங்க உத்தேஶ்யரென்றும், ப்ராப்யமாகிறது—அநுபவஜநிதப்ரீதிகாரிதமாய் யாவதாத்ம பாவியான கைங்கர்யம் என்றும், தத்ஸாதங்களும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்றுயிற்று.

வானமாமலைஜியர் அருளிச்செய்த  
திருப்பாவை ஸ்வாபதேஷம் முற்றிற்று!

ஜியர் திருவடிகளே சர்வாம்.

“ஸௌம்யஜாமாத்ருயோகீந்த்ரபாதாரேகாமயம் ஸதா॥  
ததாயத்தாத்மஸத்தாதிஃம் ராமரநுஜமுநிம் படேஜே॥”

శ్రీమతే రామానుజుయ నమః

## తిగ్రుప్పాషవ వ్యాక్షయాని ప్రమాణంత్తిరట్ట

அ

1. అకాలపులితో వ్రుక్షా: 19-2; 288-3 [జ్ఞ-య 127-18, 19]

అకాలపులినో వ్రుక్షా: సర్వే శాపి మత్తస్సరవా: ]

పులాన్యమగ్రుతకల్పాత్రి పుహుంచి విషిత్తాన్తి చ ||

పవన్తు మార్కింగ్ పుక్కవన్ అయోత్తయామ ప్రతి కృష్ణాత్: ||

[ప్రత్యవాజ్మహర్విషియే! నాను అయోత్తిక్కుచ్ చెఱ్లుమిపోతు లమియి లుంగులు ఎల్లొ మరఙుకుమ అకాలత్తతిల్ పమ్ముటయవైయాకవుమ, తెను పెగ్గుకు పవైయాకవుమ, అప్పమంకులు పలవాకవుమ, పలవకైపప్పటవైయాకవుమ, అముతమ పోంఱవైయాకవుమ ఆకట్టమ.]

2. అక్షిలజుక్కాన్మాతరమ 302-4; 344-3 [శరణుక్కాత్తి కృత్తయమ-1]

పుక్కవన్ నారాయణుపిమతానురుప సువర్ణపురుప కుణుషిపువైశువర్య శేలాత్, యనవత్తికాతిశయారసంక్షయే కల్యాణ కుణుకుణుమ, పత్తమవన్మాలయామ, పుక్కవత్తిమ, శురీయమ తోషిమ, న్రిత్యానుపాయిన్నిమ, న్రివత్తయామ, తోవతోవ త్తిష్యమహిషిమ, అక్షిలజుక్కాన్మాతరమ, అసుమంమాతరమ, అశరణుయశరణుయామ, అనుంయశరణు:, శరణుమహుమ ప్రపత్తయే ||

[పుక్కవాను నారాయణుక్కు ఇన్నితాకవుమ తగుంతతాకవుములు సువర్ణమ, రుపమ, కుణుమ, విష్టుతి, జూచువర్యమ, శేలమ ముతలులు ఎల్లియంత్ర మెంమయై ఉటైయవైయుమ కనుకుచ్చర్హవైయుమాను కల్యాణ కుణుకుణుంకులు ఆకియవర్హమై ఉటైయవుమ, పత్తమవనుత్తతి ఇగ్రుప్పిటమాక ఉటైయవుమ, పుజ్ఞిక్కత్తతక్క వుమ, ఎప్పోతుమ ఎంబెగ్గుమానైషిట్టు అకలకిల్లాతవుమ, తోషిమంత్ర వుమ, తోవతోవానును ఎంబెగ్గుమానుటయ త్తిష్యమహిషియుమ, ఎల్లొ ఉలకిర్ కుమ తాయాయిగ్రుప్పవుమ, కృతియర్హవర్కునుక్కు కృతియాయిగ్రుప్పవుమాను శ్రీతోషియై వేరు పుకలంత్ర అధియేణ తంచమాక అటైకిరెను.]

3. అక్షిలభోయ 370-11 [శరణుక్కాత్తి కృత్తయమ-5]

అక్షిలభోయప్రత్యనీక కల్యాణికతాన సువేతర సమస్త-  
వస్తు విలక్షణా అనుంత ఔన్నానొనునుతోక సువర్ణమ!

[ఎల్లాత తాప్రవుకునుక్కుమ ఎతీర్తతట్టాయిగ్రుప్పవుయుమ, మంక్కుణుంకులు అనైత్త తుకుమ ఓరో కొంకలమాయిగ్రుప్పవుయుమ, (అతనులోయే) తనునైయాయిన్త ఎల్లాప పోగ్గులు కొట్టిఖుమ సిరప్పుర్హవుయుమ, తోశమ, కాలమ, వస్తు ఎనుయుమ ముంగ్రులుమ అణవుపటాతవుయుమ, శాణే ప్రకాశిక్కయాకిర ఞానమ, సూక్షురుపమాయిగ్రుంకయాకిర ఆనుంత్యమ ఆకియ ఇరణుటైయుమే వధివాకం కొణ్ణటవుయిగ్రుప్పవునె!] .

4. అకృతిమ శరణుక్కాతమ 397-1, 398-2, 405-3 [సుతో-ర. 48]

అపరాతసుహుసురపూజునుమ పతితమ ప్రీమపువార్ణవోతోరే !

అకృతిమ శరణుక్కాతమ ఖురో! కురుపయా కేవలమాతమసాత కురు ||

[துக்கங்களையெல்லாம் போக்கும் எம்பிரானே! கணக்கற்ற குற்றங்களுக்கு இருப்பிடமாகவும், புபங்கரமான ஸ்ஸாரமாகிய கடலினுள் விழுந்தவனுகவும், (உண்ணொழிய வேறு) கதியற்றவனுகவும், ‘ஏரணைக்குதன்’ என்று சொல்லிக் கொள்ளுமவனுகவுமிருக்கிற அடியேனை (உன்) அருளினுலேயே உன்னுடையவ ஞக்க கொள்வாயாக]

5. அகங்ஸ்த்யப்ராதரம் [ரா-ஐ. 11-73]

ப்ராதரம் தமகங்ஸ்த்யஸ்ய ஹ்யாமந்த்ரயத ராகுவ: ।

[ராமன் அகங்ஸ்த்யரின் தம்பியை ஆராதி,த்து விடைபெற்றுள்ளது.]

6. அகங்நிமுகா வை தேவா: 350-1.

அகங்நிமுகா வை தேவா:

[தேவர்கள் தங்கள் உணவான ஹனிஸ்ஸைப் பெற்றுக்கொடுக்கும் அகங்ஜி யையே முகங்மாகக் கொண்டவர்கள்.]

7. அகங்நேஷாமியம் 33—2 [யஜு-அஷ்டக 3-5]

அகங்நேஷாமியம் பாஷாமாலபேத

[அகங்நேஷாமியாகுத்தில் அதற்கு ரிய நாலுகாற்பிராணியைக் கொல்ல வேண்டும்.]

8. அங்குள்யக்குரேண 867-1; 411-1. [ரா—ய 18—23.]

பிஶாசாந் தாநவாந் யக்ஷாந் ப்ருதிஃவ்யாம் சைவ ராக்ஷஸாந்

அங்குள்யக்குரேண தாந் ஹந்யாமிச்சங் ஹரிக்குணைஸ்வர ||

[வாநரஸமுஹத்துக்கு அரசனே! பிசாசங்களையும், அஸூரர்களையும், யக்ஷர்களையும், உலகிலுள்ள ராக்ஷஸர்களையும், நான் விரும்பினேனுகில் என் விரல் நுனியாலே கொல்லுவேன்.]

9. அச்யதபாநு 122—1; 128—1; 130—3; 372—5; 328—2: 439—1; 440—9; 513—2  
[ஷ. பு. 5—3—1.]

ததோரகிஃலஜகுத்பத்தம் போதாயாச்யுதபாநுநா ।

தேவகிஷ்புரவஸந்த்யாயாமாவிரபூதம் மஹாத்மநா ॥

[மஹாத்மாவாகிற அச்யத சூரியன், அனைத்துலகுமாகிற தாமரை மலர்வதற் காக தேவகியாகிற கீழைத்திக்கில் தோன்றினான்.]

10. அச்யதாஹம் [253—2.2.]

அச்யதாஹம் தவாஸ்மீதி ஸைவ ஸ்ஸார பேஷ்டஜம் ।

[‘அச்யதனே! நான் உன்னுடையவனுமிருக்கிறேன்’ என்று அநுஸந்திப்பதே ஸ்ஸார நோய்க்கு மருந்து.]

11. அத்ராபி ஸந் 127—2; 130—4; 440—3; [கீத 4—6.]

அத்ராபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமிஶ்வரோபி ஸந் ।

ப்ரக்ருதிம் ஸ்ஸாமதி,ஷ்டாய் ஸம்பவாம்யாத்மமாயயா ॥

[பிறப்பற்றவனுகவும், அழிவற்றவனுகவும், பூதங்களுக்கு ஈஸ்வரனுகவுமிருந்த போதிலும், என்னுடைய ஸ்வப்பாவத்தைக்கொண்டு, என் ஸங்கல்பத்தாலே நான் பிறக்கிறேன்.]

12. அத்யந்தஸூக்ஷ்ம: 65-1; 72-4; 239-1; 248-1. [ரா-அ 16-30]

அத்யந்தஸூக்ஷ்ம: வருமார: ஸுகோசித: |

கதும் ந்வபரராத்ரேஷா ஸரயுமவகாஹுதே ||

[மிகவும் ஸுகூத்திலே வளர்ந்தவனும், ஸுகுமாரனும், ஸுகூத்திற்கே தகுந் தவனுமான புரதன் எப்படித்தான் பின்னிரவு நேரங்களில் ஸரயுனில் குடைந் தாடுகிறானே?]

13. அத்ர பரதர சாபி 6-3. [ஸ்தோ-ர 2.]

துஷ்மை நுமோ மது,ஜிதங்க,ரிஸரோஜுதத்தவ-

ஜ்ஞாநாருராகுமஹிமாதிஶயாந்தஸ்மீமநே |

நாதாய நாதாமுநயேத்ர பரதர சாபி

நித்யம் யதீயசரணேள ஸரணம் மதீயம் ||

[இவ்வுலகத்திலும், மேலுலகத்திலும், எப்போதும் எந்த ஹீமந்நாதாமுனி கருடைய திருவடிகள் எனக்குப் புகவிடமோ, மது,வை நிரளித்த எம்பெருமா ஹுடைய திருவடித்தாமரைகளைப்பற்றின உண்மை அறிவினுடையவும், அன்பி ஹுடையவும், பெருமேன்மையின் முடிவே எல்லையாமிருப்பவரும், (எனக்கு) நாதாராயிருப்பவருமான அந்த நாதாமுனிகளுக்கு நமஸ்காரம்.]

14. அத்ரோபங்கிரி 66-1. [வி. பு. 5-18-35]

அத்ரோபங்கிரி ஸா நேந காபி புஷ்பைரலங்கருதா |

அந்யஜுநமநி ஸர்வாத்மா விஷ்ணுரப்யர்ச்சிதோ யயா ||

[எவளோருத்தியாலே முற்பிறவியில் ஸர்வாந்தர்யாமியான விஷ்ணு (பூக்களாலே) அர்ச்சிக்கப்பட்டானே, அத்தகைய கோபிகை இவ்விடத்தில் வீற்றிருந்து அக்கண்ணால் பூக்களாலே அலங்கரிக்கப்பட்டான்.]

15. அதீவப்ரிய 48-7; 382-1; 387-3; 388-4; 390-1... [ரா-அ. 3-29]

சந்த்ரரகாந்தாநநம் ராமமதீவு ப்ரியதூர்ஶநம்

[சந்த்ரன்போன்று அழகிய முகமுடையவனுய, மிகவும் இனிய காட்சியை உடையவனுன ராமனை (தூராதங்கள் கண்டான்)]

16. அதீவ ராம: 332-1; 338-3; 346-1 [ரா-பு. 77-30]

துபா ஸ.ராஜர்ஷிஸ்தோடுபிராமயா ஸமேயிவாநுத்தமராஜகந்யயா |

அதீவ ராம: ஸ.ஸாபே,துகிகாமயா விபு: ஸ்ரியா விஷ்ணுரிவாமரேஶ்வர: ||

[அழகியவளாய், உத்தம ராஜபுத்திரியான அந்த ஸ்ரீதையுடன் கூடிய ராஜரிஷ்டரனுன ராமபிரான், மிகவும் விரும்பத்தக்க பூர்தேவியுடன் கூடிய அமர்களத்பதியான விஷ்ணுபக்ஷவானைப்போல் மிகவும் விளங்கினான்.]

17. அதுவா கிம் 228-5 [வி-பு. 5-24-15]

அதுவா கிம் தத்தாலாபை: க்ரியதாமபரா: கதா: |

யஸ்யாஸ்மாபிர் விநா தேந விநாஸ்மாகம் ப,விஷ்யதி ||

[அன்றிக்கே, அக்கண்ணைப்பற்றி எதற்காகப் பேசவேண்டும்? வேறு விஷயங்களைப்பற்றிப் பேசவோமே. நாமில்லாமல் அவன் வாழ்வதுபோலே, அவனில்லாமல் நாமும் வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.]

18. அது ஸோடபுயங்காத: 143-3 ; 147-3; 153-3 ; 819-3 [தை-ஆந. 6]

யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நதஃநுஶ்யேநாத்மயேநிருக்தேந நிலயநேபுயம் ப்ரதிஷ்டாம் விந்தாதே | அது ஸோடபுயங்காதோ ப,வதி |

[பார்க்கத்தகாதவனும், (ப்ராக்ருத) ஶரீரமற்றவனும், (தேவன், மனுஷ்யன் முதலிய) வார்த்தைகளால் சொல்லத்தகாதவனும், (தனக்கு ஒரு) ஆதாரமற்ற வனுமான இந்தப்பரமாத்மாவிடம் ஸம்ஸாரபுயமில்லாமைக்காக படுக்தியோகாத்தை. எப்போது அடைகிறுமே, அப்போது அவன் (ஸம்ஸார) புயமற்றவனுக ஆகிறுன்.]

19. அத்ய மே வாபுலம் -8 ; 27-1; 41-8 ; 47-5; 50-11 [வி-பு 5-17-8]

அத்ய மே ஸபுலம் ஜந்ம ஸுப்ரபாதா ச மே நிஶா ]

யது,நநித்ராபுஜபத்ராகஷம் விஷ்ணேர் தாரக்ஷியாம்யஹம் முகஙம் ||

[இன்றே என் ஜன்மம் ஸபுலமாயிற்று; இன்றே என் இரவு நன்றாக விடிந்தது: மலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்ணையுடைய விஷ்ணுவின் முகத்தை நான் காணப்போகிறேனன்றே.]

20. அத்யயவ தம் 220-2 [ரா-கி 8-21]

அத்யயவ தம் ஹநிஷ்யாமி தவ புர்யாபஹாரினம் ]

[இன்றே உன் மனையை அபஹரித்த வாலியைக் கொல்வேன்.]

21. அதிருஹ்ய பதிஷ்யரமி 412-3. [வி-பு 5-7-10]

ததேதம் நாதிதூரஸ்தாம் கதாம்புமுருஶாகிஞம் |

அதிருஹ்ய பதிஷ்யரமி ஹ்ரதேநஸ்மிந் அநிலாஶிந: ||

[அருகிலுள்ளதாய், பெருங்கிளைகளுள்ளதான இந்தக் கடம்பமரத்தில் ஏறி, காற்றை உணவாகக்கொண்ட இக்காளிய நாகத்தின் மடுவில்லூகுதிப்பேன்.]

22. அத்யரபயந்தி 517-1 திருப்பாவத் தனியன். பக்கம் 2ல் உள்ள “நீளாதுங்கா” என்று தொடங்கும் தனியனையும் அதன் பதவுரையையும் காணக.

23. அநந்தபேரகி 283-8 [?]

அநந்தபேரகி பர்யங்கே நிஷ்ணனம்

[அநந்தனின் உடலாகிற படுக்கையில் இருப்பவன்.]

24. அநந்யா 20 2; 177-1; 838-2; 342-2; 525-6 [ரா-ஸு 21-16; ரா-யு 121-15]

அநந்யா ரோகவேணுஹம் பாஸ்கரேண ப்ரபுர யதா ]

[குரியனை விட்டுப் பிரியாத ஓளிபோலே நான் ஸ்ரீசமபிரானை விட்டுப் பிரியாமலிருப்பவள்.]

அநந்யா ஹி மயா வர்தா பாஸ்கரேண ப்ரபா யதா

[குரியனை விட்டுப் பிரியாத ஓளிபோலே சீதை என்னை விட்டுப் பிரியாமலிருப்பவள்.]

25. அநந்நந்நந்ய: 96-1; 493-2. [முண்ட, 3-1-1]

த்வா ஸாபர்ண ஸயஜா ஸகாயா ஸமாநம் வருகும் பரிஷாஸ்வஹாதே |

தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்வத்தி அநந்நந்நந்யோ அபிசாகஸி தி ||

[(ஞானமாகிற) அழகிய இறக்கையை உடையவையும், ஸமானமான குணங்களை உடையவையும், (எப்போதும்) கூடியிருப்பவையுமான இரு பகுதிகள் (ஜீவனும் சுச்வரனும்) ஒரே மரத்தை (தேஹத்தை)ப் பற்றி நிற்கின்றன, அவைகளில் ஒன்று (ஜீவன்) பழுத்த கணியை (பக்வமான கர்மபாலத்தை)ப் புசிக்கிறது. மற்றென்று (பரமாத்மா) அக்கனியை உண்ணுமலேயே பிரகாசிக்கிறது.]

26. அநஶமியவே 81-4 [கீதை 9-1]

இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸ்மியவே ]

ஐஞாநம் விழ்ஞாநஸஹிதம் யஜ்ஞாத்வா மோக்ஷயஸேஷாபாத் ||

[எதை அறிந்து (என்னை அடைவதற்குத் தடையான) புண்யபாபங்களைத்து விருந்தும் விடுபடுவாயோ இந்த அதிரஹஸ்யமான உபாஸன ரூபமான அறிவை அவ்வுபாஸனத்தின் வகைகளைப்பற்றிய அறிவோடு கூட என் விஷயத்தில் பொருமையற்ற உனக்கு நன்கு கூறுகிறேன்.]

27. அநாதிமாயயா 9-1; 20-1. [கெள்ளடி-காரிகை 21]

அநாதிமாயயா ஸாப்தோ யதா ஜீவ: ப்ரபுத்யதே

[அநாதிமாயயாகிற ப்ரக்ருதியாலே (கட்டுண்டு) உறங்குகிற ஜீவன் எப்போது விழித்துக்கொள்கின்றான்...]

28. அநாதிப்புத்வாந் 39-1; 49-2 [வி-பி 1-2-26]

அநாதிப் புதுவாந் காலோ நாந்தோடஸ்ய த்விஜ வித்யதே |

[ப்ராஹ்மணரே ! பெருமை பொருந்தியதான காலம் அநாதியானது. இதற்கு முடிவும் கிடையாது.]

29. அந்தா: 3-4; 228-6; 299-1; 305-4 [ரா-ஸு 36-44]

அநித்ரஸ் ஸததம் ராம: ஸாப்தோடபி ச நரோத்தம: ]

வீதேதி மதுராம் வாணிம் வ்யாஹுரந் ப்ரதிபுத்யதே ||

[(லீதையைப் பிரிந்த) ராமன் எப்போதும் தூக்கமற்றவனுகவே இருக்கிறோன்; தூர்த்தீவுடனுண அவன் தூங்கினாலும் 'வீதே' என்னும் அழகிய சொல்லை உச்சரித்துக்கொண்டு விழித்தெழுகிறோன்.]

30. அநுஸஞ்சரந் 259-1; 493-1 [தை-புகு, 10-5]  
 ஏதமாநந்தமயமாத்மாநமுபஸங்கரம்ய |  
 இமாந் லோகாந் காமாந்றி காமரூப்யநுஸஞ்சரந் |  
 ஏதத் ஸாம குாயந்நாஸ்தே | ஹா வஹா வஹா வு ||  
 [ஆனந்தமயனுன இந்தப் பரமாத்மாவை அணுகி, இஷ்டப்பட்ட அநுபவங்களையுட், உருவங்களையும் உடையவனுய், இந்த லோகங்களில் (பரமாத்மாவைப்) பின் தொடர்ந்துகொண்டு இந்த ஸாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான் : ஹா வஹா வஹா வு.]
31. அந்தம் தம இவாஜ்ஞாநம் 513-1 [வி-பு 6-5-62]  
 அந்தம் தம இவாஜ்ஞாநம் தீபவக்சேந்துவியோதுபுவம் |  
 பதுா ஸுர்யஸ்ததா ஜ்ஞாநம் யதுவிப்ரர்வே விவேகஜும் ||  
 [முனிவரே! அறிவின்மை இருள்போன்றது ; (காதாகிற) இந்திரியத்தாலுண்டாகும் ஆகமஜூந்யஜ்ஞாநம் விளக்குப்போலே இருளைச் சிறிது போக்கக்கூடியது. விவேகமாகிற யோகாத்தால் உண்டாகும் ஞானம் ஸுர்யன்போலே எல்லா இருளையும் போக்கடிக்கவல்லது.]
32. அந்தரிக்ஷகஃத: 81—3; 48—4; 51—5; 281—4; 282—7. [ரா—ய 16-17]  
 அப்ரவிச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதோ விபிஷ்ண: |  
 அந்தரிக்ஷகஃத: ஸ்ரீமாந் ப்ராதரம் ராக்ஷஸாதிபம் ||  
 [ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடைய விபிஷ்ணன் அப்போது மிகவும் கோபங்கொண்டவனுய், ஆகாயத்தில் கிளம்பி, ராக்ஷஸர்களுக்கு அதிபதியான தன்தமையனைக் குறித்துச் சிலவார்த்தைகள் சொன்னான்.]
33. அந்த: ப்ரவிஷ்ட: 427—1; 489—3. [யஜ—ஆர 3-11-21]  
 அந்த: ப்ரவிஷ்ட: ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா  
 [ஸர்வாந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள்ளும் நூற்று நிமைக்கிறான்.]
34. அந்ததம் நோக்த 286—8; 293—3. [ரா-கி-7-22]  
 அந்ருதம் நோக்தபூர்வம் மே ந ச வக்ஷயே கதாசந |  
 ஏதத்தே ப்ரதிஜாநாமி ஸதயேநைவ ஶபரமி தே ||  
 [நன் இதுவரை பொய் சொன்னதில்லை; இனியும் எப்போதும் பொய் பேசமாட்டேன். உனக்கு இதை ப்ரதிஜூஞை செய்கிறேன். உண்மையின் பேரில் ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.]
35. அவரம் புவதோ 71—3. [கி-தை 4-4]  
 அவரம் புவதோ ஜநம் பரம் ஜநம் விவஸ்வத: |  
 கதுமேதத: விஜூநியாம தவமாதோ ப்ரோக்தவாநிதி ||

[உம்முடைய பிறப்பு (காலத்தால்) பிற்பட்டது; ஸ-ஸர்யனுடைய பிறப்பு (காலத்தால்) முற்பட்டது. (அப்படியிருக்க) நீயே மந்வந்தரத்தின் ஆதியில் (ஸ-ஸர்யனுக்கு) உபதேசித்தாய் என்னும் இந்த (பொருந்தாத) அர்த்தத்தை எப்படி (உண்மையென) அறிவேன்?]

36. அபராத,ஸஹஸ்ர பாஜநம் [ப்ரமாணம் 4'பாக்கவும்]

37. அபரிமித குண 370—12 [?]

அபரிமித குணகுணைக்மஹார்ணவ !

[அளவற்ற குணகுணங்களின் கூட்டங்கள் ஒன்றுசேரும் கடலாயிருப்பவனே!]

38. அபி சேத் ஸ-துராசார: 138-3; 211-2; 215-2; 219-10. [கீதை 9—80]

அபி சேத் ஸ-துராசாரோ பாஜதே மாமநந்யபாக ]

ஸ-துராரேவ ஸ மந்தவ்யஸ் ஸம்யக்ஃ வ்யவவிதோ ஹி ஸ: ]]

[யிகவும் தாழ்ந்த ஒழுக்கத்தை உடையவனுமிருந்தாலும், என்னிடம் வேறு பயனை விரும்பாதவனுய, பக்தி செய்தானாலும் அவன் தலைசிறந்த ஜ்ஞானிகளோடு ஸம்மானவனுவான்; கொண்டாடத் தக்கவனும் ஆவான். (ஏனெனில்) அவன் நன்கு (என்னிடத்தில்) உறுதியான ஈடுபாடு உடையவனன்றே.]

39. அபி வ்ருக்ஷா: 19—1: 22—2: 50—4; 150—6: 288—9. [ரா—அ 59—4]

விஷ்யே தே மஹாராஜ ராமவ்யஸநகர்ஶிதா: ]

அபி வ்ருக்ஷா: பரிம்லாநா: ஸபுஷ்பாங்குரகோரகா: ]]

[மஹாராஜரே! உம்முடைய தேசத்தில், புஷ்பம், முனை, மொட்டு முதலியவற்றுடன் கூடிய மரங்களுங்கூட ராமனைப் பிரிந்த துக்கத்தால் வாடிவிட்டன.]

40. அப்யாஹம் 84-2; 91-4; 372-10 [ரா—அ 10-19]

அப்யாஹம் ஜீவிதம் ஜஹ்யாம் தவாம் வா வர்தே ஸலக்ஷ்மனும் ]

ந து ப்ரதிஜ்ஞாம் ஸம்ஶ்ருத்ய ப்ராஹ்மனேப்யோ விசேஷஷத: ]]

[ஹீதே! நான் உயிரையும், வக்ஷமனைகூடுகூட உன்னையும் விடுவேனே யொழிய, செய்த பிரதிஜ்ஞைய - அதிலும் விசேஷமாக ப்ராஹ்மனர்களுக்குச் செய்த பிரதிஜ்ஞைய - விடமாட்டேன்.]

41. அப்ராப்ய, 98-1; 125-5; 312-1; 318-2; 327-3; 366-1; 372-1; 375-1; 376-2; 568-2, [தை-ஆத 9-1]

யதோ வாசோ நிவர்த்தந்தே 1 அப்ராப்ய மநஸா ஸஹ ]

ஆநந்தம் ப்ராஹ்மனே வித்வாந் 1 ந பிபேதி குதஸ்சநேதி]]

[எந்த ப்ராஹ்மத்தினிடமிருந்து, மனத்துடன் கூடிய ளாக்குக்கள், (அதை) அளவிட்டறியாமல் திரும்புகின்றனவோ, அந்தப் பரமாத்மாவின் ஆநந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்படமாட்டான்.]

-42. அப்யம் ஸர்வ 144-2; 219-5; [ரா-ய 18-33].

எக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |

அப்யம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத: வரதம் மம]]

[இரு தடவை ஶரணமடைந்தவன் பொருட்டும், ‘உனக்கு அடியேனுகிறேன்’ என்று பிரார்த்திப்பவன் பொருட்டும், எல்லா ப்ராணிகளிடத்தினின்றும் அப்யமளிக்கிறேன். இது எனக்கு விரதம்.]

-43. அபித்வா ஈரு 219-2. [யஜ-கா - 2-4-45.]

அபி, தவா ஈரு நோ நுமோதுக்தா இவ தேநவ:

[எங்களுக்கு (இஷ்டப்ராப்தி அநிஷ்ட நிவருத்திகளில்) குரனே! பால் கறக்கப் பெருத பசுக்கள் (கன்றைக் கூவி அழைப்பது) போலே உன்னைத் துதித்து அழைக்கிறோம்]

-44. அபித: பாவகோபம் 397-3; 484-2; 406-4. [ரா-ய 99-26].

கருஷ்ணஜிநதாரம் தம் து சிரவல்கலவாஸஸம் |

ததார்ஶ ராமமாவீநம் அபித: பாவகோபம் ]

[மாண்தோலை துரிப்பவனுய், மரவுரியை உடுத்திருப்பவனும், வீற்றிருப்பவனுய், நெருப்புப்போலே நாலுபுறத்திலும் நெருங்கவொண்ணுதவனுமிருக்கும் ராமனை (பாரதன்) கண்டான்.]

-45. அபியாதா 211-1; 215-1; 219-9. [ரா-ய 1-29.]

அபியாதா ப்ரஹர்த்தா ச ஸேநாநயவிஶாரத:;

[எதிரிகளிருக்குமிடம் சென்று போர்புரிபவன் ராமன்; யுத்த நீதிகளில் வல்லவன்.]

-46. அம்யாத: 370-14; 405-4. [ஸ்தோ-ர 62.]

அமர்யாத: காத்தரஸ் சலமதிரஸமயாப்ரஸவபூ:

கருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஸோ வஞ்சநபர: ]

ந்துஶமஸ: பாபிஷ்ட: கதுமஹமிதோ துருக்கங்குலதே:

அபாராஞ்சத்தீர்ணஸ் தவ பரிச்ரேயம் சரணயோ: ]

[வேதவரம்பை மீறினவனும், நீச விஷயங்களில் மிகவும் சாபல்யமுள்ள வனும், நீலையற்ற நெஞ்சையுடையவனும், (பிறர் குணத்தையும் தோஷமாகப் பார்க்கும்) அஸுமையைக்குப் பிறப்பிடமானவனும், நன்மை செய்தவர்களுக்குத் தீமை செய்பவனும், ஹேயமான கார்வத்தையுடையவனும், காம வசப்பட்ட வனும், வஞ்சிப்பவனும், கொடுமையான காரியங்களைச் செய்பவனும், பாபத்தி லேயே ஊன்றியிருப்பவனுமான நான் இந்தக் கரைகாணவொண்ணுத துன்பக் கடலிலிருந்து கரையேறியவனுய் உன்னுடைய திருவடிகளில் எப்படி அடிமை செய்யப்பெறுவேன்?]

47. அம்ஶாவதாரே 429-1; 434-1; 441-1 [வி-பு 5-1-2]

அம்ஶாவதாரோ ப்ரஹ்மரேஷ யோதயம் யதுகுலோத்பவ: ।

விஷ்ணுஸ்தம் விஸ்தரேணுறும் ஶ்ரோதுமிச்சாமி தத்தவத: ॥

[ப்ரஹ்மரிஷியே! ஸர்வவ்யாபியான நாராயணனின் அம்ஶாவதாரமாய், யதுகுலத்தில் பிறந்தவனுள் கண்ணைப்பற்றி விரிவாக உள்ளபடி கேட்க விரும்புகிறேன்.]

48. அயோத்யாமடவிம் 69-2; 76-1 [ரா-அ 40-8]

ராமம் துசூரதும் வித்தி, மாம் வித்தி, ஐந்காத்மஜாம் ।

அபோத்யாமடவிம் வித்தி, குச்சு தாத யதாஸ்கும் ॥

[குழந்தாம்! ஸ்ரீராமனை தசரதசக்ரவர்த்தியாக நினைத்திரு; சிதாபிராட்டியை நானுக நினைத்திரு; காட்டை அயோத்யாபட்டணமாக அறிவாயாக; ஸ்ரகமாகச் செல்வாயாக.]

49. அரதிரஜந 385-1; கீதை 18-10.

மயி ஓநந்யயோகேந புக்திரவ்யபிசாரினி ।

விவிக்ததேஶஸேவித்வம் அரதிரஜநஸம்ஸதி ॥

[ஸர்வேஶ்வரனுள் என்னிடத்தில், வேறு எவரிடமும் ஈடுபடாமையாலே அசையாத நிலையுடனிருக்கும் புக்தி, ஜனஸஞ்சாரமில்லாத இடத்தில் வாழ்தல், ஜனக்கூட்டத்தில் ஈடுபாடு இன்மை.]

50. அலப்புயலாபோ யோக: 508-1 (?)

அலப்புயலாபோ யோக: ஸ்யாத் கேஷம் தத்பரிரக்ஷனம்.

[கிடைக்காதது கிடைப்பது ‘யோகம்’ எனப்படும்; அதை நன்கு ரக்ஷிப்பது “கேஷம்” எனப்படும்.]

51. அலமேஹா 114-9 [ரா-ஸு 27-46]

அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ புயாத்

[இந்த ஏதை ராக்ஷஸிகளைப் பெரும்புயத்தினின்றும் காக்கவல்லவள்.]

52. அவஸ்யம் பிது: 324-3 [?]

அவஸ்யம் பிதுராசாரம்

[தந்தையின் ஒழுக்கம் பின்னையால் அவஸ்யம் கைக்கொள்ளத்தக்கது.]

53. அவஸ்டப்ய 106-1; 111-4; 115-5 [ரா-யு 100-12]

ஸ துதுர்ஶ ததோ ராமம் திஷ்டந்தமபராஜிதம் ।

ஆலிக்ந்தமிவாகாஸ்மவஷ்டப்ய மஹத்தநு: ॥

[ஜமிக்கப்படாதவனும், ஆகாயத்தை அளாவிநிற்கும் பெருவில்லை அமுத்திப் பிடித்துக்கொண்டு நிற்பவனுமான ராமனை அந்த ராவனன் பார்த்தான்.]

54. அவிழ்ஞாதம் 125-6 & 7; 366-2; 372-2 [கேந 2-3]

யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத� ஸः |

அவிழ்ஞாதம் விஜாநதாம் விழ்ஞாதமவிஜாநதாம் ||

[எவனுக்கு ப்ரஹ்மம் (அளவிட்டு) அறியப்படவில்லையோ, அவனுக்கு (அது) அறியப்பட்டதாகிறது. எவனுக்கு (ப்ரஹ்மம்) அறியப்பட்டதாகிறதோ, அவன் (அதை) அறியவில்லை. (அளவிட்டு) அறிந்தவர்களுக்கு அறியப்படாததாகவும், (அளவிட்டு) அறியாதவர்களுக்கு அறியப்பட்டதாகவுமிருக்கிறது (ப்ரஹ்மம்).]

55. அவிழ்ஞாதா 129-9; 134-4; 503-4 [விள்ளு ஸஹஸ்ரநாமம்-488, 484 ]

அவிழ்ஞாதா ஸஹஸ்ராம் ஶஸः:

[அடியார்களின் தோஷங்களைக் காண்பதில்) ஞானமற்றவனுமிருப்பவன்; (அடியார்களின் நன்மைகளைக்காண்பதில்) அளவற்ற ஞானமுடையவனுமிருப்பவன்.]

56. அஸந்த்ரேவ 68-1; 74-3; 79-1; 862-1; 599-1 [தை-ஆழ 6]

அஸந்த்ரேவ ஸ ப,வதி | அஸத் ப்ரஹ்மேதி வேத� சேத ।

அஸதி ப்ரஹ்மேதி சேத� வேத� | ஸந்தமேநம் ததோ விதுः : ||

[ப்ரஹ்மஜ்ஞானம் இல்லையாகில், அவன் இல்லாதவனுகவே ஆகிறுன். ப்ரஹ்மஜ்ஞாநம் உள்ளதாகில், அக்காரணத்தினுலேயே இவனை இருக்கிறவனுக அறிகிறார்கள்.]

57. அவசிதேசஷ்டா 3-3; 82-8; 45-3; 242-5; 244-6; 246-4; 385-1; 342-5; 345-4; 347-6; 474-6 [ரா-ஸ 66-10; ரா-ஸ 16-5]

சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் த,விஷ்யதி |

ந ஜீவேயம் கஷ்ணமயி விநா தாமவிதேக்ஷ்டானும் ||

[எதை ஒருமாதம் த,வித்திருப்பாளாகில், வெகுகாலம் பிழைத்திருந்தவளாகிறார்கள். கறுத்த கண்ணை உடைய அவனை விட்டு ஒரு கஷ்ணநேரமும் நான் பிழைத்திருக்கமாட்டேன்.]

துல்யஸீலவயோவ்ருத்தாம் துல்யாபிஜுநலக்ஷ்டானும் |

ராக,வோடரஹதி வைதேஹீம் தம் சேயமவிதேக்ஷ்டா ||

[ஒரேவித்தான குணங்கள், வயது, நடத்தை இவைகளை உடையவனும், ஸமானமான குலத்தையும், வகூணங்களையும் உடையவனுமான வைதேஹிக்குராகவனை தகுந்தவர்; கறுத்த கண்களை உடைய இவனும் அவருக்கே தகுந்தவள்.]

58. அஸுர்யமிவ 41-5 [பார-ஸபா 86-15]

அஸுர்யமிவ ஸுரயேண நிவாதமிவ வாயுநா ]

க்நஷ்டணை ஸமுபேதேந ஜஹ்ருஷே பாரதம் புரம் ||

[ஸுர்யனற்றவிடத்தில் ஸுர்யன் உதி,தாற்போலவும், காற்றில்லா இடத்தில் காற்றடித்தாற்போலவும், க்ருஷ்ணன் வந்ததும் பாரதராஜதானி ஆனந்தி,க்தது.]

59. அஸ்தமிதாந்ய 8-5 [?]

அஸ்தமிதாந்ய பாவா:

[வேறு நினைவுகள் அற்றவர்கள்.]

60. அஸ்து தே 500-4 [யானைக்குதி குத்தயம் 3,4 - பிராட்டி வரக்யம்]

அஸ்து தே । தயைவ ஸர்வம் ஸம்பத்ஸ்யதே ॥

[உமக்கு அப்படியே உண்டாயிடுக. அப்படிப்பட்ட உபாயத்தாலேயே பரபுக்தி தொடக்கமாக, கைங்கர்யமிருக உள்ளதெல்லாமும், உம்மோடு பரம்பராஸம்பந்தும் உடையார்க்கு உஜ்ஜீவனமும் உண்டாகக்கடவது.]

61. அஸ்மத் பரம 551-2 [வாக்யகுருபரம்பரை]

அஸ்மத் பரமகுருப்யோ நம:

[நம்முடைய பரமகுருக்களுக்கு (ஆளவந்தாருக்கும், அவரது ஸப்ரஹ்மசாரி களுக்கும்) நமஸ்காரம்.]

62. அஸ்மத் ஸர்வ 559-3 [வாக்யகுருபரம்பரை]

அஸ்மத் ஸர்வகுருப்யோ நம:

[நம்முடைய ஸர்வகுருக்களுக்கும் (மணக்கால்நம்பி முதலான எல்லா குருக்களுக்கும்) நமஸ்காரம்.]

63. அஸ்மத் குருப்யேர நம: 551-7 [வாக்யகுருபரம்பரை]

அஸ்மத்குருப்யோ நம:

[நம் குருவான பெரியநம்பிக்கும், திருக்கச்சிநம்பிக்கும், பேரருளாளப் பெருமா ஞக்கும் நமஸ்காரம்,]

64. அஸ்மாந் ஹந்தும் 441-8 [ரா-யி 17-5]

ஏஷ ஸர்வாயதோபேதஸ் சதுர்ப்பி,ஸஸஹ ராக்ஷஸ: |

ராக்ஷஸோடப்யேதி பஶ்யத்,வமஸ்மாந் ஹந்தும் ந ஸம்ஶய: ||

[எல்லா ஆயுதங்களோடும் கூடின இந்த அரக்களை விபீஷணன் நாலு ராக்ஷ- ஸகளோடுகூட நம்மைக்கொல்ல எதிர்நோக்கி வருகிறான்; ஸந்தேஹயில்லை; காணுங்கள்.]

65. அஸ்மரபிஸ்துவ்யோ 50-9; 280-2; 287-5; 288-8; 290-7; 294-4 [ரா-யி 18-88]

தஸ்மாத் கழிப்ரம் ஸஹாஸ்மாபி,ஸ துவ்யோ பவது ராகவ |

விபீஷனே மஹாப்ராஜஞ: ஸகித்வஞ்சாப்யுபது ந: ||

[ரகுகுலத்தோன்றலே! ஆகையால் பெரும் பேரறிவாளனை விபீஷனுழ்வான் விரைவிலேயே நம்மோடு கூட ஒத்தவஞக ஆகட்டும்; நமக்கு நண்பனுமிருக்கும் நிலையையும் அடையட்டும்.]

66. அஸ்மிந்மயா 828-1; 325-2; 328-3. [ரா-ஆ 68-12.]

அஸ்மிந் மயா ஸார்த்தமுதாரஸீலா

ஸிலாதலே பூர்வமுபோபவிஷ்டா ।

காந்தஸ்மிதா லக்ஷ்மண ஜாதஹாஸா

த்வாமாஹ வீதா பங்கு வாக்யஜாதம் ॥

[லக்ஷ்மணே! இந்தப் பாறையின்மேல் என்னேடேகூட (உடம்புகொடுப்பதில்) உதாரத்தன்மையை உடையவளாய், இனிய புன்சிரிப்பை உடையவளான சீதா தேவி முன்னதாகவே நாலாபுறமும் (மாறிமாறி) உட்காருமவளாய், பெரிய சிரிப்பை உடையவளாகி உன்னை நோக்கிப் பலவிதமான வசன ஸபுஹங்களைச் சொன்னான்.]

67. அஸ்தியஶாநா 814-1; [யஜு-ஸ்ஸம் 4-4-12.]

அஸ்யேஶாநா ஜகாதீதா விஷ்ணுபத்நி.

[இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும், விஷ்ணுவுக்குப் பத்தினியாகவுமிருப்பவள்.]

68. அஹத்வா ராவணம் 886-2; 349-5; [ரா-ஆ 19-21]

அஹத்வா ராவணம் ஸங்குயே ஸபுத்ரபங்காந்தவும் ।

அயோத்யாம் ந ப்ரவேக்ஷயாமி தரிபி, ஸ்தைர் ப்ராதருபிழ் ஃபே ॥

[பின்னாக்ஞடனும், ஸேணையுடனும், பங்குக்கஞடனும் கூடிய ராவணைச் சண்டையில் கொல்லாமல் அயோத்தியில் ப்ரவேசிக்கமாட்டேன். மூன்று தம்பி களின் மீதும் ஆணையிடுகிறேன்.]

69. அஹமந்ந 5-5; 468-1; 478-1; 572-2. [தை-ப்ராருகு, 10-6]

அஹமந்நமஹமந்நமஹமந்நம் ।

அஹமந்நாதோஹமந்நாதோஹமந்நாதா: ॥

அஹமந்நமந்நமதந்தமத்துமி ।

[நான் (பரமாத்மாவுக்கு) அன்னம்போல் பேரக்யமாயிருப்பவன்; நான் (பரமாத்மாவுக்கு) அன்னம்; நான் அன்னம். நான் (பரமாத்மாவின் உகப்பாகிற) அன்னத்தை புஜிப்பவன்; நான் அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன். (பரமனுக்கு) அன்னமாகிற நான் அன்னமாகிற என்னை அனுபவிக்கும் பரமனை அனுபவிக்கிறேன்.]

70. அஹமபி நமம 84-8; 96-8 [?]

அஹமபி ந மம । புக்வத ஏவாஹமஸ்மீத்யேவம் அமதாம்  
யோஹயத்யதோ நம இதி ॥

[‘நானும் எனக்குரியேனல்லேன்; புக்வானுக்கே உரியவஞ்சிரேன்’ என்று மகாரமின்மையை உண்டாக்குகிறதாகையால், நம: எனப்படுகிறது.]

71. அஹமஸ்ம்யபராதாநம 480-1; 502-6. [அஹிர்புத்தாந்ய 37-30, 31]

அஹமஸ்ம்யபராதாநாமாலயோநோயகுதி: ।

தவமேவோபாயபூதோ மே புவேதி ப்ரார்த்தாமதி: ॥

ஸரஹகுதிரித்யுக்தா ஸா தேவேநஸ்மிந் ப்ரயுஜ்யதாம் ॥

[“நான் குற்றங்களுக்கு ஓர் இருப்பிடமாயிருக்கிறேன். (என்னை ரகுவித்துக் கொள்ள) ஓர் உபாயமுற்றவனுயிருக்கிறேன். உன்னையொழிய வேறுகதியில்லாத வனுயிருக்கிறேன். நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக” என்று பிரார்த்தி,க்கும் புத்தி,யே ஶரணைச்சியெனப்படுகிறது. அது இந்த பகுவான் விஷயத்தில் செய்யப்பட்டும்.]

72. அஹம் த்வா 17-2; 138-4; 828-2; 825-3; 329-2, 334-5; 342-4; 444-2; 449-1; 454-1; 495-1; 500-5; 502-1; 504-1. [கிழத்-18-66.]

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வரலூ !

அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷிஷ்யாமி மா ஶ-ச: ]]

[(ப,வஸாத,னமான) எல்லா துர்மங்களையும், வாஸனையுடன் விட்டு, என்னை ஒருவனையே உபாயமாக அடை; நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்; துங்கிக்காதே.]

73. அஹம் ப்ரஹ்மாஸ்மி 340-2; 344-5; 346-9. [கெளவீ 1-52, கை-நா 1-40]

தம் ப்ரஹ்மாஹ கோளீதி

[பரப்ரஹ்மம் முக்தனை “நீ யாராக இருக்கிறுய்” என்று கேட்டது,]

அஹம் ப்ரஹ்மாஸ்மி

[நான் ப்ரஹ்மத்தின் ப்ரகாரமானவன்.]

74. அஹம் ஶீஷ்யா 7-6; 68-8 [வராஹபுராணம்]

அஹம் ஶீஷ்யா ச தாளீ ச புக்தா ச த்வயி மாதுவ

மத்க்ருதே ஸர்வழுதாநாம், லகூபாயம் வது, ப்ரபோா ||

[ப்ரபுவான ஸ்ரீமந்நாராயணனே! (பூமியாகிய நான்) உன்னிடத்தில் ஶிஷ்டயயாகவும், வேலைக்காரியாகவும், புக்தையாகவுமிருப்பவள்; எனக்காக எல்லா ஜீவர்களுக்கும் எனிய உய்வுபாயத்தைச் சொல்லுவாய்,]

75. அஹம் ஸ 199-3; 275-4; 570-4. [கி,கை 7-17]

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த: ஏகபுக்திர் விஶிஷ்யதே।

ப்ரிதோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய: ||

[அந்தால்வருக்குள், என்னேடு எப்போதும் சேர்ந்திருப்பவனுய, என்னேரு வனிடமே ஈடுபாட்டை உடையவனுயிருப்பவனுன ஞானி சிறப்புறுகிறுன். நான் ஞானிக்கு, சொல்லவொன்னுதவளவுக்கு இனியவன்; அவனும் எனக்குஇனியவன் ]

76. அஹம் ஸர்வம் 448-2; 458-2; 528-5. [ரா-அ 31-25]

ப,வாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிழிரிஸாநுஷா ரம்ஸ்யதே |

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ஷதஸ் ஸ்வபதஸ் தே ||

[நீர் வைதேஹ்யியுடன்கூட மலைத்தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக்கொண்டிருக்கும்போதும், தூங்கும்போதும் உமக்கு எல்லா அடிமைகளை சும் செய்வேன்.]

77. அஹோ பாக்ஷயம் 498—5. (?)

அஹோ பாக்ஷயமஹோ பாக்ஷயம் நந்துகோப வரஜௌளகஸாம் |  
பந்மித்ரம் பரமாநந்தும் பூர்ணம் பூர்வம் ஸநாதநம் ||

[நந்துகோபனுடைய திருவாய்ப்பாடியிலுள்ளவர்களுடைய பாக்ஷயம் எத்தகையது! எத்தகையது! பரமானந்தங்ஸவருபியாய், பழையதாய், நிறைவுற்றதான் பூர்வமே அவர்களுக்கு நன்பனுய அமைந்ததல்லவோ.]

78. அஹோவீரியம் 229—4; [ரா-ஸ~ 49-17]

அஹோவீரியம் அஹோரூபம் அஹோ ஸத்வம் அஹோ தஷ்யுதி: |  
அஹோ ராக்ஷஸராஜஸ்ய ஸர்வஸக்ஷணயுக்ததா ||

[ராக்ஷஸ ராஜாவான ராவணனின் வீர்யம் எத்தகையது! ரூபம் எத்தகையது! பூலம் எத்தகையது! தேஜஸ் எத்தகையது! எல்லா லக்ஷணங்களும் கூடியிருக்கையாகிற பெருமை எத்தகையது!]

### ஆ

79. ஆக்ஷயாதி 305-2; 307-5; [ரா-பா 77-29]

தஸ்யாஸ்ச பார்த்தா தஷ்விகுஞ்ஜம் ஹ்ருதங்யே பரிவர்த்ததே |  
அந்தர்க்கஷதமபில்யக்தமாக்ஷயாதி-ஹ்ருதங்யம் ஹ்ருதங்ய: ||

[ராமன் நெஞ்சில் சீதை உறைவதுபோலே) சீதையின: நெஞ்சிலும் கணவனுன் ஸ்ரீராமன் இரண்டுமடங்கு உறைவின்றுண் ஒருவுட் நெஞ்சிலிருப்பதை மற்றவர் நெஞ்சே தெளிவாகப் பேசிக்கொள்கிறது.]

80. ஆசாரஸ்சைவ 10-41. (?)

ஆசாரஸ்சைவ ஸாதூநாம்

[நல்லோர்களின் ஆசாரமும் ப்ரமாணம்,]

81. ஆஜக்ஷாம 20-4 [ரா-ய 17-1]

இத்யுக்தவா பருஷம் வாக்யம் ராவணம் ராவனஞ்சுஜ: |  
ஆஜக்ஷாம முஹார்ததேந யத்ர ராம: ஸலக்ஷ்மண: ||

[ராவணஞ்சுக்குத் தம்பியான விபீஷணன் ராவணனைக் குறித்து இப்படியாகக் கடுமையாகச் சொல் தொடரைச் சொல்லி, எவ்விடத்தில் ஸ்ரீராமபிரான் லக்ஷ்மணன் ஞேடு கூடியவராய் எழுந்தருளியிருக்கிறாரோ அங்கே விரைவாக வந்தான்.]

82. ஆத்மதங்ஸயம் 584-1 [வின்னுதத்வம்]

ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி: தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி: |  
ஆத்மதங்ஸயம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர ||

[உன்னுடைய உஜ்ஜீவனத்தில் உனக்கு விருப்பமிருக்குமாகில், உன் இருப்பில் ஆசையிருக்குமாகில், ஆத்மாவினுடைய தாஸனுமிருக்கும் தன்மையையும், ஹரியி-

அடைய ஸ்வாமியாபிரிக்கும் தன்மையையும் (இவைகளின்) இயல்வையும் எப்போ தும் நினைப்பாயாக.]

33. ஆத்மாநம் பூஜயந் 177-4; 179-3 [ரா-ஏ 17-88]

அஜ்ஞாதம் நாஸ்தி தே சிஞ்சித் த்ரிஷீ லோகேஷ் ராகவ |

ஆத்மாநம் பூஜயந் ராம ப்ருச்சஸ்யஸ்மாந் ஸாஹ்ருத்தயா ||

[சகுகுலதிலக ! உமக்கு முன்றுவகைச் சேதனர்கள் விஷயத்திலும் தெரியாதது சிறிதும் இல்லை. உம்மைப் பெருமைப்படுத்திக்கொண்டு நட்பினுலே எங்களைக் கேட்கிறீர்.]

34. ஆத்மாரம் 467-1 [ரா-ஏ 16-21]

பதிலம்மாநிதா வர்தா பார்த்தாரமவிதேகங்கு |

ஆத்மாரமநுவவ்ராஜ மங்களாந்யபி, தாத்யுஷி ||

[கணவனுண ராமஞால் கெளரவிக்கப்பட்டவனும், கறுத்த கண்களை உடையவனு ஹான ஸீதை, மங்களாஸாஸனம் செய்துகொண்டு கணவனை வாயில்வரையில் சின்தொடர்ந்தாள்.]

35. ஆதந்தாம் ப்ரஹ்மனே — 41-வது ப்ரமாணம் காண்க.

36. ஆதந்தாயாதி 4-4; 194-2; 200-2. [தை-ஆந 7]

ஏது ஹ்யேவாநந்தாயாதி

[இப்பரமாத்மாவேயன்றே ஜீவனை ஆனந்திப்பிக்கிறான்.]

37. ஆதந்தோ ப்ரஹ்ம 4-8. [தை-ப்ரகு, 6.1]

ஆதந்தோ ப்ரஹ்மேதி ஸ்யஜாநாத

[ப்ரஹ்மம் ஆனந்தமயமானது என்று அறிந்தான்.]

38. ஆதநையநம் 202-2; 287-4; 290-4; 291-5; 294-1. [ரா-ஏ 18-84]

ஆதநையநம் ஹரிஸ்ரேஷ்ட! தாத்தமஸ்யாபுயம் மாயா |

விபிளானே வா ஸாக்ஷிவ! யதி, வா ராவன: ஸ்வயம் ||

[வானரர்களுள் சிறந்தவனுண ஸாக்ஷிவனே ! இவனை அழைத்துவா; விபீஷன ஸுமிருந்தாலும், ராவனன்தானோயாபிருந்தாலும், இவனுக்கு என்னால் அபுய களிக்கப்பட்டது.]

39. ஆந்தாமஸ்யம் 31-8; 173-3; 178-9; 180-14; 297-3. [ரா-ஸா 38-41]

தவயா நாதாவதி நாதா, ஹ்யநாதா இவ தாருஶ்யதே |

ஆதந்தாமஸ்யம் பரோ தார்மஸ் தவத்த ஏவ மயா ஸ்ருத: ||

நாதனே! உன்னை நாதனுக அடைந்தும் (இவ்வடியாள்) நாதனற்றவள்போல், காணப்படுகிறான். ‘இரக்கம் என்பதே மேலான குணம்’ என்று உம்மிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது.]

90. ஆழர்யமானே 26-1; 40-2; 47-4. (?)

ஆழர்யமானே பகோ புளையே நகஷத்ரே

[சந்தர்கலைகள் நிறையும் ஶாக்லபகஷத்தில் குற்றமற்ற குணம்மிக்க நகஷத்திரத்தில் (மங்களகார்யம் செய்யத்தக்கது)]

91. ஆழுராஸாஸ்தே 81-1; 90-2; 546-1;] 567-1. [யஜு-அஷ்டக 2-5]

ஆழுராஸாஸ்தே

[யாகும்செய்ப்பவன்) நீண்ட ஆழுனைப் பிரார்த்திக்கிருன்]

92. ஆர்த்தோ வா 334-4; 339-8; 342-8; 345-8; 346-7; 347-4. [ரா-யி 18-28]

ஆர்த்தோ வா யதி, வா தங்ருப்த: ப்ரேஷாம் ஶரணங்காத: ]

அரிஃ ப்ராஹுந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா ]

[எதிரிகளுள், ஶரணமடைந்த சத்துருவானவன், (வருத்தத்தாலே ஶரணமடைந்த) ஆர்த்தனையினும், (அரைமனமாக ஶரணமடைந்த) தங்ருப்தனையினும், பண்பட்ட மனத்தையுடைய புருஷங்களே, தன் ப்ராணை விட்டு ரக்ஷிக்கத்தக்கவன்.]

93. ஆஷீர்பூதம். ப்ரமாணம் 8 கரண்க.

94. ஆஸய. 266-9. [ரா-அ 59-8]

குஹேந ஸார்த்தும் தத்ரைவ ஸ்திதோடுஸ்யி திவஸாந் பஹுஉந் |

ஆஸயா யதி, வா ராம: புந: ஶப்தாபயேதி,தி ||

[‘ராமபிரான் மறுபடியும் கூப்பிடுவரோ’ என்னும் ஆசையாலே குஹனுடன் கூட அங்கேயே பல தினங்கள் தங்கினேன்.]

95. ஆஷாடே, 406-2. (?)

ஆஷாடே, [ஆடிமாதத்தில்]

96. ஆஹாரநித்ரா. 478-1; 501-1; 502-2. [நரவீம்ஹுபுராணம் 16-18]

ஆஹாரநித்ரா பழுமைதுநாநி துல்யாநி காஸ்வத்ர ஸமஸ்தஜந்தோ: ]

ஜ்ஞாநாத: விஶவிஷ்டோ ஹி நர: பரேப்யோ ஜ்ஞாநேந ஹீந: பஶாபி,ஸ் ஸமாந: ||

[ஆஹாரம், தூக்கம், பயம், ஸ்தரீபுருஷஸங்கமம் என்பவை இங்குள்ளாஜந்துக்களுக்கும் ஸமானம். மற்றவைகளைக்காட்டிலும் மனிதன் அறிவினால் மேலான வனுமிருக்கிறுன்; ஞானமற்றவன் பகுக்களுக்கு ஸமானமானவன்.]

### இ

97. இச்சாம: 125-1; 412-1; 424-1. [ரா-ஆ 2-22]

இச்சாமோ ஹி மஹாபாஹாம் ரகுவீரம் மஹாபஸம் |

குஹேந மஹதாயாந்தம் ராமம் சுத்ராவ்ருதாநநம் ||

[நீண்ட திருக்கைகளை உடையராய், ரகுகுலச்ரேஷ்டராய், பெரும்பலக்குடையவரான ராமபிரானை யானையின் மேல் எழுந்தருளுமவராயும்,

(வெயில் படாதபடி) மறைக்கப்பட்ட முகத்தை உடையவராயும் (காண) ஆசைப் படுகிறேன்றே.]

98. இது உபரி 225-5; 230-1; 234-1. [பட்டர் அகுளிய ஸஹஸ்ரநாமப், ஏழைம் 'பரத்தி'; என்னும் 891-வது திருநாம பாஷ்ய அவதாரிகை.]

இது உபரி மருத்ஸங்கல்லீவநம் ராமவருத்தாந்தம்

[செத்தவர்களையும் பிழைக்கவைக்கும் மருந்தான ராமனின் சரிதம் இதற்கு மேல் தோடங்கப்படுகிறது.]

99. இதாஞ்ச ஸ்ருஞ்ஜு 870-8. [வி-பு-1-9-1]

இதாஞ்ச ஸ்ருஞ்ஜு: யைத்ரேய! யத் பருஷ்டோதுமிஹு தவயா |  
ஸ்ரீஸம்பங்நதும் மயாடப்பேதத் ஸ்ருதமாவர்ந்மரிசித: ||

[(மைத்ரேயரே) ஸ்ரீதேவீயைப்பற்றி ஸ்ரீ என்னைக்கேட்டபடியால் இன்னெனுருவிஷயத்தைச் சொல்லுகிறேன் கேட்பீராக; நானும் காஶ்யபரின் தந்தையான மரிசியிடமிருந்து இதைக் கேட்டேன்.]

100. இதாம் து தே — 26 வது ப்ரமாணம் காண்க.

101. இதாநீம் கூல்வஹும் 98-3 [ரா-யு 68-12]

இதாநீம் கூல்வஹும் 'நாஸமியஸ்ய' மே துக்ஷிணே புஜ: |  
பதிதோ யம் ஸமாஸாத்யந் பிபே, மி ஸ்ராஸ்ராத: ||

[எந்தக் கும்பகர்ணைனைப் பெற்றதினால் தேவாஸூரர்கள் அனைவரையும் கண்டு தான் பயப்படுவதில்லையோ, எவன் என் வல்துகையாயிருந்தானே அவன் வீழ்ந்து விட்டான்; இப்போது நான் (இருந்தும்) இல்லாதவங்கிருந்திரேன்றே.]

102. இஷ்கதூல 124-4; 129-8; 134-3. [சுாந் 5-24-8]

தத: யதா இஷ்கதூலமக்கநேள ப்ரோதம் ப்ரதா, யேத: |  
ஏவம்: ஹ்ராஸ்யஸரவே பாப்மாந: ப்ரதா, யந்தே: ||

[அக்னியில் இடப்பட்ட பஞ்ச எப்படிக் கொளுத்தப்படுகிறதோ; அப்படியே இவனுடைய எல்லாப் பாபங்களும் கொளுத்தப்படுகின்றன.]

## ॥

103. ஈவுதுங்நம்ய 358-3 [ரா-யு 5-13]

கதா நு சாருபியம்போஷ்மைம் தஸ்யா: பத்மமிவாநநம் |  
சாதுங்நம்ய பாஸ்யாமி ரஸாயநமிவோத்தமம் ||

[அழகிய கோவைப்பழம் போன்ற திருப்பவளங்களையுடைய அந்த ஸ்ரைதையினுடைய தாமரைபோன்ற முகத்தைச் சிறிது உயர்த்தி, உயர்ந்த மருந்துபோன்ற அவளது வரயமுத்தை எப்போது பருகுவேன்?]'

104. சுஷ்வர: ஸர்வ 383-3 [தை-நா 44]

சுஷாநஸ் ஸர்வவித்யாநாம் சுஶ்வரஸ் ஸர்வபூதாநாம்

[எல்லா வித்யைகளுக்கும் சுஶன்; எல்லா பூதங்களுக்கும் சுஶ்வரன்.]

105. சுஷ்வரிம் ஸர்வ 343-8 [ஸ்ரீஸமக்தம் 8]

சுஶ்வரிம் ஸர்வபூதாநாம் தவாமிஹோபற்வயே ஶ்ரீயம்

[ஸர்வபூதங்களுக்கும் சுஶ்வரியாய் ஶ்ரீதேஷ்வரன் உன்னை இங்கு வரும்படி அழைக்கிறேன்.

106. சுஷ்வரோநாஹம் 126-1; 131-6; 354-1; 388-4; 430-1 [கிதை 16-14]

சுஶ்வரோநாஹம் போகி, வித்யதோநாஹம் பாலவாந் ஸாகி,

[நானே சுஶ்வரன். நானே போகத்தை அடைபவன். நான் இயற்கையாகவே வித்தானுமிருப்பவன்; (இயற்கையாகவே) பாலவானுகவும், ஸாகத்தை அனுபவிப்ப வனுகவுமிருப்பவன் நானே.]

ஒ

107. உத்தரபூர்வாகி 546-2; 569-4 [ப்ரஹ்மஸமுத்ரம் 4-1-13]

தத்திகம உத்தர பூர்வாகி, யோ: அஶ்லேஷாவிநாசௌள

தத்யவ்யபதே, ஶாத்

[ப்ரஹ்மவித்யையை அடைந்தவனுக்கு உத்தராகங்கள் ஓட்டமாட்டா; பூர்வாகங்கள் நசித்துவிடும். அப்படியன்றே வேதவரக்யங்கள் சொல்லுகின்றன.]

108. உத்தரம். நர 170-1; 173-1; 175-1; 177-2; 179-1; 212-2; 216-1; 218-2 [ரா-பு 17-8]

தேஷாம் ஸம்பாஷாமான்நாமந்யோந்யம் ஸ விபீ, ஷண: ]

உத்தரம் தீரமாஸாத்ய குஸ்தா ஏவ வ்யதிஷ்டத ]

[அந்த விபீஷணன் — ஒருவர்க்கொருவர் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே (கடலின்) வடகரையை அடைந்து, ஆகாயத்திலேயே நிலைநின்றுன்.]

109. உத்திஷ்ட, நர 71-6; 144-6 [ரா-பா 28-2]

கௌஸல்யா ஸப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவரத்ததே |

உத்திஷ்ட, நரஶாரத்தூஸ் கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் ]

[ஆண்புவியே! கௌஸல்யாதேவிக்கு நல்லபிளையான ராமனே! முதல் ஸந்த்யாகாலம். நடக்கிறது; எம்பெருமானுலே விதிக்கப்பட்ட நித்யநைமித்திக கர்மங்கள் அந்விஷ்டிக்கப்படவேண்டும்]

110. உதா: ஸந்தார்ஷயந்தி 370-5 [ஸ்ரீதோ-ர 4]

தத்தவெந யஸ்சிதாசிதீஸ்வரதத்ஸ்வபாவ போகி, பவர்க்கங்ததுபாயகாதிருதார: | ஸந்தார்ஷயந் நிரமிமீத புராணரத்நம் தஸ்மை நமோ முநிவராய பராஸ்ராய ||

[உதாரான எந்தப் பராஸரர் சித்து, அசித்து, ஈஸ்வரன் என்னும் தத்வத்ரயம், அவற்றின் ஸ்வப்பாவங்கள், (இவ்வுலகத்து) போகங்கள், மோகங், போகங் மேரக்ஷஸாதங்கள், ஜீவன் செல்லும் காதிகள் ஆகிய இவைகளை உள்ளபடி நன்கு விளக்கிக்கொண்டு, புராணங்களுள் மேலான ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை அருளினாரோ, அப்படிப்பட்ட விஷிஶ்ரேஷ்டான பராஸரருக்கு நமஸ்காரம்.]

111. உதாரா: 199-2; 275-3; 301-1; 302-1; 369-2; 375-5; 547-3; 570-3. [கிடை 7-18]

உதாராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ தவாத்தமை மே மதம்

[இவர்கள் எல்லாரும் உதாரமானவர்களே; ஜ்ஞாநயோ எனக்கே ஆத்மா (தாரகள்) என்று என் வித்தாந்தம்.]

112. உதாராயத்தாம் 157-1; 161-1; 165-1; 255-6 [பாகங்வதம் 10-46-47]

உதாக்ஷாயத்திநாமரவிந்தாலோசநம்

வரஜாங்கங்நாநாம் திஃவமஸ்ப்ருஶத் தவநி: ]

துதநாஸ் நிர்மந்தநநஶப்தாமிஶ்ரிதோ

நிரஸ்யதே யேந திஃஶாமமங்களாம் ]

[தாமரைக்கண்ணை நினைத்துப் பாடுகிற கோபஸ்தரீகளின் ஓலியானது, தயிர்கடையும் ஓசையுடன் கூடிக்கொண்டும் திசைகளின் அமங்களங்களைப் போக்கிக்கொண்டும் ஸ்ரீவைகுண்டத்தையும் எட்டியது.]

113. உபதாரய புஜம் 339-5; 346-5; [ரா-ஸ் 21-16]

உபதாரய புஜம் தஸ்ய லோகநாதாஸ்ய ஸத்க்ருதம் |

கதும் நாமோபதாஸ்யாமி புஜமந்யஸ்ய கஸ்யசித் ||

[வேகநாதானை அவனுடைய அலங்கரிக்கப்பெற்ற தோளில் சாய்ந்திருந்தநான் வேறு ஒரு புல்லியனின் தோளில் சாய்வேனே?]-

114. உபவாஸக்ருஶம் 180—10. [ரா-ய 15-19]

உபவாஸக்ருஶாம் திஃநாம் நிஃஸ்வஸந்தீம் புந: புந: |

துதார்ய ஶாக்லபகாாதெநா சந்தர்ராரேகாமிவாமலாம் ||

[பட்டினியால் மெலிந்தும், வருந்தத்தக்கவளாகவும், மறுபடியும் மறுபடியும் பெருமுச்சவிடுபவளாகவுமிருக்கும் ஸ்ரீதா தேவியை சக்லபஷ்டத்தின் தொடக்கத்தில் அழுக்கற்று விளங்கும் சந்தரகலையைப்போலே ஹனுமான் பார்த்தான்.]

115. உபஸ்மூர 252-4; 255-5; 427-9; 428-1; 440-2. [வி-பு 5-8-1]

உபஸ்மூர ஸர்வாத்மந! ரூபமேதுச்சதுர்புஜம் |

ஐநாது மாடவதாரம் தே கம்லோயம் திஃதிழுந்மஜ: ||

[ஸர்வாந்தர்யாமியே! நான்கு திருக்கைகளையுடைய இந்த ரூபத்தை மறைத்துக்கொள்வாயாக. அஸாரனை இந்தக் கம்ஸன் உன்னுடைய அவதாரத்தை அறியவேண்டாம்.]

6. உபஸ்தேதைய: 123-2; 129-1; 130-6; 133-7; 173-1; 178-6; 180-4; 254-7; 892-4; 396-1  
571-1. [ரா-ஷு 10-9]

ப்ரஸ்தேந்து புவந்தோ மே ஹரிரேஷா ஹி மமாதுலா [  
யதீத்தருஶைரஹும் விப்ரரூபஸ்தேதையருபஸ்தித: ]

[ (முனிவர்களே !) நீங்கள் உகந்தருளுவீர்களாக. வந்து அடையத்தகுந்த பரியோர்களான உங்களால் (நான்) அடையப்பட்டபடியால், எனக்கு இப்பேர் சிருக்கும் லஜ்ஜை மிக அதிகமாயிருக்கிறது.]

17. உபாயோபேயத்வே 53-4; 480-4; 508-8; [ர-ஸ்த 2-88.]

உபாதஃத்தே ஸத்தா ஸ்திதி நியமநாத்தையஸ் சிதஃசிதெள  
ஸ்வமுத்திதீஸ்ய ஸ்ரீமாநிதி வதஃதி வாசேளபநிஷதி : !  
உபாயோபேயத்வே ததிஃஹு தவ தத்தவம் ந து குள்ளெளள  
அதஸ்தவாம் ஸ்ரீரங்கேஸ்ய ! ஶரணமவ்யாஜமபாஜம் ]

[ஹே ஸ்ரீரங்கநாதஃ! ‘ஸ்ரீமந்தநாராயணன் ஸ்ருஷ்டி, ஸ்திதி, நியமனம் முதலிய காரியங்களால் சேதநாசேதநங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறுன்’ என்று உபனிஷத்தவாக்யமானது சொல்லுகிறது. ஆகையால், இவ்விஷயத்தில் உபாயத் தமும் உபேயத்வமும் உனக்கு இயல்வானது; செயற்கையல்ல. ஆகையால் உன்னை நிர்வயாஜமான உபாயமாக அடைந்தேன்.]

18. உபாப்யாம் 6-5.

வைகுண்டே து பரே லோகே ஸ்ரீஸஹாயோ ஜநார்த்தஃந: !  
உபாப்யாம் பூ, மிநீளாப்யாம் ஸேவித: பரமேஸ்வர: ]

[வைகுண்டம் என்னும் மேலான உலகில் மேலான சஸ்வரனுன் ஸ்ரீமந்தநாராயணன், பூ, மிநீளாகளான தேவியர் இருவரால் ஸேவிக்கப்படுகிறவனுய் எழுந்தருளி பிருக்கிறுன்.]

19. உவாச ச 124-2; 129-5; 184-2; 855-2; 456-3; 514-1 [ரா-ஷு 17-9.]

உவாச ச மஹாப்ராஜ்ஞ: ஸ்வரேண மஹதா மஹாந் !  
ஸாக்ஷிவம் தாம்ஶச ஸம்பரேஷ்ய குஸ்த, ஏவ விபீ, ஷண: ]

[நல்ல புத்திமானுய், பெரியோனு விபீஷணன், ஆகாயத்தில் நின்றவனுகவே உரத்த குரலோடு ஸாக்ஷிவனையும் அந்த வானர்களையும் பார்த்து ஒருவார்த்தையும் சொன்னுன்.]

### ஒன்

120. ஊர்த்துவம் மாஸாந்தந 45-2 [ரா-ஸ்த 88-67]

ஜீவிதம் தாரயிஷ்யாமி மாஸம் தத்தாத்தமஜ ! !  
ஊர்த்துவம் மாஸாந்தந ஜீவேயம் ஸதயேநாஹும் ப்ரவீமி தே ]

[ஆர்யபுத்திரரே! நான் என்றுமிரை ஒருபாதகாலம்ருதித்து நிற்பேன்; ஒருமாதத் திற்குமேல் உயிர்வாழுமாட்டேன் என்று ஆணையிட்டு உமக்குச் சொல்லுகிறேன்.]

## க (ரு)

21. குணம்பீப்ரஸ்ருத்தூ 77-2; 90-7; 124-1; 131-1; 184-1; 227-1; 304-2;  
[சுர-உத் 47-22]

கோவிந்தேஷி யதாக்ரந்தாத் க்ருஷ்ண மாம் தூரவாஸிநம் ।  
ருணம் ப்ரஸ்ருத்தூமிவ மே ஹ்ருதாயாநநாபஸர்ப்பதி ॥

[துரெளபதி:யானவள் வெகுதூரத்திலிருந்த என்னைக் குறித்து ‘கோவிந்தா!’ என்று கூக்குரலிட்டது, (வட்டியினுல்) வ்ருத்தீயடைந்த கடனைப்போல் என்னுடைய ஹ்ருதாயத்திலிருந்து அகலுகிறதில்லை.]

## ஏ

122. ஏகதூது 412-2. [வி. பு. 5-1-7.]

ஏகதூது விநா ராமம் க்ருஷ்ணே பங்ருந்தாவநம் யெயள ।  
விசார வ்ருதோ கோபைர் வந்யபுஷ்பஸ்ரகுஷ்ட்வல: ॥

[ஒருநாள் பாலராமனைப் பிரித்து க்ருஷ்ணன் பங்ருந்தாவனத்துக்குச் சென்றுன். காட்டுப்பூமாலை அணிந்து இடையர்களால் சூழப்பெற்றவனும் ஸஞ்சாத்தான் அவன்.]

123. ஏகதூத புவதி 91-2. [சுரந் 7-26-2]

ஸ ஏகதூத புவதி தரிதா புவதி பஞ்சதூத ।

ஸப்ததூத நவதூத சைவ புநஸ் சைகாதார: ஸ்மருத: ।  
ஸதஞ்ச தார சைகஞ்ச ஸஹஸ்ராணி ச விம்ஶதி: ॥

[‘முக்தாத்மா பல ஶரீரங்களை உடையவனுகிறுன்’ என்று தாத்பர்யம்.]

124. ஏகம் 17-2; 183-4; 323-2; 325-3; 329-2; 384-5; 342-4; 444-2; 449-1; 454-1;  
495-1; 502-1; 504-1. [கி.ஈ.த் 18-66]

ஸப்ததூதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வரஜ ।

அஹும் தவா ஸர்வபாபேப்யோ மோக்ஷியிஷ்யாமி மா ஶாக: ॥

[பூலஸாதுளமான] எல்லா தூர்மங்களையும் வாஸனையுடன் விட்டு, என்னையாருவணையே உபாயமாக உறுதிகொள். நான் எல்லாப் பாபங்களினின்றும் உண்ணை விடுவிக்கிறேன். வருந்தாதே.]

125. ஏக: ஸ்வாது: 47-5; 136-1; 144-4; 562-5. [வி.ர-உத் 32-53]

ஏக: ஸ்வாது: ந புஞ்ஜீத ஏகஶ்சார்த்தாம் ந சிந்தயேத ।

ஏகோ ந காச்சேதாத்தூவாநம் நெங்கள் ஸப்தேஷ ஹாக்ஷருயாத ॥

[நல்ல பதார்த்தத்தை ஒருவனுகப் புசிக்கலாகாது; நற்பொருளை ஒருவனுகச் சிந்திக்கவாகாது; வழிப்பாதையில் ஒருவனுகச் செல்லலாகாது; (பலர்) தூங்குகையில் ஒருவன் விழித்திருக்கக்கூடாது.]

126. ஏகாந்தி வ்யப 283-6. [ஐஷ்வக்ஸெந்தஸ்மாநிதை]

ஏகாந்தி வ்யபதேஷ்டவ்ய: நெவ ச்வாமகுலாதிஃபி: ।

விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்ய: தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி ॥

[பகவதேகபரனுயிருக்குமவன் ஊர் குலம் இவற்றையிட்டுச் சொல்லப்படுமானால்லன்; அவனுக்கு அந்த ச்வாமகுலங்கள் முதலியவை எல்லாம் எம்பெருநானேயன்றே. ]

127. ஏகாம் தூணி 70-4, 76-8. [ரா-யி 5-10]

பாந்வேதத் காமயாநஸ்ய ஶக்யமேதேந ஹ்விதும் ।

யதுஹும் ஸா ச ஸாமோஹுரேகாம் துரணிமாஸ்ரிதென ॥

[இவ்வண்ணம் மிகுதியாகக் காமத்தால் பீடிக்கப்பட்ட எனக்கு இவ்வண்ணமிர்தாரிக்கப் போதுமாயுள்ளது; (எது? எனில்;) நானும் எனக்கினிய அவனும் ஹரே பூமியில் வாழ்கிறோம் என்பதே அது.]

28. ஏகைகபால 81-१; 297-1; 301-3; 306-1; 307-४ ?

பித்ரு மாத்ரு ஸாதப்ராத்ருதார மித்ராதுயோடிபி வா ।

ஏகைகபாலாபாய ஸர்வலாபாய கேஶவ: ॥

[தந்தை. தாய், மகன், ஸஹூதாரன், மனைவி, நண்பன் முதலானும் வ்வெளாரு பாலனை அடைவதின் பொருட்டேயாவர்கள். கேஶவன் எல்லாப் பாலன்களையும் அடைவதற்காக ஏற்பட்டவன்.]

19. ஏத்தஸம— 30- வது ப்ரமாணம் காண்க.

20. ஏத்தஸ்ரதம்—42- வது ப்ரமாணம் காண்க.

1. ஏபிஃச 176-8; 178-8; 180-12; 397-2; [ரா-அ 104-12]

ஏபிஃச ஸகினை: ஸார்த்தும் ஶிரஸா யாசிதோ மயா ।

ப்ராது: ஶிஷ்யஸ்ய துராஸஸ்ய ப்ரஸாதும் கர்த்துமர்ஹுவி ॥

[இந்த மந்திரிகளோடு கூட, என்னுல் தேவீர் தலையாலே யாசிக்கப்பட்டைச் சுமது தம்பியாய், சீடனுய், அடியவனுன எனக்கு அருள்புரிவது தக்கது.]

2. ஏவழுக்தா ஹநுமதா 113-4; 114-6; 116-2 [ரா-யி 116-37]

ஏவழுக்தா ஹநுமதா மைதிஃலி ஐநகாத்மஜா ।

உவாச துர்மஸஹிதம் ஹநுமந்தம் யஸஸ்விநி ॥

[பிதிலையரசகுமாரியாய், ஜனகனின் பெண்ணுய், புகழ் நிரம்பியவளான கீதை ஹநுமனுல் இவ்வண்ணம் உரைக்கப்பட்டு, அறத்தோடு கூடிய வார்த்தையை ஹநுமனுக்குச் சொன்னான்.]

· ஏவு நாராயண: 37-2; 49-1; 63-1; 153-4; 340.4; 553-1 [ஓமரிவம்ஶம் 113-62].

ஏஷ நாராயண: ஶ்ரீமாந் சுத்ரர்ணவநிகேதந: ।

நாகுபர்யங்கமுத்ஸ்ருத்ய ஹ்யாகுதோ மதுராம் புரிம ॥

[பாற்கடலில் பள்ளிகொண்டவனுன் இந்த ஸ்ரீமந்நாராயணனே பைந்நாக பாயை செட்டு மதுராபுரிக்கு வந்திருக்கிறார்கள்.]

134. ஏ. புராணம் 27-2; 42-1; 50-13; 56-2; 284-4; 359-3 [பார-மோக்ஷ 4-50]

ஏஷ புராணம் ப்ரவிஷ்டோடஸ்மி குரிஷ்டமே ஶீதமிவ ஹ்ரதம் |

ஶாம்யாமி பரிநிர்வாமி ஸாகாம் மாமேதி கேவலம் ||

[கோடையில் குளிர்ந்த குடைந்தாடுவதுபோல், இந்த புராணமத்து னுள் குடைந்தாடுகிறேன். அதனால் ஶாந்தனுகிறேன்; தூபம் ஆறினவனுகிறேன்; ஸாகாத்தையே அடைகிறேன்.]

135. ஏ. ஸர்வஸ்வ 50-7; 318-1; 324-2 [ரா-யி 1-14]

ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹநுமதः |

மஸர காலமிமம் ப்ராப்ய துத்தஸ் தஸ்ய மஹாத்மநः ||

[(ராமன் வார்த்தை—) ஸர்வஸ்வ துானம் போன்ற இந்த ஆலிங்குனம் மஹாத்பாவான ஹநுமானுக்கு என்னுல் இப்போது உரியகாலத்தில் தரப்பட்டது.]

136. ஏ. ஸாப்தேஷி 283-7; 294-9 [கடி 2-5-8]

ஏஷ ஸாப்தேஷி ஜாகார்த்தி காமம் காமம் புருஷோ நிர்மியான:

[இந்த ஜீவர்கள் உறங்குகையில் பரமபுருஷன் (இவர்களை ஸ்வப்நத்தில் அனுபவிப்பிப்பதற்காகப்) பதார்த்தங்களைத் தன் விருப்பப்படி ஸ்ருஷ்டித்துக் கொண்டு விழித்திருக்கிறார்கள்.]

137. ஏ. ஹ்ரயேவா — 86-வது ப்ரமாணம் காணக.

138. ஏ. ஸாப்தேஷி 178-7; 180-9; 358-1; 359-1; 360-2; 362-2; 431-1 [ரா-யி 6-16]

ஏஷி பஸ்ய ஶரிராணி முநிநாம் பாவிதாத்மநாம் |

ஹதர்நாம் ராகஷஸர் கோரைர் பாஹுநாம் பாஹுநாம் வநே ||

[ராப்! (இங்கு) வருவாயாக; பரமாத்மாவை தியானம் செய்பவர்களும், வனத்தில் கோரமான ராகஷஸர்களால் பலவிதுமாக ஹிம்பிக்கப்பட்டவர்களுமான பல முன்வர்களுடைய ஶரீரங்களைப் பார்ப்பாயாக.]

ஓ

139. ஓக்மேகஸ்வதः 109-6 ?

ஓக்மேகஸ்வதः க்ருஷ்ண:

[பெநுவெள்ளம் போலவும், மேசும் போலவும் முழங்குபவன் கண்ணன்.]

க

140. க. தீந் புராணம் 245-7; 531-1 [ஹரிஷ்சம் 181-48]

க தீதி புராணமேனு நாம ஸாரோத்தும் ஸர்வதேஹிநாம் |

ஆஹாம் தவரங்கோ ஸம்பூதெள தஸ்மாத் கோவநாமவாந் ||

[‘க’ என்பது பிரமனின் நாமம்; தேஹத்தில் பற்றுடைய அனைவர்க்கும் நான் சன். நாங்களிருவரும் உன் அவயவத்தினின்றும் பிறந்தவர்கள். ஆகையால், நீ கேசவன் என்னும் பெயரையுடையவனுகிறுய்.]

141. குத்தி 385-4; 389-4; [ர: -அ 85-7]

க்ஞிந்ந துஷ்டோ வரஜவி ராமஸ்யாக்லிஷ்டகர்மணः |  
இயம் தே மஹதி ஸேநா ஶங்காம் ஜதயதிவ மே ||

[அருஞ்செயல்களையும், எளிதில் செய்யவல்ல இராமன் விஷயத்தில் தீய எண்ணாத்தால் வருகின்றாயோ? உனது இந்தப் பெரியஸேணை எனக்கு ஜயத்தை விளைக்கிறது.]

142. கதாந்வஹம் 50-10; [ர: -ஆ 16-40]

கதாந்வஹம் ஸமேஷ்யாமி பாரதேந மஹாத்மநா |  
ஶத்ருக்கநேந ச விரேண தவயா ச ரகுநந்தஙந ||

[ரகுநுலத்தை விளங்கவைக்கும் லக்ஷ்மணே! மஹாத்மாவான பாரதனேடும், வீரனுண ஶத்ருக்கனங்னேடும், உன்னேடும் நான் எப்போது சேரப்போகிறேன்?]

143. கலாம் பூர்ணா 489-1. [ர: -ப, ர 2-21]

பாரதவாஜஸ் தத: ஶரிஷ்யோ விநித: ஶ்ருதவாந் குஷரோ: |  
கலாம் பூர்ணமாதாய ப்ருஷ்டதோநநுஜகாம ஹ ||

[ஆசாரியரான வால்மீகியிடமிருந்து அனைத்தையும் பயின்று அடக்கமுடைய சிஷ்டியரான பாரதவாஜர் பூர்ணகும்பத்தை எடுத்துக்கொண்டு வால்மீகியைப் பின்தொடர்ந்தார்.]

144. க: பூ: மரிய: 358-5; 482-2. [ஸ்தோ-ர 12]

கஸ்பூ: மரிய: பரமஸத்தவஸமாஸ்ரய: க: க: புண்டரிகநயந: புருஷோத்தம: க:]  
கஸ்பாயுதாயுதஸதைகலாம்ஶகாம்ஶே விஶ்வம் விசித்ரசிதுசித்ப்ர-  
விபாகஸ்ருத்தம ||

[திருவுக்கும் திருவாகியவன் யார்? ஶாத்துஸத்வத்தை உடையவன் யார்? தாமரைக் கண்ணன் யார்? புருஷோத்தமன் யார்? எவனுடைய பல்லாயிரம் கோடி பாகங்களின் ஒருபகுதியில் இவ்வுலகெல்லாம் விசித்திரமான சேதனு சேதனைப் பிரிவுகளை உடையதாக இருக்கிறது?]

145. காந்தஸ்மிதா 358-1. 66—வது ப்ரமதனம் காணக.

146. கால: கலயதாமஹம் 341-1. [கீதை 10-80]

ப்ரஸ்துலாதஸ்சாஸ்மி தைத்யாநாம் கால: கலயதாமஹம் |  
மருக்காணும் ச மருகேந்தஸ்ரோநஹம் வைநதேயர்ச பாஷிணும||

[அஸர்களுக்குள் ப்ரஹ்லாதனுக்குவும் ஆகிறேன்; (துன்பம் விளைக்க) எண்ணுக்கிறவர்களுக்குள் (மரணத்துன்பத்தை விளைக்கும்) காலனுகிறேன் நான்; விலங்குகளுக்குள், விலங்கரசனுகிற சிங்கமாகிறேன் நான்; பறவைகளுக்குள் கருடனுக்குவும் ஆகிறேன் நான்.]

147. காலே ஈம்பதி 407—2. [ஸ்ரீகுமாரி 19]

காலே ஶம்ஸதி யோக்யதாம் சிதஃசிதோரந்யோந்யமாலிங்குதோ:  
பூதாஹங்க்ருதி புத்தி, பஞ்சகரணீ ஸ்வாந்தப்ரவ்ருத்திந்த்தியை: |  
அவ்டாநாவரணைஸ் ஸஹஸ்ரமகரோத்தாந் பூர்ப்புவஸ்ஸ்வர்வத:  
ஸ்ரீரங்கேஸ்வரதேவி தே விழ்ருதயே ஸங்கல்பமாந: பரிய: ||

[ஸ்ரீரங்கநாச்சியாரே! சேதநாசேதனங்கள் ஒன்றேருடொன்று பினைந்துகிடக்கு மளவில், ஸ்ருஷ்டிக்குரிய பருவகாலம் வந்தவாறே, உம்முடைய விளையாட்டுக்குறுப் பாக, உமக்கினியவனுள் எம்பெருமான் ஸ்ருஷ்டிஸங்கல்பம் செய்பவனுய, ஜம்பெரும் பூதங்கள், அஹங்காரம், மஹான், ஜந்து ஞானேந்திரியங்கள், மனம், கர்மெந்திரியங்கள், ஏழு ஆவரணங்கள், பூர்ப்புவஸ்ஸாவர்லோகங்கள் ஆகியவற்றேருடு கூடிய கணக்கற்ற அண்டங்களைப் படைத்தான்.]

148. கிம்தர சித்ரம் 372—11. [ரா—ய 18—36]

கிம்தர சித்ரம் தூர்மஜ்ஞ லோகநாத: ஸாகுாவஹ |  
யத் தவமார்யம் ப்ரபாஷேதா: ஸத்வளாந் ஸத்பதே: ஸ்திவத: ||

[அறமறிந்தவரே! உலகின் தலைவரே! இன்பமளிப்பவரே! நன்னெஞ்சையுடையிராய் நல்வழியில் நடப்பவரான தேவரீர், நல்வார்த்தை பேசினது யாதொன்றுண்டோ (அது) தேவரீர் விஷயத்தில் ஆச்சர்யமோ?]

149. கிமிவ ஹி மதுரானும் 208—2. [ஸாகுந்தலம் 1-17]

ஸ்ரவிஜமநுவித்தும் சௌவலேநாபி ரம்யம்  
மலிநமபி ஹிமாம்ஶோர் லக்ஷ்ம லக்ஷ்மிம் தனைநாதி |  
இயமதி, கமநோஜ்ஞா வஸ்கலேநாபி தந்வி  
கிமிவ ஹி மதுரானும், மண்டைநம் நாக்ருதிநாம் ||

[தாமரை பாசியால் சூழப்பட்டிருந்தபோதிலும் அழகாயுள்ளது; சந்திரனின் நடுவிலுள்ள அடையாளம் இருண்டிருந்தபோதிலும் (சந்திரனுக்கு) அழகைத் தருகிறது; (அதுபோலே) இந்த அழகியான ஶகுந்தலை மரவுரியை உடுத்திருந்தபோதிலும் மனத்தை மிகவும் ஈர்க்கிறார்கள். இனிய பொருள்களுக்கு எது தான் அழகை அளிப்பதாயிராது?]

150. கோவ ஈப்த:—158-2 கோவ ஈப்த நிஷ்பத்திப்ரக்ரியை

ப்ரமாணத்திற்கு மூலத்தைக்கரண்க. [கோவ ஈப்தத்திற்கு 'கோவீயக் கொன்றவன்' என்னும் பெருள் கிடைக்கும் வழியை இலக்கணா ஸ்திரகளைக்கொண்டு காட்டுகிறது இவ்வக்கியம்.]

151. கோரு நாம 61—4 ?

கோரு நாம ஹரேர் விஷ்ணே: தேவதேவஸ்ய ஶார்ங்கிணை: |  
ஸ்ருண்வந் ஸ்மரந் வா கதூயந் த்ருப்திம் யாதி தீவாநிரம் ||

[பாபங்களை அழிப்பவனும், ஸர்வவ்யாபியும், தேவதேவனும், சார்ங்கவென்னும் வில்லை ஆள்பவனுமான எம்பெருமானுடைய திருநாமத்தை இராப்பகலாகக் கேட்டாலும், நிலைத்தாலும், சொன்னாலும் எவனுக்குத்தான் திருப்தி விளையும்?]

152. கோரவி-73—வது ப்ரமாணம் காண்க;

153. கொஸல்யா லோகா-206—8: 230-2; 235-8; 348-1; 847-8 [ரா-ஸா 88.56]

கொஸல்யா லோகபார்த்தாரம் ஸாஷாவே யம் மநஸ்விநீ |  
தம் மயார்த்தே ஸாகாம் ப்ருச்சு ஸிரஸா சாபி, வாதாய ||

[நல்ல மனமுடைய கொஸல்யை உலகிற்கெல்லாம் நாதங்கை எவரைப் பெற்றெடுத்தாரோ, அவரை என்பொருட்டு கேட்மத்தை விசாரிப்பாய்; தலையால் வணங்குவாய்.]

154. கொஸல்யா ஶாஸ்பே, 122-2; 128-2; 130-5: 133-1. [ரா. பா-18-11]

கொஸல்யா ஶாஸ்பே, தேந புத்ரேனுமிததேஜஸா |  
யதாவரேண தேவாநாமதி, திர் வஜ்ரபாளிநா ||

[தேவர்களின் தலைவனுய் வஜ்ரத்தைக் கையில் ஏந்தியவனை இந்திரனுலே (அல்லது அந்த இந்திரனின் தம்பியாய் வஜ்ரசின்னத்தைக் கையிலுடைய வாய் னனுலே) அதிஃதி விளங்கியதைப்போலே, கொஸல்யை அந்த அளவற்ற ஒளி யுடைய ஶ்ரீராமனுல் விளங்கினான்.]

155. கொஸல்யா ஸப்ரஜா — 109-வது ப்ரமாணம் காண்க.

156. க்ருதக்குத்யஶச 200-5 [கீதை 15-20]

இதி குஹ்யதமம் ஶாஸ்தரம் இதமுக்தம் மயாநக, |  
ஏதத்புத்தவா புத்தி, மாந் ஸ்யாத் க்ருதக்குத்யஶச பாரத ||

[குற்றமற்றவனே! பரதகுலத்திலுதித்தவனே! இவ்வண்ணமாக இந்தப் புருஷோத்தம வித்யையாகிற பரமாஹஸ்யமான ஶாஸ்தரம், என்னுல் (உனக்கு) உபதேஶிக்கப்பட்டது. இதை அறிந்து, என்னை அடைவதற்கு வேண்டிய அறி வணைத்தையும் பெற்றவனுகிறுன்; அதற்குச் செய்யவேண்டியதனைத்தையும் செய்தவ னுகிறுன்.]

157. க்ருதக்ருத்யா: 200-6; 205-6 [இதிரூபஸஸமுச்சயம் 7-38]

ப்ராயஸ: பாபகாரித்வாந் ம்ருத்யோருத்விஜுதே ஐந: |

க்ருதக்ருத்யா: ப்ரதிக்ஷந்தே ம்ருத்யும் பரியமிவாதிதூம் ||

[பெருப்பாலும், பாபம் செய்பவனுமிருப்பதாலேயே மனிதன் மரணத்தைக் கண்டு யைப்படுகிறுன். செய்யவேண்டியதைச் செய்தவர்கள் மரணத்தைப் பூரியனான விருந்தாளியைப்போலே எதிர்பார்க்கிறார்கள்.]

158. குதாருகாரா 478-2; 502-4 [கிராதார்ஜூநீயம் 4-18]

குதாந் பஸுநாம் ஸஹஜநமபங்குதாம்  
குருஹாஸ்ரயம் ப்ரேம வநேஷா பிஃபுரத: |  
தாதார்சு கோபாந் உபதேநு பாண்டுவ:  
குதாருகாராநிவ கோபிழரார்ஜுவே ||

[பிறந்ததுமுதல் பசுக்களுக்கு உறவினராயிருப்பவரும், வீட்டிலிருக்கும் அன்பைக் காட்டில் கொண்டவரும், இவர்களுடைய வெகுளித்தனத்துடன் கூடிய செயல் களைப்பார்த்துப் பசுக்களால் அனுகாரம் செய்து பரிஹஸிக்கப்பெற்றவர்களுமான இடையர்களை அர்ஜூனன் பசுக்களின் பின்னால் பார்த்தான்.]

159. குருபயா பர்யா 176-9; 180-5; 817-3 [ரா-ஸ்ர 38-34, 35]

ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸாரேஶ்ச ஸமஹர்ஷிபி: |  
த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ் ஶரணம் குத: ||  
ஸ தம் நிபதிதம் பூமெள ஶரண்ய: ஶரணுகுதம் |  
வதார்ஹமபி காகுத்ஸத: குருபயா பர்யபாலயத் ||

[அந்தக் காகாஸூரன், தந்தையினுலும், (தாயினுலும்,) மஹர்ஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனுய், மூன்று உலகங்களையும் சுற்றித் திரிந்து அந்த ராமனையே ஶரணமடைந்தான். ஶரணமடைந்தவனும், பூமியில் விழுந்தவனுமான அவனை, கொல்லத்தகுந்தவனுமிருந்தபோதிலும், ஶரணமடையத்தகுந்தவனுனை ஸ்ரீராமபிரான் (தன்) அருளாலே காப்பாற்றினான்.]

160. குதபா காப்யபஜாயதே 81-9 [அஸ்ரிபுத்தந்ய14—28]

ஏவும் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே புராம்யமாணே ஸ்வகர்மபி: |  
ஜீவே து:க்காகுலே விஷ்ணே: குருபா காப்யபஜாயதே ||

[இவ்வண்ணமாக ஸம்ஸாரமாகிற சக்கரத்தில் தன் கர்மங்களாலே சுழற்றப் படுபவனுய், ஜீவன் துன்புறுகையில், அவனைக்கண்டு விஷ்ணுவுக்கு (காரணம் இன்னது என்று சொல்லமுடியாத) நிர்ஹேதுக கிருபையொன்று உண்டாகிறது.]

161. குஷிர் பூவாசக: 4—1; 68—2. ?

குஷிர் பூவாசக: ஶப்தோ ணஸ்ச நிர்வருதிவாசக: |  
விஷ்ணுஸ் தத்பாவயோகாச்ச குஷ்ண இத்யபிதியதே ||

['குஷி' ஶப்தம் (குஷி விஷயமான) பூமியைச் சொல்லும் சொல். 'ண:,' என்பது ஆனந்தத்தைக் குறிக்கும் சொல். ஆநந்தத்துக்கு விளைநிலமாயிருக்கும் அத்தன்மையை உடையவனுகையால் விஷ்ணுவானவர் 'குஷ்ணன்' என்று சொல்லப்படுகிறார்.]

162. குஷ்ண ஏவ 176—5. [பார—ஸபா 38—28]

குஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய: |  
குஷ்ணஸ்ய ஹி குதே பூதமிதம் விஶ்வம் சராசரம் ||

[க்ருஷ்ணனேதான் உலகங்களுக்கு ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரணமாவாக்கு அசைவனவும், அசையாதனவுமான உலகு க்ருஷ்னனுக்காகவே ஏற்பட்டது.]

163. க்ருஷ்ண நம 176-1. [வி-பு. 5-13-52]

க்ருஷ்ண: ஶரச்சந்தாரமஸம் கோமுதிஃம் குமுதாகரம் |  
ஜூகூ கோபீஜநஸ்தவேகம் க்ருஷ்ணநாம புந: புந: ||

[ராஸக்ரீடையின் போது) கண்ணன் ஶரத்கால சந்திரனையும், சந்திரனின் ஒளியையும், குமுதம் மலர்ந்த நீர்நிலைகளையும் பற்றிப் பாடினான். கோபிகஞோவெனில் கண்ணனின் நாமத்தையே மஹபதியும் மஹபதியும் பாடினார்கள்.]

164. க்ருஷ்ணபுலா: 855-5; 510-3; 528-2. [::45—ந்தோலை 183—24]

க்ருஷ்ணஶ்ரயா: க்ருஷ்ணபுலா: க்ருஷ்ணநாதாஸ்ச பாண்டவரா: |  
க்ருஷ்ண: பராயணம் சைஷாம் ஜ்யோதிஷாமிவ சந்தாரமா: ||

[பாண்டவர்கள் க்ருஷ்ணனை ஆதாரமாகவும், அவனையே பூஸமாகவும், அவனையே ஸ்வாமியாகவும் கொண்டவர்கள்; நகூத்திரங்களுக்குச் சந்திரன்போலே அவர்களுக்கு க்ருஷ்ணனே மேலான கதியாவான்.]

165. க்ருஷ்ணம் தூர்மம். 47-1; 193-1; 202-4; 204-5; 205-8; 207-1; 480-8;  
481-1; 493-4; 503-2 [பாரா—வற 71—123]

யே ச வேதவிதோ விப்ரா யே சாத்பாத்மவிதோ ஜநா: |  
தே விதங்நி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தூர்மம் ஸநாதநம் ||

[வேதமறிந்த ப்ராஹ்மணர்களும், ஆத்மஸ்வரூபமறிந்த பெரியோர்களும் மஹாத்மாவரான க்ருஷ்ணனையே பழையான தூர்மமாக அறிகிறார்கள்.]

166. க்ருஷ்ணரமேளா 191-1. [வி-பு 5-19-17, 21]

க்ருஷ்ணராமேளா முதா யுக்தெளா மாலாகாரக்குறும் குதெளா |...  
ப்ரஸாதாதுபரமேளா நாதெதுளா மம கேஷுமுபாகுதெளா |  
தாந்யோநுமர்ச்சயிஷ்யாமீத்யாஹு மால்யோபஜீவந: ||

[பலராம க்ருஷ்ணர்கள் மிக உகப்புடன் மாலாகாரர் மாளிகைக்குச் சென்றனர்;...“அன்பில் விஞ்சியவர்களாய், ஸ்வாமிகளாயுள்ள இவ்விருவரும் என்கு சைக்கு எழுந்தருளினர்; தன்யனுள் நான் அவர்களை அர்ச்சிக்கக்கூடினேன்” என்று மாலையை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் சொன்னார்.]

167. க்ருஷ்ணநுஸ்மரணம் 92-1 [வி-பு 2-6-89]

ப்ராயஸ்சித்தாந்யஸௌஷாணி தப:கர்மாத்மகாநி வை |  
பாநி தேஷாம் அஸைஷானும் க்ருஷ்ணநுஸ்மரணம் பரம் ||

[தவம், கர்மம்; முதலிய எல்லாப் பிராயச்சித்தங்களைக் காட்டிலும் ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தன்னை அடியவனுக நினைப்பது சிறந்தது.]

168 க்ருஷ்ணநமே 72-3; 78-1; 279-2; 293-4. [புர-உத், 70-48]

துயெள: பதேத் ப்ருதி! ஶீர்வைத் ஹிமவாந் ஶகல்புவேந் |

ஸாஷ்யேத் தோயநிதி: க்ருஷ்ண! ந மே மோகம் வசோ புவேத் ||

[க்ருஷ்ணயே! ஆகாயம் கீழ்விழக்கூடும்; பூமி சுக்கலாகக்கூடும்; ஹிமாசல பர்வதம் தூளாகக்கூடும்; ஸமுத்தாம் வற்றக்கூடுப்; என்னுடைய வார்த்தை யினுகாது.]

169. க்ரோதுமாஹாரயத் 229-2 [ரா-ஞ, 24-34]

க்ரோதுமாஹாரயத் தீவரம் வது, ரத்தாம் ஸர்வரஷஸாம் |

துஷ்ப்ரேகா: ஸோபுவத் க்ருதி! தோ யுகாந்தாக்னிரிவ ஜ்வலந் ||

[(ராமபிரான்) எல்லா ராக்ஷஸர்களையும் கொல்வதற்காகக் கடுங்கோபத்தை வரவழைத்துக்கொண்டார். (அப்படிக்) கோபங்கொண்ட அவர் ப்ரளயாக்னிபோல் ஜ்வலிப்பவராய், காணவொண்ணுதவராயிருந்தார்.]

க,

370. குஸ்தி ஏவ 108 வது ப்ரமாணம் கரண்க.

கு,

371. குச்சுருஜாநாமி 229-7; 239-5; 268-1; 373-4; 475-4; [ரா-ஞ-59-144]

குச்சுருஜாநாமி ரணைத்திதுஸ் தவம் ப்ரவிஶ்ய ராத்ரிஞ்சரராஜ! ஸங்காம் |

ஆஸ்வாஸ்ய நிர்யாஹி ரதி! ச தாந்வி ததா புலம் துரக்ஷியவி மே ரதாஸ்தா: ||

[ராக்ஷஸராஜனே! நீ யுத்தத்தில் களைப்படைந்துவிட்டாய்; திரும்பிப்போ: நானே அனுமதிக்கிறேன்: எங்கையில் நுழைந்து, களைப்பாற்றிக்கொண்டு, ரதத் தையும் வில்லையும் கொண்டு திரும்பிவா. ரதாத்திலிருந்துகொண்டு அப்போது என் பூலத்தைப் பார்ப்பாய்.]

372. குஜும் வா 832-4; 846-2 [ரா-ஞ 60-20]

குஜும் வா வீக்ஷய விமஹம் வா வ்யாக்ரம் வாபி வாநநா |

நாஹாரயதி ஸந்தராஸம் பாஹு ராமஸ்ய ஸம்ஶ்ரிதா ||

[ராமனுடைய சோன்னிழலை அண்டியிருக்கையாலே, யானையேயோ, சிங்கத் தையோ, புனிஷயயோ கண்டாஸ் சீதாபிராட்டி மலர்ந்த முகத்தையுடையவளா ஜுள்; பயமடையவில்லை.]

373. குஜுலீபும 405-2; 406-7 [ரா-ஞ 48-2,3]

குஜுலீபுமஹதி வீரேள ஶார்தூஸ்வருஷபோபமேள |

புண்டரீக விஶாலாகெஷ்டி குட்குதூணீத, நுர்த, ரேள ||

[ராமலக்ஷ்மணர்கள் இருவரும்) யானோஹும், சிங்கம் ஹோஹும், புவி ஹோஹும், ஏறுஹோஹும் நடப்பவர்கள். தாமரைத்தடங்கண்ணினர்; கத்தியும், அஞ் பருத்துளியும், விலஹும் துரித்தவர்.]

174. குத: ஸ்வம் 158-5 [மார-மெளை 8-30]

க்ருத்வா பாராவதரணம் ப்ருதிஃப்யா: ப்ருதுஹோகந: |

மோஹயித்வா ஜகங்தஸர்வம் குத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம் ||

[தாமரைத்தடங்கண்ணன் பூமியின்பாரத்தைப்போக்கி, உலகணைத்தையுக் மயங்கச்செய்து தனது மேலான இருப்பிடத்திற்குச் சென்றுள்ளனர்.]

175. குதாந் பாமநாம் 158-வது ப்ரமாணம் காண்க.

176. குர்ப்புதா: 388-1 [ரா-ஆ 1-21]

ந்யஸ்ததாண்டா வயம் ராஜந! ஜிதக்ரோதா ஜிதேந்தாரியா: |

ரக்ஷிதவ்யாஸ்தவயா ஶரஸ்வத குர்ப்புதாஸ் தபோதாநா: ||

[அரசரே! (ராக்ஷஸர்கள் விஷயத்தில் சபித்தல் முதலிய) தண்டனைகளை விட்டிருப்பவர்களாகவும், கோபத்தை வென்றிருப்பவர்களாகவும், இந்தாரியங்களை ஜயித்திருப்பவர்களாகவும், தவத்தையே தனமாகக்கொண்டவர்களாகவும்,(உமக்ஞு) கார்ப்பம் போன்றவர்களாகவுமுள்ள நாங்கள் உம்மால் எப்போதும் காப்பாற்றத் தக்கவர்கள்.]

177. குணதுங்குதயா 500-1 [ர-ஸ்த 2-104]

குணதுங்குதயா தவ ரங்கபதே ப்ருஶநிம்நமிமம் ஜநமுந்நமய |

யதுஹேக்ஷயமபேக்ஷிதுரஸ்ய ஶி தத்பரிபூரணமீஶிதுரிஶ்வரதா ||

[ஸ்ரீரங்கநாதாரே! மிகத்தாழ்ந்த இவ்வடியேனை தேவரீருடைய மிகவுயர்ந்த குணங்களை நிரவியருளவேணும். யாசகனுன அடியேன் விரும்பியதை நிறைவேற்றுவதல்லவோ ஸ்வாமிக்கு ஸ்வாமித்வத்தை நிறம்பிபறச்செய்யும்.]

178. குணவாந் 244-5; 245-5 [ரா-பா 1-2]

கோந்வஸ்மிந் ஸாம்ப்ரதம் லோகே குணவாந் கஸ்ச வீர்யவாந் |

தஸ்மஜ்ஞஸ்ச க்ருதஜ்ஞஸ்ச ஸத்யவாக்யோ தாருஹ்வரத: ||

[வாலமீகி- “இப்போது இவ்வுலகில் எவன் ஶீலகுணத்தை உடையவன்? எவன் வீர்யகுணத்தை உடையவன்? எவன் (ஸரணாக்ஷி) தாருமத்தை அடித்தவன்? (அடியார்) செய்த சிறிதளவு நன்மையையும் பெரியதாகக் கொள்பவன்? எவன்? உண்மையேயுரைப்பவன் எவன்? (தஞ்சமென்றடைந்தவர்களைக் காப்பதாகிற) உறுதியான விரதத்தைக் கொண்டவன் எவன்?]

179. குணுநாம்யுதைக 150-2; 870-3 [வராஹ 73-94]

சதுர்முகாயுர் யதி, கோடிவக்த்ரோ பாவேந்நர: க்வாபி விஶாத்தாதோ: |  
எதே குணுநாம்யுதைகதே, ம் வதேந்ந வா தேவவர ப்ரலீத: ||

【பல்ரஹ்மாக்களின் ஆயுளைடையவனும், கோடிக்கணக்கான முகங்களை உடையவனும், மிகவும் ஶாத்துமான மனத்தையடையவனான ஒருமனிதன் இருப்பானேயாகில், அவன் உன் நூடைய சூணங்களில் பதினேமிரத்தில் ஒருபங்கைச் சொல்லுகிறேனும் மாட்டானே அறியோம். தேவர்களில் சிறந்தவனே! அருள்புரியவேண்டும்.】

180 குணைநாமாகரோ 370-7 [ரா-கி 15-21]

தாதுநாமிவ ஸௌலேந்த்துரோ குணைநாமாகரோ மஹாந் ।

ஓரு சிறந்த மலை தாதுக்களுக்கெல்லாம் இருப்பிடமாயிருப்பதுபோல், ஸ்ரீராம பிரானும் குணங்களுக்கெல்லாம் பெரியதோர் இருப்பிடமாவர்.]

181. குணைர்தாஸ்ரதோபம: 802-2; 807-4; 327-1; 369-1 [ரா-அ 1-9]

ஸஹி வீர்யோபபந்நஶ்ச ரூபவாநநஸமியக: ]

பூமாவநுபம: ஸஞ்சூர் குணைர் தாஸ்ரதோபம: ]]

【அந்த இராமபிரான் வீர்யமுடையவன்; வடிவழகுடையவன்; (பிற்ரிடம்) பொருமையற்றவன்; உலகில் ஒப்பற்ற பின்னை; குணங்களில் (தந்தையான) தாஸ சத்தூர ஒத்தவன்.】

182. குணைர்தாஸ்ய 369.1; 379-1; 380-3; 388-1; 389-2 [ரா-கி 4-12]

அஹமஸ்யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யமுபாகஃத: ।

நான் இவருடைய நினைவினால் (இவருக்குத்) தம்பி; (உண்மையில்) இவருடைய குணங்களால் அடிமைப்பட்டவன்.]

183. குரவ: கிம் கரிஷ்யந்தி 146-3; 151-4 [வி-பு 5-18-22]

ஐருணுமக்ரதோ வக்தும் கிம் ப்ரவீஷி நூ நா: சுஷமம் ।

குரவ: கிம் கரிஷ்யந்தி தங்கதாநாம் விரஹாக்நிநா ॥

【பெரியவர்களுக்கு முன்னால் இவ்விடையத்தை நம்மால் சொல்ல முடியாதனால் சொல்லுகிறோம்? பிரிவாகிற நெருப்பால் வெந்துகிடக்கும் நம்மை நம் பெரியவர்கள் என்ன செய்து விடுவார்கள்?】

184. கூடேரக்ளநிரிவ 554-1 [ரா-அ 85-17]

அந்தர்தாஹேந தாஹந: ஸந்தாபயதி ராகவம் ।

வந்தாஹாபி,ஸந்தப்தம் கூடேரக்ளநிரிவ பாதபம் ॥

【காட்டுத்தீயால் வெந்த மரத்தை உள்ளே மறைந்திருக்கும் நெருப்பு சுட்டெடிப்பதுபோல், ராமவிரலை நெருப்பு ரசு, தலத்தோன்றலான பாதனை உள்ளித்தது எரிக்கிறது.】

185. கோபஸ்தரி 566-1 ?

கோபஸ்தரி குலமதி, கோதையோபதி,வஷ்டம்

க்ருஷ்ணக்ஷயம் ப்ரணவமிவர்தி,காரிஜூபயம் ।

தத் தரிம்ஶத்பரிமிதபத்துய - மார்க்கஸீர்ஷா—  
ப்ராரப்பேது, அத்ஸவஸமயோசிதம் ப்ரலித்தும் ||

[திருவாய்ப்பாடியில் ஆய்ச்சியின் பாவனையில் ஆண்டாளால் உபதேசங்க  
கப்பெற்றதாய், கண்ணனின் பெயரைத் தன்னுள் கொண்டதாய், முப்பது பாடல்  
கள் கொண்டதாக்கயாலே, மார்கழியில் தொடக்கப்படும் திருப்பள்ளியெழுச்சி  
உத்ஸவத்திற்குப் பொருத்தமானதாய், பிரசித்தமானதான் திருப்பாவை ப்ரண  
வம்போலே ப்ரபந்நாதி, காரிகள் அனைவராலும் அநுஸந்திக்கத்தக்கது.]

186. நோராலோ 429-2; 434-2; 441-2 [வி-பு 52-49]

அயம் ஸ கத்துயதே ப்ராஜ்ஞா: புராணர்த்தங்கிஶாரதை: |

கோபாலோ யாதுவாம் வம்ஶம் மக்கநமப்புத்து, ரிஷ்யதி ||

[பழைய) புராணச்செய்திகளை நன்கறிந்த அறிவாளிகளால், “(யயாதிசாபத்  
தாலே) தாழ்ந்துபோன யதுவம்ஶத்தை உயர்த்தப்போகிறவன் கோபாலனுன  
இவனே” என்று கூறப்படுகிறார்கள்.]

187. நோபீபரிவருதோ 19-3; 556-1 [வி-பு 5-13-2]

கோபீபரிவருதோ ராதரிம் ஶரச்சந்தரமநோரமாம் |

மாநயாமாஸ கோவிந்தோ ராஸரம்பாரஸோத்ஸாக: ||

[ராஸக்ரீட் (குரவைக்கூட்டு) ரஸத்தை அநுபவிக்க விரும்பியவனுய்,  
கோபிகளால் குழப்பெற்றவனை கோவிந்தங்கள் ஶரத்காலசந்திரனால் அழகிய  
தாய் விளங்கும் இரவை மதிக்கலுற்றார்கள்.]

188. நோபீஜுந 345-2; 343-2; 345-5; 347-7:

கோபீஜுநவல்லபு:

[ஆய்ச்சிகளுக்கு இனியவன்]

189. நோவர்த்தாநோ 21-2 [அதிமாநுஷ 49]

கோவர்த்தாநோ கிழிவ்ரோ யமுநாநதி: ஸா

ப்ரநந்தாவநம் ச மதுரா ச புரி புராணி |

அத்யாபி ஹந்த ஸாலபா: க்ருதிநாம் ஜநாநாம்

ஏதே ப,வச்சரணசாரஜூஷ: ப்ரதேஶா: ||

[யலைகளில் சிறந்த கோவர்த்தானமலையும், நதிகளில் சிறப்புற்ற அந்த யமுநா  
நதியும், (காடுகளில் சிறந்த) ப்ரநந்தாவனமும், பழம்பெருமைபெற்ற சிறந்த  
நகரான வடமதுரை நகரும். (ஆகிய) தேவரிருடைய திருவடிகள் நடையாடிய  
இவ்விடங்கள் நற்பேறு பெற்றவர்களுக்கு இன்றும் அடைதற்கு எளிதாய்  
உள்ளன,]

190. நோவிந்தாதாமோ 47-7; 161-2; 163-8; 166-1 [க்ருஷ்ணகர்ணமுகுதம் 2-59]

விக்ரே(ரி)துகாமா கில கோபகந்யா முராரிபாதாரப்பித சித்தவருத்தி: |

தாந்யாதிகம் மோஹவாரதாவோசத் கோவிந்தா தாமோதார மாத, வேதி ||

[முராரியான கண்ணனின் திருவடிகளில் நெஞ்சிசெலுத்தியவளான ஓர் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நெய் முதலானவற்றைத் தெருவில் கூவி விற்கவிரும் பியவனாய், கண்ணனிடம் மயக்கத்தாலே அவற்றை ‘கோவிந்தா, தாமோதா, மாதுவா’ என்று அழைத்தாள்.]

191. தேர்ஸ்டாத்துயகேஷ் 509-3 [அமர 3-8-91]

கோஷ்டாத்துயகேஷபி கோவிந்தஃ: |

[டிட்டுக்கொட்டிலின் தலைவனுன் இடையனையும் ‘கோவிந்தங்’ எனும் சொல் குறிக்கும்.]

192. குர்ஸ்மீ 184—வது ப்ரமாணம் காண்க.

க,

193. க்ருதவத்ய 48—3 ?

க்ருதவத்ய கூதிரவத்ய: ப,பு,வு: புத்ரஜந்மத: |

யதா ச க்ருஷ்ண உத்புத்தஸ் ததாப்ரப்ருதி மே வரஜே |

பாவத்துக்குதம் ஸமுத்துப்புதம் தாவதேவக்ருதம் ப,வேத ||

[என்னுடைய ஆய்ப்பாடியில் கண்ணன் பிள்ளையாகப் பிறந்ததிலிருந்து (பசுக்கன்) நெய்யும் பாலும் நிறைந்து விளங்கின. எவ்வளவு பால் கிடைத்ததோ அவ்வளவு நெய்யும் கிடைத்தது. (நாழிப்பாலிலிருந்து நாழிநெய் கிடைத்தது: என்றபடி.)]

ச

194. சால சாபஞ்ச 229-5; 233-6; 460-2; 478-4 [ஶ—ய 59-139]

போ வஜ்ர - பாதாஸநி - ஸந்நிபாதாத் ந சக்ஷபே, நாபி சாலராஜா |

ஸ ராமபாணபி,ஹதோ புருஶார்த்த: சால சாபஞ்ச முமோச வீர: ||

[எந்த ராவணன், வஜ்ரத்தின் அடியினுலும், இடி விழுவதாலும் கலங்காம லும், அசையாமலுமிருந்தானே, அந்த வீரன் ராம பாணத்தால் அடிபட்டு, மிகவும் வருத்தித் தன்ளாடினுன்; வில்லையும் கைவிட்டான்.]

195. சண்டப்ரசண்டேள 280-8 [பாஞ்சராத்ரம்]

சண்டப்ரசண்டேள ப்ராக்துவாரே யாம்யே புத்ரஸூபத்ரகேள |

வரகுஞ்சயாம் ஜயவிஜயேள ஸௌம்யே தாத்ருவிதாத்ருகேள |

குமுத: குமுதாகஷஸ்ச புண்டுரிகோடத: வாமந: |

ஸங்குகரண: ஸர்ப்பநேத்ரஸ் ஸமுக: ஸப்ரதிஷ்டித: |

[சண்டனும், ப்ரசண்டனும் கிழக்கு வாசலிலும், புத்ரனும், ஸமபுத்ரனும் தெற்குவசலிலும், ஜயவிஜயர்கள் மேற்குவாசலிலும், தாதாவும், விதாதாவும் வடக்கு வரசலிலும் (எம்பெருமானுக்கு தவாரபாலகர்கள்). குமுதன், குமுதாகஷன், புண்டுரிகள், வாமனன், ஸங்குகரணன், ஸர்ப்பநேத்ரன், ஸமுகன், ஸப்ரதிஷ்டிதன் ஆகியவர்கள் (மற்ற ஆவரணங்களில்) தவாரபாலகர்கள்.]

196. சதுர்க்குதி: 895-2; 402-1; 405-1; 406—6 [விளைவுஸஹஸ்ரநாமம் 774]

சதுர்க்குதி:

[நாலுவகையான நடையை உடையவன்.]

197. சதுர்முகஃ-ய:- 179-வது ப்ரமாணம் காணக.

198. சத்துரகாந்தாநநம்-15 வது ப்ரமாணம் காணக.

199. சத்துரபுரஸ்கர 48-6 ?

சந்த்துரபுரஸ்கர வர்ச்சஸம்

[வெய்யிலிலே நிலவை ஊட்டினுற்போலேயிருக்கும் ஓளியுடையவனை எம் பெருமானை]

200. சந்த்ரமா மநலோ 387 - 2. [பி ஸு 1-14]

சந்த்ரமா மநலோ ஜாத: சகோ: ஸுர்யோ அஜாயத |  
முகாதிஃந்துரஸ்சாக்ஷநிஶ்ச ப்ராணுதுவாயுரஜாயத ||

[(பரமபுருஷனுடைய) மனத்தினின்றும் சந்திரன் உண்டானுன்; கண்ணிலிருந்து ஸுர்யன் உண்டானுன்; முகத்திலிருந்து இந்திரனும் அக்னியும் பிறந்தர்கள்; பிராணனிலிருந்து வாயு பிறந்தான்.]

201. சிராய மே 386-1; 389-5. [ஸ்தோ-ர 24.]

நீமஜ்ஜதோ நந்த புவார்ணவாந்தஸ்-  
கிராய மே கூலமிவாஸி ஸப்த: |  
தவயாபி ஸப்த:ம் புகங்வந்நிதாநி-  
மநுத்தமம் பாத்ரமித:ம் துயாயா: ||

[(தேஶத்தாலும், காலத்தாலும், வஸ்துவினுலும்) அளவற்றவனை எம் பிரானே! ஸம்ஸாரமாகிய கடவினுள்ளே நெடுநாள் அமுந்துகிற எனக்கு, கரைபோல் நீ கிடைத்தாய்; புகங்வானே! உன்னாலும், இப்பொழுது, (உன்) அருளுக்கு உயர்ந்த பாத்திரமாகிய இந்த வஸ்து (அடியேன்) அடையப்பட்டது.]

202. சைத்ர : ஸ்ரீமாந் 25-1; 39-2; 47-2; 50-3. [ரா-ஷ 8-4]

சைத்ர: ஸ்ரீமாநயம் மாஸ: புண்ய: புஷ்பிதகாநந: |  
பேவவராஜ்யாய ராமஸ்ய ஸர்வமேவோபகஸ்ப்யதாம் ||

[(முதன்மைபெற்ற) இந்தச் சித்திரை மாதமானது மாதங்களில் சிறப்புற் றதாய், பரிசுத்தமானதாய் (பாவனமாய்), மலர்ந்தபுஷ்பங்கள் நிறைந்த காட்டை உடையத:ய (இனியதாய்) உள்ளது. (ஆகையால், இந்தக்காலத்தில்) ஸ்ரீராமனுடைய யுவராஜபட்டாபி, ஷீகத்திற்குரிய எல்லாக் காரியங்களும் செய்யப்பட்டும்.]

203. சோரேனுத்தா 243-4; 245-1; 247-1. [பார-உத் 42-35]

யோந்யதா ஸந்தமாத்மாநமந்யதா ப்ரதிபத்யதே |

கீம் தேந ந க்ருதம் பாபம் சோரேனுத்மாபஹாரினை ||

[பக்வானுடைய உடைமையாயிருக்கும் ஆத்மாவை, எவ்வளைஞரவன் தனக்குச் சொந்தமாக நினைக்கிறுனே, ஆத்மாவை அபற்றிப்பவனை அந்தத் திருடனால் செய்யப்படாத பாபம் எது?]

சு<sup>2</sup>

204. சுந்நம் பி,ந்நம் 19-4; 149-3. [ரா-யி 94-22]

சுந்நம் பி,ந்நம் ஸரைர் துக்கதும் ப்ரபக்கநம் ஸஸ்தர பீடி,தும் |

புவம் ராமேண துத்துஶார் ந ராமம் ஶீக்ரகாரினாம் ||

[ராகஷஸஸேநையானது அம்புகளால் வெட்டப்பட்டும், பிளக்கப்பட்டும், எரிக்கப்பட்டும், நன்கு உடைக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் கிடப்பதை அனைவரும் கண்டனர். மிகவேகங்காக்க காரியம் செய்யும் ராமனைக் கண்டாரில்லை.]

ஐ

205. ஜகாத் வ்யாபார 548-1; 545-1; [பாரவும்யஸம் 4-4-17]

ஜகாத்வ்யாபாரவர்ஜூம் ப்ரகரணத்ஸந்நிஹிதத்வாச்ச

[(முக்தனுடைய ஜஸ்வர்யம்) ஜகாத்வ்யாபாரமில்லாததே (பாரவுமானுபாவ மாத்ரமே); பாரவுமத்தைக் குறித்தே ஜகாத்வ்யாபாரம் சொல்லப்படுவதால் : (ஜகாத்வ்யாபாரத்தில் முக்தனுக்கு) ஸந்நிதானம் இல்லாததாலும்.]

206. ஜகாத் ஸஸைலம் 241-4; 358-2. [ரா-ஆ 64-7]

புரேவ மே சாருதாதீமநிந்திதாம்

திஃஶந்தி வர்தாம் யதி, நாத்ய மைதிழலீம் |

ஸதேவகங்தார்வமநுஷ்யபந்நகாம்

ஜகாத் ஸஸைலம் பரிவர்த்தயாம்யஹும் ||

[மிதிலா ராஜகுமாரியாய், அழகிய பல்வரிசையை உடையவளாய், குற்றமற்றவளான ஸ்தையை முன்போலவே எனக்கு இன்று காட்டிக்கொடுக்க வில்லையானால், தேவர், காந்தார்வர், மனிதர், பாய்புகள் ஆகியவைகளோடும் மலைகளோடும் கூடிய உலகைத் தலைகிழ்ச்சிவிடுவேன் நான்.]

207. ஜநகாநாம் 211-3, 215-4; 320-4 [ரா-யா 64-7]

ஜநகாநாம் குலே கீர்த்திமாஹிஷ்யதி மே ஸாதா ]

வர்தா பர்த்தாரமாஸாத்ய ராமம் துபாரதாத்மஜம் ||

[என் பெண் வர்தை துபாரதார்பிள்ளை ராமனைக் கணவனுக அடைந்து ஜநகாநாமத்தின் புகழை விளங்கச் செய்யப் போகிறுள்.]

208. ஐநநபாவந 302-6 [ஞீரு,ஐ 56]

ஐநநபாவநப்ரித்யா துங்கதார்ணவம் பாஹுமந்யீஸ  
ஐநநி! தாயிதப்ரேமனை புஷ்னுவி தத் பரமம் பதும் |  
உதுதி, பரமவயோமநோர் விஸ்மருத்ய மாத்தருஶரக்ஷன  
கஷமமிதி தி,யா பூ,ய: ஸ்ரீரங்கதாமநி மோது,ஸே ||

[தாயே! பிறந்தகமாயிருக்கும் பிரீதியாலே திருப்பாற்கடலை உகந்தருள்கின்றீர், கணவனிடம் உள்ள காதலாலே (புக்கமான) பரமபதுத்தை ஆதரிக்கின்றீர். (ஆயி னும்) பிறந்தகமான திருப்பாற்கடலையும், புக்கமான ஸ்ரீவைகுண்டுத்தையும் மறந்துவிட்டு எம்மைப்போன்ற ஸம்ஸாரி ஜீவர்களைக் காப்பதற்குப் பாங்கான இடம் என்னும் திருவுள்ளத்தாலே திருவரங்கம் பெரியகோயிலிலே மிகவும் பரீதி கொள்கிறீர்.]

209. ஐநபதுஸரி 281-1; 568-1. [ர-ஸ்த 1-82]

ஐநபதுஸரிதாந்தரிப்புஷ்யதி/ புரபரிபாஸு/நிதயஜாகாருகாந் |  
ப்ரஹ்மரண்/ பரிவார்வாஷ்யநாட்யாந்/குமுதமுகாந்/குணநாயகாந்/நமாமி ||

[ஐளங்களுக்கு இருப்பிடமாய்க்கொண்டு காவேரியின் இடையிலுள்ள தீவில் வளர்கின்ற ஸ்ரீரங்க,நகரத்தைக் காப்பதில் இடைநிடாது விழிப்புடையவர்களாக வும், ஆயுதங்களோடும், பரிவாரங்களோடும், வாஹனங்களோடும் கூடியவர்களாகவுமிருக்கும் குமுதன், குமுதாக்ஷன், புண்டுரீகன், வாமன், சங்குகர்ணன், ஸர்பபநேதரன், ஸமுகன், ஸப்ரதிஷ்டிதன் என்னும் குணநாதர்களை வணங்குகிறேன்.]

210. ஐந்மகர்ம 144-5; 150-8; 428-4; 440-5; 528-3 [கி,தை 4—9]

ஐந்ம கர்ம ச மே திஃவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வதः |  
த்யக்தவா தேஹும் புநர்ஐந்ம நெந்தி மாமேதி ஸோரிரஜாந! ||

[அர்ஜானு! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும், சேஷ்டிதங்களையும் எவன் இப்படி உண்மையாக அறிகிறுனே, அவன் தேஹுத்தை விட்டு மறுஜன்மம் அடையான்: என்னை அடைவான்,]

211. ஐராமரண 482-3 [கி,தை 7—29]

ஐராமரணமோக்ஷாய மாமாஸ்ரித்ய யதந்தி யே |

தே ப்ரஹ்ம தத்துவிது: க்ருதஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம் ||

[கிழுத்தனம், மரணம் முதலான ஆறு ஊர்மிகளும் அடியோடு கழிந்து ப்ரக்ருதி ஸம்பந்தமற்ற ஆத்மாநுபவங்களோடும் கிடைப்பதற்காக என்னை அடைந்து, எவர்கள் யதனம் பண்ணுகிறார்களோ, அவர்கள் ப்ரஹ்மமெனப்படுவதையும், அத்யாத்மம் எனப்படுவது முழுவதையும், கர்மமெனப்படுவது அனைத்தையும் அறிய வேண்டும்].

212. ஜாதோவி தேவி 119-1; 172-2; 178-2; 180-2 [வி-பு 5-3-10]

ஜாதோவி தேவதேவேஸ! ஶங்கஷக்ரகஷதாதுர  
திவ்யரூபமிதம் தேவ! ப்ரஸாதே, நோபஸ்மஹர ||

[என்றும் ஒளிவிடும் தேவர்களான நித்யஸுரிகளுக்கு ஆநந்தத்தை அளிப்பவருகவும், சசனுகவுமிருப்பவனே! சங்கசக்ர கதைகளை தரிப்பவனே! தேவனே! நீயன்றே பிறந்திருக்கிறோம்! இந்த திவ்யரூபத்தை அருள் கூர்ந்து மறைத்துக்கொள்வாயாக]

213 ஜாநுமாத்ரோதுகோ 121-1; 121-3; 127-3; 132-6; 134-6 [வி-பு 5-3-18]

யழுநாம் சாதிகும்பீராம் நாநாவர்த்தஜாகுலாம் |  
வஸதேவோ வஹந் க்ரஞ்சனம் ஜாநுமாத்ரோதுகோ யயெள ||

[வஸதேவர் குழந்தையான கண்ணனைத் தூக்கிக்கொண்டு, மிகவும் ஆழ முள்ளதுட், பல சுழிகளும், பெரியமீன்களும் நிறைந்து கலங்கியிருப்பதுமான யழுநா நதியை சூழங்காலனவு நீரே உடையதாய்க்கொண்டு கடந்தார்.]

214. ஜாம்பவந்தம் 447-2 [பாஞ்சராத்ர?—க்ரியாபாது 16]

ஜாம்பவந்தஞ்ச பித்தெள து பேரிதாடநதத்பரம்

[(அண்டச்) சுவரருகில் (திரிவிக்கிரமனின் வெற்றியை முழக்கும்) பெரும் பறையை அடிக்கும் ஜாம்பவானை]

215. ஜிதப்தே 108-3; 255-4. 256-2; 258-2; 474-7 [ஜிதந்தே 1-1]

ஜிதந்தே புண்டாரிகாஷ! நமஸ்தே விஶ்வபாவந  
நமஸ்தேவஸ்து ஹ்ருஷ்டே! மஹாபுஞ்ச! பூர்வஜ ||

[செந்தாமரைக்கண்ண! உன்னால் (இவ்வாத்மவஸ்து) ஜயிக்கப்பட்டது; (இது) என்னுடையதல்லவே; உன்னுடையதாயிற்றே; உலகையெல்லாம் உண்டாக்கின வனே! இந்தரியங்களை நியமிப்பவனே! கொடுப்பதில் சிறந்தவனே! முற்பாடனுகப் பிறப்பவனே! (இவ்வாத்மவஸ்து) எங்காகை தவிர்ந்து உனக்கே ஆகவேணும்.]

216. ஜ்ஞாநலவ 82-2 [நீதிசதகம் 1-2]

அத்து: ஸாகுமாராத்ய: ஸாகுதரமாராத்யதே விஶேஷஷ்ஞ: |  
ஜ்ஞாநலவது: விதங்குதம் பூரவுமாபி நாம ந ரஞ்ஜயதி ||

[அற்வற்றவனை எளிதில் இசையவைத்துவிடலாம்; மிக்க அறிவுள்ளவனை மிக எளிதில் இசையவைத்துவிடலாம்; அரைகுறை அறிவுடன் எல்லாமறிந்தவ ஞக நினைத்திருப்பவனைப் பிரமனுல்கூட இசையவைக்கழியாது.]

217. ஜ்ஞாநாக்தி கருணை 244-4; 246-1 [அதிமாருஷி 61]

பாபியஸோநி ஶரணகுத ஶப்தபாஜ:  
நோபெஷ்ஞாம் மம தவோசிதமிஶ்வரஸ்ய |

தவத்துஞ்ஞாநஶக்தி கருணை ஸதிஷா நேஹ  
பாபம் பராக்ரமிதுமர்ஹுதி மாமகிநம் ||

[யிகவும் பாவமுடையவனுயிருந்தபோதிலும், ஶரணைக்குன் என்னும் பெயரைச் சுமந்து கொண்டிருக்கும் அடியேனை உபேக்ஷிப்பது ஸர்வேஶ்வரனுன் உனக்குத் தகாது. உன்னுடைய ஜூஞானம், ஶக்தி, கருணை ஆகிய சூணங்கள் இருக்கும் போது இங்கு என்னுடைய பாபம் வீறுபெறமாட்டாது காண்!]

218. ஜூநீ தவத்தைவ 111-வது ப்ரமாணம் காண்க.

219. ஜூநேந ஹிந்: — 96-வது ப்ரமாணம் காண்க..

220. ஜூயாக்ஷை 822-2; 846-4. [ஸதோ—ஏ 38]

ஏகாஸ்தம் ஜூயாக்ஷைகர்க்காஸர் ஶ்ரீஷ்டாயுஷ்  
சதுரப்பிராஜாநுவிலம்பித்திர் புதை: |  
ப்ரியாவதம்லோதபலகர்ணபூஷண: -  
ஶலதாலகாபந்துவிமர்த்தாஶம்விபி: ||

[நான்தமும்பேறிக் : கரடுமுரடாமிருப்பவையும், சுபமானவையும், முழந்தாள் கள் வரை தொங்குகின்றவையும், பிராட்டியின் திருச்செவிமலரான நீலோதுபலபுஷ்பமென்ன, காரணபூஷணமென்ன, அலைந்த திருக்குழல்கற்றையென்ன இவை அமுந்தியிருப்பதைத் தெரிவிப்பவையுமான நான்கு டுஜங்களாலும் ப்ரகாசிப்பவனுகவும்.]

221. ஜூயோதிஷ்டோமேந 90-1; 445-2; 456-5. [யஜாஸ்ஸம்ஹிதை 2-5-6 ]

ஸ்வர்க்காமோ ஜூயோதிஷ்டோ மந யஜேத

[ஸ்வர்க்காத்தில் விருப்பமுள்ளவன்: ஜூயோதிஷ்டோமயாதும் செய்யக்கடவன்.]

## த

222. தச்சித்தவிமலா 140-1. [வி. பு 5-12-20, 21, 22]

காசிதாவஸதாஸ்யாந்தே ஸதித்வா தங்ஞஷ்ட்வா பஹிர்சுங்கம் |  
தந்மயத்வேந சோவிந்தாம் தங்கென மீலிதலோசநா ||  
தச்சித்தவிமலாஹ்லாதங்க்ஷணபுண்யசயா ததா ||  
ததாப்ராப்திமஹாது:க்ஷவிலீந:ஸேஷஷபாதகா ||  
சிந்தயந்தி ஐகாத்ஸுதிம் பரப்ரஹ்மஸ்வருபினம் |  
நிருச்சுவாஸதயா முக்திம் காதாந்யா கோபகந்யகா ||

[இரு கோபி (கண்ணனின் குழலோசையைக் கேட்டு) வீட்டுவாசலில் வீட்டுப் பெரியவர்களைப் பார்த்து (மேலே செல்ல முடியாமல்) வாசலிலேயே நின்று கண்ணை முடிக்கொண்டு சோவிந்தங்கையே தியானித்தாள். அவனை நினைத்ததால் உண்டான துன்பங்கலக்காத ஆனந்தத்தால் புண்ணியமனைத்தும் அனுபவித்துக்

கழித்தான். அவனை நேரில் சென்று அடைய முடியாத பெருந்துன்பத்தால் பாபமணைத்தும் அனுபவித்துக் கழித்தான். ஜகத்காரணனுய், பரப்பாற்மமான அவனை இவ்வண்ணம் நினைப்பதாலேயே (ப்ராரப்தகர்மம் அனைத்தும் கழியப் பெறகையாலே) முச்சடங்கப்பெற்று அந்த கோபி மோக்ஷமடைந்தான்.]

228. துச்ச, ரேவுடைம் 281-4 [அப-ஸு 1-1-6]

எவ வீரி வித்துயாதஸ் தம் ஜனயதி । தச்சுரேஷ்டும் ஜநம் ॥

[ஆசாரியன்றே வித்துயயினுல் சிஷ்டியனைப் பிறப்பிக்கிறுன்; அது மேலான ஜனம்.]

224. நகாச துவரதி மே 25-5. [ஏ-ப3ா 18-8,9,10]

தத்தீசு துவாதுஸே மாலே சைத்ரே நாவமிகே திதைலா ।  
நஷ்டத்ரேதிதுதைவத்யே ஸ்வோக்சஸம்ஸ்தேஷா பஞ்சஸ் ॥  
க்ரஹேஷா கர்க்கடே லக்ஷநே வாக்பதாவிந்துநாஸஹ ।  
ப்ரோத்யமாநே ஜகந்நாதாம் ஸர்வலோகநமஸ்க்ருதம் ॥  
கௌஸல்யாநலநயத்ராமம் ஸர்வஸக்தனஸம்யுதம் ॥

[பரயஸ்த்தைப் பருகிய பின்) பன்னிரண்டாவதுமாதமான சித்திரை மாதத்தில், நவமிதிதியில், அதித்தியை தேவதையாகக் கொண்ட புநர்வஸூரி கூடுத்திரத்தில் ஐந்து கிரஹங்கள் உச்சநிலையிலிருக்கும் போது கடகலக்ஞத்தில், நகூட்டுத்திரத்தில் ஐந்து கிரஹங்கள் உச்சநிலையிலிருக்கும் போது கடகலக்ஞத்தில், பிரகுஹஸ்பதியும் சந்திரனும் உதிக்கும்போது, லோகஸ்வாமியாய், அனைத்துலக கினராஜும் வணங்கப்படுபவனுய், மஹாபுருஷலக்ஷணங்கள் அனைத்தோடும் கூடியவனை ஸ்ரீராமனைக் கெளஸல்யை பெற்றெடுத்தாள்.]

225. தகங்குவை 88-1 [ரா-கி 66-40; 67-1]

ததஸ்து வை ஜாம்பவதாபி, சோதிஃத: ப்ரதிதவேக: பவநாத்மஜ: கமிஃ ।  
ப்ரஹர்ஷியம்ஸ்தாம் ஹரிவீரவாஹிநீம் சகார ரூபம் மஹதாத்மநஸ்ததா ॥  
ஸம்ஸ்தூயமானோ ஹருமாந் வயவர்த்தத மஹாகபி: ।  
ஸமாவித்ய ச லாங்கலம் ஹர்ஷாச்ச புலமேயிவாந் ॥

[அதற்குப்பின் ஜாரம்பானால் தூண்டப்பெற்றவனும், வேகத்தை வரவழைத்துக்கொண்டவனும், வானரனும், வாயுபுத்திரனுன் அனுமன் அந்தஸ்ராக்ஷஸ்லேனியை உகப்பித்துக்கொண்டு, தன் உருவத்தை மிகப்பெரிதாக்கிக் கொண்டான்; (வானரர்களால்) துதிக்கப்பட்ட மஹாகபியான் அவன் வளரத்தோடங்கினான். ஆனந்தத்தாலே வாலை அடித்துக்கொர்ண்டு பலத்தை அடைந்தான்.]

106-2; 111-5; 113-2; 115-6; 205-1; 207-2; 225-1; 229-1.

[ டி-ய 59-136 ]

ததோ ராமோ மஹாதேஜா ராவணேந க்ருதவரணம் ।  
த்ருஷ்ட்வா ப்லவகஃ ஶார்தூஸம் கோபஸய வஸமேயிவாந் ॥

[பிறகு மஹாதேஜஸ்வியான ராமன், ராவணனுல்காயப்படுத்தப்பட்டவனும்: வாளர்களுள் சிறந்தவனுமான ஹநுமானைப் பார்த்தவுடன் கோபத்திற்கு வஸப்பட்டான்.]

:227. ததோ மெனந 166-2. [ரா-ஐ 17-28]

ஏவமுக்தவா து தம ராமம் ஸம்ரப்தோ வாஹிநீபதி: ।  
வாக்யஜ்ஞோ வாக்யகுஶஸம் ததோ மெனநமுபாகுமத் ॥

[பிறகு, பரபரப்போடு கூடினவராய், வார்த்தை சொல்லவறிந்தவராய்: வாளரவரசரான சுக்கிரிவமஹாராஜர், வார்த்தை சொல்ல வல்லவரான ராப்பிரானைக்குறித்து, இம்மாதிரி சொல்லி யெளனமானார்.]

:228. ததஃஹம் த்வத்ருதே 506-6 [ஸ்தோ-ஈ 51]

ததஃஹம் த்வத்ருதே ந நாதஃவாந் மத்ருதே த்வம் தஃயநியவாந் ந ச ।  
விதிநிர்மிதமேததஃநவயம் பகுவந்! பாலய மா ஸம ஜீஹப: ॥

[ஜ்ஞாநம் நிறைந்தவனுன எம்பெருமானே!, ஆதலால், அடியேன் உன்னை; தவிர (வேறு) நாதனற்றவன். நீயும் என்னைத்தவிர (வேறெருருவனை) அருளுக்கு விஷயமாக உடையையல்லை. உன் அருளாலே ஏற்பட்ட இந்த ஸபங்தத்தை ரகசித்துக்கொள். கைவிட்டுவிட வேண்டாம்.]

:229. தத்தஸ்ய 182-1; 185-1; 275-2; 368-4; 374-2; 507-5; 547-2; 570-2.

[ரா-ஸ- 80-80]

ஶஸரஸ்து ஸங்குலாம் க்ருதவா ஸங்காம் பரபவார்த்தஃந: ।

மாம் நயேத்ரயதி: காருத்தஸ்த: தத் தஸ்ய ஸதஃநஶம் பவேத ॥

[எதிரிகளின் பாலத்தை அழிக்கவல்ல சக்ரவர்த்தித்திருமகன் இலங்கை: அம்புகளால் கலக்கி என்னை மீட்டுச் செல்வாரேயாகில் அது அவருக்கெத்தக்கதாரும்.]

:230. தத்து கர்ம 80-1. [லக்ஷ்மிதந்த்ரம் 17-90]

க்ரியமாணம் ந கஸ்மைசித்ரயதார்த்தஃாய ப்ரகஸபதே ।

அக்ரியாவதஃநர்த்தஃாய தத்து கர்ம ஸமாசரேத ॥

[எத்துக்கர்மம் செய்யப்பட்டால் அதனுல் ஒரு பயன் வினையாதோ, அதை செய்யாவிடில் தோஷம் உண்டாகுமோ, அத்தகைய (காம்யமல்லாத நிதி: நைமித்திக) கர்மங்களையே அனுஷ்டிக்கவேண்டும்.]

:231. தத்ர காஷாயினே 283-2; 284-6 [ரா—அ 16—3]

தத்ர காஷாயினே வருத்ரதாந் வேத்ரபாணிந் ஸவஸங்கருதாந் ।

தத்ரஸ நிஷ்டிதாந் தவாரி ஸதர்யத்யக்ஷாந் ஸஸமாஹிதாந் ॥

[அந்த ராமனுடைய அந்தப்புரவாயிலில் காஷாயவஸ்திரம் துரித்தவர்களும்— பிராயம் முதிர்ந்தவர்களும், பிரம்பைக்கையில் ஏந்தியவர்களும், நன்கு அலங்கரிக்கப்பெற்றவர்களும், வாயிலில் கவனத்துடன் நிற்பவர்களும், பல பெண்வேலைக்காரிகளுக்குத் தலைவர்களும், புலன்டக்கழுள்ளவர்களுமான துவாரபாலகர்களை (ஸாமத்திரன்) கண்டான்.]

232. தத்ர கோவிந்த� 36-1, 45-4; 53—2 [பார உத் 90—11]

தத்ர கோவிந்த�மாவீர்நம் ப்ரஸந்தாதித்யவர்ச்சஸம் |

உபாஸாஞ்சக்கிரே ஸர்வே குரவோ ராஜபி: ஸஹ ||

[அந்த ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருளியிருக்கிறவனுய, . (அனுகூலர்க்குக்) குளிர்ந்தவனுய, (எதிரிகளுக்கு) ஸார்யன்போலே கொளுத்துகிறவனுயிருக்கும் கோவிந்தனை குருவம்சத்து அரசர்களும், மற்றதேசத்து அரசர்களுமான அனைவரும் ஆராதித்தனர்.]

233. தமஸ: பரமோ 120—1 [ரா—ய 114—15]

தமஸ: பரமோ தாதா ஶங்காஷ்கர குதாதர: |

ஸ்ரீவத்ஸவகாந் நிதயஸ்ரீ: அஜுய: ஶாஸ்வதோ தருவ: ||

[(இந்த ஸீராயபிரான்) மூலப்ரக்ருதியைக்காட்டிலும் மேலானவராய், ஆதாராய், சங்கு சக்ரம் கதைகளை எந்தியவராய், ஸ்ரீவத்ஸம் என்னும் மறுவை மார்பில் உடையவராய், என்றும் அகவரத ஸ்ரீதேவியை உடையவராய், ஜயிக்கமுடியாதவராய், விகாரமற்றவராய், நிலைநிற்பவராயுள்ளவர்.]

234. தம் தःகுஷ்டவர 158-8; 159-1; 162-2; 166-8; 167-1; 168-1; 839-2 [ரா-ஆ 80-89]

தம் தःகுஷ்டவா ஶத்ருஹந்தாரம் மஹர்ஷினும் ஸாகாவஹம் |

பாபுவ ஹ்ருஷ்டா வைதேஹி பார்த்தாரம் பரிஷஸ்வலே ||

[எதிரிகளை அழித்தவரும் மஹர்ஷிகளுக்கு ஸாகாமளிப்பவருமான அவ்விராமப்ரானைப் பார்த்து ஸீதாபிராட்டி ஸத்தைபெற்றுள்; பிரீதியடைந்தாள். கணவனுள்ள அவரை நன்கு தழுவினாள்;]

235. தம் ப்ரஹ்மா 462-1; 472-8; 474-4; 548-1; 573-8 [கெளவீ 1—34]

தம் பஞ்சஸதாநந்யப்ஸரஸாம் ப்ரதிதாவந்தி

ஶதம் மாலாஹஸ்தா: ஶதமஞ்ஜனஹஸ்தா:

ஶதம் சூர்ணஹஸ்தா: ஶதம் வாஸோஹஸ்தா:

தம் ப்ரஹ்மாலங்காரேண அலங்குரவந்தி

[அந்த முக்தபுருஷனை நோக்கி ஐந்தாறு அப்ஸரஸ்ஸாக்கள் ஓடிவருகிறார்கள். நூறுபேர் கையில் மாலை ஏந்தியும், நூறுபேர் கையில் மையைக்கொண்டும், நூறுபேர் கையில் வாசனைப்பொடிகளைக்கொண்டும், நூறுபேர் கையில் ஆடைகளை எடுத்துக்கொண்டும் வருகிறார்கள். அந்த முக்தனை ப்ரஹ்மத்தினுடைய அலங்காரத்தால் அலங்கரிக்கிறார்கள்.]

286. தம் மணிம் ஓர்துது 472-4 [ரா—ஸ் 66—1]

ஏவமுக்தோ ஹநுமதா ராமோ துரதாத்மஜः ।

தம் மணிம் ஓர்துதுயே க்ருதவா ப்ரருரோது ஸலக்ஷ்மணः ॥

[அனுமனால் இப்படிச்சொல்லப்பட்ட துரதாத்மாரங்கள் ஸ்ரீராமன், இலக்கவஞ்சு கூடியவனுய், அந்தச் சூடாமணியைத் தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு புலம்பினன்,]

237. தநுணை 238-2 [ரா—ஆ 19—14]

தநுணை ரூபஸம்பந்தெனா ஸகுமாரேன மஹாபுலேன ।

புண்டூரிகவிஶாலாகௌன சீரக்ருஷ்ணஜிநாம்புலேன ॥

[வரலிபர்களாய், அழகு நிறைந்தவர்களாய், மிகவும் மிருதுவான தன்மையை உடையவர்களாய், பெரிய பாலத்தையுடையவர்களாய், தாமரைபோல் பரந்தகண்களை உடையவர்களாய், மரவுரியையும் மான்தோலையும் உடுப்பாக உடையவர்களாய் (ராமலக்ஷ்மணர்கள் இருக்கிறார்கள்.)]

238. தவாங்கே ஸமி 203-2 [ரா-ஸ் 38—14]

தஸ்யோபவநஷ்டன்டோஷா நாநாபுஷ்பஸாகங்திஷா ।

வீற்று நுத்ய ஸலிலக்லிந்நா தவாங்கே ஸமுபாவிஶம் ॥

[அந்தச்சுசித்ரகூடத்தாழ்வரையிலுள்ளவையாய், பல புஷ்பங்களால் மணம்மிக்கவையான தோட்டங்களில் (மந்தாகினீ நதி) நீரில் விளையாடிக் களைத்து (ஸ்ரீதயாகிய) நான் தேவரீருடைய மடியில் வீற்றிருந்தேன்.]

239. தவாம்ருத 568-3 [ஸ்தோ—ர 27]

தவாம்ருதஸ்யந்திஃநி பாதுபங்கஜே நிவேஶதாத்மா கதுமந்யதிஃசුதி ।

ஸ்திஃதேரவிந்தே மகரந்தாநிர்ப்புரே மதுவரதோ நேக்ஷாரகம் ஹி வீக்ஷதே ॥

[அம்ருதத்தைப் பெருக்குகிற உன் திருவடித் தாமரையில் (உன் அருளாலே) வைக்கப்பட்ட மனமானது, மற்றென்றை எப்படி விரும்பும்? தேன் நிறைந்த செந்தாமரையானது இருக்கும் பொழுது, வண்டு முள்ளிப்புவைக் காணவும் மாட்டாதன்றே.]

240. தஸ்மாந் ந்யாஸ 250—1 [தை—நா 50]

தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹா:

[ஆகையால் ந்யாஸத்தை (ஸரணைக்கியை) இந்தத் தபஸ்ஸாக்களுள் மேலான தாகச் சோல்லுகிறார்கள்.]

241. தஸ்ய யஜ்ஞ 114—2 [விள்ளுவதார்மம் 90; பார-ஶாந்தி 46—126]

தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய விஷ்ணேரமிததேஜஸः ।

ப்ரஹுமம் யேபி குர்வந்தி தேஷாமயி நமோ நமः ॥

[யஜ்ஞவராஹராகியவரும், அளவற்ற தேஜஸ்ஸை உடையவருமான அந்த விஷ்ணுவுக்கு எவர்கள் ஒரு நமஸ்காரம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பல கால் நமஸ்காரம்.]

242. தஸ்யாபிழஸ் 283—9 [ரா—யி 59—137]

தஸ்யாபிழஸ(ச)ங்கரம்ய ரதாம் ஸக்ரம்  
ஸாஸ்வத்வஜ்சுத்ரமஹாபதாகம் |  
ஸஸாரதி॒ம் ஸாஸநிஶாஸ்வகுட்டகும்  
ராம: ப்ரசிச்சேத, ஶரை: ஸாபுங்கூ: ||

[ராமபிரான் அந்த ராவணனுக்கு அருகில் அடிக்கடி சென்று அவனுடைய சக்கரம், குதிரை, கொடி, குடை, தோரணம், ஸாரதி, அஶனி, ஶாலம், கத்தி முதலான ஆயுதங்கள் ஆகியவற்றேரு கூடிய தேரை மிகக் கூர்மையான அம்புகளாலே வெட்டி வீழ்த்தினான்.]

243. தஸ்யேபவந—238 காண்க.

244. தாம் ஸ்ரீரிதி 474-१ [ஸ்ரீவைகுண்ட, 29]

யஸ்யா: கடாக்ஷணமநுக்ஷணமீஸ்வராஹும்  
ஜஸ்வர்யஹேதுவாகிறதென்பது ஸர்வஜநஸம்மதமானதோ,  
தாம் ஸ்ரீரிதி த்வதுபஸம்சர்யனைந்நிராஹா:  
த்வாம் ஹி ஸ்ரீயஸ் ஸ்ரீயமுதாஹாருதாரவாச: ||

[யாவளாரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திரன் முதலிய தேவர்களுக்கும் அடிக்கடி ஜஸ்வர்யஹேதுவாகிறதென்பது ஸர்வஜநஸம்மதமானதோ, அந்தப் பிராட்டியை தேவீரிடத்தில் ஆச்சரயித்திருப்பது காரணமாகவே ஸ்ரீயன்று நிருக்தி கூறுகின்றார்கள். உதாரவாக்குக்களான திருமங்கையாழ்வார் பேரால்வாரும் தேவீரையேயன்றே “திருவுக்குந்திருவாகிய செல்வன்” என்கிறார்கள்.]

245. துங்கஸ்தந 899-1. [பட்டர் அருளிய திருப்பாவைத் தனியன்] பக்கம் 2-ல் உள்ள தனியன் பதவுரை காண்க.

246. துங்யஸ்ல—57 வது ப்ரமாணத்தில் 2—வது ஸ்லேகம் காண்க,

247. தேஜோவிஶேஷங் 491-1. [ஆபஸ்தம்ப, 2-13-7, 8]

தாருஷ்டோ துர்மவ்யதிக்ரம: ஸாஹஸம் ச பூர்வேஷாம் |  
தேஷாம் தேஜோவிஶேஷங்கை ப்ரத்யவாயோ ந வித்யதே |

[முன்னில் வாழ்ந்த சில பெரியவர்கள் தார்மத்திற்குப் புறம்பாக நடந்ததும், ஸாஹஸகாரியங்களைச் செய்ததும் (இதிஹாஸ புராணங்களில்) காணப்படுகிறது. அவர்களுடைய தேஜஸ்ஸின் பெருமையால், (பாபச்செயல் செய்தாலும்) அவர்களுக்கு தோழம் இல்லை.]

248. தேந மைத்ரி 29-1; 42-3; 51-1; 107-5; 114-5; 217-2; 219-3; 444-1; 450-1; 456-1. [ரா-ஸு 21-20]

விதிஃதஸ் ஸ ஹி துர்மஜ்ஞஶ் ஶரணங்கங்வத்ஸல: |

தேந மைத்ரி ப,வது தே யதி, ஜீவிதுமிச்சுவி ||

[(ராவண!) ஸ்ரீராமபிரான் துர்மத்தை அறிந்தவராகவும், ஶரணமடைந்த வரிடம் வாத்ஸல்யமுடையவராகவும் பிரஸித்தமானவர். நீ உயிர்வாழ விரும் பினையாகில், அவருடன் உனக்கு நட்பு உண்டாக்ட்டும்:]

249. தே யே ஶதுமித் 568-1. [ஸ்தோ—ர 19]

உபர்யுபர்யப்ஜூபு,வோடபி பூருஷாந்

ப்ரகல்பிய தே யே ஶதுமித்யநுக்ரமாத் |

கிழரஸ் துவதேங்கைக்கு,ஞைவதி,ப்ளயா

ஸதா ஸ்திஃதா நோதுயமதோநிஶேரதே ||

[ப்ரஹ்மாக்களுக்கு மேலும் மேலும், “தே யே ஶதம்” என்று அடிக்கடி படிப்பதன் மூலம் ப்ரஹ்மாக்களைக் கற்பித்து, உன்னுடைய ஒவ்வொரு குணத் தினுடையவும் எல்லையைக் காண்கையிலே இச்சையாலே, எப்போதும் இருக்கின்றவையான வேதவாக்கியங்களானவை, ஆரம்பதுசௌகாசயைக் கடந்து மேல்செல்லவில்லை.]

250. த்யக்த்வா புத்ரா 844-2; 848-3; 883-2. [ரா-யு 17-14]

ஸோநும் பருஷிதஸ்தேந துாஸவச்சாவமாநித: |

த்யக்த்வா புத்ராம்ஶ்ச துாராம்ஶ்ச ராகுவம் ஶரணம் குத: ||

[அவனுலே கடுமையாகப் பேசப்பட்டவனும், வேலைக்காரன் போலே அவமதிக்கப்பட்டவனுமான அப்படிப்பட்ட நான் பின்னைகளையும், மனைவியையும் விட்டு ராமபிரானை ஶரணமடைந்தேன்.]

251. த்யக்த்வா தேவூரம் - 210 வது ப்ரமாணம் காண்க.

252. த்ரயானும் புரதா 302-3 [ரா-ஸு 55-26]

த்ரயானும் புரதாதீநாம் ப்ராத்ருனும் தேவதா ச யா |

ராமஸ்ய ச மந:காந்தா ப்ராணேப்,யோடபி குரீயலீ ||

[புரதன் முதலான மூன்று ஸஹோதுர்ராக்கும் எந்தப் பிராட்டியானவள் தேவதையாயிருக்கிறார்களே, ராமனுக்கும் மனத்துக்கிணியவளாய், ப்ராணைக்காட்டிலும் சிறப்புற்றவளாயிருக்கிறார்களோ...]

253. திரிவிக்ரமத்வச் 568-4 [ஸ்தோ—ர 31]

கதா புநஸ் ஶங்குரதாங்குகல்பக துவஜாரவிந்தாங்குஶவஜ்ரலாஞ்சுநம் |

திரிவிக்ரம ! தவச்சரணம்புஜதுசயம் மதுயமுரத்தாநமலங்கரிஷ்யதி ||

[திரிவிக்ரமாவதாரம் செய்த எம்பிரானே!, சங்கு, சக்கரம், கல்பகல்ஞாக்கி, கொடி, தாமரை, அங்குஶம், வஜ்ராயுதம் இவைகளை அடையாளமாக உடைய உன் திருவடித்தாமரையினை, என் தலையை எப்போதுதான் அலங்கரிக்கப் போகிறது?]

254. திரீந் லோகாந் 368-1; 373-5 [ரா-ஸ் 38-83]

ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸாரைச்ச ஸமஹர்ஷிபி: |

திரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஶரணம் குத: ||

ஸ தம் நிபதிதம் பூமீஸா ஶரண்ய: ஶரணைகுதம் |

வதார்ஹமபி காகுத்ஸத: க்ருபயா பர்யபாலயத் ||

[அந்தக் காகாஸாரன், தந்தையினாலும், (தாயினாலும்,) மஹர்ஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனே, மூன்று உலகங்களையும் சுற்றித் திசிந்து அந்தராமனையே ஶரணடைந்தான். ஶரணமடைந்தவனும், பூமியில் விழுந்த வனுமான அவனை, கொல்லத் தகுந்தவனுமிருந்தபோதிலும், ஶரணமடையத் தகுந்தவனுள் ஸ்ரீராமபிரான் (தன்) அருளாலே காப்பாற்றினான்.]

255. தவத்பாதாமுலம் 282-1. [ஸ்தோ—ஏ 22]

ந துர்மநிஷ்ட்டோயஸ்மி ந சாத்மவேதி:

ந புக்திமாய் ஸ்த்வச்சரணூரவிந்தே:

அகிஞ்சநோரநந்யகுதிஶ் ஶரண்ய :

தவத்பாதாமுலம் ஶரணம் ப்ரபத்யயே ||

[ஶரணமடையத்தகுந்த எம்பிரானே!, (அடியேன்) கர்மயோகத்தில் நிலை நின்றவன் அல்லேன்; ஆத்மஜஞாநமும் உடையேனல்லேன்; உன் திருவடித் தாமரைகளில் புக்தியை உடையவன் அல்லேன்; வேறு உபாயமற்றவனும், வேறு புகலற்றவனுமான அடியேன், உன் திருவடித்தாமரைகளை உபாயமாக நிச்சயிக்கிறேன்.]

256. தவத்யகும்பீர 26-2; 40-8; 281-3; 289-2; 291-2. [ஸ்தோ—ஏ 20]

தவதார்பிதாநாம் ஜகந்தபவஸ்தி,தி-

ப்ரணூஸலம்ஸாரவிமோசநாதாய: |

யவந்தி லீலா விதுயஸ்ச வைதி,காஸ்

தவத்யகும்பீரமநோருஸாரின: ||

[பிரமன் முதலிய உன்னுடைய அடியார்களுக்கு, உலகத்தைப்படைப்பது, காப்பது, அழிப்பது, ஸம்ஸாரத்தைத் தாண்டுவிப்பது முதலியவை விளையாட்டாக இருக்கின்றன; வேதா விதிகளும், உன்னுடைய அடியார்களுடைய கும்பீரான திருவுள்ளத்தைப் பின்செல்லுகின்றவைகளாக இருக்கின்றன.]

257. தவத்யை மாதா 483-1 [ஶரணகுதிசுத்யத்தில் எடுக்கப்பட்ட இதிஹாஸபுராண ரூபோக்ம்]

தவமேவ மாதா ச பிதா தவமேவ தவமேவ புந்துஸ்ச குருஸ்தவமேவ |  
தவமேவ வித்யா தூரவினம் தவமேவ ஸர்வம் மம தேவதேவ ||  
[தேவர்க்கும் தேவனுமிருப்பவனே! நீயே எனக்குத் தாய்; தந்தையும் நீயே;  
நீயே உறவினன்; நீயே ஆசாரியன்; நீயே (அவன் உபதேசித்த) ஜ்ஞானம்;  
(போகுத்துக்கு உறுப்பான) பக்தியாகிற செல்வமும் நீயே; எல்லாமும் நீயே.]

258. தவம் நீச ஈ 287-1; 241-2; 244-1; 245-2 [ர-ஸ 22-16]

ததா தருப்தஸ்ச மாதங்கு: ஶஶஸ்ச ஸஹிதோ வநே |  
ததா தவிரதவதூ ராமஸ் தவம் நீசஸஸவத் ஸ்மருத: ||

[ஓர் காட்டில் மதுங்கொண்ட யானையும், நரியும் சேர்ந்திருந்தாலெப்படியோ  
அப்படியே யானைபோன்றவர் ராமபிரான்; நீரூ குள்ளநரியைப் போன்றவன்.]

259. தவயி கிஞ்சித் 217-3; 219-4 [ர-ய 41-4]

தவயி கிஞ்சித் ஸமாபந்நே கீம் கார்யம் வர்த்தா மம |  
பரதேந மஹாபாஹோ! லக்ஷ்மணேந யவீயஸா |  
ஏத்ருக்நேந ச ஶத்ருக்ந ! ஸ்வஸரிரேண வா புந: ||

[தீண்ட கைகளையுடைய ஸக்கீவனே! உனக்கு ஏதாவது அவமானம்  
நேர்ந்ததாகில், வரிதையால் எனக்கு என்ன ப்ரயோஜனம்? பரதனுலும், இளை  
யவனுன லக்ஷ்மணனுலும், சத்ருக்ணனுலும் என்ன ப்ரயோஜனம்? சத்துருக்க  
களை அழிப்பவனே! என்னுடைய ஶரீரத்தினுல்தான் என்ன ப்ரயோஜனம்?] ]

260. தவயோபடுக்த 5-4 ?

தவயோபடுக்த ஸ்ரக்கங்த-உச்சிஃ்டபக்ஷிணே தவாஸா: ]

[உன்னுல் அனுபவிக்கப்பட்டு அருளப்பட்ட மாலை, கங்தங்கள் ஆகிய  
வற்றை அனுபவிக்கும் அடியார்கள்.]

261. தவராயை 226-1; 227-8; 231-6; 284-2 [ர-ஸத 2-57]

அதந்தரிதசமுபதிப்ரஹிதஹஸ்தமஸ்விக்ருத-  
ப்ரணீதமணிபாதுகம் கிமிதி சாகுலாந்த:புரம் |  
அவாஹநபரிஷ்கரியம் பதகாராஜமாரோஹத:  
கரிப்ரவரப்ரநுமஹிதே பகுவதஸ்தவராயை நம: ||

[கூஜாந்திராழ்வானுடைய தீணக்குரல் செனிப்பட்டவளவில், ஸேணைமுதனி  
யாரால் கொடுக்கப்பட்ட ஹஸ்தாவலம்புத்தை கவனிக்காமலும், கொண்டுவரப்  
பட்ட ரத்நபாதுகையை அணிந்துகொள்ளாமலும், ‘இதுவென்!’ என்று அந்த:புரத்  
திலுள்ளோர் வியாகுலப்படும்படியாகவுப், வாஹநேவங்காரங்களில்லாத பெரிய  
திருவடிலை ஏரூநிற்கிற பகுவானுடைய வேகத்தின் பொருட்டு என்  
நமஸ்கரம்.]

த<sub>3</sub>

262. துதாமி 26-4; 41-2; 50-6; 288-5; 294-6 [கீ.தை 10-10]

தேஷாம் ஸததயுக்தாநாம் ப,ஜதாம் பரிதிபூர்வகம் |

துதாமி புதுதி,யோகும் தம் யேந மாழுபயாந்து தே ||

[என்னிடத்தில் எப்போதும் சேர்ந்திருப்பதை விரும்புபவர்களும், என்னை ப,ஜிப்பவர்களுமான அவர்களுக்கு, என்னை அடைவதற்கு ஸாதனமான அந்த புதுதி,யோகுத்தை அன்புடன் அளிக்கிறேன்.]

263. துதெளப,ஶஹு 315-2; 329-1 [வி.பு 5-13-53]

பரிவருத்தி ஸ்ரமேணைகா சலத்வலயலாபிநீம் |

துதெள ப,ஶஹுலதாம் ஸ்கந்தே, கோபி மது,நிகாதிந: ||

[(ராஸக்ரீடையின் போது) சுற்றிவந்த களைப்பாலே, ஓர் ஆயர்சிறுமி அகையும் வளையல்களின் ஒலியையுடைய தன் கொடிபோன்ற கையை மது, ஸுதனனின் தோளில் வைத்துக் கொண்டாள்.]

264. துஶவேஶ்யாஸமோ 384-8 [வி.ஷ்ணுத,ர்மம் 66-54]

துஶஸுநிலமஸ்சக்ரி துஶசக்ரிலமோ து,வஜீ |

துஶது,வஜிலமா வேஶ்யா துஶவேஶ்யாஸமோ ந்ருப: ||

[கசாப்புக்கடைக்காரர்கள் பதின்மரின் பாபம் ஓர் குயவனுக்கு உண்டு; குயவர் பதின்மரின் பாபம் ஓர் மது,பானக்கடைக்காரனுக்கு உண்டு; மது, பானக்கடைக்காரர் பதின்மரின் பாபம் ஓர் வேசிக்கு உண்டு; வேசிகள் பதின்மரின் பாபம் ஓர் அரசனுக்கு உண்டு.]

265 துரா: பித்ரு 288-7; [ரா—ப,ஶ 77—27]

ப்ரியா து வீதா ராமஸ்ய துரா: பித்ருக்ருதா இதி 1

குனுது,ருபது,னுச்சாபி பரிதிர் பூ,யோட்பு,யவர்த்த,து ||

[தகப்பனுரால் மனை செய்விக்கப் பெற்ற மனை என்னும் காரணத் தாலேயே சீதை இராமனுக்கு இனியவளாயிருந்தாள். (சீதையின்) ஆத்ம கு,ணங்களாலும், ரூபகு,ணங்களாலும், இராமனின் அன்பு மிகவும் வளர்ந்தது.]

266. துராஸோநஹம் 317-6; 326-3. [ரா—ஸ 42-85]

துராஸோநஹம் கோஸலேந்து,ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண: |

ஹநுமாந் ஶத்ருஸஸந்யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||

[கோஸலதே,ஶத்துக்கு அதிபதியும், பெருங்காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பவனுமான ராமனுக்கு, ஶத்ருஸஸன்யங்களை அழிப்பவனும், வாயுவின் புத்ரனும், ஹநுமான் என்னும் பெயரை உடையவனுமான நான் துராஸன்.]

267. தீவ்யமறிவிட்ட—2 வது ப்ரமாணம் காண்க.

268. தீவ்யந்த்தி 119-2 [தேவஷப்தேவ்யுத்பத்தி]

தீவ்யந்திதி தேவா: ['தீவு-தூயதி' என்னுமதாது]

[ஏப்போதும் பிரகாசிக்கையாலே (நிதயஸுரிகள்) தேவர்கள் எனப் படுகிறார்கள்.]

269. துவர்வருத்த: 241-1; 486-1; 602-3 [ரா-ய 17-10]

ராவனே நாம துவர்வருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஷ்வர: ]

தஸ்யாஹுமநுஜோ ப்ராதா விபீஷண இதி ஶருத: ||

[கெட்ட நடத்தையுடையவனேய், அரக்கர்களுக்கு அரசனை அரக்கன் ராவனன் என்று பிரசித்தி பெற்றவன்; நான் அவனுக்குப் பின் பிறந்தவனுய் விபீஷணன் என்று பெயர்பெற்றவனை தம்பியாவேன்.]

270. துஷ்டகாளிய 12-1; 18-1 [வி. பு. 5-18-27]

துஷ்ட காளிய திஷ்ட,ாத்ர க்ருஷ்ணேநாமிதி சாபரா ]

பாஹுமாஸ்போட்ய க்ருஷ்ணஸ்ய லீலயா ஸர்ப்பமாதேதே: ||

['கொடிய காளியனே! இங்கு நில. நானே கிருஷ்ணன்' என்று மற்றோர் ஆய்ச்சி கைகளைத்தட்டிக்கொண்டு கண்ணனின் விளையாட்டை அநுகாரம் செய்து காளிய நாகத்தை (அநுகரித்த மற்றோராய்ச்சியை) எடுத்துக் கொண்டாள்.]

271. தூதோ ராமஸ்ய 817-5 [ரா-ஸ 36-2]

வாந்ரோநாம் மஹாபாகே, தூதோ ராமஸ்ய தீமத: ]

ராமநாமாங்கிதம் சேதும் பஸ்ய தேவ்யங்குளீயகம் ||

[மஹாபாகுயவதியே! வானரனை நான் பேரவீவாளரான ஸ்ராமபிரா னுடைய தூதன்; தேவி! ஸ்ராமனுடைய பெயர் பொறித்த இந்த மோதி ரத்தை—(அவர் அடையாளமாகக் கொடுத்ததைக்)—காண்பாயாக.]

272. தேவகீழுர்வ—9-வது ப்ரமாணம் காண்க.

273. தேவத்தவே 509-2; 520-1; 525-2; 527-6 [வி. பு. 9-14-5]

தேவத்தவே தேவதேவேயம் மநுஷ்யத்தவே ச மாநுஷி |

விஷ்ணேர் தேவநாநுரூபாம் வை கரோத்யேஷாத்மநஸ்தநும் ||

[பகவான்) தேவனைய் அவதரிக்கும்போது இப்பிராட்டி தேவருபமெடுக் கிறுள்; அவன் மனுஷ்யனுகும்போது இவள் மநுஷ்யைகிறுள். விஷ்ணுவின் தேவத்திற்குத் தகுந்ததாகத் தன் தேவத்தை அமைத்துக்கொள்கிறுள் இவள்.]

274. தேவயதி—மோத, 120-3.

தேவயதி மோதயதி இதி தேவ: [தேவஸப்த: வ்யுத்பத்தி; திவு-மோதே: என்று தாது];

[நித்யஸுரிகளை ஆனந்திப்பிக்கிறஞ்சையாலே (நாராயணன்) தேவன் எனப்படுகிறுன்.]

275 தேவஸாஸ 120-4 [தேவதேவஸப்த: வ்யுத்பத்தி]

தேவஸ்சாஸாவிஶஶச தேவேஸ:; தேவாநாம தேவேஸோ தேவதேவஸ: [தேவஞகவும், ஈசஞகவுமிருப்பவன் தேவேஸன்; தேவார்களாகிற நித்யஸுரிகளுக்கு தேவேஸஞயிருப்பவன் தேவதேவேஸன்.]

276. தேவயேவம் 386-4 [ரா-ஸ 85-52]

ராமஸாக்ரீவயோரைக்யம் தேவயேவம் ஸமஜாயத |

ஹநாமந்தம் ச மாம் வித்தி, தயோர் தூதமிஹாகுதம் ||

[தேவி! ராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் சேர்த்தி இவ்வண்ணமாக ஏற்பட்டது; ‘அவர்களுடைய தூதனுக இங்கு வந்திருக்கும் ஹநுமான்’ என்று என்னை அறிவிராக.]

277. தேவா: ஸ்வர்க்கம் 351-1; 355-4; 361-1 [வி. பு. 1-17-5]

தேவா: ஸ்வர்க்கம் பரித்யஜ்ஜ தத்தராஸாந்முநிஸத்தம |

விசேநுரவநெள ஸரவே பிப்ரானு மாநுஷம் தநும |

[அந்த இரணியனிடம் புயத்தாலே தேவர்கள் அனைவரும் ஸ்வர்க்கத்தைக்கைவிட்டு மனிதவுருவை எடுத்துக்கொண்டு பூமியில் திரிந்தனர்.]

278. தேஹி மே தாதாமி 414-1; 428-1; 425-1; 527-4 [யஜார்-க 1-8]

தேஹி மே தாதாமி தே

[தேவனே! எனக்கு இப்பயனைக் கொடுப்பாயாக; நான் உனக்கு (யாகுத்தில் ஹவிஸ்னஸக்) கொடுக்கிறேன்,]

279. தோஷா யத்யபி 144-1. 180-8; 219-11; 372-9 [ரா-ய 18-3]

மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந தயஜேயம் கதங்கந |

தோஷா யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேததங்குரவிதம் ||

[நண்பனின் வேஷத்தோடு வந்த இவனை ஒருபடியாலும் விட இடமில்லை. இவனுக்கு தோஷம் இருந்தாலும் இருக்கட்டுமே; இவனைக் கைக்கொள்வது நல்லோர்களுக்கு இகழுத்தக்கதன்று.]

:280. நூற்றி 100-1; 107-2; 118-5 [வி-த, 48-28]

த்ரவந்தி தேதி த்யா: ப்ரணமந்தி தேவதா நஸ்யந்தி ரக்ஷாம்ஸ-

யபயாந்தி சாரய: |

பத்கிரத்தநாத் ஸோதுபுதருபகேந மமாஸ்து மாங்குல்யவில்ருதுதுயே ஹரி: ||

[வளனைத்துதிப்பதால் அஸ்ரர்கள் ஓடிவிடுகின்றனரோ, தேவர்கள் வணங்குகின்றனரோ, அரக்கர்கள் அழிகின்றனரோ, எதிரிகள் விலகுகின்றனரோ, அந்தஹரி தனது ஆச்சர்யமான உருவத்தைக்கொண்டு எனக்கு மங்களங்களை வளரச் செய்யட்டும்.]

281. துவ்யக்ஷரஸ்ம(ம)து 253-1 [யா-யாந்தி 13-4; ஆஶவ 51-30]

துவ்யக்ஷரந்து புவேந்மருத்யு: தர்யக்ஷரம் புரஹ்மண: பதும |

மமேதி துவ்யக்ஷரோ மருத்யு: ந மமேதி ச ஶாஸ்வதம் ||

[இரண்டெழுத்து ஸம்ஸாரகாரணம். முன்றெழுத்து புரஹ்மத்தை அடைவிக்குடதாயிருக்கும்; 'மம' என்கிற இரண்டெழுத்து ஸம்ஸார காரணம். 'நமம்' என்கிற முன்றெழுத்து நிலைநின்ற மோக்ஷத்துக்குக் காரணம்.]

282. துவிதாப, 1; 844 1; 848-2; 868-3; 373-3; 374-1; 375-8; 376-4; 460-1  
473-2; 475-3 [யா-ய 36-11]

துவிதா பாஜ்யையப்யேவம் ந நமேயம் து கஸ்யசித |

ஏஷ மே ஸஹலோ தோஷ: ஸ்வபாவோ துஷ்ரதிக்ரம: ||

[இரண்டாகப் பிளந்து விழுந்தாலும் விழுவேனேயொழிய இவ்வாறு ஒருவனுக்கும் வணங்கமாட்டேன்; இது என்னுடைய உடன்பிறந்த தோஷம். அவரவர்ஸ்வபாவம் மீறமுடியாதன்றே.]

283. துவிஷதுந்நம் 214-9; 225.2; 283-1; 856-4 [யா-உத் 74-27]

துவிஷதுந்நம் ந போக்தவ்யம் துவிஷந்தம் நெவ போஜேத |

பாண்டவாந் துவிஷஸே ராஜந! மம ப்ரானை ஹி பாண்டவா: ||

[துவேஷிப்பவனின் அன்னம் புஜீக்கத்தக்கதன்று; துவேஷிப்பவனை புஜீப்பிக்கவும் கூடாது, அரசனே! நீ பாண்டவர்களை துவேஷிக்கிறுய்; பாண்டவர்கள் எனக்கு ப்ராணன்றே.]

284. நும் மதீயம் 516-1 [ஸ்தோ-ர 30]

விலாஸவிக்ராந்தபராவராலயம்-நமஸ்யதுார்த்திக்ஷபனே க்ருதங்கணம் |

துநம் மதீயம் துவ பாதுபங்கஜம் கதுா நு ஸாக்ஷாத்கரவாணி சகங்ஷா ||

[ஷ்ணீயாட்டாக அளக்கப்பட்ட மேலானவரான தேவர்களுடையவும், கீழான மனுஷ்பதிகளுடையவும் உலகங்களை உடையதும். வணங்கினவர்களின் துவக்கங்களைப் போக்கும் விஷயத்தில் காலத்தைச் செலவிடுவதும், எனக்குச்

செல்வமாயிருப்பதுமான உன்னுடைய திருவடித்தாமரையை, எப்போதுதான் கண்ணுலே காணப்போகிறேன்?]

285. தூர்மஜ்ஞஸமய: 10-2; 251-1; 254-5; 256-1; 257-1; 446-1 [ஆபஸ்தம்பதுர்மத் தூர்மஜ்ஞஸமய: ப்ரமாணம் வேதாஸ்ச தொடக்கம்]  
[தூர்மத்தையறிந்தவர்களுடைய ஆசாரம் (முக்கியமான) ப்ரமாணம். வேதங்களும் ப்ரமாணம்.]

286. தூர்மம் சரதி 197-3 [பாணிநி 4-4-41]

தூர்மம் சரதி

[தூர்மப்படி நடப்பவன் தூர்மிகன்]

287. தூர்த்ரா துலிதா 558-1 [மஹீஸாரகோத்ரமாஷம் தம்யம்]

தூர்த்ரா துலிதா லகுர் மஹி

[திருமழிசையையும், மற்ற உலகணைத்தையும்) பிரமன் (தன் மனமாகிற தராசில் வைத்து) நிறுத்தபோது உலகணைத்தும் (திருமழிசையைவிட) எடை குறைந்ததாயிருந்தது.]

288. தீர: ஶரண 99-3 ?

தீர: ஶரணமுபாகுத:

[உறுதியுள்ளவனும் குருவின் வீட்டை அடைந்த (சிஷ்யன்).]

289. நகஸ்சிந்நாப 89-1; 91-1; 94-1; 102-1; 108-1; 109-1; 114-7; 331-1; 336-1.  
[ரா—யு 116-44]

பாபாநாம் வா ஶாபாநாம் வா வதூர்ஹானும் ப்லவங்கும் |

கார்யம் கருணமார்யேன ந கஸ்சிந்நாபராத்யதி ||

[வானர! பாபிகளாயினும், புண்யமுள்ளவராயினும், கொல்லத்தகுந்தவர்களாயிருந்தாலும் குணவானுயிருப்பவனுல் (அவன் விஷயத்தில்) கருணை காட்டப்படவேண்டும். அப்ராதம் செய்யாதவன் ஒருவனுமில்லையே.]

290. ந குமாமி 203-1; 288-6; 294-7; 499-1 [வராஹபுராணம்]

மத்புக்தம் ஶ்வபசம் வாடபி நிந்தாம் குர்வந்தி யே நரா: |

பத்மகோடிஶதேநாபி ந குமாமி வஸாந்த, ரே ||

[பூதேவி ! சண்டாளனுயிருந்தபோதிலும், என்னுடைய புக்தனை எந்த ஜனங்கள் நிந்தை, செய்கிறுர்களோ, அவர்களைக் கோடிக்கணக்காண பத்மகாலங்களானுலும் பெறுக்கமாட்டேன்.]

291. நக்ருத்யத 224-8 [ரா—அ 20-4; 41-8]

ந க்ருத்யத்யபிஶபதோபி கரோதுநீயாநி வர்ஜயந் |

[கோபத்திற்கு இடமளிப்பவற்றை விலக்குகையாலே, விறாஸ் நிந்திக்கப்பட்டபோதிலும் ஸ்ரீராமன் கோபமடைவதில்லை.]

292. நகரஸ்த்ரிகலா 172-4 [வி. பு 5-18-14]

மதுராம் ப்ராப்ய கோவிந்து: கதும் சோகுலமேஷ்யதி !  
நகரஸ்த்ரிகலாலாபமது, ஸ்ரோத்ரேண பாஸ்யதி ||

[மதுரையை அடைந்த சோவிந்து: (இனி) சோகுலத்திற்கு எப்படி வருவான்? நகரப்பெண்களின் இனிய வார்த்தைகளாகிற தேனையே காதுகளால் பருகுவான். (கோபிகைகளாகிற நம்மை மறந்து விடுவான் என்று கருத்து].

293. நகராணி ச 98-2 [ரு—பு 1-98]

ந சாபி கஷ்டப்யம் தத்ர ந தஸ்ரூப்யம் ததா !  
நகராணி ச ராஷ்ட்ராணி தநதீந்யயுதாநி ச ||

[ராமராஜ்யத்தில் பசியினுல் உண்டாகும் புயமே திருடர்களால் உண்டாகும் புயமே கிடையாது; நசாங்களும் தேஶங்களும் பணமும், தான்யங்களும் நிறைந்து விளங்கின,]

294. ந ச புநராவர்த்ததே [சுந் 8-15-1]

ந ச புநராவர்த்ததே | ந ச புநராவர்த்ததே |

[இத்த முக்தாத்மா) மறுபடியும் திரும்பி வருவதில்லை; மறுபடியும் திரும்பி வருவதில்லை.]

295. நசலீதா 448-1; [ரா-அ 53-31]

ந ச வீதா தவயா ஹீநா ந சாஹுமயி ஒகுவ !  
முஹுமர்த்தமயி ஜீவாவே ஜலாந்மத்ஸ்யாவிவோதுத்ருதெள ||

[ரகுலத்துதித்தவனே! உன்னைப் பிரிந்த ஸீதையும் பிழைக்கமாட்டான்; (உன்னைப்பிரிந்த) நானும் பிழைக்கமாட்டேன். ஒருகால (நாங்களிருவரும்)உயிரவாழ்ந்தோமானால் ஜலத்திலிருந்து எடுக்கப்பட்ட மீன்கள்போலே ஒரு முஹுமர்த்தநேரமே உயிர் வாழ்வோம்,]

296. ந ச ஸாமர்த்தயவாந் 172-3; 178-8; 182-3; 487-1; 526-5 [வி. பு 5-7-70]

ஸோநஹம் தே தேவதேவை ! நார்ச்சநாகேள ஸ்துதெள ந ச |  
ஸாமர்த்தயவாந் க்ருபாமாத்ரமநோவருத்தி: ப்ரவீதி, மே ||

[தேவர்களுக்கும் தேவர்களான நித்யஸுவிகளுக்கும் தலைவனே! இப்படிப்பட்ட நன் உன்னுடைய ஸ்துதியிலும், அர்ச்சனை முதலியவற்றிலும் ஸாமர்த்தி:யம் உடையவன்லேன். அருள் கூர்ந்த திருவுள்ளத்துடன் கூடியவனும், எனக்கு துணை புரியவேண்டும்.]

297. ந ஜாரு ஹீயதீ 77-3; 123-4; 129-4; 133-9 [ஸதோ-ஃ 28]

த்வதங்களிமுத்திஃஸ்ய கதாடபி கேநசித் யதா ததா வாடபி ஸக்ருத்க்ருதோ-  
ங்ஜலி: |

ததாவ முஷ்ணுத்யஸ-பாந்யஸேஷதஸ் ஶ-பாநி புஷ்ணுதி ந ஜாது ஹீயதோ|

[உன்திருவடியைக் குறித்து எப்போதாவது எவனுலேயாவது எம்மாதிரியாகவா  
வது ஒரு தட்டை செய்யப்பட்ட அஞ்ஜலியானது அப்போதே பாபங்களை மிகுதி  
யில்லாமல் போக்குகின்றது; நன்மைகளை விருத்தியடையச் செய்கிறது; ஒரு சமயத்  
திலும் குறைகிறதில்லை.]

298. ந ஜீவேயம் 57-வது ப்ரமாணம் முதல் ஸ்லோகம் காணக.

299. நதா: ஸம 871-4 [வி. பு 1-14-23]

நதா: ஸம ஸர்வவசஸாம் ப்ரதிஷ்டா யத்ர ஶாஸ்வதி |  
தமாத்யந்தமஸேஷஸ்ய ஜகஃத: பரமம் ப்ரபு,ம் ||

[எல்லா வார்த்தைகளுக்கும் எவனிடத்தில் பொருள் எப்போதும் நிறைவு  
பெறுகிறதோ. அனைத்துலகுக்கும் முதலும் முடிவுமாகவும், மேலான ஸ்வாமியாக  
வுமிகுக்கும் கோவிந்தனை வணங்குகிறோம்.]

300. ந தே ரூபம் 84-1; 94-2; 96-2; 510-1; 528-4 [ஜிதத்தே 1-5]

ந தே ரூபம் ந சாகாரோ நாயுதாநி ந சாஸ்பதஃம் |  
ததாடபி புருஷாகாரோ புக்தாநாம் தவம் ப்ரகாஶஸே ||

[உன்னுடைய) திஃவ்யாத்மஸ்வரூபமானது உனக்காக இராது; (ஸ்வதந்த்  
ரமான அது ஆஸ்ரிதர்களுக்காகப் பரதந்த்ரமாகவும் ஆகும் என்று தாத்பர்யம்).  
திஃவ்யமங்களவிக்ரஹமும் உனக்காயிராது; திஃவ்யாயுதங்களும் உனக்காயிருக்க  
வில்லை; இருப்பிடமான வைகுண்டம் முதலியவைகளும் உனக்காயிருக்கவில்லை;  
(இவையெல்லாம் உன் அடியார்களுக்காயிருக்கும் என்று பொருள்). புக்தர்களு  
டைய உடைமையான நீ இப்படி ஆஸ்ரிதபரதந்த்ரமான ஸ்வரூப ரூப குணவி  
துதிகளை உடையவனுமிருந்தபோதிலும் புருஷஸுக்தத்தில் சொல்லப்பட்ட ஸர்  
வாதி,கனுயிருக்கும் தன்மையுடன் விளங்குகிறுய்.]

301. ந த்யஜீஜயம் 279-வது ப்ரமாணம் காணக:

302. ந தேவலோகா 223-1; 228-3; 232-1; 235-1. [ரா-ஃ 81-5]

ந தேவலோகாக்ரமணம் நாமரத்வமஹும் வருணே ]

ஐஸ்வர்யம் வாடபி லோகாநாம் காமயே ந தவயா விநா ||

[நித்யஸுவிகள் வாழும் ஶலகயான ஸ்ரீவைகுண்டாத்தில்] வாழ்ச்சியையும்,  
கைவச்யத்தையும், உலகங்களிலுள்ள ஐஸ்வர்யத்தையும் உன்னைப் பிரிந்த நான்  
விரும்பமாட்டேன்.]

303. ந கர்மநிஷ்டோடஸ்மி 480-2; 508-1 [ஸ்தோ—ஃ 22]

ந தர்மநிஷ்ட்டோடஸ்மி ந சாத்மவேதே; ந பக்திமாம்ஸ்தவச்சரணைவிந்தே; ।  
அகிஞ்சனோடநந்யகாதிஶ் ஶரண்ய! தவத்பாதுமூலம் ஶரணம் ப்ரபத்யே ||

[ஶரணமடையத்தகுந்த எம்பிரானே! (அடியேன்) கர்மயோகத்தில் நிலைநின் றவன் அல்லேன்: ஆத்மஜ்ஞாநமும் உடையேனல்லேன்; உன் திருவடித் தாமரைகளில் பக்தியை உடையவன் அல்லேன்; ஓர் உபாயமுற்றவனும் வேறு புகலற்றவனுமான அடியேன் உன் திருவடித்தாமரைகளை உபாயமாக நிர்ச்சயிக்கிறேன்.]

304. ந நமேயம் 282-வது ப்ரமாணம் காண்க.

305. நந்தாமி பஷ்யந் 48-2. [ரா—அ 12-104]

அஹம் புநர்தேவகுமாரரூபம் அலங்கருதம் தம் ஸ்தமாவ்ரஜந்தம் |  
நந்தாமி பஷ்யந்நபி தார்ஶநேந பவாமி தங்ருஷ்டவாச புநர்யுவேவ ||

[தேவதுமாரணைப் போலே உருவமுடையவனும், அலங்கரிக்கப் பெற்ற வனும், வருகின்றவனுமான என் பி ள் ராமணை மனக்கண்ணால் காணும் போதே ஆனந்திக்கிறேன். நேரே கண்டாலோவெனில், மறுபடியும் வாலிபண் போலே ஆகிவிடுகிறேன்.]

306. ந பி,பீ,தி 41வது ப்ரமாணம் காண்க.

307. நம தீத்யேவ 69-4; 369-4. [பார—ஸாந்தி 344-45]

முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் யச்சுவேதத்ஃவீபவாவிநாம் |  
நித்பாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிங: ||

[‘ஸ்வேதத்ஃவீபவாவி’களுக்கு எது லக்ஷணமோ, அதுவே முக்தர்களுக்கும் லக்ஷணமாகும். அதாவது:— எப்போதும் அஞ்ஜலி செய்துகொண்டிருப்பார்கள். (அதனால்) ஆநந்திப்பார்கள். வாயால் ‘நம:’ என்றே சொல்லும் தன்மை யடையவர்களாயிருப்பார்கள்.]

308. நம: சீர்ஸ்கி 563-5 [ர—ஸ்த 1-7]

நம: ஸ்ரீரங்கங்நாயக்யை யத்ஃப்ரூவிப்ரமபேதஃத: |

க்ஷோஸி தவய வைஷம்ய நிம்நோந்நதமிதஃம் ஜகுத ||

[எவளுண்டை புருவநெரிப்புக்களின் வேறுபாட்டாலே, ஆன்பவர்களும் ஆஸப்படுபவர்களுமாகிற ஏற்றத்தாழ்வுகளாலே இவ்வுலகம் மேடுபள்ளங்களையடையதாகிறதோ, அத்தகைய ஸ்ரீரங்கங்நாச்சியாருக்கு வணக்கம்.]

309. நமஸ்வந்தஸ 254-4 [கீதை 9-14]

ஸததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தஸ்ச தங்ருடவரதா: |

நமஸ்வந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே ||

[என்ன பக்தியோடு எப்போதும் ஸங்கீர்த்தனம் செய்கிறவர்களாய், உறுதியான ஸங்கல்பத்தையுடையவர்களாக (என் விஷயமான அர்ச்சனம் முதலிய செயல்களில்) முயல்கின்றவர்களாய், என்னை வணங்குகின்றவர்களாய், என்னேடு என்றும் சேர்ந்திருப்பதை விரும்புகின்றவர்களாய் உபாளிக்கிறார்கள்.]

310. நமே பக்த: 526-2 [கி.தை 9-31]

கடிப்ரம் பவதி தூர்மாத்மா ஶஸ்வச்சாந்திம் நிகுச்சுதி ।

கௌந்தேய! ப்ரதிஜூநீஹி ந மே பக்த: ப்ரணாஸ்யதி ॥

[என் விஷயமான ஸ்வயம் ப்ரயோஜன பக்தியைச் செய்பவன் (துராசாரம் உள்ளவனுயினும்) கிரைவிலேயே (தடை நீங்கப்பெற்ற) பக்தியோகத்திலேயே ஈடுபட்டது நெஞ்சுடையவனுகிறுன். நிலையான துராசாரநிவருத்தியை நன்கு அடைகிறுன். குந்தீ புத்ரனே! (ஸர்வேஸ்வரங்கிற) என்னுடைய பக்தன் அழியமாட்டான் (என்னும் இந்த அர்த்தங்களை) (நீயே) ப்ரதிஜூநை செய்வாய்.]

311. நமே மோகும் 168-வது ப்ரமாணம் காண்க.

312. ந மே ஸ்நாநம் 72-3; 78-1; 97-2 [ரா-யி 124-6]

ந மே ஸ்நாநம் பஷ்டு-மதம் வஸ்த்ராண்யாபரணுநி ச ।

தம் விநா கையீபுத்ரம் பாரதம் தூர்மசாரிணம் ॥

[தூர்மவழிப்படி நடப்பவனும், கைகேயியின் புத்திரனுமான அந்த பாரத கனில்லாமல் எனக்கு ஸ்நானமும், வஸ்த்ரங்களும், ஆபாரணங்களும் இஷ்டமில்லை.]

313. நமே நாராயணை 242-2; 245-8 [திருமந்த்ரம்]

ஓம் நமோ நாராயணை

[அகாதத்தின் பொருளான விஷ்ணுவுக்கே உரியவன் மகாரத்தின் பொருளான அடியேன்; எனக்கும் உரியேனல்லேன்; நித்யவஸ்துக்களின் திரஞ்சுக்கு இருப்பிடமான (அல்லது அத்திரளை இருப்பிடமாகக் கொண்ட) நாராயணனுக்கு ஓழினில் காலமெல்லாம் உடனுய் மன்னி எல்லா நிலைகளிலும் வழுவிலா அடிமை செய்யப்பெறுவேஞை.]

314. நமேஃஸ்து ராமாய 317-1 [ரா-ஸ- 13—60]

நமோஃஸ்து ராமாய ஸலக்ஷ்மணை

தேவ்ஷை ச தஸ்ஷை ஐநகாத்மஜாயை ।

[ஸக்ஷ்மணனுடன் கூடிய ராமனுக்கு நமஸ்காரம்; ஐநகராஜன் திருமகளான அந்தப் பிராட்டிக்கும் நமஸ்காரம்.]

315. நயாமி பரமாம் 355-1; 458-1; 526-1 [வராஹசரம்]

ஸதிதே மநவி ஶஸ்வஸ்தே ஶரிரே ஸதி யோ நர: ।

தூதுஸாம்யே ஸதி,தே ஸமர்த்தா விஶ்வரூபஞ்ச மாமஜம் ॥

தத்ஸ்தம் மரியமானம் து காஷ்டுபாஷானஸந்நிபும் ]  
அஹும் ஸ்மராமி மத்புக்தம் நயாமி பரமாம் குதிம் ||

[மனம் (கலக்கமின்றி) நிலைநிற்கையில், உடம்பு நோயற்று நன்றாயிருக்கையில், வாதம், பித்தம், ஸ்லேஷ்டம் என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாயிருக்கையில் எந்த மனிதன்—உலகை உடம்பாக உடையவனும், பிறப்பு (முதலான விகாரங்கள்) இல்லாதவனுமான என்னை நினைக்கிறுனே, பிற்காலத்தில், கட்டையோடும், கல்லோடும் ஒத்தவனுய், மரணமடையாநிற்கிற அந்த என் பக்தனை நானே நினைக்கிறேன். உயர்ந்த பதவிக்கு அழைத்துச்செல்கிறேன்.]

316. ந ராம: பாது, ராந் 48-2 [ரா—அ 72-18]

ந ராம: பரதாராந் வை சகாடுர்ப்புயாமபி பஶ்யதி |

[ராமன் பிறர் மனையரைக் கண்ணுலும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்.]

317. ந ராஸ்த்ரம் 844-1; 341-2; 345-1; 847-1?

அத்யந்த பக்தியுக்தஸ்ய ந ஶாஸ்த்ரம் நெவ சக்ரம: |

[மிகவும் அன்புடையவன் ஶாஸ்த்ரவிதியையோ உலக முறையையோ காணமாட்டான்.]

10:

318. ந ஸமம் யுத்து, 176-3; 264-1; 268-2 [ரா—ஏ 108-5]

பூமொ ஸ்திதஸ்ய ராமஸ்ய ரதுஸ்துஸ்ய ச ரகாஸ: |

ந ஸமம் யுத்து, மித்யாஹுர் தேவகுந்துர்வதுநவா: ||

[பூமியிலிருக்கும் ராமனுக்கும், ரதத்திலிருக்கும் ராகாஸனுக்கும் யுத்தம் ஸமமானதல்ல என்று தேவர்களும், கந்தர் வர்களும், அஸ-ரர்களும் சொன்னார்கள்.]

319. ந ஹிம்ஸ்யரத் 33-1 [யஜு-ஸ்ஸம் 2-5-5]

ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாநி

[ஐவராசிகள் ஒன்றையும் கொல்லக்கூடாது.]

320. நாகுபர்யங்க 188-வது ப்ரமாணம் கான்க.

321. ந காமகலுஷம் 522-1. [ஐதந்தே 1-13]

ந காமகலுஷம் சித்தம் மம தே பாது, யோஸ்ஸ்து, தம் |

காமபே வைஷ்ணவத்வந்து ஸர்வஜனந்மஸ: கேவலம் ||

[தேவரீருடைய திருவடிகளில் நிலைநின்ற அடியேனுடைய மனம் மற்ற ஆசைகளினுல் கலங்கனில்லை; எல்லாப் பிறப்புகளிலும், வைஷ்ணவனுயிருக்கும் தன்மையை மட்டுமே ஆசைப்படுகிறேன்.]

322. நாது, யநம் 67-3; 78-8; 96-4; 183-5; 282-2; 289-3; 291-6; 294-8; 486-3.  
[வ.தோ-ர 65]

அக்ருத்ரிமத்வச்சரணரவிந்து, ப்ரேமப்ரகர்ஷாவதி, மாத்மவந்தம் ।  
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீது, மத்வருத்தமசிந்தயித்வா ॥

[என்னுடைய நடத்தையை நினைக்காமல், உன்னுடைய திருவடித்தாமரைகளில் இயற்கையாயிருக்கும் மேலான அன்பிற்கு எல்லைநிலமாயிருப்பவரும். ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்தவரும், எனக்குப் பாட்டனாருமாகிய நாதமுனிகளைக்கடாக்கித்து கூழித்தருளவேண்டும்.]

323. நாதீஶ்தா 24-1; 39-5 [குருடை 222]

வாஸ-தேவதருச்சாயா நாதீஶ்தா ந குருமதா ।  
நரகாங்காரஶமநீ ஸா கிமர்ந்தாம் ந வேவ்யதே ॥

[வாஸ-தேவனுகிற விருக்ஷத்தின் நிழல் அதிகக்குளிருமற்றது; மிகவும் உஷ்ணத்தையும் தராது. நரகமாகிற அக்ஷனிழ்வாலையின் உஷ்ணத்தை ஶமிக்கச் செய்வது. அதை ஏனோ (பலர்) அடையாமலிருக்கிறார்கள்?]

324. நாநயோர் வித்தை 303-3 [வி. பி 1-8-85]

தேவதிர்யங் மநுஷ்யேஷா புந்நாமா புகவாந் ஹரி: ।  
ஸத்ரிநாமநீ லக்ஷ்மீர் மைத்ரேய ! நாநயோர் வித்தை பரம் ॥

[மைத்ரேயரே! தேவர், திர்யக் (ஹர்வன), மனுஷ்யர்கள் ஆகிய ஜீவராசிகளுள் ஆணுயிருப்பது புகவான் ஹரியின் அம்ஶம் பெற்றது. பெண்ணுயிருப்பது லக்ஷ்மியின் அம்ஶம் பெற்றது. இவ்விருவரைக் காட்டிலும் மேலான தில்லை.]

325. நாந்ருக்குவேத: 252-1; 255-1; 258-1 [ரி-கி 3-28, 29]

நாந்ருக்குவேத: விநித்தஸ்ய நாயஜார்வேத: தாரினை: ।  
நாஸாமவேத: விது: ஷ: ஶக்யமேவம் ப்ரபாஷிதும் ॥  
நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்நமநேந புஹாதா ஸ்ருதம் ।  
புஹா வ்யாஹரதாநேந ந கிஞ்சிதூபஶப்தி: தி: தி: ॥

[குருக்குவேதத்தை ஒதி அடக்கத்தைப் பெருதவனுக்கும், யஜார் வேதத்தை ஒதி துரிக்காதவனுக்கும், ஸாமவேதத்தை ஒதி அறிவுபெருதவனுக்கும் இவ்வண்ணமாகப் பேச இயலாது. எல்லா இலக்கணநூல்களும் இவ்வாலே பல முறை கேட்கப்பட்டுள்ளதென்பது தெளிவு. (ஏனெனில்) மிகுதியாகப்பேசும் இவ்வால் ஒரு சொல்லும் தவருகக் கூறப்படவில்லையன்றே.]

326. நாரா: 214-4; 219-6 [நாராயணப்துத்தின் முற்பகுதி]

நாரா:

[நித்யமான பொருள்களின் தரன்கள்.]

327. நாராயணபரம் 87-3; 45-6 [தை-நா 11]

நாராயணபரம் பூரவும் தத்வம் நாராயண: பர: ]

நாராயணபரோ ஜீயாதிராத்மா நாராயண: பர: ]

[நாராயணனே பரப்ரஹ்மம்; நாராயணனே பரதத்துவம்; நாராயணனே பரஞ்சோதி, நாராயணனே பரமாத்மா.]

328. நாராயணபரா வேதா: 371-6 [பாகுவதம் 2-5-15]

நாராயணபரா வேதா தேவா நாராயணங்குஜா: ]

நாராயணபரா லோகா நாராயணபரா மகா: ]

[வேதங்கள் நாராயணனைச் சொல்லுபவை; தேவர்கள் நாராயணனுடைய அங்குத்திரிஞ்சிருந்து உண்டானவர்கள்; நாராயணனைப் பற்றியிருப்பவை உலகங்கள்; யாகுங்கள் நாராயணனை ஆராதி,ப்பவை.]

329. நாராயணமுபாகுமத் 125-3; 131-4; 140-1; 145-4; 148-2; 151-1 [ரா-அ 6-1]

குதே புரோஹிதே ராம: ஸநாதோ நியதமாநஸ: ]

ஸஹ பத்ந்யா விஶாலாக்ஷ்யா நாராயணமுபாகுமத் ]

[புரோஹிதர் சென்றவுடன் ராமன் குளித்து மனத்தை அடக்கி, பரந்த கண்களையுடைய பத்னியுடன் கூடினவனுய், நாராயணனை (ஆராதங்ம் செய்ய) அனுகினுன்.]

330. நாராயணஸ் 37-1; 45-5 [பார—விழ்ணு ஸஹஸ்ரநாம] [

ஆர்த்தா விஷ்ணு: ஶரிதிலாஸ்ச பி,தா:

கோரேஷா சவ்யாதி,ஷா வர்த்தமாநா: ]

ஸங்கீர்த்ய நாராயணஸப்தஸ்மாத்ரம்

விழுக்தது:க்காஸ் ஸாக்ஷி,நோ புவந்தி ]

[இழந்த செல்வத்தைப்பெற விரும்புபவர்களும், புதிய செல்வம் பெறவிரும்புபவர்களும், பகவானை அடையாது ஆத்மாநுபவத்தை விரும்புபவர்களும், ஸமஸாரத்துக்கு அஞ்சினவர்களும், பாயங்கரமான வியாதியுள்ளவர்களும் நாராயணஸப்தஸ்தை மட்டும் கீர்த்தனம் பண்ணி ஸகல து:க்கங்களினின்றும் விடுபட்டு ஸாகுடைகிறார்கள்.]

381. நாராயணஸ்த்வம் 528—8 ?

நாராயணஸ்த்வம்

[தீ உன்னிடுமிருந்து தோன்றிய நாரங்களுக்கு ஆத்மாகவும், ஆத்மாவாகவும் என நாராயணன்,]

382. நாராயணய் நம: 6—2 [ஸ்ரீவைகுண்டகுத்தயம் 3]

தூஃாதேஷா பாகுவந்தம் ‘ஸமஸ்தப்ரிவாராய ஸ்ரீமதே நாராயணய நம:’

இதி ப்ரணம்ய உத்தாய உத்தாய புந: புந: ப்ரணம்ய

[பகுவானை ‘எல்லாப்பரிவாரங்களோடும் கூடிய ஸ்ரீமந்நாராயணனுக்கு நமஸ்காரம்’ என்று சொல்லி நெடுந்தூரத்திலிருந்தே துண்டுனிட்டு, (மேலே செல்லும் போது) எழுந்திருந்து எழுந்திருந்து மறுபடியும் மறுபடியும் துண்டுனிட்டுக்கொண்டே சென்று.]

333. நாரினைமுத்தமா 171—1; 177—3; 179—2; 298—1; 303—1; 306—2; 308—1  
[ரா—பா 1—27, 28]

ஸர்வஸகுண ஸம்பந்நா நாரினைமுத்தமா வதா: ।

வசிதாப்யநுகங்தா ராமம் ஶஸ்ரிநம் ரோஹிணி யதா ॥

[பெண்களுக்குரிய எல்லா வகைணங்களும் உடையவளும், மிகச்சிறந்த பெண்ணுமான ஸீதை, சந்திரனை ரோஹிணி பின்தொடர்வதுபோலே ராமனை வனத்திற்குப் பின்தொடர்ந்தாள்.]

334. நாஸௌ புருஷ 81—5 [லர்ஷமிதந்த்ரம் 18—10, 11]

நாஸௌ புருஷகாரேண ந சாப்யந்யேந ஹேதுநா ।

கேவலம் ஸவேச்சுயைவாஹம் ப்ரேகே கருஷித கதாசந ॥

[இத்தகைய நான் புருஷகாரத்தினாலோ, வேறு காரணத்தினாலோ அல்லாமல் எனது இச்சை ஒன்றினாலேயே ஒரு சேதனை ஒரு சமயம் கடாகூஷிக்கிறேன்.]

335. நாஸ்திக: புரா 215—3; 220—1; 873—1 [ஸத்வத 16—28]

துராசாரோடபி ஸர்வாஸீ க்ருதக்கநோ நாஸ்திக: புரா ।

ஸமாஸ்ரயேதாதி:தே:வம் ஸ்ரதஃத்யா ஶரணம் யதி: ॥

நிரதோஷம் விதி:தி, தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: ॥

[அநாதி:காலமாக ஒருவன் கெட்ட ஒழுக்கமுள்ளவனுகவும், எதையும் சாப்பிடு பவனுகவும். செய்ந்நன்றி மறந்தவனுகவும், நாஸ்திகனுகவும் இருந்தபோதிலும், ஆதி:தே:வனுகிற பகுவானை ஸ்ரதஃதை:யுடன் ஶரணமடைவானுகில், அந்த மனி தனை, பரமாத்மாவினுடைய மஹிமையினாலே தோஷமற்றவனுக அறிவாயாக.]

336. நாஹாரயதி 172 வது ப்ரமாணம் காண்க.

337. நிகாமே நிகாமே 87—1 [யஜார்-கா 7-5-44]

நிகாமே நிகாமே ந: பர்ஜந்யோ வர்ஷது

[நாம் விரும்பிய போதெல்லாம் மழைக்கு அதி:தே:வதையான பர்ஜந்யன் மழைபொழியட்டும்.]

338. நித்யகிஸ்கர: 342—1 [ஸதே:—46 ]

பவந்தமேவாநுசரந் நிரந்தரம் ப்ரஸாந்தநிஶ்ஶோஷமநோரதாந்தர: ।

கதாநல்மகாந்திகநித்யகிங்கர: ப்ரஹர்ஷியிஷ்யாமி ஸநாத,ஜீவித: ॥

[ உன்னையே இடைவிடாமல் அனுஸரித்துக்கொண்டு மற்ற எல்லா ஆசைகளும் வரலையுமில்லாமல் நீங்கப்பெற்றவனுய், ஒருபடிப்பட்டதாய் ] நித்யமான கைங்கர்பத்தை உடையவனுய், ப்ரயோஜனத்துடன் கூடிய வாழ்வை உடையவனுய், என்று நான் (உன்னையே) மிகவும் உகப்பிக்கப்போகிறேன்?]

389. நித்யாஞ்ஜலிபுடா: 307—வது ப்ரமாணம் கார்ணத.

340. நித்யாபிவாஞ்சி<sub>2</sub>த 162—1; 262-1; 266-1 [ பூநிவைகுண்டல்ஸ்தவம்—77 ]

கைங்கர்யநித்யநிரதைர் புவதேகபூஷகர்

நித்யைரநுக்ஷன நவீநரஸார்த்தரபூஷை: |

நித்யாபிவாஞ்சி, தபரஸ்பரநீசபூஷவர்

மத்துதைவதை: பரிஜூநநஸ்தவ ஸங்குவீய ||

[கைங்கர்பத்திலேயே எப்போதும் ஈடுபட்டிருப்பவர்களும், உன்னையே போக்குமாகக் கொண்டிருப்பவர்களும், கணந்தோறும் புதிது புதிதாக விளைகின்ற புகூவது, நுபவத்துல் உருகுகின்றவர்களும், எப்போதும் ஒருவருக்கொருவர் அடிமையாயிருப்பதை ஆசைப்படுபவர்களும், எனக்குப் பூஜிக்கத்தக்கவர்களும், உன்னுடைய பரிஜூநங்களுமான நித்யர்களுடன் கூடப்பெறுவேனுக.]

341. நித்யைவஷா 870—4 [ வி. பு. 1—8—17 ]

நித்யைவஷா ஐகங்மாதா விஷ்ணே: ஶ்ரீரநபாயிதீ |

யதா ஸர்வகங்தோ விஷ்ணுஸ் ததைவேயம் தங்கிஜோத்தம ||

[ஐகங்மாதாவாய், விஷ்ணுவுக்குச் செல்வமாயிருப்பவளாய், இறையும் அகலகில்லாதவளான இந்தப் பிராட்டி நித்யையே. பாராஹ்மனேத்தமரே! எப்படி புகூவான் ஸர்வவ்யாபியாயிருக்கிறுனே, அப்படியே இவரும் ஸர்வ வ்யாபினியாயிருக்கிறுன்.]

342. நித்த்யாவிதவ்ய: 445-2; 455-1; 456-6 [ புருஷ 6—5—6 ]

ஆத்மா வா அரே தங்க்டவ்யஸ்

ஸரோதவயோ மந்தவயோ நிதித்யாவிதவ்ய: ||

[கேட்கத்தக்கதும், நினைக்கத்தக்கதுயான ஆத்மா தியானிக்கத்தக்கது. பார்க்கத்தக்கது.]

343. நிரஞ்ஜந: 428-3; 440-8; 449-2 [ முண்டங்க 2-1-3 ]

யதா பஸ்ய: பஸ்யதே ருக்மவர்ணம் கர்த்தாரமீஸம் புருஷம் பாரஹ்மயோநிம |

ததா வித்வாந் புண்யபாபே விதூதய் நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி ||

[பாரஹ்மஜ்ஞானியானவன், ஸாவர்ணம்போல் ஒளியுள்ளவனும், ஐகத்தை ஸ்ருஷ்டித்து நியமிப்பவனும், பிரமனுக்கும் காரணபூதனுவனுமான புருஷனை எப்போது பார்க்கிறுனே, அந்த ஞானி புண்யபாபங்களை உதறி, ப்ரக்ருதிஸம்பந்தமற்றவனுய், பாரஹ்மத்துடன் மேலான ஸாம்யத்தை அடைகிறுன்.]

344. நிர்த்தோலும் 835—வது ப்ரமாணம் காண்ந.

345. நிவாஸ்வருஷூ: 112—4; 115-2 [ரா-கி 15—19]

நிவாஸ்வருஷூ: ஸாதூநாம் ஆபந்நாநாம் பரா குதி: |  
ஆர்த்தாநாம் ஸம்ஶ்ரயஸ்சைவ யஸஸஸ்சைகபாஜ்நம் ||

[ஸ்ரீராமபிரான் நல்லோர்கள் களைப்பாறும் நிழல்தரு மரமாயிருப்பவன்; ஆபத் தடைந்தவர்களுக்கு மேலான தஞ்சமாயிருப்பவன்; வருந்தியவர்கள் சேருமிடமாயிருப்பவன்; புகழுக்கு ஒரே இருப்பிடமாயிருப்பவன்.]

346. நிவேதஃயத 67-2; 78-2; 281-7; 291-4; 527-1 [ரா-யு 17-15]

நிவேதஃயத மாம் குதிப்ரம் விபீஷணமுபஸ்திதம் |  
ஸர்வலோகஶரண்யாய ராகுவாய மஹாத்மநே ||

[எல்லா உலகினராலும் ஶரணமடையத்தக்கவராய், பெரும் குணவாளரான ஸ்ரீராமபிரான் பொருட்டு, (அவரை) வந்தடைந்திருக்கிற விபீஷணனென்னும் பெயரையடைய என்னை, விரைவில் அறிவியுங்கள்.]

347. நிஸ்ருஷ்டாத்மா 289-1 [ரா-யு 17—34]

தவம் ஹி ஸத்யவ்ரதஸ் ஶாந்ரோ தார்மிகோ தாருடுவிக்ரம: |  
பரிச்சியகாரி ஸ்மருதிமாந் நிஸ்ருஷ்டாத்மா ஸாஹ்ருதஸா ச ||

[நீர் பழுதாகாத விரதத்தையடையவர்; சூரி; தார்மிஷ்டர்; திடமான பராக்ரமமுள்ளவர்; (எல்லாமறிந்தவராயிருந்தும்) ஆலோசித்துக் காரியங்களைச் செய்யவர்; (உம்மிடம் ஆஸாலேஶம் உடையவரையும்) எப்போதும் நினைவிற்கொண்டிருப்பவர்; நன்பர்களுக்குத் தம்மையே கொடுப்பவர்,]

348. நிஸ்சல்வநம் சக்ரவாகாநாம் 160-1; 163-1; 164-2 [ரா-கி 30—10]

நிஸ்சல்வநம் சக்ரவாகாநாம் நிஶம்ய ஸஹசாரிணும் |  
புண்டுரிக விஶாலாகநி கதுமேஷா புவிஷ்யதி ||

[இனையாயிருக்கும் சக்ரவாகப்பறவைகளின் ஒலியைக்கேட்டு, தாமரைத் தடங்கண்ணியான இந்த ஸீதை என்னபாடு படுவாளோ?]

349. நீலமேகநியபி 48-5 [வரதாராஜ 23.]

நீலமேகநியபி, மஞ்ஜுநபுஞ்ஜ ஶ்யாபகுந்தளமநந்தஸயம் த்வாம் |  
அப்துபாணிபதுமய்புஞ்ஜேந்த்ரம் நேத்ரஸாத்குரு கரிச ஸதா மே ||

[அத்தகுமியப்பனே! கார்முகில் போன்றவனுய், மைவண்ணக்கருங்குழலையுடையவனுய், திருவநந்தாழ்வான்மீது பள்ளிகாள்பவனுய், தாமரைபோன்ற திருக்கைகளையும், திருவடிகளையும் உடையவனுய், தாமரைபோன்ற திருக்கண்களைக் கொண்டவனுன உன்னை எப்போதும் அடியேனது கண்ணுக்கு இலக்காக்கியருள்வாய்.]

350. நூர் குலேந 3-2; 518-1 [ஸாந்தாபாஷம் 107.]

ஹே ஸாந்தாரைகதரஜுந்மநி க்ருஷ்ணபாவே  
தாவே மாதரெள ச பிதரெள ச குலே அபி தாவே |  
ஏகச்சாநாதங்ருக்ஷருஹிதவத: பாஷம் தே  
நீளா குலேந ஸதங்ருஶீ கில ருக்மிணி ச ||

[அழகனே! கண்ணாய் அவதரித்தபோது, ஒரே பிறவியில் இரு தாய் தந்தயறையும், இரு குலங்களையும் ஓரிரவில் ஒரு கணத்திலேயே ஏற்றுக் கொண்ட உனக்குப் பயனுயமைந்தது யாதெனில்; குலத்துக்குத்தக்க மனைவியராக நம் பின்னையும், ருக்மிணியும் அமைந்ததேயாகும்.]

351. நூராம் வ்யாகரணம் 825-வது ப்ரமாணம் காண்க.

352. நோபஜநம் 313-2; 322-1; 328-2 [சுந் 8-12-8]

நோபஜநம் ஸமரந்நிதாம் ஶரீரம்

[ஜனங்களுக்கு அருகிலிருக்கும் இந்தஸ்ரீரத்தை முக்தியடைபவன் காண்பதில்லை]

353. நோபேஷநம் 500-2 217-வது ப்ரமாணம் காண்க.

ப

354. பக்ஷிஞ்சோப்ரயா 145-1; 150-4 [ரா-அ 45-31.]

நிஶ்சேஷ்டாஹாரஸஞ்சாரா வருகைஷகஸ்தாந விஷ்டிதா: |  
பக்ஷிஞ்சோப்ரயாசந்தே ஸர்வபூதாநுகம்பிநம் ||

[செயலும், உணவும், பறத்தலுமில்லாதவையாய், மரத்தில் ஒரே இடத்தில் இருப்பவையான பறவைகளும், எல்லா ஜீவராசிகளிடமும் இரக்கம் காட்டிய இராமனை (வனத்திற்குச் செல்லாதே என்று) யாசித்துக் கூவுகின்றன.]

355. பதாகாபிரலங்க்ருதாம் 284—5 [ரா-அ 7-3.]

அயோத்யாம் மந்தாரா தஸ்மாத் ப்ராஸாதங்ரந்வவைச்சத |  
பதாகாபிர் வரார்ஹாபிரத்வஜைஶ்ச ஸமலக்க்ருதாம் ||

[அந்தக் கைகேயியின் மாளிகையின் மேலிருந்து மந்தரை என்னும் கூனி சிறத்த தோரணங்களாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பெற்ற அயோத்தி மாநகரைப் பார்த்தான்.]

356. பதிம் விஸ்வஸ்ய 4-14; 31-6; 203-7; 333-6; 343-7; 344-3 365-1; 371-1; 376-1 384-1 [தெ-நா—11]

பதிம் விஸ்வஸ்யாத்மேஶ்வரம் ... நாராயணம்

[உலகத்துக்கெல்லாம் பதியாயிருப்பவனும், தனக்குத்தானே ஸஸ்வரஞ்சிரும் பவனும் நாராயணனே.]

357. பதிலம்மாநிதா 84-வது ப்ரமாணம் காண்க.

358. பதிலம்யோகி 17-1; 21-1; 211-4; 213-1; 215-5 [ரா-அ 118-34]

பதிலூம்யோகஸூலபும் வயோ தங்குஷ்டவா ச மே பிதா |

சிந்தார்ணவகுத: பாரம் நாஸஸாதுாப்லவோ யதுா ||

[என்னை ஓர் கணவனேடு சேர்க்கவேண்டிய பருவம் வந்துவிட்டதைப் பார்த்த என் தந்தையான ஐனகர், (கடலில் மூழ்கிக் கரையேறுவதற்கு) ஒட்டும் இல்லாதவனைப்போலே கவலைக்கடலில் மூழ்கிக் கரையேறுமலிருந்தார்.]

359. பத்ரம் புஷ்பம் 129-8 [கி.தூ 9-26]

பத்ரம் புஷ்பம் புலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சுதி |

தத:ஹும் பக்த்யுபஹ்ருதம் அஶ்நாமி ப்ரயதாத்மந: ||

[ஒரிலையாவது, மலராவது, பழமாவது, ஐலமாவது எவ்வளைஞருவன் எனக்கு பக்தியுடன் கொடுக்கிறானே, மநஸ்ஸை அடக்கிய அந்த பக்தனுலே பக்தி யுடன் அளிக்கப்பட்ட அவற்றை (கிடைத்தற்கரியது கிடைத்தாற்போலே) உண்கிறேன்.]

360. பத்ரப்யாமபி, 123-8; 129-2; 183-7; 138-8; 173-2; 178-4; 180-6; 355-3; 507-1; 514-2; 524-2; 526-6 [ரா-அ 50-41].

அர்சிதாஸ்சைவ ஹ்ருஷ்டாஸ்ச பவதா ஸர்வதா வயம் |

பத்ரப்யாமபி, குமாச்சைவ ஸநேஹஸந்தஃர்ஶநேந ச ||

[காலால் நடந்து வந்ததன்மூலமும், அன்பைக்காட்டியதன் மூலமும் உன்னுடைய நாங்கள் பூஜிக்கப்பட்டோம்; உகப்படைந்தோம்.]

361 பரம் ஸரம்ய 348-வது ப்ரமாணம் காண்க.

362. ப்ரமாத்மநி 254-8 [பார்ஷுஸ்பத்யஸ்ம்ருதி.]

ப்ரமாத்மநி யோ ரக்தோ விரக்தோபரமாத்மநி |

ஸர்வேஷங்குவிநிர்முக்தோ ஸபைகும் போக்துமர்ஹுதி ||

ஓடு: [எவ்வளைஞருவன் பரமாத்மாவிடம் பெருங்காதல் கொண்டிருக்கிறானே, மற்ற போருள்களில் வைராக்யமுடையவனையிருக்கிறானே, (அக்காரணத்தினாலேயே) புத்ரேஷனை, வித்தேஷனை, தாரேஷனை என்னும் (பின்னை பணம் மனைவி களில் ஆசையாகிற) மூன்று ஈஷனைகளையும் விட்டிருக்கும் அவன் ஸந்யாஸி ஆவதற்கு உரியவன்.]

363. ப்ரமாநந்தஃம் 4-5 [க்ருஷ்ணஷ்டகம்]

வஸாதேஹஸாதம் தேவம் கம்ஸசாணூரமர்த்தங்நம் |

தேவஸபீரமாநந்தஃம் க்ருஷ்ணம் வந்தே ஐகுத்தங்குரும் ||

[வஸாதேஹஸர்பிள்ளையாய், கம்ஸசாணூரர்களை அழித்தவனைய், தேவகிக்குப் பரமாணநந்தை வினைப்பவனைய், உலகிற்கே ஆசாரியனான கண்ணஞகிற தேவனை வணங்குகிறேன்.]

364. ப்ரமாநஸ்மி 4-10; 844-6; 846-10. [ரா - அ 15-7]

பரவாநஸ்மி காகுத்ஸ்து தவயி வர்ஷைதம் ஸ்திஃதே !  
ஸ்வயந்து ருசிரே தேவே கரியதாமிதி மாம் வது ||

[ராம! அடியேன் பரதந்தரன்; தேவரீர் பல்லாண்டு வாழினும் பரதந்தர ஞகலே இருப்பேன். தேவரீர் திருவுள்ளத்திற்குப் பாங்கான அழகிய இடத்தில் ‘ஆச்சரம் அமைத்திடுக’ என்று அருளிச்செய்யவேணும்.]

365. பிரஸ்பர்நீச 340-வது ப்ரமாணம் காண்க.

366. பிரஸ்பரம்தத் 287-4; 246-2 ?

லோகாம்ஶ்ச லோகாநுகாதாந் பஶமிம்ஶ்ச  
ஹித்வா ஶ்ரிதாஸ் தவச்சரணதபத்ரம் |  
பரஸ்பரம் தத்துகுணவாதுபீது,-  
பீஷ்ணதிர்யாபித தேஹுயாத்ரா: ||

[இவ்வுலகங்களையும் உலகிலுள்ள ஜந்துக்களையும் விட்டு, உன் திருவடி நிழலின்கீழ் ஒதுங்கி ஞேம். அத்திருவடிகளின் திருக்குணங்களை ஒருவருக் கொருவர் சொல்லுகையாகிற மயங்வைக்கும் அம்ருதத்தினால் தேஹுயாத்ரையை நடத்திப் போராநிற்கிறோம்.]

367. பரித்யக்தா 81-2; 228-2; 282-2; 388-1 [ரா-ய 19-6]

பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச துநாநி ச ]  
ப.வத்துதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸாகாநி வை ||

[என்னுலே, இலங்கையரசும் கைவிடப்பட்டது; நண்பர்களும், செல்வங்களும் களும் கைவிடப்பட்டன; என்னுடைய அரசும், உயிரும், ஸாகங்களும் தேவரீடிம் அடங்கியுள்ளன.]

368. பரித்யஜ்ய 124-வது ப்ரமாணம் காண்க.

369. பரித்ராணைய 168-4; 872-3 [கி.தை 4-8]

பரித்ராணைய ஸாதுநாம் விநாஸாய ச துஷ்டக்ருதாட |  
துர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாயி யுகே, யுகே ||

[நாலோர்களை நன்கு ரக்ஷிப்பதன் பொருட்டும், தீயவர்களைச் சித்ரவதை செய்து அழிப்பதன் பொருட்டும், அறத்தை நன்கு நிலைநிறுத்துவதன் பொருட்டும் அந்தந்த யுகங்களில் பலபடியாகப் பிறக்கிறேன்.]

370. பரிஹர 100-2; 101-1; 107-3; 108-1; 118-6 [கி. பி 3-7-14]

ஸ்வபுருஷமபிளிக்ஷய பாஸஹஸ்தம்  
வதுதி யம: கில தஸ்ய கரணமுலே |  
பரிஹர மதுஸுதநப்ரபந்நாந்  
ப்ரபுரஹுமத்யந்தருணம் ந வைஷ்ணவாநாம் ||

[பாசத்தைக் கையில் கொண்டிருக்கும் தன் தூதனைக் கண்ணல் சைகை செய்தழைத்து, அவனுடைய காதினுள் யமன் பின்வருமாறு சொல்லவுற்றார்கள்:— “மதுஸ்வத்தனை ஶரணமடைந்தவர்களை அணுகாதே; நான் மற்ற மனிதர்களுக்கு ப்ரபுவேயோழிய வைஷ்ணவர்களுக்கல்ல”]

371. பர்யாயேண 884-2; 841-8; 845-2; 847-2 [ரா-ஸ் 38-21]

பரிச்சரமாத் ப்ரஸப்தா ச ராகுவாங்கேப்பயஹம் சிரம்]

பர்யாயேண ப்ரஸப்தஶ்ச மமாங்கே புரதாக்ரஜः ||

[ராகுவனுடைய திருத்தொடையில், நான் களைப்பினுல் வெகுநேரம் தூங்கினேன். புரதனுடைய தமையனுரான் அவரும் என் தொடையில் தூங்கினார்.]

372. பர்வதாதிஃவ 395-1; 404-5; 406-5 [ரா-அ 16-26]

பர்வதாதிஃவ நிஷ்கர்மய விமஹோ கிழிகுஷஹாஸயः |

லக்ஷ்மணம் துவாரி ஸோபாஸ்யத் ப்ரஹ்வாஞ்ஜலிபுடம் ஸ்திஃதம் ||

[அந்த ராமபிரான் மலைக்குகையில் வாழும் சிங்கம் அம்மலைக்குகையிலிருந்து புறப்பட்டு வருவதுபோலே தன் மாளிகையிலிருந்து புறப்பட்டு, வாசலில் வணங்கிக் கைகூப்பிந்ற லக்ஷ்மணனைக் கண்டான்.]

373. பாதேயம் புண்டுரி 64-1; 238-1; 242-3; 246-8 [குருட, புராணம்]

குச்சதாம் தூரமத்வாநம் த்ருஷ்ணமுரச்சிதேசேதஸாம் |

பாதேயம் புண்டுரிகாக்ஷ நாமஸங்கீரத்தநாம்ருதம் ||

[(ஜீவன் மரணமடைந்தபின்) வெகுதூரம் நடந்ததால் பசிதாகங்களால் மயக்கமடைந்த ஜீவனுக்குத் தாமரைக்கண்ணனின் திருநாமஸங்கீரத்தனமாகிற அமுதமே கட்டுச்சோருகும்.]

374. பாதேநாத்யா 338-1; 340-1; 844-4; 846-8 [கௌவி-தக் 1-49, 50, 51]

உத்கீதா உபநீ: ஸ்ரீருபபாரஹணம் | தஸ்மிந் புரஹம்

ஆஸ்தே | தமித்தாம்லித் பாதேநாத்யாரோஹதி ||

[உத்கீதாமந்திரத்திற்கு அதிதேவதை (படுக்கைவிரிப்பாக) ஸ்ரீதேவியின் அருகில் உள்ளது: ஸ்ரீதேவியானவள் காலுக்கு அணையாக எழுந்தருளியிருக்கிறார்கள்; (ஆதிசேஷனுகிற) அப்படுக்கையில் புரஹமம் எழுந்தருளியிருக்கிறது; ஞானியான முக்தன் அப்படுக்கையின்மேல் அடியிட்டு ஏறுகிறார்கள்.]

375. பசபநாம் வா 289 வது ப்ரமாணம் காண்க.

376. பசமிஷ்ட: 276-1; 282-8; 292-1 ?

பாபிஷ்ட: கஷ்தரபந்து, ஶ்ச புண்டுரிகாஶ்ச புண்யக்ருத |

ஆசார்யவத்தயா முக்தெள தஸ்மாதாசார்யவாந் புவேத ||

[மிகப்பாபம் செய்த கஷ்தரபந்து, வும், மிகப்புண்ணியசாலியான புண்டுரிகாஶும்]

·ஸதாசார்ய ஸம்பந்தத்தாலேயே மோக்ஷமடைந்தனர். ஆகையால் (ஓவ்வொரு மனிதனும்) நல்ல ஆசாரியனை அடையவேண்டும்.]

377. பாபியீஸ்டிபி 217 வது ப்ரமாணம் காணக.

378. பாவநஸ்ஸர்வ 25-2; 39-8; 128-1 [ரா உத் 82-9.]

பாவநஸ் ஸர்வலோகாநாம் தவமேவ ரகுநந்தங்

[ரகுநந்தஙு! நீயே எல்லா உலகங்களையும் பரிசாத்துப்படுத்துபவன்]

379. பிதாமஹம் நாத 322 வது ப்ரமாணம் காணக.

380. பிது: 188-1 [ரா—ஸா 28-14]

பிதுர் நிதேஸம் நியமேந கருதவா வநாந்நிவருத்தஸ் சரிதவ்ரதஸ்!

ஸ்தரிபி,ஸ்து மந்யே விபுலேக்னைபி: தவம் ரம்ஸ்யதே லீதபுய: கருதார்த்து: ||

[தந்தையின் ஆணையை நன்கு நிறைவேற்றிவிட்டு வநவாஸ வரதம் நிறை வேறிக் காட்டிவிருந்து திரும்பியவுடன், பயமற்றவராய் தடங்கண்ணிகளான ஸ்தரீ களோடு இன்புற்று வாழ்க்கைப் பயனை அடைவீர் என எண்ணுகிறேன்.]

381. புண்யாநாமபி 481-2; 498-3 [பார-வந 88-27]

பவித்ரானும் ஹி கோவிந்து: பவித்ரம் பரமுச்யதே |

புண்யாநாமபி புண்யோடிஸள மங்களாநாஞ்ச மங்களம் ||

[பரிசுத்தமானவைகளுள் கோவிந்தன் மேலான பரிசுத்தப் பொருளாகச் சொல்லப்படுகிறுன்; புண்யங்களினுள்ளும் மிகப் புண்யமானவன் இவனே; மங்களங்களுக்குள் மிக மங்களமானவன் இவனே.]

382. புத்ரஸ்தே ஜாத: 105-1; 111-2; 118-1; 115-3 [உலகவழக்கு]

புத்ரஸ்தே ஜாத:

[உனக்குப் பிளை பிறந்திருக்கிறுன்]

383. புத்ரேண ஸஹ 463-2 [பேராக்த்துஸாஹசர்ய த்துருஷ்டாந்தம்; இதற்கு எதிர்த்தட்டான பேராக்த்துஸாஹசர்யத்திற்கு த்துருஷ்டாந்தம் “பயஸா ஸஹ ஒதுநம் புங்க்தே” (பாலோக்ட உணவை உண்கிறுன்)]

புத்ரேண ஸஹ ஒதுநம் புங்க்தே

[பிளையோடு கூட (தந்தை) உணவை உண்கிறுன்.]

384. புந்தாம்தோ 440-7 [புத்ரஸ்பத்துவஸ்யத்தத்தி]

புந்தாம்தோ நரகாத் தராயத இதி புத்ர:

[‘புத்’ என்னும் நரகத்தைத் தந்தை அடையாமல் காக்கிருணுகையால் பிளை ‘புத்ரன்’ எனப்படுகிறுன்.]

385. புரபாலம் 211-5; 215-6; 217-6; 220-5 [பார—உத்]

பாஞ்சால்யா: பத்ம பத்ராக்ஷயா: ஸ்நாயந்தயா ஜகநம் கநம் |  
யா: ஸ்த்ரியோ தங்ருஷ்டவத்யஸ் தா: பும்பாவம் மநஸா யயு: ||

[தாமரையிதழ்போன்ற கண்ணையுடைய பாஞ்சாலராஜகுமாரியான தீவிரளபதி குளிக்கும்போது அவளது அல்குலைக்கண்ட ஸ்த்ரீகள் [இவளை மனையைகப் பெறவாம்படி] புருஷங்கப் பிறக்கப்பெற்றிலோமே என்று மனத்தால் நினைத்தனர்.]

386. புர்ஷம் த்ருஷ்டி 25-3; 39-4; 211-6; 215-7; 220-6 [ரா—அ 8-29]

ரூபொதார்யகுஜை: பும்ஸாம் தங்ருஷ்டிசித்தாபஹாரினம்

[வடிவமுகு, வண்மை, குளைங்கள் முதலியவற்றால் ஆண்களின் கண்ணையும் தெஞ்சையும் அபஹரிக்கும் ராமனை.]

387. புதுவுர்ஷபு: 108-4; 114-4; 848-6; 402-2 [ரா—ஸா 21—19]

மித்ரமெளபயிகம் கர்த்தும் ராம: ஸ்தாநம் பரிப்பதா |

வதும் சாரநிச்சுதா கோரம் தவயீடஸௌ புருஷர்ஷபு: ||

[ராவண!] நீ உன்னுடைய குடியிருப்பை விரும்பினுயாகில், கோரமான வதுத்தை விரும்பாமலிருந்தாயாகில், இந்தப் புருஷர்ஷபேஷான ஸ்ரீராம பிரானை நண்பனுக்கொள்வது தகுந்தது.]

388. புதுவுர்த்தோ 61-2; 70-7; 77-5 [பாரதம் ?]

புருஷார்த்தோயமேவகோ யத் கதாஸ்ரவணம் ஹரே:

[மஹாபாரதத்தைக் கேட்டதில் எனக்குப் பயனுக நெஞ்சில் பட்டது, அறம் பொருள் இன்பம் வீடுகளன்று; ஆனால்) நீர் பாகவானின் சரித்ததைச் சொல்ல, நான் அதைக்கேட்டதொன்றே எனக்குப் பயனுகப் படுகிறது; (பாரதம் சொன்ன வைசம்பாயனாரிடம், அதைக்கேட்ட ஜநமேஜைன் சொன்ன வாக்யம் இது.)]

389. பூர்வம் ஷதுர்வம் 18—2. [வரதாராஜ-69]

தவாமாமநந்தி கவய: கருணம்ருதாப்தே!

ஜஞாநக்ரியாப,ஜநலப்யமலப்யமந்யை: |

ஏதேஷு கேந வரதோத்தரகோஸலஸ்தா:

பூர்வம் ஷதுர்வமப,ஜநந்த ஹி ஜநதவஸ்தவாம் ||

[கருணைக்கடலான வரதனே! (வியாஸர் முதலான கவிகள் உன்னை ஜஞாந யோக, கர்மயோக, பக்தியோகங்களால் அடையத் தக்கவனுகவும், வேறு வகையில் அடையமுடியாதவனுகவும் சொல்லிவைத்திருக்கிறார்கள். முன்பு (ஸ்ரீராமாவதாரத்தில்) உத்தரகோஸலத்திலுள்ள புல்லீருகவுள்ள ஜீவராசிகள் உன்னை அடைந்தனவன்றே; அப்படி அடைந்தது கீழ்ச்சொன்ன கர்மஜஞாநபக்தியோகங்களுள் எந்த உபாயத்தைக் கொண்டு?]'

390. பூர்வஸந்த்யாயாம் 9 வது ப்ரமாணம் காண்க.

391. பூர்வாமத்திரம் 404-4 [ரா-அ 16-24.]

பூர்வாம திரைம் வஜ்ரதா: துங்கினும் பாது தே யம. |

வருண: பச்சிமாமாஸாம் துநோஸ் தூத்தராம் திரைம் ||

[வஜ்ரத்தை துங்கிக்கும் இந்திரன் உன்னைக் கீழ்த்திசையிலும், யமன் தெற்குத் திசையிலும், வருணன் மேற்குத் திசையிலும். துங்கபதியான குபேரன் வடக்குத் திசையிலும் ரக்ஷிப்பார்களாக.]

392. ப்ரக்ருதிம் ஸ்வாம் 11 வதுப்ரமாணம் காண்க.

393. ப்ரக்ருஷ்டவிஜ்ஞாந 148-3; 152-1 [ஸ்தோ-ர 39]

தயா வெஹாவலிநமநந்தபோகிணி ப்ரக்ருஷ்டவிஜ்ஞாநபாலைகதாமநி |

யுணுமணிவராதமயூகுமண்டல ப்ரகாஸமாநோத்ரதிவயதாமநி ||

[மேலான ஞானத்திற்கும், பாலத்திற்கும் நிகரற் ற இருப்பிடமானவனும், தன்படங்களிலிருக்கும் மணிஸமீற்றுங்களுடைய கிரணமண்டலங்களாலே ஒளி விடும் மத்யப்ரதேஶத்தையுடைய திவ்யாந்த:புரத்தை உடையவனுமான திருவநந்தாழ்வானுடைய திருமணியில் அந்தப்பிராட்டியுடன் கூட எழுந்த ருளியிருக்கும் எம்பெருமானை.]

394. ப்ரஜாஸ்கித்வே 25-4 [ரா-அ 2-30]

ப்ரஜாஸ்கித்வே சந்த்ரஸ்ய வஸாதாயா: கஷ்மாகு:னை: ]

புத்த:யா ப்ரகுஹஸ்பதேஸ்துஸ்யோ வீரயே ஸாக்ஷாத் ஶசிபதே: ||

[ஹீராமபிரான்) குடிகளுக்கு இனியவனுமிருப்பதில் சந்திரனையும், பொறுமைக் குணத்தில் பூ, மிழையும், அறிவில் தேவகுஞவான பிரகுஹஸ்பதியையும், வீரயகுணத்தில் ஶசிபதியான இந்திரன் தன்னையும் ஒத்தவன்.]

395. ப்ரணயாச்சாபி 157-2 [ரா-அ 30-2]

ஸா தமுத்தமஸம்விக்ஙா வர்தா விபுலஸக்ஷஸம் |

ப்ரணயாச்சாபி,மாநாச்ச பரிசிகேஷப ராகுவம் ||

[பெருந்துயரடைந்த அந்த ஸீதை அன்பினுலும், அபிமானத்தாலும் பரந்த மார்பையுடைய ராகுவனைக் கண்டித்தாள்.]

396. ப்ரனுதாஸ் 287-2; 290-3; 293-5 [ரா-ய 18-14. 15]

அவ்பக்ங்ராஸ்ச ப்ரதுஷ்டாஸ்தே ந புவிஷ்யந்தி ஸங்குதா: |

ப்ரானுதாஸ்ச மஹாநேஷஸ் ததோரஸ்ய புயமாகுதம் ||

இதி பேதும் குமிஷ்யந்தி தஸ்மாத்குராஹ்யோ விபீஷண: ||

[மிகவும் துங்கராயிருக்குமவர்கள் பதருதவர்களாய், கூடியிருப்பவர்களுமாய் இரார்கள்; (விபீஷணனுடைய) இந்த தவணியானது பெரிதாயிருக்கிறது. இராவ திரு—81

ண்ணிடமிருந்து இவ்விபீஷணங்கு பயம் உண்டாயிருக்கிறது. ஆகையால், வேறு பாட்டை அடைவர்கள்; ஆகையால் விபீஷணன் கைக்கொள்ளத் தக்கவனே.]

397. ப்ரதிபுத்தி<sup>3</sup>தா ந 73—1 [பார—மேரகூ 350—36]

ப்ரஹ்மாணம் ஶ்ரிதிகண்டாஞ்ச யாஸ்சாந்யா தேவதா: ஸ்மருதா: ]

ப்ரதிபுத்தி<sup>3</sup>தா ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பாலம் ||

[பிரமன், சிவன், மற்ற தேவதைகள் முதலானார் அவர்களிடமிருந்து கிடைக்கும் பாலன் அளவுபட்டதாகையால் (நான்காமவர்களான) ப்ரதிபுத்தி<sup>3</sup>தார்கள் ஆராதி,க்கமாட்டார்கள்.]

398. ப்ரதே<sup>3</sup>ஹி ஸாபு<sup>4</sup>கே<sup>3</sup> 461-2; 472—2; 474-3 [ர—ய 131-81, 82]

ப்ரதே<sup>3</sup>ஹி ஸாபு<sup>4</sup>கே<sup>3</sup>, ஹாரம் யஸ்ய துஷ்டாவி பாமிநி ]

தேஜோ தீருதிர யஸோ தாக்ஷயம் ஸாமரத்யம் விநயோ நய: ||

பேளருஷம் விக்ரமோ புத்தி<sup>3</sup>ர யஸ்மிந்நேதாநி நித்யதா ||

[அழகியவனே! ஸௌபாக்ஷயவதியே! எவனிடம் தேஜஸ்ஸம், தைர்யமும், ஏகமும், திறமையும், வல்லமையும், அடக்கமும், நீதியும், ஆண்மையும், பராக்ரமமும், அறிவும் என்றும் விளங்குகின்றனவோ, எவனிடம் நீ உகந்திருக்கிறோ, அவனுக்கு இந்த ஹாரத்தை நீயே அளிப்பாய்.]

399. ப்ரவக்ஷ்யாம்யந 26-வது ப்ரமாணம் காண்க.

400. ப்ரஸத்நாதி<sup>3</sup>த்ய 232-வது ப்ரமாணம் காண்க.

401. ப்ரஸத<sup>3</sup>பருமௌ 186-வது ப்ரமாணம் காண்க.

402. ப்ரஸாத<sup>3</sup>ம் நிம்நகூ 121-2; 127-5; 130-2; 132-3 [வி பு 5-8-4]

ஸந்த: ஸந்தோஷமதிகம் ப்ரஸமம் சண்டமாருதா: ]

ப்ரஸாத<sup>3</sup>ம் நிம்நகூ யாதா ஜாயமாநே ஜநார்த்தன<sup>3</sup>நே ||

[கண்ணன் பிறந்தபோது நல்லவர்கள் பேரானந்தம் அடைந்தனர்; புயற்காற்றுகள் அடங்கின்றன; (யமுனைமுதலிய) நதி<sup>3</sup>கள் தெளிவையடைந்தன.]

403. ப்ரஸாத<sup>3</sup>ஸ்து 86-2 [அமர 1-3-16]

ப்ரஸாத<sup>3</sup>ஸ்து ப்ரஸந்தநா

[ப்ரஸாத<sup>3</sup>ஸ்து<sup>3</sup>தாம் தெளிவைக்குறிக்கும்.]

404. ப்ரஹுர்வாயிஷ்யாமி 107-1; 112-1; 113-3; 116-1; 176-10 [ஸ்தோ-ர 46]

பவந்தமேவாநுசரந் நிரந்தரம் ப்ரஸாந்தநிர்ஸேஷமநோரதாந்தர: ]

கதா<sup>3</sup>வஹமைகாந்திகநித்யகிங்கர: ப்ரஹுர்வாயிஷ்யாமி ஸநாத<sup>3</sup>ஜீவித: ||

[உன்னையே இடைவிடாமல் அநுஸரித்துக்கொண்டு மற்ற எல்லா ஆசைகளும் வாஸனையுமில்லாமல் நீங்கப்பெற்றவனுய், ஒருபடிப்பட்டாய் நித்யமான

கைங்கர்யத்தை உடையவனும், ப்ரயோஜனத்துடன் கூடிய வாழ்வை உடையவனும், என்று நான் (உன்னையே) மிகவும் உகப்பிக்கப்போகிறேன்.]

405. ப்ரஹஸ்தே 196-2; 201-3; 204-3 [ரா-யி 116-14]

ஏவழுக்தா ஸமுத்பத்தை வீதா ஶஸிதிபாநநா |  
ப்ரஹஸ்தேனுவருத்தா ஸா வ்யாஜுஹார ந கிஞ்சந ||

[சந்திரனையொத்த முகத்தையுடைய ஸீதை ஹ னு மா னு ல் இப்படிக் சோல்லப்பட்டவளாய், பேரானந்தத்தாலே நெருக்குண்டு ஒரு வார்த்தையும் சோல்லவில்லை.]

406. ப்ரஹஸ்தமுதிஃதோ 22-1; 86-2; 95-1 [ரா-பா 1-90]

ப்ரஹஸ்தமுதிஃதோ லோக: துஷ்ட: புஷ்ட: ஸதார்மிக: |  
நிராமயோ ஹ்யரோகஃஸ் துஃபி,கஷப,யவரஜித: ||

[ (ராமன் அரசானும்போது) உலகினர் மிகவும் இன்புற்றிருந்தனர்; திருப்தியும், புஷ்டியும் பெற்றிருந்தனர்; நல்லறத்தைக் கடைப்பிடித்தனர்; சாஷ வியாதியும், மநோவியாதியுமில்லாமலிருந்தனர்; பஞ்சத்தின் புயமற்றிருந்தனர்.]

407. ப்ரஹஸ்தோ வாக்ய 370-2 [ரா-பா 1-6]

ஸ்ருத்வா சைதத் த்ரிலோகத்தேஞா வாலமிகேர நாரதோ வச: |  
ஸ்ருயதாமிதி சாமந்தர்ய ப்ரஹஸ்தோ வாக்யமப்ரவீத ||

[வாலமிகியின் இந்த வார்த்தையைக் கேட்டு மூவுலகத்தையுமறிந்த நாரதர் மிகவும் ஆனந்தமடைந்தவராய் “சோல்லுகிறேன் கேளும்” என்று கூறிப் பின்வருமாறு சொன்னார்.]

408. ப்ராஜுஞேநாத்மநா 208-1 [பாகுஹ 6-3-21]

தத்யதா ப்ரியயா ஸத்ரியா ஸம்பரிஷ்வக்தோ ந  
பாஹ்யம் கிஞ்சந வேத: நாந்தரம், ஏவமேவாயம்  
புருஷ: ப்ராஜுஞேநாத்மநா ஸம்பரிஷ்வக்தோ  
ந பாஹ்யம் கிஞ்சந வேத: நாந்தரம்

[எப்படி ஒருமனிதன் தன் மனத்துக்கிணிய பெண்ணால் அணைத்துக்கொள்ளப் பட்டிருக்கும்போது வெளிப்பொருள்களையும், மனத்திலுள்ள துண்பம் முதலான வற்றையும் அறிவுதில்லையோ, அப்படியே எல்லாமறிந்த பரமாத்மாவால்(தூக்கநிலை மில்) அணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஜீவன் வெளிப்பொருள்களையும் மனத்திலுள்ளிருக்கும் துண்பம் முதலானவற்றையும் அறிவுதில்லை.]

409. பரியாவதமஸ 462-2; 474-5 [ஸதோ—ர 33]

சகாஸதம் ஹ்யாகிணகர்க்கஸூஸ்ஶாபை,  
சதுர்ப்பி,ராஜாநுவிலம்பிழபி,ர பு,ஜை: |

ப்ரியாவதம் ஸோத்பலகர்ணபூஷண-  
ஸ்வதாலகாபந்துவிமர்த்துஶம்லிபி: ]

[நான்தமும்பேறிக் கரடுமுரடாயிருப்பவையும், சுபுமானவையும், முழந்தாள்கள் வரை தொங்குகின்றவையும், பிராட்டியின் திருச்செவி மலரான நிலோத்பலபுஷ்பமென்ன, கர்ணபூஷணமென்ன, அலைந்த திருக்குழற்கற்றையென்ன இவை அமுந்தியிருப்பதைத் தெரிவிப்பவையுமான நான்கு புஜங்களாலும் பிரகாசிப்பவனுகவும்.]

410. பிரித்ரோதுமஸ 48-1; 51-3 [ரகுவம்சம் 11-52]

ஆஸஸாது மிதிலாம் ஸ வேஷ்டயந் பீடி, தோபவநஸாதுபாம் பூலீ: ]  
பிரித்ரோதுமஸஹிஷ்ட ஸா புரி ஸ்த்ரிவ காந்தபரிபோகுமாயதம் ]

[அந்த துஶரதான் தன் ஸௌன்யங்களாலே நெருக்கப்பட்ட உபவனங்களி ழுள்ள யரங்களைக் கொண்ட அந்த மிதிலையை, வளைத்துக்கொண்டு அடைந்தான். வெஞ்சுக்கினியவனேனு நீண்டநேரம் கலவியை (அதனால் விளைந்த இன்ப நெருக்குதலை) யுவதியானவள் பொறுத்துக்கொள்வது போலே, அந்த மிதி லாபுரியும் இப்பத்தால் விளைந்த அந்த நெருக்குதலைப் பொறுத்துக் கொண்டது.]

411. பிரியதை ஸததம் 176-11 [ரா-யு 131-118]

ராமாயணமிதும் க்ருதஸ்நம் ஶ்ராணவத: படுதல் ஸதா ]  
பரிபதே ஸததம் ராம: ஸ ஹி விஷ்ணு: ஸநாதந: ]

[இந்த ராமாயணம் முழுவதையும் எப்போதும் கேட்பவனிடமும், படிப்பவனிடமும் ராமபிரான் எப்போதும் பிரியம் வைக்கிறான். அந்த ராமபிரானே யன்றே பழையான விஷ்ணு.]

412. ப்ருஷ்டுதஸ்து 489-2 [ரா—யு 11-1]

ஷக்ரத: ப்ரயியொ ராம: வர்தா மத்யே ஸமத்யமா ]  
ப்ருஷ்டுதஸ்து துநுஷ்பாளி: லக்ஷ்மனேநுஜகாம ஹு ]

[ராமன் முதலில் சென்றான்; அழகிய இடையை உடைய ஸ்தை இடையில் சென்றான். வில்லேந்திய லக்ஷ்மனன் பின்னால் சென்றான்; (இது ப்ரணவம் நடந்து சென்றதுபோல் இருந்தது என்று ரிஷி வியப்படைகிறார்.)]

413. ப்ரேக்ஷதஜ்ஞாஸ்து 805-8 ?

இங்கிதஜ்ஞாஸ்து மகாதா: ப்ரேக்ஷதஜ்ஞாஸ்து கோஸலா: ]  
ஶர்த்தேஷக்தா: குருபாஞ்சாலாஸ் ஸர்வோக்தா துக்ஷிஞுபதா: ]

[மகாத, தேசத்தவர்கள் முகக்குறியைக் கொண்டே கருத்தைப் புரிந்து கொள்வார்கள்; பார்வையைக்கொண்டே கோஸலதேசத்தவர்கள் கருத்தைப் புரிந்துகொள்வார்கள்; பாதிசொன்னால் குருபாஞ்சாலதேசத்தவர்கள் புரிந்துகொள்வார்கள்; மூழுவதும் சொன்னால்தான் தென்னுட்டவர்கள் புரிந்து கொள்வார்கள்.]

-414. ப்ரேஷ்யஸ் 500-3 [ரா—கி 86-11]

யதி, கிஞ்சிதத்திக்ராந்தம் விஶ்வாஸாத் ப்ரணயேந வா ]

ப்ரேஷ்யஸ் காமிதவ்யம் மே ந கஶ்சிந்நாபராத்யதி ||

[நம்பிக்கையாலோ, அன்பாலோ சிறிது தவறு செய்திருந்தாலும், உமது அடியேனே என்னை மன்னிக்கவேண்டும்; (இவ்வுலகில்) குற்றம் செய்யாதவன் எவனுமில்லையே.]

ப�

-415. பாட்டுங் 234-வது ப்ரமாணம் காண்க.

-416. புதியுஜ் 48-1 [ர-ஸ்த 2-97]

புலிபுஜி ஶிஶாபாலே தாத்ருக்காகுஸ்கரே வா

குளவைஸஹவாஸாத் தவத்காமா ஸங்குசந்தி ]

மயி குளபரமானுதாந்த சிந்தாநபி,ஜ்ஞே

விஹரது வரதாஸௌ ஸர்வதா ஸார்வபெளமி ||

[வரமளிக்கும் பிரானே! வாயால் சொல்லவொன்னுத குற்றத்தைச் செய்த காகாஸாரனிடத்திலும், சிகபாலனிடத்திலும் சிறிது குளமும் இருந்ததால் ஸங்கோசமுடையதான் உனது பொறுமைக்குணம் நற்குணத்தின் வவலேசத்திற்கும் திடமேயில்லாத அடியேன்திறத்தில் எப்போதும் செங்கோல் செலுத்திக்கொண்டு விளையாட்டும்.]

-417. புலைக்தாமநி 305-6; 808-2 898-வது ப்ரமாணம் காண்க.

-418. புலுவோ துர்லபாஸ்சைவ யே தவயா கீர்த்திதா கு:னு: |

முநே வக்கியாம்யஹும் புத்தவா நைர் யுக்த: ஸ்ரூயதாம் நர: ||

[முனிவரே! உம்மால் கீர்த்திக்கப்பட்ட குணங்கள் கிடைத்தற்கரியவையும், வலவுமாயிருக்கும். நான் தெளிந்துநின்று சொல்லுகிறேன். அந்த குணங்களோடு கூடிய மனிதனைக் கேட்பிராக.]

-419. புலுவோந்துப 214-6 [ரா—அ 2-26]

புலுவோ ந்துப கல்யாணகு:னு: புத்ரஸ்ய ஸந்தி தே !

[தசரத மனினே! உன் புத்ரனுகிய ராமனுக்குப் பல நற்குணங்கள் உள்ளன.]

-420. புலுநாம் 64-2; 72-1; 214-5; 297-2; 301-1 [கி,தை 7-19]

புலுநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்தயதே |

வரஸாதேஸஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸத்ருவபு: ||

[பல ஜனமங்களுக்குப் பின் ஜ்ஞாநியானவன் “வரஸாதேவனே (எனக்கு)

எல்லாம்” என்று என்னை உபாஸிக்கிறார்கள். அப்படிப்பட்ட மஹாத்மர் மிகவும் கிடைத்தற்காியவன்.]

421. பாலா அபி 145-8; 148-1 [ரா-அ 6-16]

பாலா அபி க்ரீடமாநா: க்ருஹத்வாரேஷா ஸங்கஸ: |

ராமாபி,ஷ்டவஸம்யுக்தா: சக்ருரேவ மிதா: கதா: ||

[வீட்டுவாயில்களில் கூட்டங்கூட்டமாக விளையாடும் பிள்ளைகளும், ராமைனப் புகழ்ந்துபோசும் பேச்சுக்களையே ஒருவர்க்கொருவர் பேசிக்கொண்டு இருந்தனர்.]

422. பாஸ்யாத் ப்ரபாருதி 10-1; 17-1 [ரா-பா 18-27]

பாஸ்யாத் ப்ரபாருதி ஸஸ்நிக்ஷதோ லக்ஷ்மனே லக்ஷ்மிவர்த்தந: |

ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஷ்யேஷ்டாஸ்ய நித்யஸ: ||

[புக்திப்பெருஞ்செல்வம் நிறைந்தவனை லக்ஷ்மனன், எல்லா உலகையும் ஆநந்திக்கச்செய்பவனும், தன் தமையனுமான ராமனிடம் சிறு வயது முதல் எப்போதும் மிகவும் அன்பு பூண்டவனுயிருந்தான்.]

423. பாஹுச்சுாயாம் 104-1; 111-1; 112-8; 115-1 [ரா-ஸ 34-81]

பாஹுச்சுாயாமவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந: |

[எந்த மஹாத்மாவினுடைய தோள்நிழலிலே உலகெல்லாம் ஒதுங்குகிறதோ .....]

424. பி,லே பி,தோரு 91-8 [பாகுவதம் 2-3-20]

பி,லே பி,தோருக்ரமவிக்ரமாந் யே ந ஶ்ருண்வதே கர்ணபுடே நரஸ்ய |

ஜிஹுவாடுஸதி துர்த்துரிகேவ ஸுத ந சோபகுாயத்யுருகுாயகுாதா: ||

[ஸுதபெளராணிகரே! திரிவிக்கிரமனின் பராக்ரமங்களை எந்த மனிதனின் காதுகள் கேட்கவில்லையோ அவை வெறும் துவாரங்களே; எந்த நாக்கு நல்லோர்களால் பாடப்படும் நாராயணனைப்பற்றிய பாடல்களைப் பாடவில்லையோ, அது தவணையின் நாக்குப்போலே பொருளற்ற சப்தங்களையே எழுப்புவதால் விணுன்றே.]

425. புத்திநாஸாத் 69-1 [கீ,தை 2-62, 63]

த்யாயதோ விஷயாந் புமஸ்ஸ ஸங்கஸ் தேஷமிபஜாயதே |

ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோடபிஜாயதே ||

க்ரோதோத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸம்ருதிவிப்ரம: |

ஸம்ருதிப்ரம்ஶாத்துபுத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி ||

[சப்தம் முதலான ஐந்து புலன்களையுமே (அநாதி வாஸனையினால்) சிந்திப்பவனுய (என்னை தியாணிக்காத) அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது; அப்பற்றினால் (வீஷ்யங்களைப் பெற்றுவல்லது தரிக்க மாட்டாமைக்குறுப்பான) காமம் அதிகமாக ஏற்படுகிறது; காமத்தினாலே கோபம் பரவ-

லாக உண்டாகிறது. கோபத்தினாலே பகுத்தறிவின்மை ஏற்படுகிறது. பகுத்தறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது, நினைவின் அழிவினாலே அறிவின் அழிவு உண்டாகிறது. அறிவின் அழிவினாலே, (ஸம்ஸாரத்தில் மூழ்கி) அழிகிருன்.]

426. பே,துயந்த: 61-3; 77-6; 144-8; 159-2; 197-1; 275-1; 547-1; 570-1  
[குதை 10-9]

மச்சித்தா மத்துதப்ரானு போதுயந்த: பரஸ்பரம் |  
கதுயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ||

[என்னிடம் நெஞ்சு செலுத்தியவர்களாய், என்னிடம் அமைந்த வாழ்வை யுடையவர்களாய் (தாம் தாம் அநுபவித்த என்னுடைய குணங்களை) ஒரு வருக்கொருவர் அறிவிப்பவர்களாய், என்னையும் எனது தீவ்யசேஷ்டிதங்களையும் எப்போதும் பேசுகின்றவர்களாய், (பேசுகிறவர்கள் ஸ்வயம்ப்ரயோஜன மான பேச்சாலே) இன்புறுகின்றனர்; (கேட்கிறவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லாலே) இன்புறுகின்றனர்.]

427. புரவுமதுண்ட, 238-8 [ரா—ய 60-3]

புரவுமதுண்ட, ப்ரகாஸாநாம் வித்துத்ஸத்துஶவர்ச்சஸாம் |  
ஸ்மரந் ராகுவபானுநாம் விவ்யதே, ராகுஸோஸ்வர: ||

[புரவுமதுண்ட, த்தைப்போல் பிரகாசிப்பவையும், மின்னலை ஒத்த ஒளியுடைய வையுமான ராமபாணங்களை நினைத்து ராகுஸராஜாவான ராவணன் கலங்கினான்.]

428. புரவுமவித, இவ 538-1 [சுதந் 4-14-2]

புரவுமவித, இவ ஸோம்ய தே முகங் பாதி

[குழந்தாய்! உனது முகங் புரவுமஜ்ஞானியினுடைய முகம்போலே பிரகாசிக் கிறதே.]

429. புரவுமே முஹுமர்த்தே 50-1; 75-1; 189-1; 506-1; 524-1 [பராசரஸ்மிருத?]

புரவுமே முஹுமர்த்தே சோத்துாய சிந்தயேதுாத்மநோ ஹிதம் |

ஹரி ஹரிரி ஹரிரிதி வயாஹரேத் வைஷ்ணவ: புமாந் ||

[வைஷ்ணவனை புருஷன் விடியற்காலைவேளையில் எழுந்து தனக்கு நன்மையைச் சிந்திக்கக்கடவன்; “ஹரி: ஹரி: ஹரி:” என்று முன்று தடவை சொல்லக் கடவன்.]

பு.

430. புதநாந் ஆத்ம 510-1; 528-4; [புர அநுசாஸந-36-24]

ஸரவேஷாம் கில தூர்மானும் உத்தமோ வைஷ்ணவோ விதி, |  
ரகஷதே புகுவாந் விஷ்ணுர் புக்தாநாத்மஸரீரவத் ||

[எல்லா தூர்மங்களைக் காட்டிலும் வைஷ்ணவ தூர்மத்தைப் பின்பற்றுவது மிகச் சிறந்தது; பாகவான் விஷ்ணு பாக்தர்களைத் தன் ஶரீரத்தைப்போலே காப்பாற்றுகிறான்.]

431. பாக்தாநம் 800 வது ப்ரமாணம் காண்க.

432. பாக்தக்ரீதோ 183-? [விஷ்ணுதூர்மம்?]

பாரம்யதர்மத்ர ஸம்ஸாரே நரானும் கர்மதுர்க்காமே |

ஹஸ்தாவலம்பாநோ ஹ்யேகோ பாக்திக்ரீதோ ஐநார்த்தாந: ||

[கர்மத்தால் வழி தெரியாதிருக்கும் இந்த ஸம்ஸாரமாகிற காட்டில், பாக்தியால் விஷைக்கு வாங்கப்பட்ட ஜனார்த்தனன் ஒருவனே கையைப்பிடித்து அழைத்துச் செல்லும் வழிகாட்டியாயிருப்பவன்.]

433 பாக்தஸ் ஐஞாந 479-1; 501-2; 502-5 [ஶ்ரீபாஷ்யம்]

பாக்திஸ் ஐஞாநவிஶேஷ:

[பாக்தியும் ஞானத்தில் ஒருவகைப்பட்டதே.]

434. பாக்தஸ் நியதா 59-1; 69-5; 70-3; 76-2; 385-2; 389-3; 525-4; 528-6  
[ரா-உத் 40-16]

ஸ்தோலோ மே பரமோ ராஜந! தவயி நித்யம் ப்ரதிஷ்டித: |

பாக்திஸ் நியதா வீர! பாவோ நாந்யத்ர காச்சுதி ||

[அரசரே! தேவரீரிடத்தில் எனக்கு மிகச்சிறந்த அன்பானது எப்போதும் தலைத்திருக்கிறது. வீரரே! (உம்மிடத்தில்) பாக்தியும் நித்யமாயிராநின்றது. எனதனைவு பூஷைவகுண்டங்நாதானிடத்திலும் செல்லுகின்றதில்லை.]

435. பாக்தாத ஏவாறு 94-3 70-வது ப்ரமாணம் காண்க.

436. பாக்தாதஸ்த்வராயை 261-வது ப்ரமாணம் காண்க.

437. பாக்தாதோ பாலேந 242-4 [பாஞ்சராத்ரம்—பாலமந்த்ரம்]

பாக்தாதோ பாலேந பாக்தாதோ வீரயேண

பாக்தாதஸ்தேஜஸா பாக்தாத: கர்மனை பாக்தாத: கர்ம கரிஷ்யாமி ||

[பாக்தானுடைய பாலத்தினால், பாக்தானுடைய வீரயத்தினால், பாக்தானுடைய தேஜஸ்ஸால், பாக்தானுடைய கைங்கர்யமாக, பாக்தானுடைய கர்மத்தைச் செய்கிறேன்.]

438. பாயாநம் 278-1; 285-2 [வி பு 1-17-86]

பாயம் பாயாநாமபஹாரிணி ஸ்திதோ மநஸ்யநந்தே மம சூதர திஷ்டுதி |

யஸ்மிந் ஸ்மருதே ஐந்மஜூராந்தகாதிபாயாநி ஸர்வாண்யபயாந்தி தாத ||

[தந்தையே! எவ்னை நினைத்தால் பிறப்பு, மூப்பு, மரணம் முதலான எல்லா பாயகளும் விலகுமோ. அத்தகைய பாயங்களைப்போக்கும் அநந்தன் என் மனத்தில் வீற்றிருக்கும்போது (அந்த என்மனத்தில்) பாயம் எங்கு நிற்கலாடியும்.]

439. புரதஸ்ய வதே, 72—6 [ரா—ஆ 96—28]

ஸம்ப்ராப்தோயமரிர் வீர புரதோ வத்ய ஏவ மே ]

புரதஸ்ய வதே, தோஷம் நாஹும் பச்யாமி ராகுவ ]

[வீரரான ராகுவரே! எதிரியான புரதன் வந்திருக்கிறார்கள்; அவன் என்னால் கொல் வத்தகுந்தவனே. அவனைக் கொல்வதில் எக்குற்றத்தையும் நான் காண்கின்றிவேன்.]

440. புர்த்தாரம் 234—வது ப்ரமாணம் காண்க.

441. புவதி புமாந் 29-2, 32-3; 42-4; 549-2 [வி-பு 8—7—25]

வஸதி ஹ்ருநி, ஸநாதநேச தஸ்மிந் புவதி புமாந் ஹகுதோடஸ்ய

ஸௌம்யருப: ]

கட்டிரஸமதிரம்யமாத்மநோடந்த: கதாயதி சாருதயை ஸாலபோத: ]

[பழையோனை அப்பெருமான் நெஞ்சில் வாழ்ந்தானென்னில், அந்த மனிதன் இவ்வுலகிற்கே அழகிய ரூபமுடையவனுக்க் காட்சியளிக்கிறார்கள்; இளம் ஸால (ஆச்சா) மரம் தன் அழகினாலேயே தான் நிற்கும் பூமியின் உள்ளிருக்கும் நீரின் மிக அழகிய ரஸத்தை உணர்த்துகிறதன்ரே.]

442. புவதி,விலூய 90—6 [ரா—ஆ 1—20]

தே வயம் புவதா ரக்ஷயா புவதி,விலூயவாவிந: !

நகுரஸ்தோ வநஸ்தோ வா தவம் நோ ராஜா ஹநேஶ்வர: ]

[உம் தேசத்தில் வளிக்கும் நாங்கள் உம்மால் ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள்; நரபதியான நீரே நகுரத்திலிருந்தாலும், வனத்திலிருந்தாலும் எங்களுக்கு அரசனுவீர.]

443. புவ ஏணம் 100-4; 108-2; [வி-பு 8-7-33]

கமலந்யந! வாஸ-தேவ! விஷ்ணே!

தரணித,ராச்யத! ஶங்குசக்ரபாணே! ]

புவ ஶரணமிதிரயந்தி யே வை

தயஜ பட தூரதரேண தாநபாபாந் ]

[தூரதனே! “தாயரைக் கண்ணனே! வாஸ-தேவனே! விஷ்ணுவே! பூமியைத் தாங்கியவனே! அடியவரை நழுவ விடாதவனே! ஶங்கு சக்ரங்களைக் கையில் உடைய வனே! எனக்குத் தஞ்சமாவாய்” என்று எவர்கள் கூறுகிறார்களோ, பாபமற்ற அவர்களைவிட்டு வெகுதூரத்தில் விலகிச் செல்வாய்.]

444. புவாமி த்ருஷ்ட்வா 210-1; 214-2; 218-3—305 வது ப்ரமாணம் காண்க.

445. புவேயம் 803-2; 315-1; 328-3; 826-1; 829-3 [ரா-ஸா 58-90]

ததஸ் ஸா ஹ்ரிமதி பாலா புர்த்துர் விஜயஹர்ஷிதா ]

அவோசத் யதி, தத் தத்யம் புவேயம் ஶரணம் ஹி வ: ]

[லஜ்ஜை நிரம்பியவளாய், கணவனின் ஜயத்தைக் கேட்டு ஆநந்தமடைந்த வளான அப்பிராட்டி, ‘அக்கனவு உன்மையானால் உங்களுக்கு நான் அடைக் கலமாகிறேன்’ என்று உரைத்தாள்.]

446. பார்க்குவோ 558-2 [திருமழிசை மாஹாத்மியம்]

பார்க்குவோ தீர்க்குஸ்த்ரேண வாஸ-தேவம் ஸநாதநம் |  
அபி, பூஜ்ய யதாந்யாயம் .....

[பார்க்குவமஹரிவி பழையோன்ன் வாஸ-தேவனை தீர்க்குஸ்த்ரயாகுத் தால் முறைப்படி ஆராதி, த்து..]

447. பார்க்குவி லோகஜநநி 558-3 [லக்ஷ்மிஸஹஸ்ரநாமம்]

[பிருகு மஹரிவியின் பெண்; உலகின் தாய் ]

448. பாவோ நாந்யத்ர 484-வது ப்ரமாணம் காண்க.

449. பாஸ்கரேண 24-வது ப்ரமாணம் காண்க.

450. பெஷாஸ்மாத் 100-3; 109-1 [தை—ஆந 8-1]

பீ, ஷாஸ்மாத், வாத: பவதே பீ, ஷாதே, தி ஸுர்ய: |  
பீ, ஷாஸ்மாதங்குநிச்சேந்த: ரஸ்ச மருத்யுர் தாவதி பஞ்சம: ||

[இந்தப் பரமாத்மாவினிடம் பயத்தினால் காற்று அடிக்கிறது, இவனிடம் பயத்தால் ஸுர்யன் உதிக்கிறான்; இவனிடம் பயத்தினாலேயே அக்ணியும், இந்திரனும், ஐந்தாயவனுன் யமனும் (தங்கள் தங்கள் காரியங்களிலே) விரைகின் ரூர்கன்.]

451. பூதாநாம யோ 427-2 [ஸஹஸ்ரநாம உபோதாகாதம்]

பவித்ரானும் பவித்ரம் யோ மங்களாநாஞ்ச மங்களம் |  
தைவதம் தேவதாநாஞ்ச பூதாநாம யோடவ்யய: பிதா ||

[எந்த பகுவான் பவித்திரங்களுள் பவித்திரனையிருக்கிறானே; மங்களங்களுள் சங்களமாயிருக்கிறானே, தேவதைகளுக்கும் தேவதையாயிருக்கிறானே, எவ்வளருவன் ஜீவராசிகளுக்கெல்லாம் அழிவற்ற தந்தையாயிருக்கின்றானே...]

452. ஏவம்பூதபூமிநீளா நாயக! [ஶரங்காதி, தேவம்-5]

[பூதே, வியைப்போன்ற பூமிதேவிக்கும், நீளாதேவிக்கும் நாயகனே!]

453. பூ, ய ஏ வ மஹபாஹோ 228-1; 370-1 [கி,தை 10-1]

பூ, ய ஏ வ மஹபாஹோ ஸ்ருஞ்ச மே பரமம் வச: |  
பத்தேவஹம் பரியமானை வக்ஷயாமி ஹிதகாம்யயா ||

[தடக்கையனே! (என்பெரும்மையக் கேட்டு) உகக்கும் உனக்கு (என் விஷ மான பக்தி உண்டாவதும் வளருவதுமாகிற) நன்மையின் பொருந்ட்டு மற்படியும்.

(என் பெருமையை விரித்துரைக்கும்) யாதொரு மேலான வார்த்தையையே நான் கூறுகிறேனே, அந்த என்னுடைய மேலான வார்த்தையை (கவனமாகக்) கேட்பாயாக.]

454. பேஜார் முகுந்த: 515-2 ?

பேஜார் முகுந்தபதி:வீம்

[(கோபிகள்) முகுந்தன் சென்ற வழியைப் பின்தொடர்ந்தனர்.]

455. புராதா 521-2 [ரா-அ 58-31]

அஹும் தாவந் மஹாராஜே பித்ருதவம் நோபலக்ஷ்யே ।  
புராதா பர்த்தா ச பங்குஶச பிதா ச மம ராகுவ: ||

[நான் தஸ்ரதமஹாராஜாவைத் தந்தையாக என்னுகிள்ளேன்லேன், ராகுவரே எனக்குத் தமயனும், ஸ்வாமியும், உறவினரும், தந்தையுமாவார்.]

456. புராது: யீஷ்யஸ்ய 181—வது ப்ரமாணம் காண்க.

### ம

457. மகரே குண்டலா 24—3. ?

மகரே குண்டலாக்ருதி

[மகர (தை) மாதத்தில் (சீதக்காற்று) குண்டலம் போல் சுழன்று சுழன்று விசுகித்து.]

458. மஸ்குங்கதீப 8—2 [ஸ்ரீகுண—2]

உல்லாஸபல்லவிதபாலிதஸப்தலோகீநிர்வாஹுகோரகிதநேமகடாக்ஷலீலாம் ।  
ஸ்ரீரங்குஹர்ம்யதலமங்குளதீபப்ரேகூாம் ஸ்ரீரங்குராஜமஹிஷ்டம் ஸ்ரியமாஸ்ரயாம: ||

[ஏழுலகங்களையும் (பகுவான்) படைத்தவுடன் தளிர்விடுவதாகவும், (அனுலே) ரக்ஷிக்கப்பட்ட ஏழு உலகங்களின் நிர்வாஹத்தினால் மொட்டு விடுவதாகவுமிருக்கிற அர்த்தகடாக்ஷலீலைய உடையவரும், திருவரங்க மாளிகைக்கு (ஒரு) மங்குள தீபக்கொழுந்துபோலிருப்பவரும், ஸ்ரீரங்குநாதனுடைய திவ்ய மஹஷியானவருமான ஸ்ரீதேவியை ஆஸ்ரயிக்கிறோம்.]

459. மஞ்ஜுஸ்ரபத 4-4 [ர—ஸ்த 1-24]

தரளதநுதரங்கூர் மந்தஸமாந்தோள்யமாந—

ஸ்வதடவிடபிராஜீ மஞ்ஜுரி ஸப்தப்ராங்கா ।

கஷிபது கநகநாம்நீ நிமநகா நாரிகேள-

க்ரமுகஜமகரந்தைர் மாம்ஸலாபா மதுமஹ: ||

[அசையாநிற்பதாயும், சிறிதாயுமிருக்கும் அலைகளாலே மெல்ல அலைக்கப்படும் தன் கரையிலுள்ள சோலைகளின் பூங்கொத்துக்களில் உறங்குகின்ற வண்டு:

களை உடையதும், தென்னை, பாக்குமரங்களிலிருந்து உண்டான மகரந்தங்களினால் நிரம்பிய நீரை உடையதுமான ‘பொன்னி’ என்னும் பெயருடைய காவேரி நதியானது எனது பாபத்தை அழிக்கக்கடவது.]

460. மத்தமாதங்கு 402—4 [ரா—அ 3—28]

குந்தர்வராஜப்ரதிமம் லோகே விக்ஷயாதபெளருஷம் ]

தீர்க்கப்பாஹ்ராம் மஹாஸத்தவம் மத்தமாதங்கூகாமிநம் ||

[குந்தர்வராஜாவை ஒத்தவனும், உலகில் புகழப்படும் வீரத்தையுடையவனும், நீண்ட கைகளை உடையவனும், பெரும்பாலும் ஸ்ளவனும், மதங்கொண்ட யானை போல் நடப்பவனுமான இராமனை (தசரதன் கண்டு திருப்தியடையவில்லை.)]

461. மத்பாபமேவ 262—2; 266—கி; 270—1; 272—1 [ரா—அ ? ]

ந மந்துராயா ந ச மாதுரஸ்யா தேவாஷோ ந ராஜ்ஞோ ந ச ராகுவஸ்ய ]

மத்பாபமேவாத்ர நிமித்தமாலீத் வநப்ரவேஸே ரகுநந்தஙஸ்ய ||

[ராகுவன் வனம் சென்றதற்கு மந்துரையினுடையவும், என் தாயான கைகேயியினுடையவும், அரசரான தந்தையுடையவும், ராமனுடையவும் தேவாஷம் காரணமன்று. என் பாபமே காரணமாமிற்று.]

462. மத்பாக்ஷ 270-1 [ரா-ஸா 26-11]

க்யாத: ப்ராஜ்ஞ: க்ருதஜ்ஞஸ்ச ஸாநுக்ரோஶஸ்ச ராகுவ: ]

வத்வஞ்சுத்தோ நிரநுக்ரோஶ: ஶங்கே மத்பாக்ஷஸங்கஷயாத ||

[அறிவாளியாகவும், நன்றிமறவாதவராகவும், இரக்கமுள்ளவராகவும், நல் வொழுக்கமுடையவராகவும் பிரளித்துரான ராமபிரான் என் பாக்ஷயஹானியால் இரக்கமற்றவராகிவிட்டார் என்று ஸந்தேஹிக்கிறேன்.]

463. ஃத்துங்குத்த 322—வது ப்ரமாணம் காண்க.

464. மதுரா நாம 120-2; 126-4; 130-1; 132-1 ?

மதுரை நாம நகூரி புண்யா பாபஹரி ஶாபா ]

யஸ்யம் ஜாதோ ஜகந்நாதாஸ் ஸாகஷாத்தி விஷ்ணுஸ் ஸநாதந: ||

[யாதொரு நகூரத்தில், உலகங்களுக்கெல்லாம் நாயகனும், அனுதியான வனுமான ஸாகஷாத் விஷ்ணு (க்ருஷ்ணாய்த்) திருவவதரித்திருக்கிருரோ, அப் படிப்பட்ட மதுரை என்னும் நகூரம் அவனைத் தருகைக்கு உபாயமாகவும், பாபத்தைப் போக்கடிப்பதாகவும், ஸ்வயம் ப்ராப்யமாகவுமிருக்கிறது.]

465. மதுரம் ப்ராப்ய 176-2; 179-4; 292-வது ப்ரமாணம் காண்க.

466. மதுரா மதுராலபா 71-4; 197-2; 201-4; 204-4; 206-4; 446-3; 508-2

[ரா—ஸா 66-15]

மதுரா மதுராலாபா கிமாஹ மம் பாமிநி ]

மத்பாக்ஷிநா வராரோஹா ஹநுமந் கதுயஸ்வ மே ]

[ஹனுமானே! இனியவரும், இனிய பேச்சையுடையவரும், அழகியவரும், போகத்திற்குச் சிறந்தவரும், என்னைப் பிரிந்தவருமான சீதை எனக்கு என்ன செய்தி சொன்னால்? எனக்குச் சொல்லு.]

467. மநஸாசிந்தயத் 81-4; 52-1; 227-2 [வி-துர் 69-47]

பரமாபத�மாபந்நோ மநஸாசிந்தயத் ஹரிம ]

ஸ து நாகவர: ஸ்ரீமாந் நாராயணபராயண: ||

[ஸ்ரீமாந் நாராயண ஆபத்தை அடைந்தவனும், கைங்கர்யஸ்ரீயை உடைய வனுப், நாராயணையே மேலான குதியாகக்கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான் மனத்தினாலே ஹரியை நினைத்தான்.]

468. மநஸாத்துக்ஷசுதி 124-8; 129-6 [தைத்-ஆரண்ய 1-23]

யத்புகுஷோ மநஸாதி,(பி,குச்சுதி-(யத்தி, மநஸா துயாயதி))—தத் வாசா வதுதி தத் கர்மணை கரோதி

[மனிதன் எதை மனத்தினால் அடைகிறுகே—(எதை மனத்தினால் தியானிக்கிறுகே)—அதை வாயால் சொல்லுகிறீர்கள்; அதைச் செயலில் நிறைவெற்றுகிறீர்கள்.]

469. மந்த்ரப்ரஸ்மணி 4-8 [அஷ்டாலோகி 2]

மந்த்ரப்ரஸ்மணி மத்யமேந நமஸா புமஸ: ஸ்வரூபம் குதி:

கும்யம் ஶ்ரீகுதியீகுதீதேந புரத: பஸ்சாதாபி ஸ்தாநத: ]

ஸ்வாதந்தர்யம் நிஜரக்ஷணம் ஸமுசிதா வருத்திஶ்ச நாந்யோசிதா தஸ்பைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹும் தத: ||

[பெரியதிருடந்திரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவிலுள்ள நமஸ்ஶபதம் முன்னேயுள்ள ப்ரணவத்தோடு சேர்த்துப் பொருள் கொள்ளும்போது ஜீவனுடைய ஸ்வரூபமான பாரதந்த்ரியம் ஶ்ரீகுதிக்கப் (பரிஷ்கரிக்கப்)படுகிறது; தானிருக்குமிடத்திலேயே “நமோ நம:” என்று ஆவருத்திபெற்ற நமஸ்ஸினால் உபாயம் பரிஷ்கரிக்கப்படுகிறது; பின்னாலுள்ள ‘நாராயணை’ என்னும் பதஃத்தோடு சேர்த்துப் பொருள் கொள்ளும்போது; பயன் பரிஷ்கரிக்கப்படுகிறது. (இதனால் முறையே தேறிய பொருள் யாதெனில்) (1) தனக்குத்தன் ஸ்வாமியாயிருக்கையாகிற ஸ்வாதந்த்ரியமும், (2) தன்னைத் தான் ரக்ஷித்துக்கொள்வதும், (3) ஶேஷத்வத்தோடு சேர்ந்த ஶேஷவருத்தியாகிற கைங்கர்யமும் அந்த எம்பெருமானுக்கே உரியவை; மற்ற எவர்க்கும் உரியவையல்ல என்று தீவ்வண்ணமாக வகுத்துக் கூறப்பட்டதாயிற்று; ஆகையால், முன் சொன்ன முன்னும் (மற்றவர்களில் ஒருவனுள்) தனக்கும் உரியவையல்ல.]

470. மந்த்ரே மாத: 55-1 ?

[அஷ்டாக்ஷர மந்திரம் தாயாகிறது.]

471. மந்நமித்தம் 88-3 ?

மந்நமித்தம் க்ருதம் பாபமபி புண்யாய கல்பதே.

[ஸர்வேஸ்வரனுன் என்பொருட்டு (ஜீவனுல்) செய்யப்பட்ட பாபச்செயலும் புண்ணியச் செயலாகவே ஆகிறது.]

472. மந்யே ப்ராப்தா: 880-1; 386-2; 389-6 [ரா-அ 99-8,9]

குச்சங்நேவ மஹாபாஹா: தூயுதிமாந் பாரதஸ்ததா: ]

ஸத்ருக்கநம் சாப்ரவீத் ஸ்ருஷ்ட: தாநமாத்யாமஸ்ச ஸர்வஶ: ]

மந்யே ப்ராப்தா: ஸம தம தேஶம் பாரதஸ்வாஜோ யமப்ரவீத் ]

[தடக்கையனும் ஓளியுடையவனுமான பாரதன் தான் நடந்து கொண்டிருக்கும் அப்போதே மிக உகந்தவனுய், ஸத்ருக்கனையும், அந்த எல்லா மந்திரிகளையும் பார்த்து “பாரதஸ்வாஜர் சொன்ன அந்த ராமனிருக்கும் இடத்தை அடைந்து விட்டோம் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.]

473. மம சாபி 123-1; 128-3; 133-6 [ரா-ய 18-87]

மம சாப்யந்தராத்மாயம் ஸாத்தம் வேதது விபிஷ்ணம் ]

அநுமாநாச்ச பாவாச்ச ஸர்வத: ஸபரிக்ஷித: ]

[என்னுடைய இந்த உள்ளமும் விபிஷ்ணுவானை தோஷமற்றவனுக அறிகிறது; அதுமானத்தினுலும் நினைவினுலும் எல்லாவிதத்திலும் (இவன்) நன்கு ஆராயப்பட்டான்.]

474. மம த்வஸ்வர 150-5 [ரா-அ 59-1]

மம த்வஸ்வா நிவருத்தஸ்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மநி ]

உஷ்ணமஸ்ரு ப்ரமுஞ்சந்தோ ராமே ஸம்ப்ரஸ்திஃதே வநம் ]

[ராமன் வனத்திற்குப் புறப்பட்டவுடன் (அயோத்தியை நோக்கித்)-திரும்பிய என்னுடைய தேர்க் குதிரைகள் (சோகத்தாலே) சுடும் கண்ணீரைப் பொழிகின்ற வையாய் வழிதடுமாறிச் சென்றன.]

475. மம மத்புக்த 233-2 [பார-ஆஸ்வ 116-23]

மம மத்புக்தபுக்தேஷா பரிதிரப்யதி,கா பாவேத: ]


தஸ்மரந் மத்புக்த புக்தாஸ்ச பூஜநீயா விஶேஷத: ]

[எனக்கு என்புக்தர்களின் புக்தர்களிடம் (புக்தர்களிடமிருப்பதைவி:-) அதிகமான அன்பு உண்டு; ஆகையால் என் புக்தர்களின் புக்தர்கள் சிறப்பாகப் பூஜிக்கத்தக்கவர்கள்.]

476. மயா ப்ரமாதாத் 484-1; 503-6 [கீதை 11-41, 42]

ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே க்ருஷ்ண! ஹே யாதுவ ஹே ஸகேதி !

அஜாநதா மஹிமாநம் தவேமம் மயா ப்ரமாதாத் ப்ரஸயேந வாடபி !



## திருப்பாவை—ப்ரமாணத்திரட்டு (ம)

655

யச்சாபஹாஸார்த்தமஸத்க்ருதோவவி விஹாரஶய்யாஸநபோஜநேஷா ]  
ஏகோதுவாப்யச்யுத தக்ளமக்ஷம் தத்க்ஷாமயே தவாமஹமப்ரமேயம் ]

[அடியாரை நழுவவிடாதவனே! உன்னுடைய இந்தப் பெருமையை அறியாத என்னுல் மயக்கத்தாலோ நெடுநாள் பழகியதாலோ எனது தோழன் என்று என்னி “ஏ க்ருஷ்ண! ஏ யாதுவனே! ஏ நன்பனே!” என்று (உன்னிஷயத்தில்) அடக்கமில்லாத யாதொரு சொல் சொல்லப்பட்டதோ; பரிஹாஸத்தின் பொருட்டு நீ (என்னுல்) அவமதிக்கப்பட்டாய் என்பது யாதொன்றுண்டோ, விளையாடும் போதும், படுத்திருக்கும்போதும், வீற்றிருக்கும்போதும், உன்னும்போதும் உன்னேடு சேர்ந்திருக்கியிலும் அல்லது நான் தனியேயிருக்கையிலும் பிறர் முன் விலையிலும் நீ (என்னுல்) அவமதிக்கப்பட்டாய் என்பது யாதொன்றுண்டோ, அவையனைத்தையும் நான் அளவிடவொண்ணுத உன்னை மன்னிக்கவேண்டுகிறேன்.]

477. மயா பேரதி, 71-5 [ரா-யி 38-25]

வாய்ஸேந ததஸ்தேந பாலவத் கலிஶ்யமாநயா ]

வ மயா பேரதி, ஸ்ரீமாந் ஸாகுஸாப்த: பரந்தப: ]

[பிறகு அந்தக் காகாஸ்ரனுல் பாலாத்காரமாகத் துன்புறுத்தப்பட்ட என்னுல் ஸாகமாகக் கண்வளர்ந்தருளியவரும், (அத்தாலே) அழகாமிருப்பவரும், எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான ஸ்ரீராமபிரான் எழுப்பப்பட்டார்.]

478. மஹதா தபஸா 207-3; 801-2; 807-8 [ரா—ஆ 66—8]

மஹதா தபஸா ராம மஹதா சாபி கர்மணை ]

ராஜ்ஞா தஸரதேநாவி லப்தோடம்ருதமிவாமரை:]

[ராமபிரானே! பெருந்தவத்தாலும், (புத்ரகாமேஷ்டி) முதலான பெருங் காரியங்களைச் செய்தும், தேவர்கள் அமுதத்தைப் பெற்றதுபோலே தஸரதமஹாராஜாவால் தேவரீர் அடையப்பட்டார்.]

479. மஹாத்மந: 370-6; 428-வது, 496-வது ப்ரமாணங்கள் கரண்க.

480. மஹந்தா 284-2 [ரா-ஆ 87-24]

ததஸ்தவஹம் சோத்தம பாணசரபத்துருக்  
ஸ்திதோபாவம் தத்ர ஸ யத்ர ஸக்ஷமண: ]  
அதந்தாரிபி, ர ஜ்ஞாதிபிராத்தகாரமுகை:  
மஹந்தரகஸபம் பரிபாலயம்ஸ்ததா ]

[ (ஸக்ஷமணன் ராமனை ரசஷ்டத்துக்கொண்டிருக்கையில்) நான் உத்தமமான அட்டையும். வில்லையும் எடுத்துக்கொண்டு, ஸக்ஷமணன் இருக்குமிடத்தில் (அவன் மேலே ஜ்ஞாகொண்டு) காத்து நின்றேன். (என்மேல் ஜ்ஞாமுற்று) எனது உறவினர்கள் சோம்பலில்லாமல் வில்லெடுத்து மஹந்திரஜீப்போன்ற ஸ்ரீராமனை ரசஷ்டத்துக்கொண்டிருந்தனர்.]

481. மாதங்க, இவ 229-6; 238-7; 339-4 [ரா-யு 60-2]

மாதங்க, இவ விம்ஹேந கங்குடேநேவ பந்நகு: |  
அபிஷூதோபவத்ராஜா ராகுவேண மஹாத்மநா ||

[யானை சிங்கத்தால் அடக்கப்படுவது போலவும், பாம்பு கங்குடனால் ஒடுக்கம் படுவதுபோலவும் மஹாபுருஷனான ராமனால் ராகுஷராஜாவான ராவணன் அடக்கி ஒடுக்கப்பட்டான்.]

482. மாதா பிதா 81-8; 510-2; 521-1; 525-3; 528-1 [ஸாபால—16]

மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் ஶரணம் ஸாஹ்ருதி கங்கிர் நாராயண:

[நாராயணன் தாயாகவும், தந்தையாகவும், தன்னுடன் பிறந்தவரைகவும், தங்குமிடமாகவும், மோகேஷாபாயமாகவும், நண்பனாகவும், மோகஷத்தில் அடையப் படுபவனுகவுமிருப்பவன்.]

483. மாதுஷ்டி 866-5; 872-7 [கீதை 9-11]

அவஜாநந்தி மாம் முடா மாநுஷ்டி தநுமாஸ்ரிதம் |  
யாம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஶ்வரம் ||

[அறிவிலிகள் என்னுடைய மேலான தன்மையை அறியாதவர்களாய், எல்லாப்பொருள்களுக்கும் பெரிய ஈஸ்வரனுய், மனித உருவை எடுத்துக்கொள்ள்கிறப்பவனு என்னை அவமதிக்கின்றனர்.]

484. மாமேகம் ஶரணம் 124-வது ப்ரமாணம் காண்க,

485. மாஸய 127-2; 11-வது ப்ரமாணம் காண்க.

486. மாசாநாம் மார்க்க, 24-2; 40-1; 47-8; 50-2 [கீதை 10.35]

பங்குஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரி சுந்தஸாமஹும் |  
மாசாநாம் மார்க்கஸீர்ஷோதஹும் ருதாநாம் குஸமாகர: ||

[அவ்வண்ணமே ஸாமங்களில் பங்குஹத்ஸாமம் (நானே); சுந்தஸஸாக்களுள் காயத்ரி சுந்தஸஸா நானே; மாதங்களுக்குள் மார்க்கி நானே; ருதுக்களுக்குள் வஸந்தருது (நானே).]

487. மித்ரமித்ரபயிகம் 387 வது ப்ரமாணம் காண்க

488. முழுகூர்வை 5-2; 281-6; 291.-3 [ஶவே 6-18]

யே பாரஹமாணம் விதுதாதி பூர்வம்

யே வை வேதாம்சஸ் ப்ரஹிதேதி தஸ்மை ]

தம் ஹ தேவமாத்மபுத்தி,ப்ரஸாதும்

முழுகூர் வை ஶரணமஹும் ப்ரபத்தே ]

[எவன் பிரமணை முன் படைத்தாலே, எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேசித்தாலே, அப்படிப்பட்ட தேவனும், நன் விஷயமான ஞானத்தை வெளிப்படுத்துபவனுமான பரமபுருஷனை, மோக்ஷமடைய விரும்பும் நான் ஶரணமடைகிறேன்.]

489. ஸுடோதயமல்பமதி 526-4 [வி-துர் 98-83]

ஸுடோதயமல்பமதிரஸ்விசேஷ்டிதோதயம்  
க்லிஷ்டம் மநோரஸ்ய விஷயைர் ந மயி ப்ரஸங்கி  
இத்தும் க்ருபாம் குரு மயி ப்ரணதேகிலேசு  
த்வாம் ஸதோதுமம்புஜபுவோபிபி ஹி தே, வ நேச: ||

[அடினாவரையும் நியமிக்கும் தேவனே! “இவன் அறிவிழந்தவன்; புல்லறி வாளன்; புல்லிய செயலோன்; இவனது மனம் ஶப்தாதிவிஷயங்களால் கலங்கியதால் என்னிடம் ஈடுபட்டாமலிருக்கிறது” என்று என்னி, உன்னைச் சரணடைந்த எனக்கு அருள்புரிவாய்; உந்தித்தாமரையில் பிறந்த பிரமனும் உன்னைத்துதிக்க வல்லவனன்றே.]

490. மேகாஶ்யாமம் 45-1; 216-2 [ரா-அ 89-8]

மேகாஶ்யாமம் மஹாபாஹும் ஸதிரஸத்வம் த்துருடுவரதம் |  
கதா த்துரக்ஷ்யாமஹே ராமம் ஜகாத: ப்ரபுமவ்யயம் ||

[மேகம்போல் கறுத்தவனுய், தடக்கையனுய். நிலையான புலத்தையுடைய வனுய், உறுதியான (அடியாரைக்காக்கும்) விரதத்தை உடையவனுய், அழிவற்ற வனுய், உலகிற்கு ஸ்வாமியான ராமணை எப்போது காண்போம்?]

## ஃ

491. ய ஏ வூ ஸுப்தேவூ 136-வது ப்ரமாணம் காண்க.

492. யதோ வா இமாநி 176-6 [தை புருகு, 17]

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே |

பேந ஜாதாநி ஜீவந்தி! யத் ப்ரயந்த்யபி, ஸம்விஶந்தி |  
தத் சிஜில்ஞாஸஸ்வ தத் புரஹ்மேதி ||

[எதனீடுமிருந்து இந்த பூதங்கள் பிறக்கின்றனவோ, உண்டானவை எத ஞல் உயிர் வாழ்க்கின்றனவோ, ப்ரளய காலத்தில் எதனிடம் லயிக்கின்றனவோ அதுவே புரஹ்மமென்று அதை அறிவாயாக.]

493. யதோ வரசோ 4:-வது ப்ரமாணம் காண்க.

494. யத்புதுதேவா மநஸ 468-வது ப்ரமாணம் காண்க.

495. யத்ராவதீரணம் 440-6 [வி.பு 4-11-3]

யதோர் வம்ஶம் நரः ஸ்ருத்வா ஸர்வபாபை: ப்ரமுச்யதே ।  
யத்ராவதீரணம் க்ருஷ்ணக்யம் பரம்ப்ரஹ்ம நராக்ருதி ॥

[யாதொரு குலத்திலே பரப்ரஹ்மமானது கிருஷ்ணன் என்னும் பெயருடன் மனிதவுக்கில் அவதரித்ததோ, அந்த யதுவம்ஶத்தைக் கேட்டானுகில், மனிதன் எல்லாப் பாபங்களினின்றும் விடுபடுகிறுன்.]

496. யத்ராஷ்டாக்ஷர 56-1; 81-5; 92-2; 94-4; 97-3 [நாரதீய 1-20]

யத்ராஷ்டாக்ஷர ஸம்ஹித்தோ மஹாபாகோ மஹியதே ।  
நத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதிதுப்பிக்ஷதல்கரா: ॥

[அஷ்டாக்ஷரஸித்தியடைந்த மஹான் எவ்விடத்தில் கொண்டாடப்படுகிறுதே அங்கு வியாதி, பஞ்சம், திருடர்கள் முதலியவை ஸஞ்சரிப்பதில்லை.]

497. யதுக்ரதுரஸ்மிந் 164-1 [சூந் 3-14-1]

யதுக்ரதுரஸ்மிந் லோகே புருஷோ பவதி ததேஷ: ப்ரேதய பவதி

[இந்த உலகத்தில் உபாஸ்கன் எப்படி உபாஸிக்கிறுனே, அப்படியே மேலுலகம் சென்ற பிறகு பலனை அனுபவிக்கிறுன்.]

498. யதுததுரவாபி 297-வது ப்ரமாணம் காண்க.

499. யது தருண 217-1; 219-1 [பரமஸம்ஹிதை ?]

பேந யேந தாதா குச்சுதி தேந தேந ஸஹ குச்சுதி ।

தத்ய யது தருணவத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் சூாயா வா ஸத்வமநு-  
குச்சேத் ததுப்ரகாரம் ॥

[இங்கன்றையடைய பசு கன்றையும், கன்று பசுவையும் (அல்லது சூழ்ந்தை தாயையும்), நிழல் பிராணியையும் எப்படிப் பின்தொடர்களின்றனவோ அப்படியே எப்படி எப்படிப் பரமபுருஷன் செல்லுகிறுனே, அப்படி அப்படியே (முக்குறும்) கூடப்போகிறுன்.]

500. யதுதீ 269-1 [தை-யீகார 11-3. 4]

அது யது தே கர்மவிசிகித்ஸா வா வருத்தவிசிகித்ஸா

வா ஸ்யாத் । யே தத்ர ப்ராஹ்மணை: ஸம்மர்ஶிந: ।

துக்தா ஆயுக்தா: । அலுரக்ஷா துர்மாமா: ஸ்ய: ।

பது தே தத்ர வர்த்தேந । தது தத்ர வர்த்தேது: ॥

[(சிஷ்யனுக்கு ஆசாரியனின் உபதேசம்:-) உனக்கு (ஸாஸ்தர ஸித்தமான) கர்மங்களைப்பற்றியோ, (ஸிஷ்டாசாரஸித்தமான) ஒழுக்கங்களைப்பற்றியோ ஸந் தேஹம் இருந்ததாகில், ஆராய்ச்சியில் வல்லவர்களும், வேதஸாஸ்தரங்கள் வழின்றவர்களும், லெளகிகஜ்ஞர்னம் உள்ளவர்களும், கோபம், லோபம் முதலாக விடுபடுகிறார்கள்.]

லான துர்க்குணங்களற்றவர்களும், தூர்மத்தில் ஈடுபாடு உள்ளவர்களுமான பூராஹ்மணர்கள் அவ்விஷயத்தில் எப்படி நடக்கிறார்களோ, அப்படியே நீயுட் நடக்கவேண்டும்.]

501. யதா ரத்நாநி 370-4 [வாய்ந்துராணம் 67-89]

யதா ரத்நாநி ஜூலைதேரஸங்க்குயேயாநி புத்ரக |

ததா குளு ஹ்யநந்தஸ்ய அஸங்க்குயேயா மஹாத்மநः ||

[பின்னாய்! கடலில் ரத்னங்கள் எண்ணமுடியாமலிருப்பதுபோலே, மஹாபுருஷனான அநந்தனுடைய குளங்களும் எண்ணமுடியாதவை.]

502. யதோசிதம் 277-1; 283-5; 292-3 [ஸ்தோ-ர் 40]

நிவாஸஸ்யாஸநபாதுகாம்ஶகோபதாநவர்ஷாதபவாரணதிஃபி : |

ஸரிரபேதூஸ் தவ ஶேஷதாம் காஷதர் யதோசிதம் ஶேஷ இதிரிதே ஜநநः ||

[பகுவானுக்கு) எழுந்தருளியிருக்கிற திருமாளிகையாகவும், கண்வளச்சத்தருளுகிற படுக்கையாகவும், ஸிம்ஹாஸனமாகவும், பாதுக்கையாகவும், திருப்பரியட்டமாகவும், அணையாகவும், மழைக்கும் வெயிலுக்கும் குடையாகவும், மற்றும் பலபடியாகவும். ஆகின்றவையாய், அநந்தந்தக் காலத்திற்குத் தக்கபடி உனக்கு அடிமைப்பட்டவையான பலஸரிரங்களாலே ஶேஷன் என்று எல்லா ஜனங்களாலும் சொல்லப்படுவனுமான (திருவனந்தராஜ்வானுடைய திருமேனியில் எழுந்தருளியிருக்கிறவனுகவும்.)]

503. யதாஹரேவ 254-1 [ஜாபாலோபநிஷத்]

யதாஹரேவ விரஜேத் ததாஹரேவ ப்ரவரஜேத்

[என்றைக்கு வைராக்கும் விளைகிறதோ, அன்றைக்கே துறவு மேற்கொள்ள வேண்டும்.]

504. யதி, வர ராவண: 88-வது ப்ரமாணம் காண்க.

505. யது:துலேரதி:பாவ: 47-வது ப்ரமாணம் காண்க.

506. யதி:யதி:மோ 225-3; 229-8; 231-5; 233-4 [ரா-ஸ் 49-18]

யதி:யதி:மோ ந பாலவாந் ஸ்யாதுயம் ராக்ஷஸேஸ்வரः |

ஸ்யாதுயம் ஸாரலோகஸ்ய ஸஸக்ரஸ்யாபி ரக்ஷிதா ||

[தூர்மத்துக்குப் புறம்பரனவனுயில்லாவிட்டால், பாலம் மிகுந்த இந்த ராவணன் ராக்ஷஸர்களுக்கு அரசனுழிருப்பதோடல்லாமல், இந்திரனுள்ளிட்டை மூவுலகிற்குமே அரசனுழிக்கலாம்.]

507. யதி:யதி:சரதி 254-6; 446-2; 455-2; 456-6 [கி:தை 3-21]

யதி:யதி:சரதி ஸ்ரேஷ்டாஸ் தத் ததே:வேதரோ ஜநः |

ஸ பத்ப்ரமாணம் குருதே லோகஸ் ததாநுவர்த்ததே ||

[ஸ்ரேஷ்டானங்களை வொருவன் எப்படியெப்படி அனுஷ்டிக்கிறானால், அப்படியெப்படியே மற்ற ஜனங்கள் அனுஷ்டிக்கின்றனர். அவன் எவ்வளவு செய்கின்றானால், உலகமும் அதை அனுஸரிக்கின்றது.]

508. யத்யத்விபூதி 384-4 [கீதை 10-41]

யத்யத்விபூதி, திமத்ஸத்தவம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா ]

தத்ததேவாவகஃசு தவம் மம தேஜோம்ஶஸம்பவம் ]]

[எந்தெந்த ஜீவராசி தன்னுல் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ, ஒளி உடையதாய் உள்ளதோ, மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் ஊற்றமுடையதாய் விளங்குகின்றதோ அந்தந்த ஜீவராசியை நீ (அளப்பரிய சக்தியுள்ள) என்னுடைய நியமன ஶக்தியின் ஒரு பகுதியினால் உண்டானதே என்றே அறிவாயாக.]

509. யத்விநா 282-5 [ரா-அ 97-8]

யத்விநா புரதம் தவாம் ச ஶத்ருக்ஞஞ்சாபி மாநதஃ ]

புவேந்மம ஸாகஃம் கிஞ்சித் பஸ்மஸாத் குருதாம் ஶ்ரீகீ ]

[பெருமையைத் தருபவனே! புரதனையும், உன்னையும், ஶத்ருக்ஞனையுமில் வாமல் ஏதாவது எனக்கு ஸாகங்முண்டாகுமானால், அதை அக்ஞி சாம்பலாக்கட்டும்]

510. ய: பூர்வ்யாய 218-4 [ருக்மண்டல 1-21-154-14]

ய: பூர்வ்யாய வேத, ஸே நவீயஸே ஸாமஜ்ஞாநயே விஷ்ணவே தத்தாஸதி ]

யோ ஹாதமஸ்ய மஹதோ மஹி புரவத் ஸேது, ஸ்ரவோபிர யுஜ்யம் சிதஃபுயஸத]]

[எத்த மனிதன் முதல்வனும், விதவிதமான உலகைப் படைத்தவனும், (என்றும்) புதியவனும், லக்ஷ்மீ நாதனுமான விஷ்ணுவுக்குத் தன்னை அளிக்கிறானாலே (அவனும்), மஹாநுபாவனை இந்த பகவானுடைய, பூஜிக்கத்தகுந்த ஜன் மத்தை (எவன்) ஸங்கீர்த்தனம் செய்கிறானாலே அவனும், பெரும்புகழாளனுய் (அனைவரும்) அடையத்தக்க அந்த பகவானுடைய பரமபதத்தை எதிர்நோக்கிச் செல்கின்றனர்.]

511. யமுநாம்-சாதி 213 - வது ப்ரமாணம் காண்க.

512. யயெள ச காசித் 146-2 [வி-பு 5-18-19]

யயெள ச காசித் ப்ரேமாந்தா தத்பாரஸ்வமவிலம்பிஃதம் ]

[அன்பினால் அறிவு மழுங்கியவளான ஓர் ஆயர்மங்கை கண்ணனுக்கருகில் விரைவில் வந்தாள்.]

513. யயெள தூர்ய 447-1; 455-4; 457-2 ?

யயெள தூர்யப்ரணைதேந பேரீணும் ச மஹாஸ்வனை: 1

[தூரியம் என்னும் வாத்தியத்தின் பேரோவியோடும், பேரி(முரசு)களின் ஆலியோடும் சென்றுள்ளது.]

514. யஸ்த்வயா 196-1; 201-1; 204-1; 206-1 [ரா—அ 30-18]

யஸ் தவயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நரகோ யஸ் தவயா விநா ]

இதி ஜாநந் பராம் பரிதிம் குச்சு ராம மயா ஸஹ ]

[ராகவரே! ‘உம்முடன் கூடியிருக்கும் இருப்பே (எனக்கு) ஸ்வர்க்கும்; உம்மைப் பிரிந்திருக்குமிருப்பு நரகம்’ என்பதை அறிந்து, என்னுடன் கூடவே மேலான ஆநந்தத்தை அடைவீராக.]

515. யஸ்மாத் தவயைவ 158-1 [வி.பு 5-16-23]

யஸ்மாத் தவயைவ துங்டாத்மா ஹத: கேஸி ஜநார்த்தங் ]

தஸ்மாத் கேஸவநாமா தவம் லோகே குயாதிம் குமிஞ்யலி ]

[ஜநார்த்தஙனே! தீயவனுடைய கேசி உன்னால் கொல்லப்பட்ட காரணத்தால் நீ உலகில் ‘கேசவன்’ என்று பெயர் பெறப்போகிறுய்.]

516. யஸ்ய ணிருப 846-12. (யஸ்ய?) ணிருபபுரிஹணம் 374-வது ப்ரமாணம் காணக.

517. யஸ்ய ஸா 432-1; 439-2; 442-1; [ரா-ஆ 18-37]

அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா ]

ந தவம் ஸமர்த்தங்கள் தாம் ஹர்த்தும் ராமசாபாஸ்ரயாம் வநே ]

[யாதொரு தேஜஸ்ஸாக்கு ஜனகராஜன்திருமகளான பிராட்டி உரிய வளோ, அந்த ராமதேஜஸ்ஸானது அளவிடவொண்ணுதது: காட்டில் ராம னுடைய வில்லை அண்டைகொண்டிருக்கும் அவனை எடுத்துவர நீ வல்லனல்லை.]

518. யஸ்யா: கடாக்ஷண 302-5; 358-7; [வைகுண்ட<sub>2</sub>ஸ்தவ 22]

யஸ்யா: கடாக்ஷணமநுக்ஷணமீஸ்வராணம்

ஜஸ்வர்யஹதுரிதி ஸர்வஜநீநமேதத்!

தாம் ணீரிதி தவதுபஸமஸ்ரயனுந் நிராஹ:

தவாம் ஹி ஶ்ரிய: ஶ்ரியமுதங்ரஹாருதங்ரவாச: ]

[யாவளோரு பிராட்டியின் கடாக்ஷமானது, இந்திரன் முதலிய தேவர்களுக்கும் கஷ்ணந்தோறும் ஜஸ்வர்யஹதுவாகிறதென்பது ஸர்வஜநஸம்மதமானதோ.. அந்தப் பிராட்டியை தேவரிரிடத்தில் ஆஸ்ரயித்திருப்பது காரணமாகவே ணீயென்று நிருக்தி கூறுகின்றார்கள். உதங்ரவாக்குக்களான திருமங்கையாழ்வார், ஆளவந்தார் போல்வாரும் தேவரிரையன்றே திருவுக்கும் திருவாகிய செல்வளென்கிருர்கள்.]

519. யஸ்யாத்மா 72-2 [புகுஹ 5-7-22]

யஸ்யாத்மா ஶரிரம்

[எந்தப் பரமாத்மாவுக்கு ஆத்மா ஶரிரமோ...]

520. யஸ்யாமதம் தஸ்ய 875-2; 376-3—54—வது ப்ரமாணம் காணக.

521. யஸ்யாஸ்மி 4-9; 5-1; 840-3 [யஜார்-அஸ்டக 3-7]

யஸ்யாஸ்மி ந தமந்தரேமி

[எவனுக்கு நான் தாஸனையிருக்கிறேனே அவனைவிட்டு வெறேருவனிடம் செல்லமாட்டேன்.]

522. யா: காஸ்சந 548-2 ?

யா: காஸ்சந க்ருதயோ மம புவந்தி,

தாஸ மம மதா நாஸ்தி, புகுவது ஏவ தா:

[என்னுடைய யாவைசில செயல்களுண்டோ, அவற்றில் எனக்கு “என்னுடையவை” என்னும் என்னமில்லை: பகவானுடையவையே அவை.]

523. யாவத: குருதே 388-5 [வி.பு 1-17-66]

யாவத: குருதே ஐந்து: ஸம்பந்தாந் மநஸ: ப்ரியாந் ]

தாவந்தோயிஸ்ய நிகுந்யந்தே ஹ்ருதூயே ஶோகஶங்கவ: ]

[ஜீவன் தன் மனத்துக்கிணிய (பெண்டு பிள்ளைகள் முதலான) ஸம்பந்தங்களை எவ்வளவு வளர்த்துக்கொள்கிறோனே, அந்த அளவுக்கு அவன் தன் இருதயத்தில் ஶோகங்களாகிற அம்புகளைப் பாய்ச்சிக்கொள்கிறான்.]

524. யாவதாவர்த்ததே 15-1 [ரா-யு 181-11]

யாவதாவர்த்ததே சக்ரம் யாவதீ ச வஸாந்தரா ]

தாவத் தவமிறு ஸர்வஸ்ய ஸ்வாமித்வமநுவர்த்தய ]

[காலசக்கரம் எத்தனை நாள் சுழல்கிறதோ, பூமி எவ்வளவு பரப்பை உடையதாயிருக்கிறதோ, அவ்வளவு காலமும், அவ்வளவு இடத்திலும் இவ்வுலகில் நீர் எல்லாப் பொருள்களையும் அரசனுக ஆளக்கடவீர்.]

525. யாவந்ந சரணை 180-13 [ரா-அ 98-8]

யாவந்ந சரணை ப்ராது: பார்த்திவ வயஞ்ஜநாந்விதெள் ]

ஶரிரஸா தூரயிஷ்யாமி ந மே ஶாந்திர புவிஷ்யதி ]

[அரசனுக்குரிய அலங்காரங்களோடு கூடிய ஸ்ரீராம பாதங்களை என் தலையாலே துரிக்கும்வரையில் எனக்கு சாந்தி உண்டாகப்போவதில்லை.]

526. யா: ஸ்த்ரியே 885-வது ப்ரமாணம் காணக.

527. யுத்ததே, சரப்யபலாயநம் 311-1; 319-1; 327-2 [குதை 18-48]

ஸௌரயம் தேஜோ த்ருதிர தாக்ஷயம் யுத்ததே, சாப்யபலாயநம் ]

தாநமிஶ்வர புவஶ்ச காத்ரம் கர்ம ஸ்வபுரவஜம் ]

[யுத்ததைத்தில் புயமற்றுநுழையும் திறமையாகிற) குரத்தன்மை, (பிறால் வெல்லவோண்மையாகிற) தேஜஸ், (இடையூறுகளை அழிக்கும் வல்லமை-

யாகிற) தருதி, (எல்லாச் செயல்களையும் நிறைவேற்றும் திறமையாகிற) தங்கள் தன்மை, போர்க்களத்தில் (மரணம் உறுதியானாலும்) பின்வாங்காமை, (தன் பொருளைப் பிறர்க்குக்கொடுக்கையாகிற) தானம், பிறரை நியமிக்கும் திறமை ஆகியவை கூடுத்தியனுக்கு இயல்பாக இருக்கவேண்டியவை.]

528. யுவராஜமமந்யத 281-1; 292-2 [ரா-அ 1-42]

தம் ஸமீக்ஷை மஹாராஜோ யுக்தம் ஸமுதிஃதை: ஶாபை: |

நீஶ்சித்ய ஸசிவை: ஸார்த்தும் யுவராஜமமந்யத ||

[தசரதமஹாராஜர் சிறந்த குள்ளங்களோடு கூடிய அந்த ராமனிப்பார்த்து, மந்திரிகளோடு ஆலோசனை செய்து அவனை யுவராஜாவாக்க எண்ணினார்.]

529. யுவவை வஸாதேவோ 48-3 [வி-பு 5-20-52]

மஹாதஸவமிவாஸாத்ய புத்ராநந விலோகநம் |

யுவவை வஸாதேவோது விஹாயாப்யாகுதாம் ஹராம் ||

[எமந்தன் முகத்தாயரையைக் காண்பதை ஒரு பெரிய உத்ஸவத்தைப் போலே அடைந்து, வசதேவர், தேடியடைந்த கிழுத்தனத்தை விட்டு வாலிபனிப்போல் ஆனார்.]

530. யே ச வேதாவீதோ 165—வது ப்ரமாணம் காண்க.

531. யேஷாம் தரீண்யபதாநாநி யோநிர் வித்யா ச கர்ம ச |

தே ஸேவ்யாஸ் தைஸ்ஸமாயுக்த: ஶாஸ்த்ரேப், யோயிபி விஶிஷ்டதே ||

[நற்குடிப்பிற்பு, கல்வி, நல்லெலாழுக்கம் ஆகிய மூன்று சிறப்புக்கள் எவரிடமுள்ளவோ அவர்களே ஆஸ்ரயிக்கத்தக்கவர்கள். இம்மூன்று சிறப்புக்களுடைய வன் (ப்ராமண்ய விஷயத்தில்) சாஸ்திரங்களைக் காட்டிலும் சிறப்புற்றவன்.]

532. யோ மாமேவ 200-4 [கீதை 15—19]

யோ மாமேவமஸம்முடோ ஹாநாதி புருஷோத்தமம் |

ஸ ஸர்வவித்யபூஜதி மாம் ஸர்வபாவேந பாரத ||

[புரதகுலத்திலே பிறந்தவனே! எவ்வளருவன் இம்மாதிரியாக சுநாசுநர புருஷர்களைக் காட்டிலும் பல காரணங்களால் சிறப்புற்றவனுக என்னைக் கலக்க மில்லாமல் அறிகிறுனே, அவன் என்னை அடைவதற்குரிய வழியனைத்தையும் அறிந்தவனுகிறுன்; (என்னை அடையும் வழியான) பக்தி ப்ரகாரங்களைத் தாலும் என்னிடம் பக்தி செய்தவனுகிறுன்.]

533. யோ வஜ்ர பாதா 194-வது ப்ரமாணம் காண்க.

534. யே வைவேதா 488-வது ப்ரமாணம் காண்க.

ஏ

535. ரக்ஷது த்வாம் 147-2; 149-2; 153-2 [வி. பு 5-5-14]

ரக்ஷது த்வாமஸேஷானும் பூதாநாம் ப்ரபுவோ ஹரி: ]  
யங்க நாபி, ஸமுத்தீ, தபங்கஜாத, புவஜ்ஜகஃத ||

[எவனுடைய உந்தியிலிருந்து உண்டான தாமரையிலிருந்து இவ்வுலகம் உண்டாயிற்றோ, ஸகல ஜூத்தகாரணனை அந்த ஹரி உன்னைக் காப்பானுக.]

536. ரக்ஷதா ஜீவ 886-1 [ரா-பா 1-14; ரா-ஸ் 35-10]

ரக்ஷதா ஜீவலோகஸ்ய ஸ்வஜ்ஞஸ்ய ச ரக்ஷதா

[ஸ்ரீராமபிரான் எல்லா உலகையும் காப்பாற்றுமவர்; தம்முடைய ஜனங்களையும் காக்குமவர்.]

537. ரக்ஷவாபேஷா 99-1 [லக்ஷ்மிதந்த்ரம் 17-78]

ஸர்வஜ்ஞோநிபி ஹி ஸர்வேஶ: ஸதா காருணிகோநிபி ஸந் ]  
ஸம்ஸாரதந்த்ரவாஹித்வாத் ரக்ஷயா(க்ஷா)பேஷாம் ப்ரதிக்ஷதே ||

[அனைவரையும் நியமிக்கும் பரமபுருஷன் எல்லாமறிந்தவனுயும், எப்போதும் கருணையுள்ளவனுயுமிருந்தபோதிலும் ஸம்ஸாரநெறிமுறையை நடத்துகிறவனுகையால் ரக்ஷிக்கப்படுபவனின் (ரக்ஷிக்கவேண்டுமென்னும்) பிரார்த்தனையை எதிர்பார்க்கிறோன்.]

538. ரங்கி, நேத்ர 6-1 [மாழுனிகள் முக்தகம்]

ரங்கி நேத்ரஶரேண தாடித்தநு: ஶேதே, ஸ்வயம் ஸாந்த: ர:  
பாத்த: ஶ் சம்பகத: மபி:, குசதடே மக்ஷோந்தங்ரீஸ்வர: |  
போகுபாபாடவலஜ்ஜயா வடமஹாத: மா புணிந்த: ரேபதத்  
ரம்யேஶஸ் தவ விஸ்மிதேந மநஸா கோதே: பரம திஷ்டுதி ||

[கோத: ஸ்வயம் வரத்திற்குப் பல அர்ச்சாவதார எம்பெருமான்கள் எழுந்தருளினர். அவர்களில் பெரியபெருமாள் (ஆண்டாளின்) கண்ணம்புகளாலே அடிக்கப்பட்டவராய் (ஸ்ரீவில்லிபுத்தாருக்கு அருகில் உள்ள கோயிலில்) சயனித்திருக்கிறார். திருமாலிருஞ்சோலை அழகர் (சம்பகக்காட்டிலுள்ள காட்டழகர் கோயிலில்) சம்பகமாலைகளாலே கட்டப்பட்டார். திருமலையப்பனுன் திருவேங்கடவுளே (அருகிலுள்ள திருவண்ணமலையாகிற) (பூமிதேவியின் அவதாரமான ஆண்டாளின்) முலையில் அழுந்தி நிற்கிறார். வடபெருங்கோயிலுடையானுகிறகிழவரோவனில் (இளம் பெண்ணுன் ஆண்டாளைத் தாம் மனம்புணர்ந்து) அனுபவிக்க இயலாது என்னும் வெட்கத்தாலே ஆதிஶேஷன்மேலே விழுந்தார். உன்னுடையவரான அழகியமணவாளன் (நம்பெருமாள்) ஒருவரே வியப்புற்று நெஞ்சோடு உள்தருகில் நிற்கிறார்.]

539. ருஞ்ஜநீயஸ்ய 69-6; 237-8; 242-1; 244-8; 245-6; 374-3; 475-5 [ரா-ஏ 106-6]

எத்ரோ: ப்ரக்ஷயாதவீர்யஸ்ய ருஞ்ஜநீயஸ்ய விக்ரமை: |

பஸ்யதோ யுத்தவுப்பதீதாப்பும் கருத: காபுருஷஸ்த்வயா: ||

[புகழ்பெற்ற வீர்யத்தையடையவனும், எனது பராக்ரமத்தைக் காட்டி உயிப் பிக்கத்தக்க எதிரியுமான ராமன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, போர்புவிவதில் பேராசைகொண்ட நான் (ஸரதியான) உன்னால் (போரில் பின்வாங்கும்) பயங்கொள்ளி மனிதனுக ஆக்கப்பட்டேன்.]

540. ரதங்குஞ்ஜா 210-2; 214-3; 217-4; 219-7 [ரா-ஸா 31-2]

ராஜா தாஸரதோ நாம ரதங்குஞ்ஜரவாஜிமாந் |

புண்யஸீலோ மஹாகிரத்தி: ருஜாராவீந் மஹாயா: ||

[தசரதன் என்னும் பெயருள்ள அரசர், தேர், யானை, குதிரை (காலான்) படைகளை உடையவராய், புண்ணியமான ஒழுக்கமுடையவராய் (தனது நாட்டு ஹம், வெளிநாடுகளிலும்) பெரும் புகழுடையவராய், நேர்மையானவராய் இருந்தார்.]

541. ரமயானு வநே 338-1; 344-7; 346-11 [ரா-பா, 1-31]

ரம்யமாவஸதங்கும் கருத்வா ரமயானு வநே த்ரய: |

தேவகங்தர்வஸங்காஶாஸ் தத்ர தே ந்யவஸந் ஸகும் ||

[தேவகங்தர்வர்களைப் போல் விளங்குமவர்களும், வனத்தில் ஆனந்திப்பவர்களுமான (ராமன், லக்ஷ்மணன், ஸீதை ஆகிய) அம்முவரும், ஓர் அழகிய பர்வசாலையைக் கட்டி அதிலேயே ஸாகங்மாக வாழ்ந்தனர்.]

542. ரமஸ்வ 206-6 [ரா-அ 16-20]

ஹந்த ஸீக்ரமிதோ குத்வா தாரக்ஷயாமி ச மஹீபதிம் |

ஸஹ தவம் பரிவாரேண ஸாகங்மாஸ்ஸவ ரமஸ்வ ச ||

[இந்த அந்தப்புரத்திலிருந்து விடைவிலேயே சென்று (தந்தையான) தசரதசக்ரவர்த்தியைப் பார்க்கிறேன். (ஸீதையாகிற) நீதோழிகளோடு கூட இவி திருந்து ஆனந்தமடைவாய்.]

543. ரவோவை 4-2 [தை-ஆநந்த 7-1]

ரவோ ஸவ ஸ:, ரஸம் ஹ்யேவாயம்

ஸப்த்தவா ஆநந்தி: பவதி |

[அந்தப் பரமபுருஷன் ரஸ (ஆநந்த) ஸ்வரூபனஸ்லவா; இந்த ஜீவன் ஆநந்தஸ்வரூபனை அப்பரமபுருஷனை அடைந்து ஆனந்தமுடையவனுகிறுன்.]

544. ராகவோயர்ஷம் 53-1, 57-வது ப்ரமாணம் 2 வது ஸலோகம் காண்க.

545. ராஜத் 283-4 [ரா-யி 126-50]

நாநாதநுஷ்஠ாகிரஸு ஸம்ப்ரபுஷ்பிதகாநநா |  
ஏஷா ஸா தःருஶ்யதேநயோத்யா ராஜதாநீ பிதுர்மம ||

[பலவகைப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் நிறைந்ததாய், நன்கு மலர்ந்த காடுகளை உடையதாய், எனது தந்தையின் தலைநகரான அயோத்திநகரம் இதோ சிதிகிறது.]

546. ராஜந் 885-2; 889-3 [ரா-அ 72—24]

உத்திஷ்டோத்திஷ்டா கிம் ஶேஷே ராஜந்நத்ர மஹாயஸ: |  
தவத்திஷ்டா நவி ஶோசந்தி ஸந்த: ஸதஃவி ஸம்மதா: ||

[பெரும்புகழுள்ள அரசனே! எழுந்திரு; எழுந்திரு. ஏன் இங்கு வீழ்ந்து விட்டாய்? நல்லோர்களின் கூட்டத்தில் கொண்டாடப்படும் நல்லோர்களான உன் யேன்றவர்கள் (தந்தையின் மரணத்தைக்கேட்டு) வருந்துவதில்லை.]

547. ராஜஸம்ஸ்ரய 114-8 [ரா-யி 116-38]

ராஜஸம்ஸ்ரயவஸ்யாநாம் குர்வந்திநாம் பராஜ்ஞயா |  
விதேநாம் ச தாவீநாம் க: குப்யேத: வாநரோத்தம ||

[வாநரஸ்ரேஷ்டானே! ராஜாவுக்குப் பரதந்திரர்களும், அவனுடைய ஆஜ்ஞா வினால் (எனக்குத் துன்பத்தைச்) செய்பவர்களும், அவனுக்கு வசப்பட்டவர்களு ஹன வேலைக்காரிகளிடத்தில் எவன் கோபங்கொள்வான்?]

548. ராஜா துங்ரதோ 540-வது ப்ரமாணம் காண்க.

549. ராஜாதிராஜ: 884—5; 889-1 [பார—ஆஸ்வ 43-13]

ராஜாதிராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்மமயோ மஹாந் |  
ஈஸ்வரம் தம் விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி: ||

[எல்லா அரசர்களுக்கும் பேரரசராய், ப்ரஹ்மஸ்வருபியாய், பெரியவராய் வினங்குபவர் விஷ்ணுவே. அவரையே ஈஸ்வரரென்று அறிவோம். அவரே தந்தையாவார். ப்ரஜாபதியுமாவார்.]

550. ராஜ்யமஸ்மை 270-4; 272-4 [ரா-அ 97-17, 18, 19]

யதி, ராஜ்யஸ்ய ஹேதோஸ்தவமிமாம் வாசம் ப்ரபாஷிஸே |  
வக்ஷியர்மி பரதம் தஃருஷ்டவா ராஜ்யமஸ்மை ப்ரதியதாம ||  
உச்யமாநோடபி பரதோ மயா லக்ஷ்மண தத்தவத: |  
ராஜ்யமஸ்மை ப்ரயச்சேதி பாடமிதயேவ வக்ஷியதி ||  
ததோக்தோ துர்மஸீஸேந ப்ராதரா தஸ்ய ஹிதே ரத: |  
லக்ஷ்மண: ப்ரனிவேஶேவ ஸ்வாநி குாத்ராளி ஸத்ரூயா ||

[“லக்ஷ்மணே, ராஜ்யத்தில் ஆசையினால் (பாரதனை நிந்திக்கும்) இந்த வாச்த தையை நீ பேசினையாகில், பாரதனைப் பார்த்தவுடன் ‘ராஜ்யத்தை இந்த லக்ஷ்மணனுக்குக் கொடுத்துவிடு’ என்று கூறுகிறேன். நான் ‘ராஜ்யத்தை இக் குக்குக் கொடுத்துவிடு’ என்று உள்ளபடி கூறுவேணுகில், பாரதன் ‘அப்படியே ஆகட்டும்’ என்றே சொல்லுவான்” என்று இவ்வண்ணமாக அறவழிந்தக்கும் தமயனான ராமனால் சொல்லப்பட்டவனுய், ராமனது நன்மையிலேயே ஈடுபட்ட னன லக்ஷ்மணன் தன் உடலினுள் அவயவங்கள் புகுந்ததுபோலே, வெட்கத் தாலே கூனிக்குறுகிப்போனான்.]

551. ராஜ்யம் நாம 884-2 [ரா-கி 12—20]

ராஜ்யம் நாம மஹாவ்யாதி: அசிகித்ஸ்யோனிநாஸந: ।

ப்ராதரம் வா ஸுதம் வாபி த்யஜந்தி குலு பூ, மிபா: ॥

[ராஜ்யம் என்பது சிகிச்சை செய்யமுடியாததாய், நீக்கமுடியாததாக (அல்லது நோயாளியை அழிப்பதாய்) இருக்கும் பெரிய வியாதியாகும். ஸஹேதரனாலும், பிள்ளையானாலும், அவனையும் அரசர்கள் கைவிடுகிறார்களன்று. ]

552. ராமஶார்த்துாலம் 402—3 ?

ராமஶார்த்துாலம்

[ராமனுகிற புலியை]

553. ராமஸ்ய துயிதா 286—1 [ரா—பா, 1—26]

ராமஸ்ய துயிதா பார்யா நித்யம் ப்ராணஸமா ஹிதா ।

ஐநகஸ்ய குலே ஜாதா தேவமாயேவ நிர்மிதா ॥

[ஐனககுலத்தில் பிறந்தவனும், தேவர்களின் ஆச்சர்யமான படைப்புப்போன்ற வனும். ராமனுக்கு இனியவனும், எப்போதும் அவனுக்கு உயிர்போலே நன்கூ செய்யும் மனைவியுமாயிருந்தான் (எதை)]

554. ராமாநுஜம் லக்ஷ்மண 140-2; 145-5 [ரா—ஸு 28—10]

நூநம் ஸகாலோ ம்ருகாருபதாரி மாமஸ்பயாக்ஷயாம் லுலுபே, ததாநீம் !

பத்ரார்யபுத்ரம் விஸஸ்ரஜ முடா ராமாநுஜம் லக்ஷ்மணபூர்வஜம் ச ॥

[அறவிவியான நான் எந்த சமயத்தில் சக்ரவர்த்தித்திருமகனுடைய தக்ஷியான இளையபெருமாளையும், இளையபெருமாளுடைய தமயனராய், எனது கண வரான பெருமாளையும் வீரட்டிவிட்டேனே, அப்போதே ஸுப்ரஸித்தானு யமன் மானுக உருக்கொண்டு அற்பமான புண்ணியத்தையுடைய என்னை வஞ்சித்து விட்டான்.]

555. ராமே ராஜ்யம் 86—1; 93-1 557-வது ப்ரமாணம் கணக.

555. ராமோ த,வி 286-2; 290-2; 293-2 [ரா-அ 18-30]

தத் புருஹி வசநம் தேவி! ராஜ்ஞோ யதுபி, காங்கஷிதம் |  
கரிஷ்ணே ப்ரதிஜாநே சராமோ துவிர் நாபி, பாஷதே ||

[அம்மா! அரசர் விரும்பியதான் அந்த வசனத்தைச் சொல்லுவாயாக; அப்படியே செய்கிறேன்; ப்ரதிஜ்ஞாயையும் செய்கிறேன்; ராமன் இரண்டு விதமாகப்பேசுமாட்டான்.]

557. ராமோ ராமோ 145-2; 150-7 [ரா-ஐ 131-102]

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமப, வந் கதா: |  
ராமபூதம் ஐகுதபூத ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி ||

[ராமன், ராமன், ராமன்' என்றே குடிகளுடைய பேச்சுக்களிருந்தன. ராமன் ராஜ்யம் ஆளும்போது உலகம் முழுவதும் ராமமயமாயிருந்தது.]

558. ராமோ விக்ரஹ 70-2; 125-2; 431-8 [ரா-ஐ 87-13]

ராமோ விக்ரஹவாந் துர்ம: ஸாது:, ஸத்யபராக்ரம: |  
ராஜா ஸர்வஸ்ய லோகஸ்ய தேவாநாம் மக, வாநிவ ||

[ராமன் துர்மே உருவெடுத்தவன்; நல்லொழுக்கமுடையவன்; உண்மை விரன்; தேவர்களுக்கு இந்திரனைப்போல் எல்லாவுலகிற்கும் இவன் அரசு வகிருன்.]

559. ராவணஸ்யாநுஜோ 224-2; 228-4; 231-8; 232-6 [ரா-ஐ 17-17]

ராவணஸ்யாநுஜோ ப்ராதா விபிஷண இதி ஸ்ருத: |  
சதுர்ப்பி, ஸ ஸஹ ரகேஷாபி, ப, வந்தம் ஶரணம் குத: ||

[விபிஷணன் என்று பெயர் பெற்றவனும், ராவணன் தம்பியான அரக்கன் தாலு அரக்கர்களோடு தேவரீரை ஶரணமடைந்துள்ளான்.]

560. ராவணே நாம 269-வது ப்ரமாணம் கரண்க.

561. ரிபுனுயபி 198-2; 202-3; 229-8 [ரா-ஐ 50-56]

ஸகூ! ராகுவ! துர்மஜ்ஞ! ரிபுனுமபி வத்ஸல! |  
அப்யநுஜ்ஞாதுமிச்சாமி குமிஷ்யாமி யதாகுதம் ||

[நண்பரே! ரகு, குலத்தில் உதித்தவரே! துர்மத்தை அறிந்தவரே! சத்துருக்களுக்கும் வாத்ஸல்யத்தை உடையவரே! விடைபெற்றுக்கொள்ள விரும்புகிறேன்; வந்தவாறே போய்விடுகிறேன்.]

563. லக்ஷ்மணேந குதாம் 305-7 [ரா-உ 107-8]

அத்தையவாஹும் குமிள்யாமி லக்ஷ்மணேந சுதாம் குதும் ।

[நான் இன்றே லக்ஷ்மணன் சென்ற அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்வேன்.]

564. லக்ஷ்மனே லக்ஷ்மி 81-1; 48-1; 51-4; 223-3; 224-1; 228-2; 231-1; 282-3; 305-4 [ரா-பா 18-28]

ஸர்வப்ரியகரஸ்தஸ்ய ராமஸ்யாபி ஶரீரதः ।

லக்ஷ்மனே லக்ஷ்மிஸம்பந்நோ பஹு: ப்ராண இவாபர: ॥

[கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன், ராமனுக்கு ஶரீரத்தைக்காட்டி ஒழும் எல்லாப் பிரியத்தையும் செய்பவனைகவும், வெளியிலிருக்கும் மற்றொரு ப்ராணன் போலவும் விளங்கினான்.]

565. லக்ஷ்மீபதி: 192-1 [பாஞ்சாத்ரம்]

அஹும் மத்ப்ராப்த்யபாயோ வை ஸாக்ஷால்லக்ஷ்மீபதி: ஸ்வயம் ।

லக்ஷ்மீ: புருஷகாரேண வல்லபா ப்ராப்தியோகி:நி ।

ஏதஸ்யாஸ்ச விஶேஷாடயம் நிகுமாந்தேஷா ஶப்யத்யதே ॥

[லக்ஷ்மீபதியான நானே என்னையடைய உபாயமாவேன். என் பிரியையான லக்ஷ்மியானவள் புருஷகாரத்தினால் என்னை அடைய உதவிபுரிகிறான். (புருஷகாரத்வமாகிற) இப்பெருமை இவனுக்கு வேதாந்தங்களில் சொல்லப்படுகிறது.]

566. லோகபார்த்தாரம் 158-வது ப்ரமாணம் காண்க.

567. லோகாம்ச 366-வது ப்ரமாணம் காண்க.

## வ

568. வக்தா ஸ்ரோதா 70-6 [ரா-ய 16-20; ரா-உ 27-2]

ஸ=ஸயா: புருஷா ராஜந! ஸததம் பரியவாதி:ந: ।

அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச து:ர்லப: ॥

[அரசனே! (மனத்துக்கு) இனிய வார்த்தைகளைச் சொல்லுகிறவர்கள் கிடைத்தற்கு என்யவர்கள்; இனிமையில்லாததாய், நன்மை பயப்பதான வார்த்தையைச் சொல்லுபவனும்,, (அதைக்) கேட்பவனும் கிடைத்தற்கு அரியவன்.]

569. வசஸ:ம் வாச:ய 871-5 [ஜிதந்தே 1-9]

கார்யானும் காரணம் பூர்வம் வசஸாம் வாச்யமுத்தமம் ।

யோகுநாம் பரமாம் ஸ்தி:தி:ம் பரமம் தே பதும் விது: ॥

[கார்யங்களான எல்லாப்பொருள்களுக்கும் ஆதி:காரணமாகவும், சொற்களுக்கு ஜோன் சொற்பொருளாகவும், யோகுந்களுக்கு மேலான ப்ராப்யமாகவும் உன்னுடைய மேலான திருவடிகளை (பெரியோர்கள்) அறிகிறார்கள்.]

570. வசஸா ஸாந்த்வ 892-1; 405-5; 407-1 [ரா-ய 19-6]

தஸ்ய தத்வசநம் ஶ்ருத்வா ராமோ வசநம்ப்ரவீத |

வசஸா ஸாந்த்வயித்வைநம் லோசநாப்யாம் பிபுந்நிவ ||

[ஸ்ரீராமபிரான் அந்த விபீஷணனுடைய அந்தச்சொல்லைக் கேட்டு, இந்த விபீஷணை, வார்த்தையினாலே ஆறுதல்கூறி, கண்களினாலே பருகுபவர்போலே வார்த்தையை உரைத்தார்.]

571. வஞ்சிதாஸ்சாபி 885-3 [ரா-அ 84-16]

நஷ்குடஸ்சைவ தேஸோயம் வஞ்சிதாஸ்சாபி தே வயம் |

நிவேதயாமஸ்தே ஸர்வே ஸ்வகே தாஸகுலே வஸ ||

[இந்த வனப்ரதேசம் உங்களுடைய அரண்மனைத்தோட்டமாகும். (இராமன் வனம் அனுப்பப்பட்டதால், அல்லது எங்களுக்கு உங்கள் வருகை பற்றிச் சொல்லாததால்) நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம். இங்குள்ள அனைவரும் உன் தாஸர்கள், ‘‘உன் தாஸனின் இடத்தில் வளிப்பாய்’’ என விண்ணப்பித்துக் கொள்கிறோம். (இது பரதனிடம் குகன்கூறியது)]

572. வத்ஸமத்ய 214-1 [வி-பு 5-17-19]

ஓ தாதார்ஷ ததாங்குணமாதாவாதோஹநே காவாம் |

வத்ஸமத்யகுதம் பாலம் (புல்ல)நிலோத்பலதாஸச்சுவிம் ||

[அப்போது அந்த அக்குரன் முதலில் மாடுகறக்குமிடத்தில் கன்றுகளுக்கு நடுவிலிருப்பவனுய, (மலர்ந்த) நிலோத்பல இதழ்போன்ற நிறமுடைய சிறுவனுகள்னைப் பார்த்தான்.]

573. வதுதி யம: கில 370-வது ப்ரமாணம் கரண்க.

574. வதுர்ஹுமபி 159-வது ப்ரமாணம் கரண்க.

575. வத்யதாம் 50-8; 280-1; 288-2; 290-6; 294-3; 372-8; 892-2 [ரா-ய 17-27]

வத்யதாமேஷ திவ்ரேண தாண்டேந ஸசிவை: ஸஹ |

ராவணஸ்ய ந்ருஶமஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: ||

[இந்த விபீஷணன் மந்திரிகளோடுகூடக் கொடியதான் தண்டனையால் கொல்லப்பட்டும்; [ஏனெனில்] இந்த விபீஷணன் கொடியவனுள் ராவணனுடைய ஸஹாதரனன்றோ.]

576. வயோநஸ்ய 243-8 [ரா-ய 5-5]

ந மே து:க்கும் பரியா தூரே ந மே து:க்கும் ஹ்ருதேதி வா |

ஏததேவாநுஶோசாமி வயோநஸ்யா ஹ்யதிவர்த்ததே ||

[(எக்கு) இனிமையான ஸீதை தூரத்திலிருக்கிறார்கள் என்று எனக்குத் துன்பம் இல்லை; (ராவணனால்) அபஹரிக்கப்பட்டாள் என்றுவது எனக்குத் துன்பம் இல்லை; இவளுடைய வயது கழிகின்றதன்றே; இதைக் குறித்தே வருந்துகிறேன்.]

577. வரம் ஹூதவஹ 27-3 [குருட-பூர்வ ?]

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ஜூராந்தர்வயவஸ்தி,தி: |  
ந சௌரிசிந்தாவிமுகங்குநஸ்வாஸ்வைஶஸம் ||

[பரமபுருஷனின் நினைவற்ற மக்களிடையேயிருக்கும் உயிர்க் கொலை கொடிது; தீக்கொழுந்து விட்டெரியும் கூட்டினுள் வாழ்வது (அதனிலும்) நன்று.]

578. வரஷாயுதைர் 179-வது ப்ரமாணம் காண்க.

579. வல்லவீவது,நோ 121-4; 127-4; 132-5 ?

வல்லவீவது,நோக்சி,ஷ்டபவித்ராதுரவித்துரம்:

[இடைப் பெண்களின் வாயமுதைச் சுவைத்துப் பரிசுத்தியடையும் செம்பவள் வாயையுடைய கண்ணன்.]

580. வஸதி ஹ்ருதி, 441-வது ப்ரமாணம் காண்க.

581. வஸ-தே,லோவஹந் 213-வது ப்ரமாணம் காண்க.

582. வஸ்த்வேகமேவ 56-8; 57-1 [வி பு 2-6-47]

வஸ்த்வேகமேவ து:க்குாய ஸ-குாயேர்ஷ்யாகுமாய ச ]

கோபாய ச யதஸ்தஸ்மாத்துவஸ்து வஸ்த்வாத்மகம் குத : ]

[(அன்னம் பானம் முதலான) ஒரு பொருளே (ஒருவனுக்கு அல்லது ஒரு தேசகாலத்தில்) துன்பத்திற்குக் காரணமாகிறது; (மற்றொருவனுக்கு அல்லது மற்றொரு தேசகாலத்தில்) இன்பத்திற்கோ, பொருமை ஏற்படவோ, கோபத்திற்கோ காரணமாகிறது. ஆகையால், ஒரு பொருள் ஸ-குருபமானது அல்லது து:க்குருபமானது என்று எப்படிச் சொல்லமுடியும்?]

583. வாகுத்தர: 129-7 [தை—ஸம் 7-5-8]

மந: பூர்வோ வாகுத்தர:

[முதலில் மணஸ்ஸூம் அடுத்தபடியாக வாகிந்திரியமும் செயல்படுகின்றன.]

584. வாகுமீ ஹ்ருமாந் 279-1; 286-1; 290-1; 293-1 [ரா-ப,ஃ 1-9]

புத்துதிமாந் நீதிமாந் வாகுமீ ஹ்ருமாந் ஶத்ருநிபஃரஹண:

[(ராமன்) அறிவுடையவன்; நீதியுடையவன்; நல்லவார்த்தைகளை நன்றாகப் பேசுபவன்; (அப்படிப் பேசும்போது) மிக அழகாயிருப்பவன்; எதிரிகளை அழிப்பவன்.]

585. வாசா துர்ம 288-1; 290-8; 294-10 [ரா-ஸ, 39-10]

ஜீவந்திம மாம் யதுரா ராமஸ் ஸம்பாவயதி கீர்த்திமாந் 1  
தத் ததுரா ஹநுமந் வாச்யோ வாசா துர்மமவாப்நுஹி ||

[கீர்த்திமானை ராமபிரான் உயிருடன் வாழும் என்னை கௌளரவிக்கும்படியாக நீ வார்த்தை சொல்லவேண்டும். வார்த்தை சொல்லிப் புண்ணியம் பெறுவாயாக.]

586. வாநராணும் 380-2; 386-3; 388-2; 388-7 [ரா-ஸ- 35-2]

வாநராணும் நராணும் ச கதுமாலீத் ஸமாகும: ]

[வாளர்களுக்கும், தரர்களுக்கும் சேர்த்தி எப்படி உண்டாயிற்று?]

587. வாநரோட்டும் 326-2; 271-வது ப்ரமாணம் காண்க,

588. வாஸுதேவஸ்ஸர்வம் 420-வது ப்ரமாணம் காண்க.

589. விக்ரீது காமர 190-வது ப்ரமாணம் காண்க.

590. விச்க்ரமே ப்ருதிஃவி 88- 1[ருக் மண்டல 7-6-99-11]

விச்க்ரமே ப்ருதிஃவி மேஷ ஏதாம் கேஷத்ராய விஷ்ணுர் மநுஷே துசாஸ்யந் |

த்ருவாஸோ அஸ்ய கிரயோ ஐநாஸ: உருக்ஷிதிம் ஸாஜநிமா சகார ||

[இந்த தேவனுகிற விஷ்ணு இந்த பூமியை, குடியிருப்பதற்காக, துதிக்கும் தேவர்களுக்கு (மாவலியிடமிருந்து அபஹரித்துக்) கொடுக்க விரும்பி, திருவுலகளந் தருளினுன்; இந்த பகவானை (திருநாம) ஸங்கீர்த்தனம் செய்யும் ஜனங்கள் நிலையாயிருக்கின்றனர்; திவ்யமான பிறப்புக்களையடைய பகவான் பெரிய நிவாஸ் ஸ்தலங்களை (தன்னை ஸங்கீர்த்தனம் செய்வார்க்குச்) செய்துகொடுக்கிறார்கள்.]

591. விஜ்ஞாநம் யதி:தும் 300-2; 568-9 [ஜிதந்தே 1-11]

விஜ்ஞாநம் யதி:தும் ப்ராப்தம் யதி:தும் ஸ்தாநமார்ஜிதம் |

ஐந்மாந்தரேயி மே தேவ மாழுத் தஸ்ய பரிசுதய: ||

[எம்பிரானே! அடியேனுக்கு (நீயே உபாயமும் உபேயமும் என்கிற) யாதொரு ஜ்ஞானமானது கிடைத்திருக்கிறதோ, (இந்த ஜ்ஞானவிஷயமான அத்தயவளாயமாகிற) யாதொரு நிலை (அடியேனை) ஸம்பாதி:க்கப்பட்டிருக்கிறதோ அவற்றுக்குக் குறைவானது எப்பிறப்பிலும் ஏற்படவேண்டாம்.]

592. விது: க்ருஷ்ணம் 176-4; 195-1; 200-3; 205-4 [துசாநதார்மம்-வேதாயுதாநாரணம்]

ஸர்வே வேதாஸ்ஸர்வவேத்யா: ஸஸாஸ்தரா:

ஸர்வே யஜ்ஞாஸ் ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண: |

விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணஸ் தத்தவதோ யே  
தேஷாம் ராஜந் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தா: ||

[அரசனே! எல்லா வேதங்களும், சாஸ்திரங்களும், (அவற்றுல்) அறியப்படும் எல்லாப்பொருள்களும், ஸகல யாகங்களும், அந்த யாகங்களில் ஆராதிக்கப்படும் தேவர்கள் அனைவரும் க்ருஷ்ணனேயாவான். ஏந்த ப்ராஹ்மணர்கள் கிருஷ்ணனை உள்ளபடி அறிகிறார்களோ, அவர்களுக்கு எல்லா யஜ்ஞங்களும் முடிந்தன.]

593. விதி,நிர்மித 501-3; 503-5; 228—வது ப்ரமாணம் காணக.

594. விபீ,ஷணமுய 178-5; 180-7; 846—வது ப்ரமாணம் காணக.

595. விபீ,ஷணஸ்து 70-5; 287-2; 241-3; 244-2; 245-3 [ரா-ஆ 17-24]

விபீ,ஷணஸ்து த,ர்மாத்மா ந து ராக்ஷஸ்சேஷ்டி த:।

[விபீ,ஷணனேவனில் த,ர்மாத்மாவாயிருப்பவன்; ராக்ஷஸ் செயல்கள் அற்றவன்.]

596. விபீ,ஷனே மஹா 456-2 [ரா-ய 19-1]

ராக,வேணுப,யே த:த்தே ஸந்நதோ ராவணநுஜ: |

விபீ,ஷனே மஹாப்ராஜ்ஞோ பூ,மிம் ஸம்வலோகயந் ||

காத் பபாதாவநிம் ஹ்ருஷ்டோ ப,க்தெரநுசரை: ஸஹ ||

[ரகு,குவத்துதித்தவரான ராமபிரானுல் அபயமானது கொடுக்கப்பட்டவனவிச் சாவணன் தம்பியாய், பேரறிவாளனுய், நன்கு வணங்கியவனுன் விபீ,ஷணன் பூமியைப் பார்த்துக்கொண்டு, பின்தொடர்ந்துவந்த அன்பு நிறைந்த அரக்கரேஷு கூட ஆனந்தமுடையவனுய் ஆகாயத்தினின்றும் தரையிலே விழுந்தான்.]

597. விவாஹகாலே 896-2

விவாஹகாலே ரதிஸம்ப்ரயோகே, ப்ராணத்யயே ஸர்வத,நாபஹாரே |

விப்ரஸ்ய சார்ததே,நப்யந்ருதம் வதே,யு: பஞ்சாந்ருதாந்யாஹாரபாதகாநி ||

[(1) விவாஹகாலம் (2) மனைவியோடு காதல் புரியும் சமயம் (3) உதிர் போகும் சமயம் (4) எல்லாப்பொருளும் அபஹரிக்கப்படும் காலம் (5) அந்தண னுக்கு நன்றை செய்யும் காலம் ஆகிய ஐந்து சமயங்களில் (நல்லோர்கள்) பொய் கூறலாம்; இவ்வைந்து சமயங்களில் சொல்லப்படும் பொய் தீயதல்ல]

598. விஶ்ரம்ய விஶ்ரம்ய 110-1; 112-2; 114-10 [ரா-கி 28-22]

ஸமுத,வஹந்த: ஸலிலாதிப,ாரம் ப,லாகிநோ வாரித,ரா நத,ந்த: |

மஹத்ஸ, ஸ்ருங்கே,ஷ, மஹீத,ராணும் விஶ்ரம்ய விஶ்ரம்ய புந: ப்ரயாந்தி ||

[மிகுந்த நீரைச் சுமப்பவையாய், நாரைகளையடையவையாய், முழங்குப்பக்க யான மேகங்கள் மலைகளின் உயரமான உச்சிகளில் தங்கித் தங்கி மறுபடியும் செல்கின்றன.]

599. விஷயே தே மஹா. 89-வது ப்ரமாணம் காணக,

600. வேதா,ஶ ஸர்வை: 4-3 [கீ,தை 16-15]

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி, ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்மருதிரஜ்ஞாநம்போஹநங்கி

வேதா,ஶ ஸர்வைஹுமேவ வேத,யோ வேத,ாந்தக்ருத,வேத,விதே,வ சாஹங்கி

[நான் எல்லா ஜீவராசிகளுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து நிற்கிறேன். (அனைவருடைய) நினைவும், வஸ்து நிர்ணயமும், மறதியும் என்னிட மிருந்தே உண்டாகின்றன; எல்லா வேதங்களாலும் நானே அறியப்படுகிறேன்: வேதங்களின் பலனை அளிப்பவனும், வேதங்களை அறிந்தவனும் நானே.]

601. வைத௃கரஸ்த்வதீய 256-வது ப்ரமாணம் காணக.

602. வைதேஹிரமஸே 456-4 [ரா-அ 94-18]

வைதேஹி ரமஸே கச்சிச்சித்ரகூடே மயா ஸஹ ]

பஸ்யந்தி விவிதாந் பாவாந் மநோவாக்காய ஸம்யதாந் ]

[விதேஹராஜகுமாரியே! சித்திரகூடத்தில் என்னேடு கூடியிருந்து, மநோ வாக்காயங்களையீர்க்கும் விதவிதமான பொருள்களைக் கண்டு இன்புறுகிறுயா?]

603. வைதுர்ம்யம் 860-1; 862-1; 527-3 [ரா-அ 31-24]

குருஷ்வ மாமநுசரம் வைதுர்ம்யம் நேஹ வித்வதே |

க்ருதாத்தேஹநம் பவிஷ்யாமி தவ சார்த்து: ப்ரகஸ்பதே ||

[என்னைக் கைங்கர்யபரனாக வைத்துக்கொள்ளும்; இதில் தவரென்றுமில்லை. (இதனால்) நானும் தன்யனுவேன். உம்முடைய கார்யமும் நடைபெறும்.]

604. வ்யஸநேஷா 90-5 [ரா-அ 2-40]

வ்யஸநேஷா மநுஷ்யானும் பருஷம் பவதி து:க்கிஃத: |

உத்ஸவேஷா சஸர்வேஷா பிதேவ பரிதுஷ்யதி ||

[(ராமன்) மநுஷ்யர்களுடைய து:க்கு:ச:க்களில் (அவர்களைக் காட்டிலும்) அதி.க மாகத் துன்புறுகிறுன். (அவர்களுடைய) எல்லா உத்ஸவங்களிலும் தந்தையைப் போல் ஆனந்தப்படுகிறுன்.]

605. வ்யஷ்ய ராத்ரிம் 556-2 [ரா-அ 89-1, 2, 3]

வ்யஷ்ய ராத்ரிம் து தத்ரைவ குங்காகூலே ஸ ராகு:வ: |

பரத: கஸ்யமுத்தாய ஶத்ருக்கநமித்வம்ப்ரவீத ||

ஶத்ருக்கநோத்திஷ்ட: கிம ஶேஷே நிஷாதாதி:பதிம் கு:ஹம் |

ஸீக்ரமாநய பத்துரம் தே தாரயிஷ்யதி வாஹிநீம் ||

ஐங்கு:மி நாஹம் ஸ்வபிமி தமேவார்யம் விசிந்தயந் ||

இத்யேவமப்ரவீத பராத்ரா ஶத்ருக்கநோடுபி ப்ரகோதி:த: ||

[அந்த கங்கைக்கரையிலேயே ரகுகுலத்தோன்றலான பாதன் அவ்விரவைக் கழித்து, காலையில் எழுந்து ஶத்ருக்கனைப்பார்த்து “ஶத்ருக்கனை! ஏன் படுத்திருக்கிறைய? எழுந்திரு; வேடர் தலைவனுன் குஹனை விரைவில் அழைத்துவா. உனக்கு மங்களமுண்டாகட்டும். குஹன் நம் சேனையைக் கங்கைக்கு அக்கரையில் சேர்ப்பான்” எனக் கூறினான். தமயனுன் பாதனால் இவ்வண்ணமாக நியயிக்கப்பட்ட ஶத்ரு

க்னனும் “நான் தூங்கவில்லை; பெரியவரான பெருமானை நினைத்துக்கொண்டு விழித்தேயிருக்கிறேன்” என்று பதிலுரைத்தான்.]

606. வருகேஷ் வருகேஷ் 87-2; 97-4 [ரா-ஆ 39-14]

வருகேஷ் வருகேஷ் ச பார்யாமி சீரக்ருஷ்ணஜிநாம்புரம் |  
க்ருஹீதத்தாநுஷம் ராமம் பாசுஹஸ்தமிவாந்தகம் ||

[மார்சன் ராவணைக் குறித்துச் சொன்ன வாக்யம்:-) மரவுரியும் மான் தோலுமுடுத்தவனுய, வில்லேந்தியவனுயிருக்கும் ராமனை, பாசக்கயிற்றை ஏந்திய யமணைப்போலே, ஒவ்வொரு மரத்திலும் காண்கிறேன்.]

607. வருத: ப்ரக்ருதி 72-5; 97-1 [ரா-ஆ 16-28, 29]

த்யக்த்வா ராஜ்யம் ச மாநார் ச ஸ்ரோகாம்ஶ்ச விவிதாந் பஃஹு வந் |  
தபஸ்வீ நியதாஹார: ஶேதே ஶீதே மஹீதலே ||  
ஸோடபி வேலஸ்மிமாம் நூநம் அபிஷேகார்த்தா முத்தயத: |  
வருத: ப்ரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி ஸரயும் நதீம் ||

[அந்த பரதன் ராஜ்யத்தையும், (அரசன் என்னும்) அபிமானத்தையும், (அரசர்க்குரிய) விதவிதமான பல போகங்களையும் விட்டு, தவம்புரிபவனுய, ஆஹார நியமம் உள்ளவனுய, குளிர்ந்த கல்லிலே படுக்கிறுன். இந்த (விடியற்கால) வேளையில் அவன் நீராடுவதற்காகப் புறப்பட்டு, குடிமக்களால் சூழப்பெற்றவ னுய, தினந்தோறும் ஸரயுநதிக்குப் போவான் என்பது நிச்சயம்.]

ஸ

608. ஶக்தே: ஸமப 31-10 [லக்ஷ்மிதந்தரம் 17—70, 71, 72]

ஶக்தே: ஸமபஸ்தஃத்வாச்ச க்ருபாயோகாச்ச ஶார்ங்கீணி |  
ஈஸேஸிதவ்ய ஸம்பஃந்தாதஃநிதஃம்ப்ரதஃமாதஃபி ||  
ரக்ஷிஷ்யத்யநுகூலாந்ந: இதி யா ஸாதஃருடா மதி: |  
ஸ விஶ்வாஸோ புவேச்சுக்ர! ஸர்வதுஷ்க்ருதநாஸந: ||

[இந்திரனே! “சார்ங்கமென்னும் வில்லுடைய தேவனிடத்தில், (நம்மையொழியச் செல்லாமையாலே) நமக்கு எளிதில் பெறக்கூடிய ஶக்தியிருக்கையாலும், கருணையிருக்கையாலும், அநாதிகாலமாகவுள்ள ஆண்டான் அடிமை என்னும் உறவிருக்கையாலும் அநுகூலரான நம்மை நிச்சயமாகக் காப்பாற்றுவான்” என்னும் உறுதியான எண்ணமே விஶ்வாஸம் எனப்படுகிறது. அது எல்லாத்தடைகளையும் நீக்கும்.]

609. ஈத்ரோ; ப்ரக்ஷயரத 539—வது ப்ரமாணம் காண்க.

610. ஈத்ரோ: ஸகாஶாத் 214—8; 217-5; 219—8; 356-3 [ரா—ய 17—37]

ஈத்ரோ: ஸகாஶாத் ஸம்ப்ராப்த: ஸர்வதா ஸங்க்ய ஏவதி |  
விஶ்வாஸயோக்ய: ஸஹஸா ந கர்த்தவயோ விபீஷண: ||

[விபீஷணன் எதிரியிடத்திலிருந்து வந்தவன்; எல்லாவிதத்திலும் ஐயமுறத் தக்கவனேயன்றே; விரைவில் நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கத் தகுந்தவனல்லன்.]

611. ஏரணம் க,த: 250—வது ப்ரமாணம் காண்க.

612. ஏரண்ய 486-2. 803—வது ப்ரமாணம் காண்க.

613. ஏரணுக,த 248—வது ப்ரமாணம் காண்க.

614. ஏரண்யஸ்ரணை 159—வது ப்ரமாணம் காண்க.

615. ஏவர்ஷம் 106-2; 111-5; 113-2; 115-6 [ரா-ய 94—18]

ததோ ராமோ மஹாதேஜா த,நுராத,ாய வீர்யவாந் ।

ப்ரஹிஶ்ய ராகஷஸம் ஸௌந்யம் ஶரவர்ஷம் வவர்ஷ ஹ ॥

[அதற்குப்பிறகு மஹாதேஜஸ்வியும் வீர்யவானுமான ராமன் வில்தாங்கி ராகஷஸ ஸௌந்யத்தினுள் நுழைந்து சரமழை பொழிந்தான்.]

616. ஶாஸ்நாத் ஶாஸ்த்ரம் 13-1 [வ்யுத்பத்தி]

[அதிகாரிகளான ஜீவர்களை) நியமிக்கையாலே (வேதங்களும் அதை விளக்கும் ஓல்களும்) ஶாஸ்த்ரம் எனப்படுகின்றன.]

617. சிரூ யரசத: 176-7; 180-1 [ரா-ய 124-19]

தம் து மே ப்ராதரம் துரஷ்டும் புரதம் தவரதே மந: ।

மாம் நிவர்த்தயிதும் யோடஸௌ சித்ரகூடமுபாக,த: ।

சீரஸா யாசதஸ்தஸ்ய வசநம் ந க்ருதம் மயா ॥

[என்னைத் திருப்பியழைத்துச் செல்ல எ வ ஞ ரு வ ன் சித்ரகூடத்திற்கு வந்தானே, அந்த என்னுடைய தம்பியாகிய புரதனைப் பார்க்க என் மனம் விரைகிறது. தலையாலே யாசித்த அவனுடைய வார்த்தை என்னுல் செய்யப் படவில்லை.]

618. சிவ்யா தாஸி 74-வது ப்ரமாணம் காண்க.

619. ஶாகமுக,ாத,ாம்ருத 551-10 [பாக,வத 1-1-3]

நிகுமகஸ்பதரோர்களிதும் ப,லம் ஶாகமுக,ாத,ாம்ருதத்துவஸம்யுதம் ।

பீப,த ப,ாக,வதம் ரஸமாலயம் முஹ-ரஹோ ரவிகா பு,வி ப,ாவுகா: ॥

[ரவிகரான ப,ாக,யஸாவிகளே! வேதங்களாகிற கற்பகமரத்தில் ஶாக ப்ராஹ்மிஷியாகிற கிளியின் முகத்திலிருந்து நமுஷியதும், அமுத (மோகி) ரஸம் திரைந்ததுமான ப,ாக,வதமாகிற இன்கனியை தேஹவியோக,மாகும் வரையில் பகுங்கன்.]

620. ஶாத,த,ம் வேததி 478-வது ப்ரமாணம் காண்க.

621. ரேதே ரதே 607-வது ப்ரமாணம் காண்க.

622. ஓபுயற் தண்ட 212-1; 216-8; 218-1; 220-7; [ரா-ஆ 38-15]  
ஸோபுயந் தண்டகாரண்யம் தீபதேந ஸ்வேந தேஜஸா |  
அத்ஃருஸ்யத ததோ ராமோ பாலசந்தர இவோதி: ||

[பிரகாசியாநிற்கும் தன் ஒளியினுலே தண்டகாரண்யத்தை அலங்கரித்துக் கொண்டு அப்போதுதித்த இளஞ்சந்திரனைப் பேரல் ஸ்ரீராமபிரான் காணப்பட்டான்.]

623. நரத்துயா 358-4 [யஜு காண்ட 8-3]

ஸ்ரத்துயா தேவோ தேவத்வமஸ்நுதே

[தேவனுகிற பகவான் ஸ்ரத்துயாஸப்துவாச்யையான பிராட்டியாலேயே தேவனுயிருக்கும் தன்மையை அடைகிறுன்.]

624. ஸ்ரிய: ஸ்ரியம் 358-6; 442-2 [ஸ்தோ-ர 45]

அசிந்த்யதி,வ்யாத்ஃபுதநித்யயெளவந-  
ஸ்வபாவலாவண்யமயாம்ருதோத்தி,ம |  
ஸ்ரிய: ஸ்ரியம் பக்தஜனநகஜீவிதம்  
ஸமர்த்துமாபத்ஸகாமர்த்திகல்பகம் ||

[நீணக்கழுதியாததாய், அப்ராக்ருதமாய், ஆஸ்சர்யமாய், நித்யமாயிருக்கும் யெளவளத்தை இயற்கையாக உடையவனுகவும், அழகு நிறைந்த அழுதக் கடலாகவும், திருவுக்கும் திருவாகவும், பக்தஜனங்களுக்கு ஓருயிராகவும், (ஞானத்தினால் குறைந்தவர்களையும் சிறிது சிறிதாகத் தன் ஜை அனுபவிப்பிக்கவல்ல) ஸமர்த்யத்தை உடையவனுகவும், ஆபத்திலுதவும் நன்பனுகவும், யாசிப்பவர்களுக்குக் கல்பகவ்ருஷ்டம் போன்றவனுகவுமிருக்கிற.]

625. ஸ்ரிய நம: 552-3; 563-7; [வாக்யகு:ருபர்ம்பரை]

ஸ்ரிய நம:

[பெரியபிராட்டியாருக்கு நமஸ்காரம்]

626. ஸ்ரீராய 552-4; 563-8 [வாக்யகு:ருபர்ம்பரை]

ஸ்ரீத்ராய நம:

[திருவை மார்பில் தரிப்பவனுக்கு நமஸ்காரம்]

627. ஸ்ரீபரஸ்குர 551-5 [வாக்யகு:ருபர்ம்பரை)

ஸ்ரீபராங்குஸ்தாஸாய நம:

[பெரியநம்பிகளுக்கு நமஸ்காரம்]

628. ஸ்ரீபுண்டாரிகாக்ஷாய நம: 551-8 [வாக்யகு:ருபர்ம்பரை]

ஸ்ரீபுண்டாரிகாக்ஷாய நம:

[உப்யக்கெரண்டாருக்கு நமஸ்காரம்]

629. ஸ்ரீமதே ராமாநுஜாய 551-4 [வாக்யகுறுப்ரம்பரை]  
 ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  
 [ஜ்ஞாநபக்தி வெராக்யச்செல்வம் மிக்க எம்பெருமானுர்க்கு நமஸ்காரம்]
630. ஸ்ரீமதே விஷ்வக் 552-2 [வாக்ய குறுப்ரம்பரை]  
 ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:  
 [(உபயவிபூத்தையையும் நியமிக்கும்) செல்வம் மிக்க சேளைமுதலியாருக்கு நமஸ்காரம்.]
631. ஸ்ரீமதே ஶட்டோபாய 552-1 [வாக்யகுறுப்ரம்பரை]  
 ஸ்ரீமதே ஶட்டோபாய நம:  
 [(வேதம் தமிழ்செய்த) செல்வரான நம்மாழ்வாருக்கு நமஸ்காரம்]
632. ஸ்ரீமத்யாழுநமுநயே 551-3 [வாக்யகுறுப்ரம்பரை]  
 ஸ்ரீமத்யாழுநமுநயே நம:  
 [(எம்பெருமானுரைக் கடாக்ஷித்த) செல்வமுடைய ஆளவந்தாருக்கு நமஸ்காரம்.]
633. ஸ்ரீங்காராஜப்ரக [ர-ஸ்த 1-11]  
 லக்ஷ்மிகல்பலதோத்துங்கஸ்தநஸ்தபங்கசஞ்சல: ]  
 ஸ்ரீரங்காராஜப்ராங்கேஷ மே ரமதாம் மாநஸாம்புஜே ]]  
 [பெரியபிராட்டியாகிற கற்பகக்கொடியின் உயர்ந்த கொங்கைகளாகிற பூங்கொத்துக்களில் வட்டமிடாநின்ற ஸ்ரீரங்காராஜனாகிற வண்டு எனது நெஞ்சத்தாமரையில் உகந்து வாழ்ந்திடுக.]
634. ஸ்ராமமிஶ்ராய 551-8 [வாக்யகுறுப்ரம்பரை]  
 ஸ்ரீராமமிஶ்ராய நம:  
 மணக்கால் நம்பிக்கு நமஸ்காரம்.]
635. ஸ்ரீஸ்தநாபரணம் 406-1; 563-6 [ர—ஸ்த 1-8]  
 ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ : ஸ்ரீரங்கேஷயமாஸ்ரயே ]  
 சிந்தாமணி மிவோத்வாந்த முதஸங்கேஷநந்தபோகிரு: ]  
 [பெரியபிராட்டியாருடைய கொங்கைகளுக்கு ஆபரணம் போலிருப்பதும் திருவநந்தாழ்வானுடைய மடியில் உமிழப்பட்ட சிந்தாமணிபோன்றதுமான ஸ்ரீரங்காநாதனானுகிற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்.]
636. ஸ்ருயதாமிதி 77-4; 517-2; 407—வது ப்ரமாணம் காண்க.
637. ஸ்ரேயதம்ஸி 117-1; 125-1; 133-2; 569-1 ?

ஸ்ரேயாம்வி பழூவிக்நாநி புவந்தி மஹதாமபி ।

ஷஸ்ரேயவி ப்ரவ்ருத்தே து குத்ர யாந்தி விகாதகா: ]]

[பெரியோர்களுக்குங்கூட நற்காரியங்கள் பல தடைகளை உடையனவாகின்றன. கெட்ட காரியம் செய்யும்போது தடைகள் எங்கு போகின்றனவோ?]

### எப்

638. எ உ ஸ்ரேயாந் 866-4; 372-6; 877-1; 440-4 [யஜா—அஷ்டக 3-6-8-9]

எ உ ஸ்ரேயாந் புவதி ஜாயமாந: ।

[அப்பரமபுருஷன் பிறந்தபின்பே பெருமை பெறுகிறுன்.]

639. எ ஏவமுக்தோ 238-10 [ரா-யு 59-144]

எ ஏவமுக்தோ ஹததஃப்பஹர்ஷோ நிவருத்தசாப: ஸ ஹதாஸ்வஸுத: ।

(அ) ரார்த்திஃத; க்ருத்தமஹாகிரிதோ விவேச ஸங்காம் ஸஹஸா ஸராஜா ]]

[ஹீராமனுல் ‘இன்றுபோய் நானை வா’ என்று) இவ்வண்ணமாகச் சொல்லப் பட்ட அத்த ராக்ஷஸராஜாவான ராவணன் கஃர்வமும், ஆனந்தமும் அழிக்கப் பெற்ற னுய், வில்லிழந்தவனுய், குதிரையும் ஸாரதியும் அழிக்கப்பெற்றவனுய், அம்புகளால் துளைக்கப்பெற்றவனுய், பெரிய கிரீடமும் பிளக்கப்பெற்றவனுய் உடனே தீவிரமாக நுழைந்தான்.]

640. ஸ ஏஷு தேஸ: [ரா-யு 17-57]

ஸ ஏஷு தேஸ: காலிர்ச புவதிஹ யதா ததா ।

[விபீஷணன் யாதொரு தேசத்திலே யாதொரு காலத்திலே வந்தானே, இதுவே அவன் வரவுக்கு உகந்த தேசமும், காலமும் ஆகும் என்பதை (அடியென் விண்ணப்பம் செய்யக்கேட்டருளவேணும்.)]

641. ஸ ஏஷு ப்ருது: 71-2 [பார—வந 192—51]

ஸ ஏஷு ப்ருது:தீர்க்காக்க: ஸம்பந்தி, தே ஜநார்த்தந: ।

[அந்தப் பரமபுருஷனே பெரிய நீண்ட கண்களையடையவனுய், உனக்கு உறவினானை இந்தக் கண்ணன்.]

642. ஸகவமநாஜ 866-8; 872-4 [கீதாபாரஷ்ய அவதாரிகை]

தீபராவதரனைபதேஸேந அஸ்மதாதீநாமபி ஸமாஸ்ரயணீயத்வாய  
அவதீர்ப, உர்ஸ்யாம் ஸகலமநுஜநயந விஷயதாம் குத: ।

[மன்னைன் பாரத்தை நீக்குவது என்னும் வியாஜத்தையிட்டு இவ்வுலகில் நம்மைப்போன்றவர்கள் தன்னை அடைந்து உய்வதற்காக அவதரித்து, (உயர்ந் தோர் தாட்டந்தோர் என்னும் வாசியில்லாமல்) எல்லா மனிதர்களின் கண்ணுக்கும் தீவிரகானுண்.]

643. ஸக்ய: பஸ்யத 172-1; 178-1; 180-1; 267-1; 339-9 [வி-பு 5-20-54, 59]

1: ஸக்ய: பஸ்யத சானூர(ம) நியுத்தார்த்தமயம் ஹரி: ]

ஸமூபதி ந ஸந்தயத்ர கீம் ப்ருத்தா யுக்தகாரின: ]

[தேழிகளே! பாருங்கள். (முரடனை) சானூரானாலேடு போர்புரிய (சிறுவனை) இக்கண்ணன் வருகிறான்; தடுக்கவேண்டிய இதைத் தடுக்கும் நற்செயலைச்செய்ய வல்ல முதியவர்கள் எவரும் இங்கில்லையா?]

2. ஸக்ய: பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணேக்ஷனம் ]

கஜுயுத்தாக்ருதாயாஸ ஸவேதாம்பு, களிகாஞ்சிதம் ]

[தேழிகளே! யானையோடு போரிட்ட களைப்பினுல் உண்டான வேர்வைத் துவிகளாக விளங்குவதாய், மிகச்சிவந்த கண்களையுடையதான கண்ணனின் முகத்தைப் பாருங்கள்.]

644. ஸ கோஷோ தார்த்த 105-2; 111-3; 115-1; 446-4; 455-3; 457-1 [கி.தை 1-19]

ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ரானும் ஹருத்யாநி வ்யதாரயத் |

நடுஶ் ப்ருதிலீம் சைவ துமுலோ வ்யநுநாத்யந் ||

[ஆகாயத்தையும் பூமிமுழுவதையுமே எதிரொலிக்கச்செய்ததான ஒன்றுசேர்ந்த அந்த சங்கநாதம் திருத்தராஷ்ட்ரனின் புத்ரர்களுடைய இருதயங்களை நன்றாகப் பின்தது.]

645. ஸ நித்யம் 74-2 [ரா-அ 1-10]

ஸ ச நித்யம் ப்ரஸந்நா (ப்ரஸாந்தா). தமா மருதுபூர்வம் ச பாஷதே |

உச்யமாநோடுபி பருஷம் நோத்தரம் ப்ரதிபத்தியதே ||

[அந்த ராமயிரான் எப்போதும் தெளிந்த (ஸாந்தமான) நெஞ்சையுடைய வனுய், மென்மையாகவே பேசுகிறான். கடுஞ்சொல்லைப் பிறர் சொன்னாலும் அதற்குப் பதில் உரைப்பதில்லை.]

646. ஸக்ஷீதபாஷ்ப: 225-4; 233-3 [ரா-கி 24-24]

இந்யேவமார்த்தஸ்ய ரகுப்ரவீர: ஶ்ருத்வாவசோ வாஸ்யநுஜஸ்ய தஸ்ய !

ஸக்ஷீதபாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹார்த்தம் விமநா பாபூவ ||

[மிகவருந்தியவனும், வாலியின் தம்பியுமான அந்த ஸக்ஷீவனின் வார்த்தையைக் கேட்டு, வீரர்களான எதிரிகளையும் அழியச் செய்யும் ராமன் கண்ணீர் வரப்பெற்றவனுய் முஹார்த்த நேரம் மனம் வெதும்பினுன்.]

647. ஸததம் கீர்த்த 254-3; 309-வது ப்ரமாணம் காண்த.

648. ஸ ததங்த: 186-1; 285-1; 289-4; 292-4 [ரா-அ 16-1]

ஸ ததங்த:புரத்வாரம் ஸமதீத்ய ஜநாகுலம் |

பாஹிவிக்தாம் தத: கக்ஷயாம் ஆஸஸாத: புராணவித ||

[பழைய ஆசாரங்களை அறிந்த அந்த ஸாமந்திரன் ஜூனங்கள் நிறைத்த அந்த அந்தப்புர வாசலை ஒருவாறு கடந்து, ஆன் நடமாட்டமில்லாத அடுத்த கட்டை அடைந்தான்.]

649. ஸது நாகங்கள்: 467 வறு ப்ரமாணம் கரண்க.

650. ஸத் கர்ம நிரதா: 9—2 [ஸஹமிதந்த்ரம் 17—68]

ஸத்கர்ம நிரதா: ஶாத்தி: ஸாங்கு: யோகு: விது: ஸ்தது: |  
நார்ஹுந்தி ஶரஸா: ஸ்தஷஸ்ய கலாம் கோடிதமீமிபி ||

[(மற்ற பயன்களில் ஆசையில்லாத) பரிசுத்தர்களான கர்மயோகிகளும், ஜூனாநபுக்தியோகங்களில் நிற்பவர்களும், ஶரஸுகளி நிஷ்டானை ப்ரபன்ன ஞுடைய கோடியில் ஒரு பங்குக்கும் இனையாகார்கள்.]

651. ஸத்யேந 368-2; 375—4; 376—5; 472—1; 473—3 [ரா—அ 12—29]

ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந் துாநேந ராகங்: |

குருந் ஶாஸ் ருஷ்யா வீர: தாருஷா யுதி, ஶாத்ரவாந் ||

[ராகவன் உண்மையுரைத்தலாலே உலகங்களை ஜூயிக்கிறுன்; எனியவர்களைக் கொடையினுலே கவர்கிறுன்; ஆசார்யர்களைக் கைங்கர்யத்தினுலே கைவசப்படுத்துகிறுன்; வீரனை அவன் போரில் எதிரிகளை வில்லினுலே வெல்கின்றுன்.]

652. ஸதா: பஶ்யந்தி 44-1; 48—4; 52—2; 77-8; 126-2; 181—5; 184—5; 304—5;  
369—3 [ருக்—அஷ்டக 1—2—7]

தத்விஷ்ணே: பரமம் பதாம் ஸதா பஶ்யந்தி ஸஹிய: |

திழவிவ சகாராததம் தத்விப்ராஸோ விபந்யவோ

ஜாக்குருவாமஸஸ் ஸமிந்ததே விஷ்ணேர் யத் பரமம் பதாம் ||

[விஷ்ணுவினுடைய அந்தப் பரமபதாத்தை அல்லது (ஸ்வருபத்தை) நித்ய ஸுவரிகள் எப்போதும் பார்க்கிறார்கள்; அப்பரமபதாம் — எல்லாவற்றையும் கண் போல் பிரகாசிக்கச் செய்பவனும் ஆகாயத்திலிருப்பவனுமான ஸுவர்யன்போல் விளங்குகிறது. அப்பரமபதாத்தில் மேதாவிகளும், துதிப்பவர்களும், (பரிவாலே) விழிப்புடனிருப்பவர்களுமான நித்யஸுவரிகள் பிரகாசிக்கின்றனர்.]

653. ஸதா: கருப 90—4; 126—3; 384—3; 341-4; 347—3 [வி—டி 1—2—1]

அவிகாராய ஶாத்தி: யாய நித்யாய பரமாத்மநே |

ஸதா: கருபருபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே ||

[(அசேதனத்தைப்போல்லாமல்) விகாரம் அற்றவனுகவும், (ஸம்ராசி சேதனைப்போல்லாமல்) அஶாத்தி, இல்லாதவனுகவும், (முக்தாத்மாவைப் போல்லாமல்) நித்ய ஶாத்தனுகவும், (நித்ய ஸுவரிகளைப்போல்லாமல்) தனக்கு மேல் ஒருவனற்றவனுகவும், எப்போதும் ஒருபடிப்பட்டிருக்கும் திழவ்யமங்களவிக்கு திரு—86

ஹத்தை உடையவனுகவும், ஸர்வவ்யாபியாகவும், எல்லாவற்றையும் ஜயிப்ப வனுகவுமுள்ள புகுவானுக்கு (நமஸ்காரம்). ]

654. ஸந்தமேநம் 56—வது ப்ரமாணம் காண்க.

655. ஸந்தயஜ்ய 487-2; 511-1 [விழுகேஸ்வர ஸம்ஹிதை?]

பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பங்குந் ஸகீந் குருந் |

நதநாநி தநதாந்யாநி சேஷ்தராணி சக்ருஹாணி ச ||

ஸர்வதூர்மாம்ஶச ஸந்தயஜ்ய ஸர்வகாமாம்ஶச ஸாக்ஷராந் |

லோகனிக்ராந்தசரணேள ஶரணம் தேவ்ரஜம் விபோ ||

[புகுவானே! தந்தையையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், உறவினரையும், நண்பர்களையும், ஆசாரியர்களையும், ரத்னங்களையும், தனதான்யங்களையும், வயல்களையும், வீடுகளையும், எல்லா உபாயங்களையும், கைவல்யமுள்ளிட்ட எல்லா ப்ராப்யங்களையும் வாஸனையுடன் விட்டு, திருவுலகளந்தருளின உன் திருவடிகளை ஶரணமடைகிறேன்.]

656. ஸந்தேஷ: 300-1; 305-5; 307-1; 308-3 [வி-பு 5-24-20]

ஸந்தேஷஸ் ஸாமமது, ர: ப்ரேமகூர்ப்பை, ரகுர்விதை: |

ராமேஞூஸ்வாஸிதா கோப்யோ ஹரிஞு ஹ்ருதசேதஸ: ||

[ஹரியினுல் (கிருஷ்ணனுல்) அபஹரிக்கப்பட்ட நெஞ்சையுடைய கோபிகள் தயம் நிறைந்து இனியவையும், அன்பு நிறைந்தவையும், கூர்வமற்றவையுமான செய்திகளாலே புலராமனுலே ஆறுதலடைவிக்கப்பட்டனர்.]

657. ஸம இதி லோக 114-3 [வி-பு 3-7-15]

அஹமமரவரார்ச்சிதேந தாத்ரா ஸ(ய)ம இதி லோகஹிதாஹிதே நியுக்த: |

ஹரிகுருவஶகோந்மி ந ஸ்வதந்தர: ப்ரப, வதி ஸம்யமநே மராபி விஷ்ணு: ||

[நான் தேவர் தலைவர்களாலே ஆராதி, க்கப்படும் ஸர்வேஸ்வரனுல் நடுநிலை தின்று நியமிக்கக் கூடியவன் என்னும் காரணத்தாலே, உலகில் நன்மையை நடத்தவும், தீமையை விலக்கவும் நியமிக்கப்பட்டேன்: பரமனை ஹரிக்கு வசப்பட்டவனேயொழிய நான் ஸ்வதந்திரன் அல்லன்; விஷ்ணு என்னையும் நியமிக்கவல்லவர்.]

658. ஸமயா போதித: 71-5; 279-8; 287-6; 290-5; 294-2; 398-1; 404-1; 406-3

[வி-பு 88-25]

வாய்ஸேந ததஸ்தேந புலவத்க்லிஶ்யமாநயா |

ஸ மயா போதி, த: ஸ்ரீமாந் ஸாகுஸ-பத: பரந்தப: ||

[பிறகு அந்தக் காகாஸ-ரனுல் புலாத்காரமாகத் துன்புறுத்தப்பட்ட என்னுல், ஸாகமாகக் கண்வளர்ந்தருளியவரும், (அத்தாலே) அழகாயிருப்பவரும், (தூங்கும் போதும்) எதிரிகளைத் தனிக்கச் செய்பவருமான ஸ்ரீராமபிரான் எழுப்பப்பட்டார்.]

659. எமஸ்த கல்யாண 370-10 [ஸதோ-ர 18]

வசீ வதுாந்யோ சூணவாந் ருஜா'ஸ் ஶாசி:  
மருதுார்தாயாளுர் மதுரஸ்ஸதிழரஸ் ஸம: ]  
க்ருதி க்ருதஜ்ஞஸ்தவமஷி ஸ்வபாவதஸ்  
ஸமஸ்தகல்யாணகுணம்ருதோதாதி: ||

[அஶ்ரிதர்களுக்கு) வசப்பட்டிருப்பவனுய, (தன்னியே தமர்க்கு நல்கும்) வள்ளலாய், ஶௌஶீல்யகுணத்தை உடையவனுய,(மனோவாக்காயங்களால்) ஒருபடிப்பட்டிருப்பவனுய (நிரஹேதுகமாக உபகரிக்கும்) பாவஸாத்தியை உடையவனுய, அடியார்களின் பிரிவைப் பொறுக்கமாட்டாதவனுய, (ஆஶ்ரிதருடைய துஃக்கத்தை ஸஹிக்கமாட்டாத) தங்கையை உடையவனுய, இனியவனுமிருப்பவனுய, (அஷ்யார்களை) ரக்ஷிக்கும் விஷயத்தில் அசைக்கமுடியாதவனுய, (ஆஶ்ரயிக்குமிடத்தில் எல்லாருக்கும்) ஸமனுய, (ஆஶ்ரிதர்களுடைய காரியங்களைத் தன்னுடையவனுயாக நினைத்துக்) காரியம் செய்பவனுய, ஆஶ்ரிதர் செய்த சிறிய ஆநுகூல்யத்தையும் பெரிதாக நினைத்திருப்பவனுமிருக்கும் நீ இயற்கையாகவே எல்லாக்கல்யாணகுணங்களுக்கும் அமுதக்கடலாயிருக்கிறுய.]

660. ஸமுத்த இவ 108-4; 109-2 [ரா—பா 1-17]

ஸ ஸர்வகுணேபேத: கேளஸ்யாநந்தவர்த்தந: ।  
ஸமுத்த இவ காம்பீரயே தைரயேண ஹிமவாநிவ ||

[கேளஸ்யைக்கு ஆநந்தத்தை வளர்க்கும் அந்த ராமன் எல்லா குணங்களும் நிறைந்தவன்; காம்பீரயத்தில் (நெஞ்சின் ஆழுத்தில்) ஸமுத்தம் போன்றவன்; தைரயத்தில் (உறுதியில்) ஹிமவாணப் போன்றவன்.]

661. ஸம்ப்ரப்தம் 279 வது ப்ரமாணம் காண்க.

662. ஸம்பாவி 869—வது ப்ரமாணம் காண்க.

663. ஸம்வத்ஸரம் 99-4 [தைத்-ஆரண்ய 1-32-1]

ஸம்வத்ஸரமேதத்தவதம் சரேத ।

[இந்த விரதத்துத் தூருவநாடுகாலம் கடைப்பிடிக்கவேண்டும்]

664. ஸம்ஶ்ரவே 7-2; 61-1; 71-1; 77-7; 196-3; 201-2, 204-2; 206-2; 252-8; 255-3  
[ரா-ஸ 81-1]

ஏவம் பஹூவிதாம் சிந்தாம் சிந்தயித்வா மஹாகபி: ।

ஸம்ஶ்ரவே மதுரம் வாக்யம் வைதேஹ்யா வ்யாஜஹார ஹ ||

[மஹாவானரனை அனுமன் இவ்வண்ணமாகப் பலவிதமான சிந்தனைகளை செய்து விதோஹராஜகுமாரிக்காகச் செவிக்கினிய செஞ்சொல்லைப் பேசினுன்.]

665. ஸர்யுமவ 12-வது ப்ரமாணம் காண்க.

665. ஸர்வசங்தி: 313-1; 320-3; 825-1; 328-1; 329-4; 391-1. 400-1; 404-3; 407-3  
[சுந் 8-14-2]

ஸர்வசங்தி: ஸர்வரஸ:

[பரமபுரஷன் தன் திருமேனியில்) எல்லா நறுமணங்களையுடையவன்;  
எல்லா நற்சுவைகளையுடையவன்.]

667. ஸர்வதர்மாந் 654-வது ப்ரமாணம் காண்க.

668. ஸர்வபூதாத்மகே 178-2 [வி-டி 1-19-37]

ஸர்வபூதாத்மகே தாத ஐகுந்நாதே ஐகுந்மயே ]  
பரமாத்மநி கோவிந்தே மித்ராமித்ரகதா குத: ||

[தந்தையே! எல்லா ஜீவர்களையும் ஸ்ரீரமாகக் கொண்டவனுய, (அதனு  
லேயே) எல்லாவுலகாகவுமிருப்பவனுய, தனக்கு ஒர் அந்தர்யாமியில்லாதவனுய,  
(அதனால்) உலகிற்கு ஒரே நாதங்கை கோவிந்தங்கள் இருக்கும்போது ஒருவனை  
நன்பனென்றும், ஒருவனை எதிரியென்றும் எப்படிப் பேசமுடியும்?]

669. ஸர்வயஜ்ஞா: 592—வது ப்ரமாணம் காண்க.

670. ஸர்வலாபாரய 128—வது ப்ரமாணம் காண்க.

671. ஸர்வலோகஶரண்யரய 238-3; 316—வது ப்ரமாணம் காண்க.

672. ஸக்வாத்மநா 74-1; 507-4 [ரா. யி 131-93]

ஸர்வாத்மநா பர்யநுநீயமாநோ யதா ந ஸளமித்ரிருபைதி யோகும் ]  
நியுஜ்யமாநோடபி ச யெளவராஜ்யே ததோப்யவிஞ்சத: பாரதம் மஹாத்மா ||

[யுவராஜாவாகப் பட்டாபி,ஷேகம் செய்துகொள்ளும்படி நியமிக்கப்பட்டும்,  
ஏவ்வாப்படியாலும் நல்வார்த்தைகளாலே கேட்டுக்கொள்ளப்பட்டும், அதற்கு வகுப்பு  
ங்கள் இசையாமலிருந்தபோது, மஹாத்மாவான ஸ்ரீராமபிரான் பாரதனை யுவ  
ராஜாவாகப் பட்டாபி,ஷேகம் செய்வித்தான்.]

673. ஸர்வநஷேஷத: 486-4: 498-1 [ஸர்வநஷேஷத்தின் 10]

மநோவாக்காஸை: அநாதி:கால ப்ரவ்ருத்தாநந்தாக்ருத்யகரண-  
க்ருத்யாகரண புகுவதுபசார புகுவதுபசாராஸஹ்யாபசார ரூப-  
நாநாவிதாநந்தாபசாராந் ஓயிர்ப்பது,கார்யாந் அநார்ப்பது,கார்யாந்  
க்ருதாந் க்ரியமானுந் கரிஷ்யமானும்ச் ஸர்வாந் அஷேஷத: ஈழமள்வ ]

[மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களாலும் அநாதி:காலமாகத்  
தொடரும் கணக்கற்றவையான தகாதனசெய்வனவும், தக்கன செய்யாமையும்,  
ஷதுவானிடம் செய்யும் குற்றமும், புகுவதர்களைக் குறித்துச் செய்யும் குற்றமும்,  
பூரவுக்கவொண்ணுக் குற்றமுமாகிற பலனித எல்லையற்ற குற்றங்களையும்,

பயன்தரத்தொடங்கியவற்றையும், பயன்தரத்தொடங்காதவற்றையும், செய்தவற்றையும், செய்கிறவற்றையும், செய்யப்புகுமவற்றையும் ஆகிய இவையெல்லாக் குற்றங்களையும் ஒன்றுவிடாமல் பொறுத்தருளவேணும்.]

674. ஸர்வாந் தேவாந் 117-2; 131-3; 284-3 [ரா-அ 2-52]

ஸத்ரியோ வருத்தாஸ் தருண்யஸ்ச ஸாயம் ப்ராத: ஸமாஹிதா: |  
ஸர்வாந் தேவாந் நமஸ்ஶந்தி ராமஸ்யார்த்தே யஸஸ்விநு: ||

[(அயோத்தியிலுள்ள) ஸ்த்ரீகளும், வயோதி, கர்களும், பெண்களும் காலையும் மாலையும் கூடியிருந்து (தேவஸத்ருக்களை வென்று) புகழ்ப்படைத்த ராமனுக்காக எல்லா தேவர்களையும் வணங்குகிறார்கள்.]

675. ஸர்வே வேதா யத்பதி 4-12; 871-2 [கட<sub>2</sub> 1-2-15]

ஸர்வே வேதா யத்பதி மாமநந்தி தபாம்வி ஸர்வானி ச யத்வதந்தி |  
யதுச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதும் ஸங்கூரஹேண ப்ரவக்ஷை  
ஓமிதயேதத் ||

[எல்லா வேதங்களும் எந்தப் பரமாத்மஸ்வரூபத்தை ஓதுகின்றனவோ, தவமாகிட உபாஸனத்தை முக்ஷயமாகக்கொண்ட உபநிஷத்து, பாகுங்கள் எதை நேரே கூறுகின்றனவோ, எந்தப் பரமாத்மாவை அடைய விரும்பி ப்ரஹ்மசர்யத்தை (1. குடுகுலவாஸம் 2. விஷயப்பற்றின்மை) அநுஷ்டிக்கின்றனரோ அந்த ஸ்வரூபத்தைச் சுருக்கமான சொல்லாலே கூறுகிறேன். ஓம் என்பது அச்சொல்.]

676. ஸர்வே வேதா யத்ரைகம் 371-3 [யஜா—ஆரண்ய 3-11]

ஸதம் ஶாக்ரானி யத்ரைகம் பவந்தி ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி |  
ஸர்வே ஹோதாரோ யத்ரைகம் பவந்தி ஸர்வா: ப்ரஜா யத்ரைகம் பவந்தி ||

[எணக்கற்ற சோதிகள் எவனிடத்தில் ஒன்றுகின்றனவோ, எல்லா வேதங்களும் எவனிடம் ஒன்றுகின்றனவோ, எல்லா ஹோதாக்களும் எவனிடம் ஒன்றுகின்றனரோ, எல்லா ஜீவர்களும் எவனிடம் ஒன்றுகின்றனரோ]

677. ஸர்வே வெட்ஸமை 114-1; 569-2 [தை—யௌஷா 5-3]

ஸ வேத, ப்ரஹ்ம, ஸர்வே வெட்ஸமை தேவா புலிமாவஹந்தி ]

[அவன் ப்ரஹ்மத்தை அறிகிறுன்; எல்லா டேவர்களும் அவனை ஆராதி, கிறார்கள்.]

678. ஸவிலைந 398-3 [ரா-கி 28—53]

ஸ்ருத்தா யாத்ரா நரேந்த்ரானும் ஸேநா ப்ரதிநிவர்த்ததே |  
வாவரானி ஈவ மார்க்காஸ்ச ஸலிலைந ஸமீக்ருதா: ||

[(உழைகாலத்தில்) அரசர்களின் விஜயயாத்ரை முடிந்து விட்டது; ஸேனையும் திரும்பிவிட்டது; அரசர்களிடையேயிருந்த விரோதங்களும், வழிப்பாதைகளும் மழைகாலமழையினால் ஸமமாகி மறைந்தன.]

679. ஸ ஸத்யவசநாத் 70-1 [ரா—பா 1-83]

ஸ ஸத்யவசநாத்ராஜா தர்மபாஸேந ஸம்யத: |  
விவாஸயாமாஸ ஸதம் ராமம் தஸரதஸ்ததா ||

[அப்போது தஸரதமஹாராஜர் ஸத்யவசனத்தைப் பற்றி கொண்டு (ஸரமாந்ய) தர்மமாகிற கயிற்றினுலே கட்டுண்டு (பரமதர்மமான) தன்பிள்ளை ராமனைக் காட்டுக்கு அனுப்பினார்.]

680. ஸ ஸர்வவித் 205-5 [கி,தை 15—19]

யோ மாமேவமஸம்முடோ ஜாநாதி புருஷோத்தமம் |  
ஸ ஸர்வவித்ப,ஜதி மாம் ஸர்வபாவேந பாரத ||

[பரதகுலத்தில் பிறந்தவனே! எவ்வளைஞருவன் இம்மாதிரியாக, சூரா சூரபுருஷர்களைக் காட்டிலும் பல காரணங்களால் சிறப்புற்றவனாக என்னைக் கலக்கமில்லாமல் அறிகிறுனே, அவன் என்னை அடைவதற்குரிய வழியனைத்தையும் அறிந்தவனுகிறுன். என்னை (என்னை அடையும் வழியான) பக்தி ப்ரகாரங்களைத்தாலும் பக்தி செய்தவனுகிறுன்.]

681. ஸ ஸர்வாநர்த்தி,நோ 216-8; 375-6 [ரா-அ 16-27]

அது மத்யமக்ஷி யாயாம் ஸமாகஃசுத் ஸாஹ்ருஜ்ஜனை: |

ஸ ஸர்வாநர்த்தி,நோ தஸ்ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்தஸ ||

[அந்த ஸ்ரீராமன் யாசிப்பவர்களைக் கண்டு, (அவர்களை) எதிர்கொண்டு ஆதந்தஸப்படுத்திப் பிறகு நடுக்கட்டில் நண்பர்களுடன் சேர்ந்தார்.]

682. ஸஸைந்யம் 270-8; 272-3 [ரா-அ 96-30]

ஸஸைந்யம் பரதம் குத்வா ஹநிஷ்யாமி ந ஸம்ஶய: |

[நான் சென்று ஸேனையோடு கூடிய பரதனைக் கொன்று விடுவேன்; இதில் ஜயமில்லை.]

683. ஸஹ பத்ந்யா 329-வது ப்ரமாணம் காண்க.

684. ஸஹோவாச 532-1; 543-2; 545-2 [தை-ஆர 1-9]

ஸ ஹோவாச வ்யாஸ: பாராஶர்ய: |

[பராஶரவின் புத்திரரான அப்படிப்பட்ட வியாஸரன்றே சொன்னார்.]

685. ஸாக்ஷாத்துவில்லை: 127-1; 464 வது ப்ரமாணம் காண்க.

686. ஸராக்ஷாந்மந்மத, 296-1; 300-3 [பாகஃவதம் 10-92-2]

தாஸாமாவிரபு,சே,ளரி: ஸம்யமாநமுகாம்பு,ஜ: |

பிதாம்ப,ரத,ர: ஸரக்ஷி ஸாக்ஷாந்மந்மத,மந்மத, : ||

[புன்சிரிப்புடன் கூடிய திருமுகத்தாமரையை உடையவனுய், பீதகவாடை யுடையவனுய், வனமாலையால் அலங்கரிக்கப்பெற்றவனுய், ஸாக்ஷாத் மந்மதனுக்கும் மந்மதனுயுள்ள கிருஷ்ணன் அந்த கோபிகளுக்கிடையில் தோன்றினுன்.]

687. ஸா ப்ரஸ்குலந்தி 199-1; 203-2; 205-2; 207-4 [ரா-கி 83-88]

ஸா ப்ரஸ்குலந்தி மதுவிஹ்வலாக்ஷி ப்ரலம்பகாஞ்சிகுணஹேமஸுத்ரா |

ஸலகானு லக்ஷ்மணஸந்நிதாநம் ஜகாம தாரா நமிதாங்கூயஷ்டி: ||

[அந்தத் தாரை (கலவிக்களைப்பினுல்) தடுமாறுகின்றவளாய், மது அருந்தியதால் சுழலும் கண்களையுடையவளாய், தொங்கும் பொன்னுவான் அஷாநாண்கயிற்றையுடையவளாய், ஸம்போாகங்குலக்ஷணங்களையுடையவளாய், வளைந்திருக்கும் கொடிபோன்ற உடலையுடையவளாக லக்ஷ்மணனிருந்த இடத்தை அடைந்தாள்.]

688. ஸாம ஸாந்தவே 892-8 [அமர 2-8-21]

ஸாம ஸாந்தவே உபே, ஸமே

[“ஸாம” “ஸாந்தவம்” என்னும் இரு பதங்களும் நல்ல வர்த்தை என்னும் ஓரே பொருளையுடையவை]

689. ஸா வித்யா 281-5 [வி. பு 1-19-41]

தத் கர்ம யந்ற பங்காய ஸா வித்யா யா விமுக்தயே ]

ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஶில்பநெநபுணம் ]]

[எந்தக் கர்மம் பங்கத்திற்குக் காரணமல்லவோ அதுவே கர்மம்; எது முக்திக்குக் காரணமோ அதுவே வித்யை. மற்ற கர்மம் ஶ்ரமத்திற்கே. மற்ற வித்யை செருப்புக்குத்தக்கற்றது போன்றது.]

690 விம்ஹவிக்ராந்த 402-5 [ரா-ஸு 25-16]

தம் பத்மதூபத்ராக்ஷம் விம்ஹவிக்ராந்தகாமிநம் ]

தந்யா: பஸ்யந்தி மே நாதாம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதிநம் ]]

[தசமரையிதழ் போன்ற கண்ணையுடையவரும், சிங்கம் போல் வீறுநடையுடையவரும், செய்ந்நன்றி மறவாதவரும், இனிமையாகப் பேசுகின்றவருமான எனது நாதரைக் காண்பவர்கள் பாக்யஶாலிகள்.]

691. வீதாமாஸரித்ய 317-4; 324-1 [ரா-ஸு 16-2]

ஸ முஹமர்த்தமிவ த்யாத்வா பாஷ்பபர்யாகுலேக்ஷண: ]

வீதாமாஸரித்ய தேஜஸ்வி ஹநுமாந் வில்லாப ஹ ]]

[சிறிது நேரம் சிந்தை செய்து கண்ணீரால் கலங்கிய கண்களையுடையவனுய், வீதா தேவியை ஆஸ்ரமித்து மிக்க திறலையுடையவனை அந்த அனுமன் அழுதானந்தோ!]

692. ஸ்குமாஸ்ஸவ 206-5; 542-வது ப்ரமாணம்காண்க.

693. ஸக்ஷீவம் நாத 507-8; 524-3; 526-8 [ரா-கி 4-18]

ஏஷ துத்வா ச வித்தாநி ப்ராப்ய சாநுத்தமம் யஸ: |  
லோகநாத: புரா பூத்வா ஸக்ஷீவம் நதுமிச்சுதி ||

[இந்த ராமபிரான் எல்லாருக்கும் எல்லாப் பொருள்களையும் கொடுத்தும், மேலான கீர்த்தியை அடைந்தும், முன்னெல்லாம் லோகநாதனுக இருந்தவர் (இன்று) ஸக்ஷீவனை நாதனுக விரும்புகிறோர்.]

694. ஸக்ஷீவவசநாத 465-1 [ரா-பா 1-70]

தத: ஸக்ஷீவவசநாத ஹத்வா வாலிநமாஹுவே |  
ஸக்ஷீவமேவ தத்ராஜ்யே ராகுவ: ப்ரத்யபாதுயத: ||

[அதற்குப்பின் சுக்கிரீவன் சொன்னதற்கிணங்கிழவ ரா லி ய ச் சன்டையில் கொன்று ராமன் சுக்கிரீவனையே அவனுடைய ராஜ்யத்தில் நிலைநிறுத்தினன்.]

695. ஸப்ரஜாஸ்தவம் 81 -1 [யஜு-அஷ்ட 8-5]

ஸப்ரஜாஸ்தவமா ஶாஸ்தே

[யாகும் செய்பவன்) நன்மக்களை வேண்டுகிறோன்]

696. ஸப்ரபாதாதத்ய 20-5; 41-4; 50-2 [வி. பு. 5-18-24]

ஸப்ரபாதாதத்ய ரஜநி மதுராவாஸயோஷிதாம் |  
பாஸ்யந்தயச்யுதவக்த்ராப்ஜம் யாஸாம் நேத்ராலிபங்க்தய: ||

[எவர்களுடைய கண்களாகிய வண்டுவரிசை அச்சுதனின் திருமுகத்தாம் ரையில் தேனைப்பருகுகின்றனவோ அத்தகைய மதுரைவாழும் பெண்களுக்கு இன்று இரவு நன்றாக விடிந்தது.]

697. ஸப்ரபாதா ச 20-3. 19-வது ப்ரமாணம் காண்க.

698. ஸஸ்கும் கர்த்தும் 68-2; 77-1; 507-2; 526-7 [கி.தை 9-2]

ராஜுவித்யா ராஜுகுஹ்யம் பவித்ரமிதுமுத்தமம் |  
ப்ரத்யக்ஷாவகுமம் துர்மயம் ஸஸ்கும் கர்த்துமஸ்யயம் ||

[வித்யைகளுக்குள்ளும், ரஹஸ்யங்களுக்குள்ளும் மேலானது இது. இது பாபங்களைப் பேரக்கடிப்பவற்றில் உயர்ந்தது. என்னை நேரில் காட்டுவது. என்னை அடைவதற்கு ஸாதானமாயிருப்பது. செய்வதற்கு வொகு ஸகுமானது. (பலத்தைக் கொடுத்தபின்பும்) அழியாதது.]

699. ஸஹ்ருதம் ஸர்வ 67-1; 73-3; 202-1; 356-2 [கி.தை 5-29]

போக்தாரம் யஜ்ஞுதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம் |  
ஸஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஶாந்திமருச்சுதி ||

[யஜ்ஞங்களையும், தவங்களையும் புஜிப்பவனும், எல்லா உலகங்களுக்கும் மேறொன்றையும், எல்லா ஜீவராசிகளுக்கும் நன்பனுமான என்னை அறிந்து சாந்தியை அடைகிறுன்.]

700. ஸுவர்யமிவோதுய 58-3 [ரா-ஸ 31-19.]

ஸா தீர்யகூர்த்துவஞ்ச ததாப்யதுஸ்தாத் நிர்க்கமானு தமசிந்தயபுத்துதி,ம ।  
துதுர்ஶ பிங்கூநிபதேரமாத்யம வாதாத்மஜும் ஸுவர்யமிவோதுயஸ்து,ம ॥

[அந்த சீதாபிராட்டி பக்கங்களிலும், மேலும், அப்படியே கீழும் பார்ப்பவளாயிருந்துகொண்டு, மனத்தால் எண்ணைத்தகாத புத்தியுடையவனையும், வானரவரசனுடைய மந்திரியாயும், வாயுவின் புத்திரனையுமுள்ள அந்த அனுமனை உதயகிரியிலுள்ள சூரியனைப் போலே பார்த்தாள்.]

701. ஸேநாந்யமந்ய 568-3 [ர—ஸத 1-50]

ஸ்ரீரங்கசந்தரமஸமிந்திரயா விஹர்த்தும்  
விந்யஸ்ய விஶவசிதாசிந்நயநாதிகாரம் ।  
யோ நிர்வஹத்யநிஶமங்குஃளிமுத்துரயைவ  
ஸேநாந்யமந்யவிமுகஙாஸ் தமஸி ஶ்ரியாம ॥

[எந்தச் சேனைமுதலியார், ஸீரங்கநாதானைப்பிராட்டியோடு கூட விளையாடும் படியாக (நாகணையிலே) இருத்தி, எல்லாச்சேதநாசேதனங்களையும் நியமிக்கும் பதவியை எப்போதும் தமது திருவிரல்முத்திரயைக் கொண்டே நடத்துகின்றாரோ, அந்த விஷ்வக்ஸேனரான சேனைத்தலைவரை வேறுபுகலிடம் கருதாதவர்களாய் நாம் அடிபணிந்தோம்.]

702. ஸைந்யதுரிணை 563-4 [ர-ஸத 1-51]

ஸைந்யதுரிணை ப்ராணஸஹாயாம் ஸுத்ரவதிமாஸி ஶ்ரியமம்பாம் ।  
ஸ்ரீபதுலாக்ஷாலாஞ்சிதஸேவா ப்ரோதலஸத்துதோர்வல்லிலாஸாம் ॥

[பெரியபிராட்டியாருடைய திருவடியிலேயிட்ட செம்பஞ்சுக் குழம்பினால் அடையாளமிடப் பெற்றதாய், கைங்கரயோபயோகியான திருவொற்றுவாடையினால் விளங்காநிற்பதான கொடிபோன்ற கையின் அழகையுடையவனும், ஸேனைமுதலியாரின் பிரியபத்தினியுமான ஸுத்ரவதியென்னும் தாயை ஆஸ்ரயித்தேன்.]

703. ஸோந்துதே 272-2; 461-1; 475-1; [தை-ஆந 1-2]

ஸோந்துதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மனு விபஶ்சிதா

[முக்தன் எல்லாக் கல்யாணக்ஞங்களையும், ஸர்வஜ்ஞனை ப்ரஹ்மத்துடன் கூட அனுபவிக்கிறுன்.]

704. ஜோட்டும் தே 296 வது ப்ரமாணம் காண்க.

705. ஜோட்பி,யகுச்சுத் 515-1 [ரா-பி 1-57]

ஜோட்பி,யகுச்சு,ந்மஹாதேஜா: ஶபி,ரிம் ஶத்ருஸுதஃந: |  
ஸபார்யா பூஜித: ஸம்யகு, ராமோ து,ஶரதஃாத்மஜ: ||

[பேரும்திறலுடையவனுய, எதிரிகளை அழிப்பவனுய, து,ஶரதஃகுமாரனுன ராமன் ஶபி,ரியச் சென்றடைந்தான்; ஶபி,ரியினுல் நன்கு ஆராதி,க்கப்பட்டான்.]

706. ஜெளம்யருப: 51-2; 99-2 441-வது ப்ரமாணம் காண்க.

707. ஜெளமித்ரே புங்க்ளவ 231-2; 232-4 [ரா—அ 4-44]

ஜெளமித்ரே புங்க்ளவ போகுாம்ஸ்தவமிஷ்டாந் ராஜ்யபாலாநி ச |  
ஜீவிதம் ச ஹி ராஜ்யம் ச த்வதுர்த்துமபிகாமயே ||

[ஏக்ஷமனை! நீ விரும்பும் போகுங்கள் அனைத்தையும், அரசாட்சியின் வயன்களையும் அனுபவிப்பாயாக. நான் எனது உயிரையும், அரசையும் உனக்காகவே விரும்புகிறேன்.]

708. ஜெளமித்ரே ஸ்ருணு 163-2; 164-3 [ரா-அ 56-2]

ஜெளமித்ரே ஸ்ருணு வந்யாநாம் வல்கு, வ்யாஹரதாம் ஸ்வநம் |  
ஸம்பரதிஷ்டாமஹே கால: ப்ரஸ்தஃாநஸ்ய பரந்தப ||

[ஏக்ஷமனை! காட்டிலுள்ள பிராணிகள் இனிதாக எழுப்பும் ஒலியைக் கேட்பாரக. எதிரிகளைக்காய்ப்பவனே! (சித்திர கூடத்திற்குப்) புறப்படும் காலம் வந்து விட்டது, புறப்படுவோம்.]

709. ஸ்துதோட்டும் 488-1; 440-1 [வி. பு 5-3-14]

ஸ்துதோட்டும் யத் தவயா பூர்வம் புத்ராத்திங்யா ததஃத்ய தே |  
ஸபாலம் தே,வி ஸஞ்ஜாதம் ஜாதோட்டும் யத் தவோதஃராத் ||

[தே,வகீதே,வியே! பின்னையை விரும்பிய உன்னுல் நான் நுதிக்கப்பட்டது-இன்று நான் உன் வயிற்றிவிருந்து பிறந்ததால் பயனுடையதாயிற்று.]

710. ஸ்த்ரியம் புஞ்சி 339-3 [ரா-அ 30-3]

கிம் தவாமந்யத வைதோஹ: பிதா மே. மிதிலாதி,ப: |  
ஶாம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷவிக்ஷரஹம் ||

[(வெளியூடலே) ரமிக்கச்செய்பவரே! மிதிலைக்கு அரசாய், விதேஹ ஜுவத்திற் பிறந்த என்னுடைய தகப்பஞ்சான ஜநகர், ஆனுடம்பையுடைய பெண்ணுன உம்மை மாப்பின்னையாக அடைந்து என்ன நினைத்திருப்பார்?] .

711. ஸ்த்ரீசாபலா 5-3 [ரா-ஐ 9-38]

ஸ்த்ரீசாபலாதே,தது:தாஹ்ருதம் மே த,ர்மம் ச வக்தும் தவ க: ஸமர்த்து: விசார்ய புதுத,யா து ஸஹாருஜேந யதுரோகதே தத்குரு மா சிரேண யி

[பெண்களுக்குரிய பரிவினாலே நான் இப்படிப் பேசினேன். உமக்கு து: மத்தை உபதேசிக்க யாருக்கு வல்லமையுண்டு? தம்பியோடு கூட நன்கு ஆலோசித்து. எது உசிதமாகப் படுகிறதோ அதை விரைவில் செய்வீர்.]

712. ஸ்தீ,தே மதவி 315 வது ப்ரமாணம் காண்க.

713. ஸ்நாத்வா 490-1 [உண்பது பற்றிய சாஸ்திரவிதி]

ஸ்நாத்வா புஞ்ஜீத

[ஸ்நானம் செய்துவிட்டே உண்ணவேண்டும்.]

714. ஸ்நாஷா து:ஸ்ரது:ஸ் 312-2; 820-1; 324-5; 327-4 [ரா-ஸா 33-16]

ஸ்நாஷா து:ஸ்ரது:ஸ்யாஹம் ஶத்ருஸைந்யப்ரதாபிந: |

து:ஹிதா ஜநகஸ்யாஹம் வைதே,ஹஸ்ய மஹாத்மந: ||

ஹீதேதி நாம நாம்நாஹம் பார்யா ராமஸ்ய தீ,மத: ||

[எதிரிகளின் சேனைகளை மிகவும் தவிக்கச்செய்யும் தசரதரின் மருமகள் நான் மஹாபுகுஷ்டான் விதே,ஹராஜா ஜனகரின் பெண்நான்; பேரறிவாளரான ஸ்ரீரங்க பிரானின் மனைவியான நான் ‘ஸ்ரீதா’ என்று பெயர் பெற்றவள்.]

715. ஸ்தீஹோ மே 434 வது ப்ரமாணம் காண்க.

716. ஸ்மராமி 315 வது ப்ரமாணம் காண்க.

717. ஸ்மேராநநாகி 281-2; 563-2 [ர-ஸ்த 1—37]

ஸ்மேராநநாகி,கமலீர் நமத: புநாநாந்

து:மஷ்ட்ராக:த,ாப்புகுடிபி,ர் து:விஷதோ து:நாநாந் |

சண்டப்ரசண்டப்முகுத: ப்ரணமாமி ரங்க: -

து:வாராவளி,சதஸ்ரங்வதி,காரப,ாஜ: ||

[மலர்ந்த தாமரை போன்ற முகங்களினாலும், கண்களினாலும் (தம்வை) வணங்குகிறவர்களைப் புனிதராக்குகிறவர்களும், கோரப்பற்கள், கதைகள், புகுல நெரிப்பு ஆகியவற்றுல் விரோதிகளை நடுங்கச் செய்பவர்களும், கோயில் திரு வாசல்கள் நான்கிலும் வாயில் காப்பவர்களாக விளங்குகிறவர்களுமான சண்டப்ரசண்டன் முதலான (195 வது ப்ரமாணத்தில் சொல்லப்பட்ட) து:வாரபாலகர்களை வணங்குகிறேன்.]

718. ஸ்மருதியலே ச தத்துவிதாம் 10-3 [மநுஸ்மருதி 2-6] [80-வது ப்ரமாணமும் இதுவே]  
 வேதோடக்ஷீலா தர்மமுலம் ஸ்மருதியலே ச தத்துவிதாம் ]  
 ஆசாரஸ்கைவ ஸாதாராம் ஆத்மநஸ்தாஷ்டிரேவ ச ||

[வேதம் முழுவதும், அதையறிந்த ரிஷிகளின் ஸ்மருதிகளும், ஒழுக்கமும்,  
 நல்லோர்களின் ஆசாரமும், நல்லோர்களின் மனத்திருப்தியும் தர்மத்திற்கு  
 ப்ரமாணமாகின்றன.]

719. ஸ்யாலேர 3-1.?

ஸ்பாலோடதா நந்தங்கோபஸ்ய மிதிலேஷா குவாம் பதி: |  
 ப்ரவ்ருத்தகோதாநோ தங்கி: கும்பகோ நாம நாமத: ||  
 தாதா துக்கதுஸ்ய ஸர்வேஷாம் தக்ரஸ்ய ச கருதஸ்ய ச |  
 ஜநஸ்ய ப்ரியவாக் நிதயம் யஸாதாயா ஜகந்யஜ: ||  
 தர்மதா தஸ்ய பார்யாடவலித் தர்மதைவதநாமத: |  
 ஸாரஸ்வதாபத்யயுக்ளம் ஶோபநம் கோபடுஷணம் ||  
 தபோஸ்தத்ர புமாந் ஜஜஞே ஸ்ரீதாமா நாம விஶ்ருத: |  
 ஸர்வைச்சாவலித் குணைர்யுக்த: ஸர்வப்ராணிமநோரம: ||  
 நீளாநாம்நீ ச கந்யா ஸா ஞபொதார்யகுணந்விதா ||

[மிதிஸாதோஸத்தில் நந்தங்கோபனுக்கு மைத்துனனும், எண்ணிறந்த  
 ஃக்களைச் செல்வமாக உடையவனும், மஹாஸாமர்த்துவானுமான ஆயர்க்கர  
 சனைருவன் வாழ்ந்துவந்தான். எல்லாருக்கும் பால், மோர், நெய் முதலியவை  
 களை வழங்குபவனுகவும், ஜனங்களிடம் எப்போதும் பிரியமாகப் பேசுபவனுகவும்  
 விளங்கினான் அவன். அவன் யசோதையின் தம்பி; தர்மதேவதையின் பெயரை  
 யடைய தர்மதை என்பவள் அவனுக்குப் பத்தினியாயிருந்தாள். ஆயர்களுக்கு  
 ஆபரணமாகவும், ஒளியாகவும் விளங்கிய இரு குழந்தைகளை அவள் பெற்றுள்.  
 அவர்களுள் ஆண்குழந்தை ஸ்ரீதாமா என்று பெயர் பெற்றவனுகவும், எல்லா  
 குணங்களுடன் கூடியவனுகவும், எல்லா ஜந்துக்களுடைய மனங்களையும் உகப்  
 பிப்பவனுகவும் விளங்கினான். அழகு, வண்மை முதலிய குணங்களுடன் கூடிய  
 வளராய் விளங்கினான் நீளையென்ற பெண் குழந்தை]

720. ஸ்ரீ நிகங்களிதம் 540-1 [திருப்பாவை தனியன் 1]

திருப்பாவை முதல் தனியன்—பதவுரை கரண்க.

721. ஸ்வத்தவமாத்மநி 4-11; 31-7; [விழ்ணுதத்தவம்?]

, ஸ்வத்தவமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸதிதம் ]  
 உபதேயாரேஷ் ஸம்பந்தோ ந பரோடியிமதோ மம ||

[உடைமையாயிருக்கும் தன்மை ஆத்மாவினிடத்தில் உள்ளது; உடையவ  
 ஞமிகுக்குப் தன்மை ப்ரஹ்மத்தினிடமுள்ளது; இருவருக்கும் இதுவே ஸம்  
 பந்தம்; வேறு ஸம்பந்தம் எனக்கு இஷ்டமன்று.]

722. ஸ்வபுருஷம் 370-வது ப்ரமாணம் காண்க.
723. ஸ்வரேண 287-3 119 வது ப்ரமாணம் காண்க.
724. ஸ்வச்சகா ராமோ 221-வது ப்ரமாணம் காண்க.
- 725 ஸ்வங்கரமை: 475-5 [பூர்வர்ஹன் வ்யாகுயானம்]  
ஸ்வவிக்ரமை: ரஞ்ஜநீயஸ்ய  
[எனது பராக்ரமத்தைக் காட்டி உகப்பிக்கத்தக்கவனுடைய (கண்ணதிரிலேயே)]
726. ஸ்வாதி காத்ராணி 270-5; 272-5 550 வது ப்ரமாணம் காண்க.
727. ஸ்வாமித்வமது 15-1 524 வது ப்ரமாணம் காண்க.

### ஹ

728. ஹநுமாந் விஸ்வாப 287-1 691 வது ப்ரமாணம் காண்க.
729. ஹநுமத்வசநாத் 465-2 [ரா-பா 1-59]  
பம்பாதிரே ஹநுமதா ஸங்கதோ வாநரேண ஹ ]  
ஹநுமத: வசநாச்சவ ஸாக்ஷிவேண ஸமாகந: ]  
[ராமன் பம்பைநதிக்கரையிலே வானரனுள் அனுமனுடன் சேர்ந்தான்; அனுமன் சொன்னதைக் கேட்டு ஸாக்ஷிவேணுடு நட்புக்கொண்டான்.]
730. ஹந்யாமஹமிமாம் 220-3 [ரா-அ 78-22]  
ஹந்யாமஹமிமாம் பாபாம் கைகேயீம் துஷ்டசாரிணிம் ]  
யதி: மாம் தார்மிகோ ராமோ நாஸ-மேந்மாத்ருகாதகம் ]  
[அறவழிநடப்பவனை ராமபிரான் என்னைத் தாயைக்கொன்றவன் என்று வெறுக்கமாட்டானாகில், தீய செயலீச் செய்த பாபியான இக்கைகேயியை நான் கொன்றுவிடுவேன்.]
731. ஹரிர் ஹரதி 143-2 [ஹர்யஷ்டகம் 1]  
ஹரி ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்மருத: ]  
அந்திச்சுயாடபி ஸம்ஸ்ப்ருஷ்டோ துஹத்யேவ ஹி பாவக: ]  
[கெட்ட மனமுடையவர்களால் நினைக்கப்பட்டாலும், ஹரியானவன் அவர்களுடைய பாபங்களைப் போக்கடிக்கிறுன்; விருப்பமில்லாமல் தொடப்பட்ட அக்னியும் கொளுத்துகிறதன்ரே?]
782. ஹை க்ருஷ்ண 187-1; 191-2; 320-2; 476—வது ப்ரமாணம் காண்க.

733. ஹேமந்தே 3-3 ?

ஹேமந்தே ப்ரதாமே மாவி நந்தங்வரஜுமாரிகா:

[ஹேமந்த ருதுவில் (முன்பனிக்காலத்தில்) முதல் மாதமான மார்கழியில் ஆயர்பாடியில் உள்ள ஆயர்சிறுமிகள் (நோன்புநோற்றனர்)]

734. ஹேமலைகாம் 8-1. [ரா-ஸ- 5-26, 27]

அவ்பக்தரேகாமிவ சந்தர்ரேகாம் பாம்ஸாப்ரதி,க்தாமிவ ஹேமரே(ஸ)காம் |  
காதப்ரரூடாமிவ பாணரேகாம் வாயுப்ரபி,ந்நாமிவ மேக,ரேகாம் ||  
வாதாமபஸ்யந் மநுஜேஸ்வரஸ்ய ராமஸ்ய பத்நீம் வதாதாம் வரஸ்ய [  
யட்டுவ து:க்காபி,ஹதஸ்சிரஸ்ய ப்லவங்குமோ மந்தஃ இவாசிரஸ்ய ]

[தெளினில்லாத கோடுகளையுடைய சந்தர்கலை போலவும், புழுதிபடி ந்த பொற் கொடிபோலவும், புண்ணில் ஆழமாகத்தைத்திருக்கும் அம்புபோலவும், காற்றுல் கலைக்கப்பட்ட மேக,வரிசைபோலவும் உள்ளவளாய், பேசுகிறவர்களில் சிறந்தவனுய, மனிதர்களுக்கு அரசனுன ராமனுடைய பத்தினியான ஸீதையை நீண்டநேரமாகக் காணுமல், அனுமனுன வானரன் துன்பத்தால் பீடிக்கப்பட்டவனுய, சிறிதுகாலம் அறிவற்றவன்போல் ஆனான்.]

735. ஹ்ரீரேவா 116-வது ப்ரமாணம் காண்க.

736. ஹ்ருதாயாநி 64-வது ப்ரமாணம் காண்க.

737. ஹ்ருதாயேநோத்வஹந் 143-1; 147-1; 149-1; 153-1 [ஸ- பு 1-19-12]

ததஸ் தம் சிக்ஷிபுஸ் ஸர்வே பாலம் தைதேயகிங்கரா:

பபாத ஸோந்தப்யது: க்ஷிப்தோ ஹ்ருதாயேநோத்வஹந் ஹங்மி:

[பிறகு அஸாரனுகிய ஹிரண்யகசிபுவின் கிங்கரர்களெல்லாரும் பாலனுன அந்த ப்ரஹ்லாதனைக் கீழே தள்ளினார்கள்; தள்ளப்பட்ட அவனும் ஹரியை நெஞ்சினுல் துரித்துக்கொண்டு கீழே விழுந்தான்.]

738. கூடிபாம் 26 8; 41-1; 50-5; 288-4; 294-5; 348-4; 385-5 [கீதை 16-19]

தாநஹம் தஃவிஷித: க்ரூராந் ஸம்ஸாரேஷா நராதாமாந் |

க்ஷிபாய்யஜஸ்ரமஶாப, நாஸாரிஷ்வேவ யோநிஷா ]

[(என்னை) தஃவேஷிப்பவர்களும், கொடுரமானவர்களும், மனிதர்களுள் கீழ் மையானவர்களும், ஶாபுமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில், அதிலும் அஸாரயோகிகளிலேயே எப்போதும் தள்ளுகிறேன்.]

739. கூடிப்ர: புவதி 191-2; 310-வது ப்ரமாணம் காண்க.

திருப்பாவை வ்யாக்ஷயான—ப்ரமாணத்திரட்டு முற்றிற்று.

ஆண்டாள் திருவடிகளே ஸரணம்.

## திருப்பாவை வ்யாகுயானங்களில் வரும் ஐதிஹ்ய நிர்வாஹ ஸம்வாதங்கள்

[தொகுத்தவர் மதுரை பேராசிரியர் Dr. இரா. அரங்கராஜன், M.A., Ph.D.]

[ ( ) இவ்வடைப்பிழூள்ள விவரணத்தில் எதர்சனர், அரங்கராஜன் இருவரது கைவண்ணமும் உள்ளது. ]

### ப்ரஹஸம்

1. [17] (ஈ) எம்பெருமானுரை “ஓருரு திருப்பாவைக்கு அர்த்தம் அருளிச் செய்யவேணும்.” என்ன, “திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும், திருப்பாவைக்கு ஆள்கிடையாது” என்று அருளிச்செய்தார். (பகுவத்ப்ரேமமும் பகுவத் ஸம்ருத்தியில் ஆசையும் கூடப்பெற்றவர்கள் திருப்பல்லாண்டுக்குப் பொருள் சொல்ல அதிகாரிகள்; கோபி ப்ரேமமும் பகுவத் ஸம்ருத்தியில் ஆசையும் கோபிகாநுகாரமும் கூடப்பெற்றவர்கள் திருப்பாவைக்குப் பொருள் சொல்ல அதிகாரிகள். பின் கூறப்பட்ட அதிகாரிகள் துர்லபர்)

2. [17] (ஈ) “மேவாயேழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகள்லர்; முலையேழுந்தார் கேட்கவேணும். அவர்களிலும் எம்பெருமானைத் தாங்கள் அனுபவிக்க வேணுமென்றிருக்கும் பரிவாணிச்சிகளான பிராட்டிமார்க்கும் கேட்க நிலமல்ல; பல சொல்லி யென்? பத்து ஆழ்வார்களுடைய ஸாரடு, தையான தானே சொல்லித் தானே கேட்குமித்தனை” என்று அருளிச்செய்தார். (மீசையும் தாடியும் முளைத்த முரட்டுப் புருஷர்கள் திருப்பாவைக்குப் பொருள் கேட்க அதிகாரிகள் அல்லர்; ஸ்த்ரீகளே அதிகாரிகள். அதிலும் எம்பெருமானுக்கு அனுபவங்கொடுத்து அனுபவத்தைப்பெற்று வாணிபம் செய்யும் பிராட்டிமார்களும் அதிகாரிகள்லர்; அஞ்சகுடிக்கொரு சந்ததியாய், பல்லாண்டுபாடும் ஆண்டாளே அதிகாரியாவாள். அவளே சொல்லவும் கேட்கவும் அதிகாரியாகிறார்கள்.)

3. [21] (நா) அநந்தாழ்வான் திருமுக்குளத்திலே புக்குத் தடவினார்; ‘இது வென்?’ என்ன, “அப்பெண்பிள்ளைகள் குளித்ததொரு மஞ்சட் கொழுந்தாகிலும் கிடைக்குயாகக் கருதிக் காண்” என்றார். (அநந்தாழ்வான்-ராமானுஜர் சிஷ்யர்களில் ஒருவர்; திருமுக்குளம் ஆண்டாள் மார்கழி நீராட்டம் கண்டருளிய குளம். ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளது.)

### மார்கறித் திங்கள் — 1

4. [32] (மு) நம் சிறியாத்தானைப்போலே ஆந்ருஸம்ஸ்ய ப்ரதாநராயாய்த்துப் போகுவது. (சிறியாத்தான் என்பவர் வங்கிப்புரத்து நம்பியின் சிஷ்யர்; முத்வியாண்டான் காலத்தவர். பட்டருடைய கோஷ்டியிலும் நம்பிள்ளை கோஷ்டியிலும் அந்வயித்தவர். ஸ்ரீவைஷ்ணவர்களை ப்ரணமம் பண்ணினபடி தோற்ற உடம் பெல்லாம் தழும்பேறியிருந்தவர். [பெருமாள் திரு 2-4] ஸ்ரீநந்தகோபர்தாம். சிறியாத்தானைப்போலே பரம தார்மிகராயிறேயிருப்பது. [நாச திரு 13-6] )

5. [35] (மு) ‘சிங்கக் குருகு’ என்று பட்டர் அருளிச் செய்வர் (குட்டி குருகு என்பன இளமைப் பெயர்கள். ‘குட்டி’ என்னைமல் ‘குருகு’ என்று இங்கு பறவையின் குட்டியையும் இணைத்ததால், மேலெழுப்பறந்து பாயும் ‘சிங்கக்குட்டி’ என்றபடி. ‘மேலெழுப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுஞமேல்’ [பெரியாழ் திரு 1-4-7]; ‘சிறியனென்று என்னிலாஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்’ [தெ 1-4-8])

6. [40] (ஆ) “பிழைக்குகள்வாசல் ஆர்த்தர் கட்டணமாய்க் கிடக்குமாபோலே, ஸ்ரீநந்தஸ்கோபர் வாசல் க்ருஷ்ணனுலே புண்பட்ட பெண்கள் கட்டணமாய்க் கிடக்குமாய்க் கொள்ளீர்!” என்று பட்டர். (வைத்தயர்களின் வாசலில் நோயினால் புண்பட்ட நோயாளிகளின் படுக்கைகள் நிறைந்திருக்கும்; ஸ்ரீநந்தஸ்கோபரின் திருமாளிகை வாசலில் க்ருஷ்ணனால் புண்பட்ட பெண்களின் படுக்கைகள் நிறைந்திருக்கும்.)

7. [41] (ஆ) பட்டர் ஸ்ரீபாதத்தைக் கழுவி, தீர்த்தம் கொள்ளும் ஆண்டாள். (ஆண்டான் பட்டருடைய திருத்தாயார்)

8. [41] (ஆ) எம்பெருமானுரும் ஸ்ரீவைஷ்ணவர்களும் எழுந்தருளாதிற்க, பெரியநம்பி தான் தண்டனீட்டுக் கிடந்தார்; “நம்மை இங்ஙனே செய்தருளிற்று என்ன?” என்று கேட்க, “நான் ஆளவந்தார் எழுந்தருளுகிறீரன்று இருந்தேன்” என்றருளிச்செய்தார்.

9. [42] (ஆ) சிறியாத்தானைப்போலே பசும் புல் சாவ மிதியாதவர் பிள்ளை பிறந்தவாறே, வேலைப்புகரெழுக் கடைய விட்டாராய்த்து.

10. [44] (ஆ) “பிள்ளைக்குத் தாய்வழியாகாதே கண்” என்று பிள்ளையுறங்காவில்லிதாஸர் வார்த்தை. (யசோதையின் கண்ணிலழுகே கிருஷ்ணனுக்குத் தாய்வழி உடைமையாக வாய்த்தது என்றபடி)

11. [44] (ஆ) ‘சிங்கக்குருகு’ என்று ஆழ்வான் வார்த்தை.

12. [45] (ஆ) இங்கு ஆண்டான் ‘மந்த்ரவிங்கும் தோற்றுமே சொல்லுகிறீர்காண்’ என்னுமாம். (ஆண்டான் முதலியாண்டான் ஆவர். க்ருஷ்ணன் என்று பெயரும் பாலும் குறியாதபடி இளஞ்சிங்கும் என்றார்; பயத்தாலே மறைத்துச் சொன்னான் என்றபடி.)

13. [46] (நா) ஆழ்வார் திருவரங்கப் பெருமானரையர் எம்பெருமானர் கேட்டருளியிருக்க, ‘ஓழினில் காலமெல்லாம் ஓழினில் காலமெல்லாம்’ என்றிங்ஙனே ஒருநாளெல்லாம் பாடிப்பாடிக் கண்ண நீரோடே விட்டுப்போம். (கண்ண நீரோடே விட்டுப்போம் — கண்ணீர்ப் பெருக்கோடே பாட்டை முடிக்காது விடுவர்.)

14. [51] (நா) ஆண்டாள் பட்டர் ஸ்ரீபாதத்தைக் கழுவித் தீர்த்தங் கொள்ளும்.

15. [51] (நா) பட்டர் திருப்பாவை அருளிச்செய்யா நிற்க; பூணால் சாத்தா தொரு ஸ்ரீவைஷ்ணவர் வர, ‘கூசாதே உள்ளே புகுவீர்; இவ்விடம் திருவாய்ப் பாடியாய்க்காணும் செல்லுகிறது’ என்று அருளிச்செய்தார்.

16. [52] (நா) சிறியாத்தாணப்போலே பசும்புல் சாவ மிதியாத ஸ்ரீநந்த கோபர், தெளியக்கடைந்த வேலைக்கொண்டு பின்னைகள்—தொட்டிற்காற் கீழே சிற்றெற்றும்பு வரிலும் ஸிம்ஹுத்தின் மேலே விழுமாபோலே விழுந்து கொல்வர்.

17. [53] (நா) ‘சிங்கக் குருகு’ என்று பட்டர்.

## வையத்து வாழ்வீர்கள்—2

18. [69] (ஆ) “இப்படி வ்யதிரேகத்தில் முடியும்படியானவன் மோகஷபூலம் பெருதொழிலானேன்?” என்று நஞ்ஜீயர் பட்டரைக்கேட்க; ‘இவனுக்குள்ளது நரகமே; பெருமாள் ஆந்ருஶம்ஸ்யத்தாலே ஸ்வர்க்கங்கூஸ்தங்களுண்’ என்றாருளிச் செய்தார். (வ்யதிரேகத்தில் முடியும்படியானவன் — பெருமாள் வனவாஸத்துக்கு எழுந்தருளியபோது, பிரிவுதாங்காது உயிரை நீத்த தசராதன். ஸாமான்ய தர்ம மான ஸத்யத்தைப் பரிபாலிக்கவேண்டி ஸாகஷாத் தர்மமான பெருமாளையிழந்தான். ‘சக்ரவர்த்தியைப்போலே இழக்கைக்குறுப்பு’ [முமுகஷப்படி 204] இதனால் இவன் ஸ்வர்க்கங்கூஸ்தைந்ததே தந்தைபால் பெருமாளுக்குள்ள இரக்கத்தாலேயே. ஆந்ருஶம்ஸ்யம்—இரக்கம்.)

19. [73] (ஆ) ஆழ்வான் “எங்கள் பூர்வர்கள் தேவதாந்தர பஜைம் பண்ணமையாலே” என்றானும்,

20. [78] (நா) ஆழ்வானை “தேவரீர் தேவதாந்தரபஜைம் பண்ணுதொழிகிறதென்ன?” என்ன, “எங்கள் பூர்வர்கள் செய்து போந்திலர்கள்” என்றார்.

## ஒங்கி உடனாந்த—3

21. [90] (ஆ) “ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும்போது ஸம்ஸாரிகளுடைய இழவுக்குத் திருவுள்ளம் நொந்திருக்கும்” என்று பட்டராருளிச்செய்ய; சிலர் அத்தைக் கேட்டு “அவாப்த ஸமஸ்த காமனை, நிரதிஶயாநந்தங்குத்தனுயிருக்கிற ஸர்வேஶ் வரனுக்கு ஓரிழுவுண்டோ திருவுள்ளத்தில்?” என்ன; “‘வ்யஸநேஷா மநுஷ்யாணும்—எனகிறது குணப்ரகரணமோ தோஷப்ரகரணமோ?’” என்றாருளிச் செய்தார்.

22. [91] (ஆ) மாறனேரியிலே ‘ராமாநுஜதಾஸன்’ என்பார் ஒருத்தர் “அவன் வருகிறபடியைக் கண்டு கடக்கப்போவென்பதே! நாலடி விலங்கிப் போதல் இல்லையாகில் ஒரு முழுக்கிட்டுக் கொள்ளுதல் செய்யவன்றே அடுப்பது” என்ன; “‘சண்டாரனேயாகிலும் அவன் ஆர்த்தனை ஸமயத்தில் அல்லாதார் விலங்கிப் போவார்; துவிஜீனகில் அவன் விலங்குவான்’ என்று விதி, விஶேஷத் து அம்ஶம் அழிந்ததே” என்று அவர்கள் சொல்ல, “கெடுவிகாள்! விதிபூர்வகமாயோ க்ருபையிருப்பது?” என்று அருளிச்செய்தார். (பதிப்பாசிரியர் அடிக்குறிப்புக் காண்க. பக். 91)

23. [92] (ஆ) “திருநாமம் சொல்லுகைக்கு அதி, காரி ஸம்பத் தி வேண்டாவோ?” என்று நஞ்ஜீயர் பட்டரைக் கேட்டருள; “யோக்யனுகில் இருந்த படி சொல்லுகிறுன்; அயோக்யனுகில் யோக்யதை ஸம்பாதி க்கவேண்டா” என்ற அருளிச்செய்தார். (யோக்யதை—தகுதி; யோக்யன்—தகுதியுள்ளவன்.)

24. [92] (ஆ) தேவப்பிள்ளைக்கு “லோகஹரிதார்த்தமாகக் காண்தீ போகிறது” என்று அருளிச்செய்த வார்த்தை. (பதிப்பாசிரியர் அடிக்குறிப்புக் காண்க. பக். 92. லோகஹரிதம்—தம் ஸம்பந்தத்தாலே பலரை வைத்தனவராக்குகை - பதிப்பாசிரியர்.)

25. [98] (நா) “உத்தமன்”— பட்டர் அருளிச்செய்த வார்த்தை—“கருமாணபாயிரந்த கள்வனே! உன்னைப்பிரமாணித்தார் பெற்றபேறு” என்று சிறுகாலைக் காட்டி இரந்து பெரிய காலைக்கொண்டு அளந்து நீ பண்ணின ஓரம் உன்னை ஆஶ்ரயித்தார் நிர்ப்பராகைக்கு அவர்களுக்கு நீ வைத்த சந்தானச்சாபமிடே: ‘இவ்வாந்தராளிக தங்குஷ்டாதங்குஷ்டங்களில் ஒருவர்க்கஞ்சாதே, பமாதிகளுக்கு முழங்கைகாட்டிச் செருக்கராய் இவர்கள் திரிகைக்கடியென?’ என்னில், “அறிந்தோம்; ஒரு பரம தார்மிகன் செவியிலே, ‘துர்ப்பலரான நம் மால் நம் கார்யம் நிர்வஹித்துக்கொண்டு கரையிலேறவொன்றுது; உன்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு ப்ரபலனை அண்டை கொண்டு தங்குஷ்டாதங்குஷ்ட விடையான உன்னுடைய யத்னங்களையடைய அவன் வசத்திலே பொகட்டு நிர்ப்பயலுமிரு’ என்று சொல்லிப்போம்; இவனும் அத்தையே விஶ்வஸித்து ‘அப்படியே’ என்றிருக்கும். எம்பெருமான் கழுத்திலேஷலைகட்டித் தூதுபோயும். மார்பிலே அம்பெற்றும், ஸாரத்துயம் பண்ணியும், பகலை இரவாக்கியும், ஸத்யப்ரதிஷ்ஞனுயும், அஸத்பரதிஷ்ஞனுயும், பொய்சொல்லியும், மெய்சொல்லியும், வார்க்கொத்துக்குத்தியும், எல்லை நடந்தும் இங்குளைத்த செயல்களைச் செய்து இவர்கள் கார்யமே நிர்வஹியா நிற்கும்” என்றார். (ஓரம்-பக்ஷபாதம்; சந்தானச்சாபம்-ஸந்தாநம்(வம்சம்) வளர்வதற்காகப் பகையரசர்கள் தோற்றவரசர்களின் ஒரு குழந்தையை மட்டும் அழிக்காது விட்டுவைப்பது. ஶாபும்-குட்டி. ஆந்தராளிக தங்குஷ்டாதங்குஷ்டங்கள் — இடைப் பட்டதான முழுக்கு நிலையில் அடையும் இம்மை மறுமைச் செல்வங்கள்; முழங்கை காட்டி—என்னி நகையாடி. பரம தார்மிகன் — மிக்க கருணையுள்ள

ஆசார்யன். செவியிலே—(சிஷ்யனுடைய) காதிலே. ப்ரபுலை - எம்பெருமானை. இவஸும்—சிஷ்யனும்)

### ஆழிமழைக்கள்லு---4

26. [107] (ஆ) “அவைதான் ஸ்ரீவைஷ்ணவர்களை அநுவர்த்தியாதொழிவதென்று கேளாய்” என்று ஆழ்வான். (ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை அநுவர்த்தியாதொழிவது ஏன்? என்று ஒரு பட்டன் ஆழ்வானைக் கேட்டதற்கு இது ஆழ்வான் இறுத்த விடையாகும். மேலே (28) நாலாயிரப்படியில் இதுதெளிவுபடுத்தப்படுகிறது.

27. [110] (ஆ) நாச்சியார் விழி விழிக்கவொண்ணாதாப்போலே (நாச்சியார் விழி விழிக்கவொண்ணுது என்றாற்போலே—என்றும் சில ஸ்ரீகோசங்களில் பாடாக காணப்படுகிறது. பகற்பத்து முடிவுநாளிரவு ஸ்ரீரங்கங்நாதன் நாச்சியார் திருக்கோலம் பூண்டு ஸேவை ஸாதித்தருள், பட்டர் எழுந்தருளி மங்களாஸாஸ்தம் செய்யும்போது பெருமானை நோக்கி, ‘தேவரீர் நாச்சியாருடைய வேஷத்தை ஏறிட்டுக் கொண்டதத்தனியொழிய அவளைப்போல் விழிவிழிக்கு உம்மாகாதே! என்றாருளிச் செய்தாராம். நிக்ஃரஹத்தையே அறியாதவளாய், கருணையே வடிவெடுத்த மையார்கருங்கண்ணியான பிராட்டியின் கண்ணப்போலல்லாமல். நிக்ஃரஹம் கலந்த கருணையை உடையவனுகையாலே செந்தாமரைக்கண்ணனை எம்பெருமானுடைய கண் கோபத்தாலே சிவந்திருக்குமன்றே.)

28. [114] (நா) ஆழ்வானை ஒரு பட்டன், ‘தேவதாந்தரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரமென்?’ என்று கேட்க, ‘ஶாஸ்தர விரோதமாகக் கோடெ கொள்ளாய்! தேவதாந்தரங்கள் உங்களைக் கண்டால் பண்ணுமாசாரமென்; என்று கேளாய்’ என்றார். (ஆசாரம்-பணிவிடைகள்)

### மாயனை—5

29. [127] (ஆ) “கம்ஸ பயத்துக்கு அஞ்சி ஒளிக்கவந்து சேர்ந்தாரைச் சொல்லுமாபோலே சொன்னபடி பாரீர்” என்று பட்டர். (கம்ஸனபாயத்துக்கு அஞ்சி—என்று திருத்துவர் ஸ்ரீஉவே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாபி. ‘யமுனைத்துறைவன்’ என்று சொன்னது-‘கண்ணனுக்குக் கம்ஸனுலே என்வருபோ’ என அஞ்சிப் பேரைச் சொல்லாமல் பொதுவாகத் துறையைச் சொன்னார்கள் என்று கருத்து.)

30. [128] (ஆ) “பணைகளிலே தாவினவாறே உடை நழுவ, தழும்பைக்கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள்; அத்தழும்பு தோன்றுமைக்கிறே நம்பெருமாள்களைப் பேல் சாத்து சாத்துகிறது” என்று ஜீயர். (பணைகள்—பணைத்த கிளைகள்.

கண்யம் மேல்சாத்து-‘களையா மேல்சாத்து’ என்று பாடுபோதும்-களையாத பேல் வேஷ்டி என்றபடி. ஜீயர்-நஞ்ஜீயர்)

31. [130] (ஈ) “சேஷியினுடைய திருவிலச்சினை” என்று பட்டர் அருளிச் செய்வர். (யசோதை கட்டியதால் ஏற்பட்ட தழும்பைக்குறிக்கும். கோமிற்பொறி யாலே ஒற்றுண்டிருத்தல் சேஷியினுடைய திருவிலச்சினை. ஆஸ்ரிதரால் கட்டுண்டு தழும்பு பெற்றிருத்தல் சேஷியினுடைய திருவிலச்சினை. அடுத்து (32) நாலாயிரப் படியில் விளக்கம் உள்ளது.)

32. [133] (நா) “தானெழுத்து வாங்கின தழும்பு காட்டி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளும் சேஷியுடைய திருவிலச்சினை” என்று பட்டர்.

### புள்ளுஞ் சிலம்பிள-6

33. [138] (மு) இவ்விடத்திலே “பிள்ளைப்பிள்ளையாழ்வான் ‘புகுவத் ஸமாச்சரயணத்துக்கு அநுகூலமான காலத்தை ஸு-சிப்பிக்கிற’ பகவி களின் நாது மல்வது இவ்வாத்மாவுக்கு உத்தேஶ்யமில்லை” என்று பணிக்கும்” என்றாருளிச் செய்வர்.

34. [146] (ஆ) பட்டர், ‘திருவாய்ப்பாடியிலுள்ளாரில் சிந்தயந்தியோபாதி க்குஷ்ண ஸம்ஶ்லேஷ்டத்தில் புதியாரில்லை’ என்றாருளிச் செய்வர். (க்குஷ்ணவதாரத்தில் ராஸக்ரீடாஸமயத்தில் வேய்ங்குழலோசை கேட்ட கோபியர் பிருந்தாவனத்தைத்தேடிப் புறப்பட்டவளவில், பலர் மாமியார் மாமனூர் கட்டளையை மீறிப் போகாநிற்க, ஒருத்தி மட்டும் மாமனுரை மீறிப் போகமாட்டாமல் உள்ளடங்கி நின்று வேணுகூள லீலையில் தான் கலந்திருப்ப தாக புகுவனை முற்றி க்குஷ்ண விஷயமான தியானம்பண்ணி நெஞ்சு பதிந்திருக்கை யாலே வந்த நிர்மல ஸுகுத்தாலும், உண்மையிலேயே க்குஷ்ணனை அடையப் பெருத்தாலுண்டான நிரவதி, துஃக்குத்தாலும் ஸகல புண்ய பாபங்களும் கழியப் பெற்று, தேவறகாரணமான புண்யபாபங்கள் கழிகையாலே முச்சடங்கி விடு பெற்றார்கள். “சிந்தயந்தீ ஜகங்தஸு-திம் பரப்பாற்ம ஸ்வரூபினைம், நிருச்சுவாஸதயா முக்திம் குதாந்யா கோபகந்யகா” என்று கூறப்பட்டிருக்கையால் ‘சிந்தயந்தீ’ என்கிற குண நாமத்தால் இவளை நம் பூர்வாசார்யர்கள் வ்யபதேசித்தனர். இவள் க்குஷ்ணனிடத்துடுபாட்டில் புதியவள் என்பர் பட்டர். பழகியிருந்தால் தேங்காதே போகத் துணிந்திருப்பாளன்றே!)

35. [150] (நா) “ஆண்டாள் பிறந்த ஊரில் பகவி களுக்குத்தான் உறக்க ஆண்டோ”. என்று ஆச்சான்பிள்ளை. (ஆச்சான் பிள்ளை - நாலூராச்சான் பிள்ளை)

36. [151] (நா) 'மஹாராஜர் வாசலிலே சென்று இளையபெருமாள் சிறு நாணேற்றியெறிந்தார்' என்ன, அநந்தாழ்வான் 'தாரையினுடைய ஸ்தநோஷ்மாவைப் பற்றிக்கிடந்த மஹாராஜர் ஆந்தையும் தீருகைக்குப் போரும் தவநி' என்றார்.

### கீரு கீர்சன்று--7

37. [160] (ஆ) ஆட்கொண்டவில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே நஞ்ஜீயர் தண்டனிட்டு நிற்க; "ப,க,வத்துவிஷயத்தில் ருசி நமக்கு மெய்யாகப் பிறந்த தில்லைகாணும்" என்றாருளிச்செய்ய; "உம்மைப்போலே ஆசார்யவான்களுண்டோ? இங்ஙனை அருளிச்செய்வானென்?" என்ன; "ப,க,வத்து, விஷயத்திலே மெய்யே ருசியுண்டு என்றிருக்கையாவது-பாகாவதர்களைக் கண்டால் உகக்குமன்றுகாணும்" என்றாருளிச் செய்தார். (ஆட்கொண்ட வில்லி ஜீயர் எம்பெருமானுரை ஆசாரியராகக் கொண்டவர், எழுபத்துநான்கு ஸிம்ஹாஸனதிபதிகளில் ஒருவர்.)

38. [163] (ஈ) "விடிவோறே மாளிகையிலே சென்றெழுப்புவாரும் கவி சொல்லுவாரும் வம்சாவளி ஓதுவாருமாக எழுந்திருக்கக் கடவ இவர் பக்ஷிகளுக்கு முன்னே உணரும்படியாவதே! என்ன த,ர்மஹாநி!" என்று ஆய்த்தான் அருளிச் செய்வர். (இவ்வைதிஹ்யத்தையே எடுக்கும்போதுநாலாயிரப்படியில் "ஆய்த் தான் அருளிச்செய்வர்" என்ற விடத்தில் "என்கிருன் ரிஷி" [165] என்று உள்ளது)

39. [164] (நா) ஆட்கொண்ட வில்லி ஜீயர் அருளிச்செய்த வார்த்தைக்கு நஞ்ஜீயர் அருளிச்செய்த வார்த்தையை நினைப்பது. (ஆரூயிரப்படி (37) காண்க.)

40. [164] (நா) ஸ்ரீதேவிமங்கலத்தில் கழுகிலே நஞ்ஜீயர் ஸ்ரீபாதத்தை யுடையார் சிலர் இருப்போரையடைய அமுது செய்விக்கக்கண்டு பட்டர் பிடாத்தை யிட்டுக் கொண்டிருந்து பரீதராய் "நம்முடைய கையிலே சில மெய்யுண்டாயன்று; அடியிலே சில மெய்யருண்டாய் அவர்களுடைய மெய் இவ்வளவும் வரப் பேசுகிறது" என்று அருளிச்செய்தார். (ஸ்ரீதேவிமங்கலம்-மேல்கோட்டை திருநாராயணபுரத் துக்குச் செல்லும் வழியிலுள்ளதோர் ஊர்; கழுகு-பாக்குமரச்சோலை, கழுகந்தோப்பு. பிடாம்-போர்வை, நஞ்ஜீயருடைய பூர்வாஸ்ரம சிஷ்யர்கள் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்களாகத் தத்தீயாராதனம் செய்த வைபுவத்தைக் கண்டு பட்டர் திருவுள்ளமுகந்தார். அதற்கு அடி பட்டருடைய ஸம்பந்தம் என்று சிலர் போற்றியுரைத்தபோது, பட்டர் அருளிச் செய்த வார்த்தை. மெய்—ப,க,வத விஷயத்தில் ஊற்றம். அடியிலே (திருவடிசும்பந்தமுடைய) சிஷ்யர்களில். மெய்யர்—ப,க,வதப்ராவண்யமுடைய வர்கள். இவ்வளவும் வரப்பேசுகிறது-என்னளவும் வெள்ளமிடுகிறது.)

### கீழ்வாணம்-8

41. [175] (ஆ) “முலையெழுந்தார்படி மோவரெயெழுந்தார்க்குத் தெரியாதிறே” என்று பட்டர். (ஜிதில்லிநிர்வாஹம் 2 காண்க)

42. [177] (ஏ) பட்டர் விடியுந்தனையும் கண்வளர்ந்தருள சி ஷ் ய ர் க ள் எல்லாரும் திருவாசலிலே வந்திருக்குமாபோலே,

43. [179] (நா) பட்டர் போதுவிடியுந்தனையும் கண்வளர்ந்தருள சி ஷ் ய ர் க ளேல்லாரும் கொண்ட கோலங்களும் தாங்களுமாய் வந்து கிடக்குமாபோலே.)

### துமணிமாடம்-9

44. [185] (ஆ) ஆழ்வான் ‘ஹிதாம்ஶத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ்யாத்ரையை அநுஸந்திக்க அமையும்’ என்றாற்போலே.

45. [187] (ஆ) பட்டர்க்குச் சிலர் ‘தொண்டனூர்நம்பி திருவடிச்சார்ந்தார்’ என்று விண்ணப்பஞ்செய்ய; ‘அவர் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்து போந்தபடிக்கு ‘திருநாட்டுக்கு நடந்தார்’ என்று சொல்லவேண்டாவோ? என்றாருளிச்செய்தார்.

46. [187] (ஆ) நம்பியேறு திருவுடையார்தாஸரிடையாட்டமாகவும் நஞ்ஜீயர் இப்படி அருளிச்செய்தார். (பாகுவத்கைங்கர்யநிஷ்டார்கள் விஷயத்தில் ‘திருவடிச்சார்ந்தார்’ என்றும், பாகுவத்கைங்கர்யநிஷ்டார்கள் விஷயத்தில் ‘திருநாட்டுக்கு எழுந்தருளினார்’ என்றும்; ஆசார்யகைங்கர்யநிஷ்டார்கள் விஷயத்தில் ‘ஆசார்யன் திருவடிசேர்ந்தார்’ என்றும், வ்யவஹாரங்கள். திருநாட்டுக்கு—திருநாடு என்பது இடவாகுபெயராகத் திருநாட்டி.லேயுள்ள அடியார் குழாங்களைக் குறிக்கும். இடையாட்டம்—விஷயம்)

47. [190] (நா) ‘தொண்டனூர்நம்பி திருவடிச் சார்ந்தார்’ என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய; ‘‘ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவர் அடிமை செய்து போந்தபடியாலே ‘திருநாட்டுக்கு நடந்தார்’ என்னுங்கோள்’’ என்றாற்போலே;

48. [190] (நா) நஞ்ஜீயர், பிள்ளையேறு திருவுடையார் தாஸரையும் அப்படியே அருளிச்செய்தருளினார்.

49. [191] (நா) “‘தாய்’ என்று பழியிட்டுப் போகவேணுமோ, அடியேனு பிருக்கிற என்னை?’ என்னும் திருமங்கையாழ்வாரை ‘வெட்டிமையர்’ என்றும், எம்பெருமானுரை ‘கோயிலண்ணன்’ என்றும் ஆண்டாள் அருளிச்செய்யும். அத்தை எம்பெருமானுர் கேட்டருளி, ‘நான் அடியேனல்லேனே? என்னை இப்படி அருளிச்செய்வதே’ என்றாற்போலே இத்திருவாய்ப்பாடியும். (உடன்போக்கிற்

சௌரூப தலைமகளைக் குறித்துத் தாய் இரங்கிக் கூறுங்கால், “அன்னையும் அத்தனும் என்று அடியோழுக்கு இரங்கிற்றில்ஸ்” [பெரியதிரு 3-7-7]’ என்று வருந்து கிடூன். “‘தாய்’ என்று பழியிட்டுப் பிரியவேண்டியிருந்ததோ? நாங்கள் ‘அடியோங்கள்’ அல்லவா? நியாம்யரான எங்களை நியாமகர் என்று பழியிட்டுச் சொல்வதே!” என்று இரங்கினான் திருத்தாயார். அஞ்சகுடிக்கொரு சந்ததியான ஆண்டாள் இப்படிச் சொன்ன தடப்பனரான திருமங்கையாழ்வாரை “வெட்டி மையர்” என்றும், “நூறுதடா வெண்ணெய் அக்காரவடிசில் மாலிருஞ்சோலை நம்மிக்கு ஸமர்ப்பித்துத் தன் விருப்பத்தை நிறைவேற்றிய எம்பெருமானுரை ‘கோயிலன்னர்’ என்றும் அருளினான் என்பது ஐதிஹ்யம்)

### நேற்றுச் சுவர்க்கம்-10

50. [207] (நா) (அருங்கலமே) எம்பெருமானுரைப்போலே.

### கனைத்திளங்கற்றெருமை-12

51. [226] (மு) எம்பெருமானுர் திருவவதரித்தாற்போலே காணும் இப்பெண்பிள்ளையும். (இது வ்யாக்ஷயாதாவின் வார்த்தை. இப்பெண்பிள்ளை என்றது எழுப்புகிற பெண்பிள்ளை என்றாலேயே குறித்தது. இவள் வாசலிலே யிருந்து, உள்ளேயிருப்பவள் ரஹஸ்யமாயிருந்து அநுபவித்ததை வெளியிட்டாள் என்று கருத்து. உள்ளேயிருந்தவள் திருக்கோட்டியூர் நம்பிக்கும், வெளியேயிருந்தவள் எம்பெருமானுர்க்கும் ஒப்பு ஆகின்றார்கள். வேறேர் விவரணம் வருமாறு:— இப்பெண்பிள்ளை என்றதற்கு ‘இப்பாட்டில் எழுப்பபடுகிற பெண்பிள்ளை’ என்று பொருள். இப்பெண்பிள்ளைக்கும் எம்பெருமானுர்க்கும் எந்த அம்சத்தில் ஸாம்யத்தை ஆசார்யர்கள் திருவுள்ளம் பற்றினார்கள் என்னில்; இங்கு அந்யாபதேஷாத்தை விட்டு ஸ்வாபதேஷமர்யாதையைக் கொள்ளவேண்டும், எம்பெருமானுர்க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யராய், கன்றுகள்போன்ற சிஷ்யர்களுக்குத் திருவுள்ளாம் திரங்கி உபஸத்திபண்ணிக் கேட்பாரில்லாதிருந்துங்கூடத் தமது கடமையே கருதிப் பால்போன்ற சீரிய பொருளை வர்ஷித்தருளினவர், “‘கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி, நினைத்துமுலைவழியே நின்றுபால் சோர, நனைத்தில் லம் சேருக்கும் நற்செல்வன் தங்காய்’” என்ற முதல் மூன்று அடிகளும் இவ்வர்த்தத்துக்கு ஸுசனையாயிருக்கின்றன. இவ்வடிகளில் எருமையின் செயல் இல்லத்தவளான பெண்பிள்ளையின் பெருமையைக் குறித்தவாருகும்.

52. [230] (ஆ) எம்பெருமானுர் அவதரித்தாற்போலே காணும் இப்பெண்பிள்ளையும்.

53. [232] (நா) ஜீயர் பிள்ளைதிருநறையூரரையர்க்கு அருளிச்செய்த வார்த்தை: ‘விடுகையும் உபாயமல்ல; பற்றுகையும் உபாயமல்ல; விடுவித்துப் பற்று விக்கும்வனே உபாயம்’ என்று.

54. [234] (நா) எம்பெருமானுர் திருவவநரித்தாற்போலே காணும்; இந்நாச்சியார் அவதரித்த பின்பு எல்லாரும் பகுவத்து விஷயமறிந்தது.

### புள்ளின் வரப்--13

55. [247] (நா) ஆண்டாள் திருவேகாதசி பட்டினிவிட்டு பட்டரை ‘தீர்த்தங் தாரும்’ என்ன; ‘இப்பெரிய திருநாளிலே இதொரு திருவேகாதசி எங்ஙனே தேடி எடுத்துக்கொண்டிருக்கோள்?’ என்றாருளிச் செய்தார். (திருவேகாதசி—பரமபத ஏகாதசி; பட்டினிவிட்டு—உபவாஸமிருந்து; திருவேகாதசியில் ஸ்ரீவைஷ்ணவர்கள் உபவஸித்திருப்பதே பாங்கானது என்றபடி)

### உங்கள் புழக்கமை--14

56. [254] (ஆ) “தாமஸ ப்ரக்ருதிகளைச் சொல்லுகிறது” என்று எம்பார். “தமஸ்ப்ரசரர் உணர்ந்தார்கள் என்று சொல்லியோ எழுப்புவது? என்று அவள் நினைத்திருக்கும் என்று, ஸத்வநிஷ்டாரான ஸந்யாளிகளைச் சொல்லுகிறது” என்று திருமலைநட்சி. (புள்ளும் சிலம்பின தொடங்கி ஆம்பல்வாய் கூம்பினவரை பொழுது வீடிந்த அடையாளங்கள் உத்தரோத்தரம் சொல்லப்பட்டு, செங்கற்பொடிக்கூறை வெண்பல் தவத்தவரின் அநுஷ்டானம் கடைசியாக வருவதால், தாமஸப்ரக்ருதிகள் கூட எழுந்துவிட்டார்கள் என்பதைக் காட்டுவதாக எம்பாரின் அபிப்ராயமாகும். அவர்கள் ஈத்தவபுருஷர்களான ஸந்யாளிகள் என்பது திருமலை நம்பியின் அபிப்ராயம். வெள்ளைவினிசங்கின் பேரவும் கேட்டுப் புள்ளரையன் கோயிலுக்குச் சென்று திருப்பள்ளி யெழுச்சி ஸேவித்து விட்டுத் தங்கள் அகங்களான மடங்களில் எம்பெருமான்களைத் திருவாராதனம் செய்ய உபக்ரமித்துக் கோயிலாழ்வாரைத் திறக்கும் காலமாயிற்று என்பது அவர்களுக்குத்து.)

57. [257] (நா) “சிறு பத்துற்றுற்றுறையிலே ஒரு தபசி பரிசிலேறி ஆற்றி னுள்ளே புக்கு, காவேரிதேவிக்குச் சங்கு ஊதுகிறேனென்று அங்கோளது, பரிசிலே போகிற குதிரை மிதித்து, அதிலேறின மனிச்சரடைய செத்துப் போக்குது” என்று எம்பார் அருளிச் செய்த வார்த்தை. (எம்பார் நிர்வாஹத்தில் சங்கு-ஊதுகிற-சங்கு; திருமலைநம்பி நிர்வாஹத்தில் சங்கு-பூட்டைத்திறக்கும் திறவுகோல், குச்சி-திறவுகோல்)

### ஏல்லேயினங்கினியே--15 ( சில ஈடு )

58. [261] (மு) திருவாய்மொழிபாடாநின்றுல் செல்வர் எழுந்தருளுகை யும் அஸஹ்ய மாமாபோலே. (திருப்புன்னை மரத்தின் கீழ் சந்த்ரபுஷ்கரிணிக்கரையில் திருக்கோட்டியூர் நம்பி முதலான ஆளவந்தார் சிஷ்யர்களான முதலிகள் திருவாய்மொழியை அநுஸந்தித்துக் கொண்டிருக்க, அப்போது நித்ய பலிபோர் வரத்யா

கோஷங்களுடன் எழுந்தருள்; ‘கூட்டம் கலக்கியார் வந்தார்’ என்று திருக்கோட்டி யூர் நம்பி மற்றும் முதலிகள் எழுந்திருந்து அநுஸந்தானம் தவிர்ந்திருந்தனர்.. அன்று முதல் நித்ய பூலி ஸாதிக்கச் செல்வர் எழுந்தருள்வதில்லை. செல்வர் புறப் பாட்டில் முதலிகளுக்குத் திருவாய்மொழி அநுஸந்தானத்திற்கு இடையறவு பட்டதால் அது அஸஹ்யமாயிற்று.)

59. [263] (மு) “நீ ஒருவர்க்கும் விரோதியல்லை; நீ புக்குத் திருவடி தொழு” என்ன, ஆழ்வான் வார்த்தையை நினைப்பது. (கிருமிகண்ட சோழன் உபத்துவத் தாலே எம்பெருமானூர் மேலக்கோட்டைத் திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளி னபோது ஆழ்வான் நம்பெருமானை ஸேவிக்க எழுந்தருள்; ராஜஸேவகர்கள் திருவா சலிலேயிருந்து ‘ராமானுஜஸம்பந்தமுடையார் புகுரவென்னுது’ என்று தடுக்கவேறுசிலர் ‘‘ஆழ்வான் ஆத்ம குணபூர்த்தியடையவர்; உள்ளே போகவிடுங்கள்’’( என்று கூற, இத்தைக்கேட்ட ஆழ்வான் ‘ஆத்ம குணங்கள் ஆசார்ய ஸம்பந்தத்துக்கு உடலென்று சொல்லுவர்கள்; ஆனால் என்னுடைய ஆத்மகுணங்கள் எம்பெருமானூர் ஸம்பந்தத்தை அறுத்துக் கொள்ளுகைக்குடலாயிற்று’ என்று புறப் பட்டருளி; ‘நயக்குப் பெருமாள் வேண்டாம்; எம்பெருமானூர் ஸம்பந்தமே அமையும்’ என்று மீண்டெழுந்தருளினார்.)

60. [271] (நா) திருப்புன்னிக்கீழே திருவாய்மொழிபாடாநின்றுல் செல்வர் எழுந்தருளுகையும் அஸஹ்யமாமாபோலே.

61. [272] (நா) “அரைக்ஷணம் வைஷ்ணவ கோஷ்டியைப் பிரிய நின்று வரும் மாத்யஸ்தூயம் எனக்கென் செய்ய?” என்கிற ஸாப்ரஹ்மண்ய பட்டர் வார்த்தையை ஸ்மரிப்பது. (உடையார் ஸாப்ரஹ்மண்ய பட்டர் சோழராஜதானி யில் ராஜபோஹிதனுகவும் உத்தரமந்திரியாகவும் இருந்தவர்; எம்பெருமானிடத்தில் மதிப்பும் கூவரவபுத்தியும் ஏற்பட்டு அதுவே ஹேதுவாக ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியில் பரீதியும் இவருக்கு ஏற்பட்டிருந்தது. [திருவிருபா 53 ஐதி] ஒரு ஸயயிசேஷத்தில் காவிரியில் வெள்ளம் பெருகி ஸந்நிதிக்குள் பிரவேசித்தது- அதைத்தவிர்ப்பதற்காகக் கூரநாராயண ஜீயர் காவிரியிலிருந்து கிளை வாய்க்கால் வெட்ட; அது சிந்தாமணி கிராமத்தின் வழியே செல்ல; கிராமவாஸிகளுக்கும் திருவரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் அதனால் விவாதம் உண்டாக; சோழராஜர ஸாப்ரஹ்மண்ய பட்டரை மத்யஸ்தூப் செய்யுமாறு ஆஜ்ஞாயிட; அப்போது அவர் அதற்கு இசையாது கூறிய வார்த்தை குறிப்பிடப்படுகிறது. மத்யஸ்தூப் செய்யப்படுகிறதால், இரண்டு பக்ஷங்களிலிருந்தும் விலகியிருக்கவேண்டும் அல்லவா! ஸாப்ரஹ்மண்ய பட்டர் அரைக்ஷணமும் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியை விட்டுப் பிரிந்து நிற்க இயலாதிருந்ததால் தமக்கு மத்யஸ்தூபத்தை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.)

### நடிகளும்—16

62. [281] (ஆ) நஞ்ஜீயர், பிள்ளைக்கு “ரஸவாதாம் கைப்பட்டவனிருந்த சிடமெல்லாம் பொன்னுமாபோலே, ப்ரமேயம் கைப்பட்டவனுக்குச் சொல்லிற் கிறல்லாம் வார்த்தையாம்” என்றார். (பிள்ளை-நம்பிள்ளை: வார்த்தை — சாஸ்த தார்த்தாம்)

63. [282] (ஆ) பட்டர், நஞ்ஜீயரை ‘பெரிய பெருமாள் தஞ்சமென்றி குக்குமவரைத் தஞ்சமென்றிரும்’ என்றருளிச்செய்தார்.

64. [289] (ஈ) பட்டர் நஞ்ஜீயர்க்கு, “பெருமாளைத் தஞ்சமென்றிரும்; பெருமாள் தஞ்சமென்று சொல்லுகையாலே நான் தஞ்சமென்றபடி” என்றருளிச்செய்தார்.

65. [291] (நா) “கட்டின குளிகையைக் கையிலே கொடுத்தால் அப் போதே இரும்பைப் பொன்னுக்கி விடுமாபோலே” என்று ஜீயர் அருளிச்செய்த வார்த்தை. (கட்டின குளிகை பாதரஸத்தைக் கட்டி மாத்திரையாக்கியது.)

66. [291] (நா) திருவனந்தபுரத்திலே ஒரு பாகவதரோடே மூன்று சிள்ளைகள் ஸ்ரீராமாயணம் அதிகரித்துச் சொன்ன வார்த்தையை நினைப்பது. ஸ்ரீராமாயணம் அதிகரித்து முடித்தவுடன் ஆசார்யர் மூன்று பிள்ளைகளையும் அழைத்து, ஸ்ரீராமாயண தாத்பர்யம் க்ரஹிக்கப் பட்டுள்ளதா என்று பரிகைச் செய்தார். முதலாமவன் “மாத்ரு பித்ரு ஶாஸ்ருஷை ஸ்ரீராமாயணஸாரம்” என்றார்; இரண்டாமவன் ‘சரீரமெடுத்துப் பிறப்பது பொல்லாதது; ஆகையால் ‘சரீர வம்பந்தத்தைக் கழித்துக்கொள்ள வேண்டும்’ என்றார்; மூன்றாமவன் “சக்ர வர்த்தித்திருமகன் கருணையுண்டானுலொழிய எவராலும் பிழைக்க வழியில்லை” என்றார். மூன்றாமவனுடைய வார்த்தையை, ஆசார்யர் அங்கீகரித்து அதுவே ஸ்ரீராமாயண பரமஸாரம் என்று விளக்கி, அவனையே ஸ்ரீராமாயண ப்ரவசனம் செய்ய ஆண்ணஞ்சிட்டார். இவ்வரலாறு வார்த்தாமாலையில் (364) உள்ளது.)

67. [292] (நா) பட்டர் நஞ்ஜீயருக்கு, ‘பெருமாளை உமக்குத் தஞ்சம் என்றிரும்; பெருமாள் தஞ்சமென்று சொல்லுகையாலே நானும் உமக்குத் தஞ்சம்’ என்றருளிச்செய்தார்.

### உந்துமதகவிற்றன்—18

68. [315] (மு) எம்பெருமானுர் விசேஷித்துகந்த பாட்டு.

69. [324] (ஆ) எம்பெருமானுர் விசேஷித்து உகந்திருக்கும் பாட்டு இப் பாட்டு.

70. [326] (ஈ) எம்பெருமானுர் விசேஷித்து உகந்த பாட்டு இது.

71. [329] (நா) எம்பெருமானுர் விசேஷித்துகந்த பாட்டு. (பதிப்பாசிரியர் குறிப்பு காணக. பக் 315)

### அங்கள்மா ஞாலத்து--22

72. [383] (ஆ) “வேதாந்தங்களிலே ப்ரஹ்மாதிங்களுங்கூட ஏழு ஜூந்யக் ஜூனித்து அரிய ஸாதி,நாநுஷ்டாநங்களைப் பண்ணி, பின்பு புகுவத் ப்ராபதி ரூப புருஷார்த்தம் பெற்றூர்களாகச் சொல்லாநின்றது. இவ்வருகே எத்தனையேனுக் கீழாயிருப்பார் சிலர், சீராவஸாந காலத்திலே மோகஷம் கிடைக்குமென்று பொது சோறு கட்டிக்கொண்டிராநின்றார்கள். இவையிரண்டும் சேர விழுந்தபடி என்றன?”, என்று பட்டரைக் கேட்க, “‘ஒரு குறையில்லை’ என்றாருளிச்செய்தார்” என்று தொடங்கி, “சுச்வரணையிறே இவன் முதவிலே பற்றிற்று” [384] என்றதீருக்

73. [387] (ஆ) “ஸிம்ஹம் யானையோடே பொராநின்றாலும், குட்டிக்கு முலைகொடுக்குமாபோலே” என்று பட்டர். (ஹிரண்யன்பக்கல் சீற்றத்தோடே போர் செய்து நின்றாலும் ப்ரஹ்மாதனுக்கு எம்பெருமானுடைய திருக்கண்கள் அநுகூலயாயிருந்து வாத்ஸல்யத்தைப் பொழிந்தது உபமேயம். ஸிம்ஹம் பெண் யானையோடு போர்புரியும்போதும் தன் குட்டிக்குப் பால்கொடுத்துக்கொண்டே யானை போர் புரிவது உபமானம். “இழவு தரியாததோர் ஈற்றுப்பிடி இளஞ்சியம் தொடர்த்து முடுகுதலும் குழவியிடைக் காலிட்டு எதிர்ந்து பொரும்” [பெரியாழ் திரு 3-5-24 என்றது காணக.)

### மாரியலை முழுஞ்சில்--23

74. [397] (மு) அழகர் கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, “ஓன்றுசொல்விக்காண்” என்ன; “அபராத,ஸஹஸ்ரபாஜூநம்” என்று தொடங்கி, ‘அகுதிம்” என்கிட நம்மிராமானுசனையையாயிருந்துவைத்து, ‘அகுதிம்’ என்னப்பெருய்!” என்றாருளிச்செய்தார். (கிடாம்பியாச்சான் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அழகரை ஸேவிக்க; அழகர் அவரை ஒரு ஸ்லோகம் விண்ணப்பிக்குமாறு நியமிக்க கிடாம்பியாச்சான் ஸ்தோத்ரரத்னத்திலிருந்து ‘அபராத,ஸஹஸ்ரபாஜூநம்’ என்ற ஸ்லோகத்தை விண்ணப்பிக்க; அதில் ‘அகுதிம்’ என்றதும் அழகர் பொறுக்க கில்லாது ‘நம் இராமானுசனை ஆசார்யராக உடையாரில் ஒருவரும் அகுதியிலைகாஜூம்’ என்றாருளிச்செய்தார்.)

75. [398] (ஆ). ஆச்சான் ‘அகுதிம் ஶரணகுதம்’ என்று விண்ணப்பஞ்சிசெய்து ‘நம்மிராமானுசனையையாயிருந்துவைத்து நம்முன்னே இப்படி சொல்வது பெருய்’ என்றார் அழகர்.

76. [405] (நா) அழகர் கிடாம்பியாச்சானை அருளப்பாடிட்டு ‘நீ ஓன்று சொல்’ என்ன; ‘அபராத,ஸஹஸ்ர பாஜூநம்’ என்று தொடங்கி ‘அகுதிம்’ என்கிட

“நம் இராமானுசனையுடையயாயிருந்து வைத்து அகதி ம் என்னப் பெருய்” என்று அருளிச்செய்தாராம்.

77. [405] (நா) அநந்தாழ்வான், ‘அமர்யாதஃ’ என்கிற ஶலோகத்தை ஆளவந்தார் அருளிச்செய்தார் என்னக்கேட்டு ‘எனக்கது சொல்லவேண்டா’ என்றான், அவர் ஸம்பந்தத்தாலே. (ஆளவந்தார் ஸதோத்ரத்தில் தாம் நெச்யாநுஸந்தானமாகச் சொல்லிய தாழ்வுகளைத் தம்முடைய வாயால் சொல்லக் கூசி, அநந்தாழ்வான், ஆளவந்தார் ஸம்பந்தம் தயக்கிருப்பதால் அவ்வாறு தாம் அனுஸந்திக்கவேண்டியதில்லை என்றார்.)

### அன்றிவ்வுகம்—24

78. [413] (மு) “குதே ஜீலே ஸேதுபந்தம் தமப்பனஞ்சுக்கும் மகஞ்சுக்கும் வணி” என்று ஜீயர் அருளிச்செய்வர். (ஆற்றிலே வெள்ளம் வடிந்த பிறகு அணை கட்டுவதுபோல், அவதாரங்கள் முடிந்து எம்பெருமான் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளிய பிறகு பெரியாழ்வாரும் ஆண்டாரஞ்சும் அவனுக்கு நேர்ந்த ஆபத்துக்களுக்கு மங்களாசாஸனம் செய்தனர். அதுவே அவர்களுக்குப்பணியாகும்)

### ஒருத்தியக்ஞம்—25

79. [434] (ஆ) “அவனுக்கு முலைசுரவாநின்றதாகில், இவன் அமுது முலையுண்ணாதின்றானாகில் உமக்குச் சேதமென்ன?” என்று புட்டர், (“கண்ணன் யசோதயின் மகனல்லாமலிருக்க, அவன் திறத்தில் அவனுக்கு எப்படி முலைசுரந்தது? அவன்தான் அவளிடம் எப்படி முலையுண்டான்” என்று ஒருவர் கேட்க, புட்டர் கூறிய பதில் இது.)

### கூடாரை வெள்ளும்—27

80. [461] (மு) ‘பதிஸம்மாநிதா ஸிதா’ என்று பெருமான் தோளில் மாலையை வாங்கியிட்டார்’ என்று ஆழ்வான் பணிக்கும்; புட்டரும் பணிக்கும். (புட்டரும் பணிக்குமென்று காண்பதில் புட்டர் பணித்த நிர்வாஹம் விடுபட்டிருக்கிறது. நாலாயிரப்படி [86] காண்க.)

81. [463] (மு) நம்பி திருவழுதிவளநாடு தாஸர் ‘நெய் படாதோ?’ என்ன, ‘கருஷனை ஸந்நிதியாலே த்ருப்பதைகளாயிருக்கிறவர்களுக்குச் சோறு வாயில் தொங்கிலன்றே நெய் வாயில் தொங்குவது’ என்று புட்டர் அருளிச்செய்தார். (நெய் படாதோ? — நெய்வாயில்படாதோ? தொங்குதல்—படுதல்)

82. [467] (ஆ) வெளித்திருமுற்றத்திலே ப்ரஸாதஃம் அவ்வளவிலே வர, “யாம் பெறு சம்மானம் வந்தது” என்றார் புட்டர்.

83. [473] (நா) இவ்வளவிலே வெளித்திருமுற்றத்தில் நின்றும் ப்ரஸாதஃம் கொண்டு ஒருவன் வர, ‘இது யாம் பெறு சம்மானம் வந்தது’ என்று புட்டர்

அருளிச்செய்தார். (எம்பெருமான் சூடிக்களைந்து வரவிடுவனவே உடப்புடன் ஏற்கத்தக்க ஸம்மாநமாகும் என்றபடி)

84. [474] (நா) “‘பதிஸம்மாநிதா ஸீதா’ என்று தோளில் மாலையை வாங்கிச்சிட்டார்” என்று ஆழ்வான் பணிக்கும். பட்டர் ப்ரணயித்வத்தாலே காலைப் பிடித்து நில என்றார்” என்பர்.

85. [475] (நா) நம்பி திருவமுதிவளநாடு தாஸர், ‘நெய்வாயில்படாதோ?’ என்ன; ‘ஓரவிழ் வாயில் தொங்கிலன்றே நெய் வாயில் படுவது’ என்று பட்டர் அருளிச்செய்தார்.

### கறவைகள் பின் சென்று—28

86 [502] (நா) பட்டர் அருளிச் செய்யும் பாட்டையும் இங்கே அநுஸந் திப்பது. (“இஞாநக்ரியாப, ஜந ஸம்பதுகிஞ்சநோநஹும்” [ர-ஸ்த 2-89] என்று தொடங்கும் ஸ்லோகம் ‘கறவைக’ளின் பொருளையே கூறுகிறதாகையால், அதுவே இங்கு குறிக்கப்படும் பாட்டு ஆகலாம்.)

### சிற்றஞ்சிறுகாலே—29

87. [526] (நா) மாறனேர்நம்பி சரமதுஸையில் கலக்கங்கண்டு பயப்பட்ட பெரியநம்பிக்கு எம்பெருமானுர் பயம்தீர அருளிச்செய்த ஸ்லோகங்களிலைவ-‘ஸ்தி, தே மநளி’ இத்யாதி. ‘இவை எங்ஙனே?’ என்ன; ‘ஸ்ரீவராஹஸம்பெரு மான் ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு அருளிச்செய்தார்’ என்றார். ஸ்ரீவராஹஸம்பெரு மான் உம்மைப்போலே ஆஸ்ரித பக்ஷிபாதி; அவன் வார்த்தையொழிய என் போல்வார் மத்யஸ்த்தார் வார்த்தையுண்டாகில் சொல்லுமென்ன. ‘ந மே பக்த: ப்ரணாஸ்யதி’ இத்யாதி:களடைய உம்மைப் போல்வார் வார்த்தையாயிராநின்ற தென்ன. “இந்த ஜஞானமுடையவனுக்குப் புநர் ஜந்மமில்லை என் னு மிடத் துக்கு ப்ரமாணமுண்டோ?” என்ன, “த்யக்த்வா தேஹும் புநர் ஜந்ம நெதி மாமேதி ஸோரஜாந” என்று உண்டென்றருளிச்செய்தார். இவற்றைக் கொண்டு பெரியநம்பி பரீதரானார்.

88. [526] (நா) ஆளவந்தார் கோஷ்டியிலே “ஸம்ஸாரிக்கு எம்பெருமான் ஸந்நிதி:யில் விண்ணப்பம் செய்யவடுப்பதென்ன?” என்ன; சில முதலிகள்—வங்கிப்புரத்து நம்பி என்று திருவிருத்தம் 56-வது பாசுரவ்யாகுயானத்தி லுள்ளது. அதிலே பெருந்தேவையுண்டு—“ப்ரணதே” என்கையால் அந்த ஸ்லோகம் இவனிடம் ஒன்றை எதிர்பார்க்கிறது. காளியன் சொன்னாற் போலே அவன் க்ருபையொழிய நமக்கொன்றுமில்லை என்றிருக்கையே நமக்கிருக்க அடுப்பது என்றார் எம்பெருமானார்.)

89. [527] (நா) ‘கெடுவாய்! நாங்கள் இற்றைப் பறைகொள்வான்று காண்’ என்று பட்டர் அருளிச்செய்த வார்த்தை. (கோவிந்தா என்பதற்கு “பசுக் களின் பின் சென்று உன் அறிவு கெட்டுவிட்டது போலும்” என்னும் கருத்தை ‘கெடுவாய்’ என்னும் பதம் காட்டுகிறது.)

### வங்கக்கடல் கடைந்த-30

90. [530] (மு) “கன்றிழந்த தலைநாகு தோற்கன்றுக்கும் இரங்குமாபோலே இப்பாசுரங்கொண்டு புக நமக்கும் பலிக்கும்” என்று பட்டர் அருளிச்செய்வர். (தலைநாகு—தலையீற்றுப்பசு)

91. [531] (மு) “(மாதவனைக் கேசவனை) ‘அலைகடல் கடைந்து அதனுடக்கண்ணுதல் நஞ்சன்னைக் கண்டவனே, விண்ணவரமுதுண அழுதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே’—என்கிறபடியே தான் ஸாக்ஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஸ்த்ரமாதி,களுக்குக் கோதைக் கொடுத்தான்” என்று பட்டர் அருளிச்செய்வர். (கோதை—அஸாரத்தை)

~~92. [534] (மு)~~ “விடிவோரை எழுந்திருந்து முப்பதுபாட்டையும் அநுஸந்தித்தல், மாட்டிற்றிலனுகில் ‘சிற்றஞ் சிறுகாலே’ என்கிற பாட்டை அனுஸந்தி,த்தல், அதுவும் மாட்டிற்றிலனுகில் நாம் இருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச்செய்வர். (நாமிருந்த இருப்பு—பட்டர் திருப்பாவை ப்ரஸாதி,த்தருணம் போது எழுந்தருளியிருந்த இருப்பு.)

93. [535] (ஆ) “கன்றிழந்த தலைநாகு தோல் கன்றை மடுக்க, அதுக்கு இரங்குமாபோலே, ஸ்நேஹிகள் சொன்ன இப்பாசுரங்கொண்டு புகவே, அதில்லாத நமக்கும் பலிக்கும்” என்று பட்டர்.

94. [543] (ச) “கன்றிழந்த தலைநாகு தோல்கன்றை மடுக்க, அதுக்கு இரங்குமாபோலே, இப்பாசுரம் கொண்டு புக, நமக்குப் பலிக்கும்” என்று பட்டர் அருளிச்செய்வர்.

95. [544] (நா) “கன்றிழந்த நாகு தோற் கன்றை மடுக்க அதுக்கிரங்குமாபோலே இப்பாசுரங்கொண்டுபுக நமக்கும் பலிக்கும்” என்று பட்டர் அருளிச்செய்வர்.

96. [544] (நா) “விடிவோறேயெழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுஸந்தி,த்தல், அதுவும் மாட்டிற்றிலனுகில் ‘சிற்றஞ்சிறுகாலே’ என்கிற ஒரு பாட்டையமநுஸந்தி,த்தல், அதுவும் மாட்டானுகில், இன்று நாமிருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச்செய்தார்.

97. [544] (நா) ‘தான் ஸாக்ஷாத் அம்ருதத்தையுண்டு ப்ரஸ்த்ரமாதி,களுக்குக் கோதைக் கொடுத்தான்’ என்று பட்டர்.

## திருப்பாவை வ்யாக்கியானங்களில் வரும் தமிழ் அருஞ்சொற்கள், மற்றும் சொற்றெடுக்களின் அகராதி

(தோகுப்பு:- மதுரை பேருசிரியர் Dr. இரா. அரங்கராஜன் M.A., Ph.D)

### அ

**அகம்படியர் (105)**

அரசர்களுக்கு அந்தரங்கரான பணியாளர்; சேஷ்டுதர்.

**அக்னோலத்தைலம் (82)**

அழிஞ்சில் தைலம். கீழேயுதிர்ந்த அழிஞ்சிற்பழம் மின்னும்போது மீன்டும் மரத்திலேறி ஒட்டிக்கொள்ளும்; அப்போது அதைக் கொணர்ந்து அதன் விரையிலிருந்து தைலம் இறக்கி ஒரு மா விரையில் தடவினால், மாவிரை உடனே முளைத்துக் காய்த்துப் பழுக்கும் என்பர்.

**அச்சுத்தாவி (156)**

வட்டணித்திருக்கும் காசு மாலை.

**அசல் பிளந்தேற்றல் (220)**

பிறக்கேமல் ஏறிடுதல்.

**அசிரிக்கும் (294)**

ஐயப்படும்.

**அசிரிப்பு (14)**

ஸந்தேஹம்.

**அசுக்காட்டுகை (478)**

ஒன்றைப்போல் அநுகரித்தல்; நாப்புக்காட்டுதல்; பரிஹரணித்தல்.

**அஞ்சுகுஷ்டு (383)**

பஞ்சவர்ணத்தையும் பூசி.

**அடங்க (298)**

முற்றலும்.

**அடிக்கழுஞ்சு (174)**

சிலாக்யமானது. ஓரடிநிலம் ஒரு கழுஞ்சுபொன் விலைபெறுமானமாவது போல் சிலாக்யமாயிருப்பது.

**அடுக்குரு(வ) (518)**

ஒருவகை ஆயுதம்.

**அடுகுவளம் (488)**

போனகப்பெட்டி; பிரஸாதம் 'வைக்கும் பெட்டிமேல் பெட்டியான அடுக்கு

**அடைத்த (117)**

ஒதுக்கப்பட்ட

**அடைமதிட்படுத்தல் (215)**

மதிலைமுற்றுகையிடுதல்.

**அணுகோலக்கம் (879)**

அந்தரங்குமான ஸபை.

**அணுவாகிலும் (396)**

அணுவான (அற்பனை)ஜீவனகிலும்.

**அத்தவாளத்தலை (415)**

மேல் உத்தரீயத்தின் தலைப்பு.

**அம்மான்பெரடி (184)**

'அம்மான், அம்மான்' என்றுசொல்விக் கொண்டே பின்தொடரச் செய்யும்படியான சொக்குப்பொடி.

**அரணிமை (351)**

பாதுகாப்பு.

**அருக்குதல் (201)**

மறைத்தல்

**அரைச்சந்தையாலே (289)**

விரிவான சாஸ்த்ரவாக்யங்களைக் காட்டிலும் சுருக்கமாகவும், தெளிவாகவும்.

**அளற்றுப்பெரடி (228) (250)**

சேறு ஒட்டாத ஒருவகைப்பொடி; செங்கற்பொடி.

**அவற்யாயிருக்கை (396)**

பழுதுபோகாதிருக்கை.

அன்னலும் துன்னலும் (110)  
அன்னல்—புகை; துன்னல்-சிறுதிவலை.

ஆனைத்தொழில்கள் (91)  
அதிமாநுஷ்மான(அரிய)செயல்கள்.

**ஆ**

ஆக்கரான தீதுவதைகள் (113)  
ஸர்வேச்வரனுல் படைக்கப்பட்ட  
தெய்வங்கள்.

ஆக்கன் (858)  
செயற்கையான பொருள்.

ஆடல்கோடுத்தல் (188)  
ஸம்ஶலேஷ்வதித்தல்.

ஆலவட்டம் (415)  
விசிறி.

ஆழ்வார் (51)  
~~பட்டமஹிஷி. சக்ரவர்த்திக்குப் பெண் பிள்ளையைக் கொடுத்த பெற்றேர்கள் தூவள் பட்டமஹிஷியாக அபிஷேகம் செய்விக்கப்பட்ட பிறகு மகனேயாகி வும் கொரவம் தோற்றுமாறு ‘ஆழ் வார்’ என்றே அழைப்பது பண்டைய வழக்கு.~~

ஆழ்வார்கள் (252)  
சங்கசக்ரங்கள்.

ஆழ்வார்களோடே அவதரிக்கையாலே (120)  
திவ்யாயுதங்களோடு கண்ணன் திரு வவதரிக்கையாலே.

ஆழங்கால் (77)  
ஆழம் மிகுந்த நீர்ப்பகுதி; அண்ட முடியாத இடம்.

ஆழமோழை (69)  
கழியும், கு மிழியும் கிளம்பும்படி ஆழந்த மடு.

ஆறிலொன்று (284)  
(1) ஒரு பகுதி (2) ஆறிலொரு பகுதி யான அரசிறை; வரி.

ஆனைக்குப்பாடுவர் (78)  
ஆனைக்குப்பு - சதுரங்க விளையாட்டு; சதுரங்கமாடுவார்.

**இ**

இசலி இசலி (546)  
மாறிமாறிப் போட்டியிட்டு

இட்டளம் (401)  
சிற்றிடம்.

~~இட்டு கொள்ளுதல் (183)~~  
உறவுமுறையினர் ஒரு வார்த்தை யிட்டுப் பிரதியாக ஒரு வார்த்தை கொள்ளுகை; ஒருவரை யொருவர் ஏசிக் கொள்ளுகை.

~~இடக்கைப் புரி முறுக்கி (378)~~  
வலக்கைப் புரியை முறுக்கினால் எதிர்த்து இடக்கைப் புரியை முறுக்கிக் காட்டுதல்; பிரதி கூலம் செய்து என்ற படி; புரி-நரம்பு.

இடியேறுண்டிடச் சுற்றும் வேமா  
பேலே (417)  
இடிவிழுந்த இடத்தில் சுற்றிலுமுள்ள பொருட்கள் வெந்துபோகுமாப்போல்.

இடு சிறப்பு (449)  
செயற்கையாக ஊட்டிய சிவப்பு நிறம்;  
செயற்கையானது.

இடையாட்டமாகவும் (187)  
விஷயமாகவும்

இராமடம் ஊட்டுவார் (103)  
ஒடிப்போன புத்திரர்கள் தருமச்சாவடி யில் இரவு நேரங்களில் பட்டினியாகக் கிடக்கும் போது பெற்றேர்கள் பாசத்தால் அன்னத்தைப் பிறர் மூலம் இடும் போது முகம் தோன்றாதபடி செய்வது போல், ஸர்வேச்வரன் அந்தர்யாமியாய் மறைந்து நின்று ரக்ஷிக்கிறான் என்கை.

இருந்ததே குடியை (139)  
குடியிருந்தவர்கள் எல்லோரும்.

இருப்புதி (171)

இருக்கின்றுய்

இலைச்சலப்படுதல் (125)

இந்தத்துண்ண அழைக்கப் பெற்ற வர்கள் முதல் நாளே எவ்வாறெல்லாம் உணவு வகைகளை இலை நிறைய வைத்து உட்கொள்வது என்று மனத் திட்கற்பணி செய்தல்; நிரம்ப உண்பதற்கு இலையை அகலப்படுத்திப் பார்க்கக்.

இலைஞிபம் பண்ணுத மலர் (180)

பயன் கருதாது ஸமர்ப்பிக்கும் புஷ்பங்கள்; கடையில் விலைக்கு வாங்கி இலையில் மடித்துப் பெற்று இறை வழுக்கு ஸமர்ப்பிக்காது தானே சென்று பறித்துத் தொடுத்து ஸமர்ப்பிப்பது.

இளக்ப் பதிக்கை (32) (210)

உலோகத்தை இளக்கி முத்திரை பதிப்பது; யெளவனப் பிராயத்தை அடைகை.

இளிம்பு (818)

தாழ்ச்சி

இன்னுதாகிருர்கள் (212)

துண்பப்படுகின்றனர்.

இன்னுப்பு (250)

வெறுப்பு

ஃ

ஈரக்கையாலே தடவுதல் (102)

மூர்க்கையுற்றவர்களின் கண்களை ஈரக்கையால் தடவி உணர்வு வரச் செய்தல்; ரகுஷித்தல்.

ஈரது (383)

ஒரு நாட்டை இருவர் ஆளுதல்.

இ, ஊ

உடலாய்க்கும் (174)

கருவியாயிருக்கும்; காரணமாயிருக்கும்.

திரு—१०

உடையவன் அம்பு பெருக்கியிடுகை (103)

தன் ஜீன் ஆயுதமாகவுடையவனுடை அம்புகளை ஒன்று பத்தாகப்பெருக்கி எய்யும் வில்லின் பெருமை.

உட்டறுக்கல் (343)

புசித்து ஜீர்ணித்தல்; அனுப்பித்து முடித்தல்.

உண்ணானம் புறமானம் (333)

உள் அளவும் புற அளவும்; மானக் — அளவு; பெருமை.

உதிர்நெல் பொறுக்குதல் (239)

களத்தில் உதிர்ந்து கிடக்கும் நெல்லை பொறுக்கி ஜீவித்தல்.

உரப்பு (483)

உறுதி.

உரவியர் (88)

வலிமிக்கவர்.

உருவச்செல்லும் (369)

இறுதிவரை முடிவுருது செல்லும்.

உழுக்கிலே பதக்கிடுதல் (51)

உழுக்கிலே பதக்கு நெல்லை தால் அடங்காது புறத்திலே மாப்போல்.

உழுக்கோல் (319)

தாற்றுக்கோல்; நுனியில் ஆணியுள்ள முட்கோல்.

உழுபால் (111)

வற்றக் காய்ச்சினபால்.

உளைமயிர் (394)

பிடரிமயிர்.

ஊறெண்ணெய் (86) (299)

ஊற ஊறத் தலையின் உச்சியிலே தேய்க்கும் எண்ணெய்.

ஏ, ஏ

ஏடுத்துக் கழித்தல் (416)

முதலில் ஸாம்யம் தோற்ற ஒன்றுக்கருதிக் கழிப்பதாகும்.

எடுத்துவருதல் (211)  
படையெடுத்துவருதல்.

எல்லை நடத்தல் (410)  
தனது நிலத்தில் நான்கு எல்லைகளை  
யும் நடத்துசென்று அளந்து காட்டு  
தல்.

எழுத்து வாஸ்துவித்துக்கொள்ளும் (188)  
அடிமை ஓலையை எழுதச் செய்து  
கொள்ளுதல்.

எழுந்திருக்கும்பேரதை (171)  
எழுந்திருக்கும்போது உள்ள.

வளிவரவு (379)  
தாழ்ச்சி.

என்றிய (288) (400)  
எதன் பொருட்டு?

என்றிறே எழுந்திருப்பது (143)  
ஏந்திக்கொண்டே எழுந்திருத்தல்

இ. ஒ

ஒசீவு (211)  
மிருதுவாயிருத்தல்

ஒட்டு வட்டிலும் காளாஞ்சியும் (266)  
தீர்த்தும் மொண்டு எடுக்கும் சிறு  
பாத்திரமும் (வட்டிலும்) வழிநடையில்  
பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும் அர்க்கு,  
பரத்ய தீர்த்தங்களை ஏந்தும் காளாஞ்சி  
என்ற பாத்திரமும்; இவையிரண்டும்  
பிரியாதேயிருக்கும்.

ஒடியெறிகை (225)  
பாதி மரத்தை வெட்டித்துடிக்கும்படி  
விட்டு விடுதல்

ஒது தலையானல் (218)  
பக்ஷபாத விஷயமானல்.

ஒபடி ஆபத்தும் (584)  
முத்துப்படி, பவளப்படிபோன்ற ஆபர  
ணங்களின் சேர்த்தி.

ஒந்படி தவிட்டுக்கு எழுதிக்கொடுத்தார் (133)  
பஞ்ச காலங்களில் பசிக்கொடுமையால்  
அற்பு உணவு பெறுவதற்காக அடிமை  
யோலை எழுதிக்கொடுத்துக் கொத்த  
டிமையாக மாறியவர்கள்.

ஒருபேரையிட்டு (463)  
ஒரு வியாஜத்தைக் கற்பித்து.

ஒருமடைசெய்தல் (44)  
பல கால்களில் வருகிற நீரை ஒரு  
மடையிற் பாய்ச்சுதல்,

ஒலியல் (190)  
மேல் வஸ்திரம்.

ஒலக்கம் (107)  
ராஜைஸபை.

ஒலைப்புறம் (366)  
அரசன் ஆணை எழுதப்பட்ட திருமுக  
ஓலை. (இங்கு) எம்பெருமானுடைய  
ஆணையான சாஸ்திரம்,

க

கங்கும் கரையும் (172)  
அணையும் திருக்கரகனும்.

கட்டணம் (40)  
நோயாளிகளைத் தூக்கிச் செல்லும்  
படுக்கை (Stretcher).

கட்டினாகுளிகை (291)  
பாதரஸத்தைக் கட்டிப்படுத்திச் செய்  
யப்பட்ட குளிகை (மாத்திரை).

கடகாகவிட்டு (110)  
கேடையமாக்ககொண்டு; கடகு — கேட  
யம், கவசம்.

கடமை (319)  
ஆறிலொரு கூருன வரி.

கடவன் (19)  
வல்லவன்; நிர்வாஹன்.

- |   |  |
|---|--|
| கடற்கரயில் வங்கதை (396)   | கரைச்சலற்று (200)  |
| ஸ்ரீராம சரமஸ்லோகம்.   | வாய் கரைந்து(அலற்றி)ஏங்காதபடி.   |
| கடுக்க (315)  | கலவிருக்கை (188) (120)   |
| ஓலி செய்யாதபடி இறுக்கி.   | ஆபரணங்கள் அணிந்து பகல் ஓலக்கை<br>மிருத்தல்; தலைநகரிலுள்ள அரண்மணை.                              |
| கடுக (178)  | கலியர் (164)   |
| விரைவாக.  | பசிமிகுந்தவர்கள்.  |
| கடுமை (83)  | கவிபாட்டுண்டார் (416)  |
| விரைவு.   | கவிகளால் போற்றப்பட்டார்.   |
| கடைக்கூட்டன் (18)   | காத்துாட்டவல்ல (432)   |
| நிர்வாஹகண்; ஸஹகாரி.   | ரகவித்து நுகர்விக்கவல்ல.   |
| கடைவெட்டிவிடுதல் (321)  | காரியப்பாடு (394)  |
| அணையை வெட்டி விடுதல்.   | ஒரு காரியத்தை மேற்கொள்ளல்..  |
| கண்ணாழிக்கலரம்படி (214)   | கால்நடைதகுதல் (14)   |
| காலதாமதம்செய்யும்படி; உண்ணாழிவு-<br>வினம்பழும் குறையும்.  | ஒருவாறு நடத்தல்.   |
| கணையம் (128)  | கால்பரவுகைக்கு (175)   |
| ஞாக்குத் தடி.   | கால்களைப் பொருந்திவைத்துத்தரித்து<br>நிற்பதற்கு.   |
| கதிர் பொறுக்கி ஜீவித்தல் (445)  | கால்வாங்கி (31)  |
| நெல் அபரிமிதமாக விளைந்துகிடக்க,<br>உதிர்ந்த கதிர்களைப் பொறுக்கி<br>ஜீவித்தல்.   | இடத்தைவிட்டு நீங்கி.   |
| கதிர் பொறுக்கிக்கூடின (217)   | காலன் கொண்ட பொன்னிடுதல் (468)  |
| பல நிலங்களில் விளைந்த தானியங்<br>களின் கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்<br>தல்; பலவிடங்களில் ஸம்பாதித்த.  | பொன்றை செய்த கால புருஷதானம்<br>வாங்கி அதைக்கொண்டு பொன் மேர்<br>திரம் செய்து அணிந்து கொள்ளுதல். |
| கம்பும் கற்றையும் (320)   | காவற் சோர்வு (90)  |
| கம்பு ஆடவரையும், கற்றை பிராயம்<br>முதிர்ந்த பெண்களையும் குறிக்கும்.<br>(கம்பு நிமிர்ந்து நிற்கும்; முதிர்ந்த<br>தானியக்கற்றை வளைந்து நிற்கும்.) | காவல் தொழிலில் சோர்வாயிருத்தல்.  |
| கயர் பிளந்து கிடக்கிற (143)   | காவியோடை (19)  |
| வெய்மிலால் பிளவுபட்டுப்போன பூமி<br>பேல் கிடக்கிற.   | காயா மலர்கள் பூத்த நீரோடை..  |
| கழுகு (164)   | காற்நடைக்கொண்டு (13)   |
| பாக்கு மரத்தோப்பு.  | காலால் ஏற்றி; ஒதுக்கி.   |
|   | கீடை (200)   |
|   | வேதமோதும் மாணுக்கர் பயி லும்<br>வகுப்பு.   |

**வீணாகம் (159)**

வெள்ளம்.

**வையத்தபோது (340)**

உடியபோது.

**விழங்கெடுத்தல் (217)**

அடியோடழித்தல்.

**விழிச்சூர் (451)**

பொற்காச இரத்தினம் முதலான வற்றை இடும் துணிப்பை.

**ஞாசியட (250)**

குச்சி-சாவி, திறவுகோல்.

**ஞாண்டு (108)**

குஸ்ருஷ்டி; க்ரெளர்யமும் ஸங்கோச மூம்; வக்ரவ்யாபாரம். கோணலான செயல்.

**ஞுக்கித்த (412)**

வனித்த.

**ஞாநாடு போகிற உறவு (482)**

இறந்தவரை தஹனம் செய்து முடித்ததும், கையிலிருந்த தண்ணீர்ச் சட்டுமை 'எல்லாவுறவும் தீர்ந்தது' என்று காட்டுவதற்காகப் போட்டு உடைப்பது. இவ்வகையிலும் எம்பெருமான் உறவினை ஒழிக்கமுடியாது என்றபடி.

**ஞாபிற் துண்டு (12)**

தீவிலே ஆழமுழிகி மேலே குமிழிகள் வழக்கெய்தல். தரையளவும் ஆழ்ந்து அனுபவிப்பது. குமிழி-மதகு;ப்ரவாஹம் புறப்படுமிடம்; அவ்விடத்தில் உன் கண்கமாக (தலைமண்டையிடும்படி) அனுபவித்தல்.

**ஞாபிற் தீட்டக்கடவதான (136)**

ஆதுத்தில் மூழ்கச் செய்வதான.

**ஞாநடு (393)**

ஙலைச்சிகரம்.

**ஞாநாச சாக்கு (196)**

குழங்கும் வஸ்து—எளிதில் வரடிவிடும் பாதான மெல்லிய சாக்கு; ரகுவிக்க வேண்டிய பெசருள்.

**குளப்படி (386)**

கால்நடைகளின் குளம்புகள் பதிந்த பள்ளம்.

**குறங்கு குத்துதல் (158)**

தொடையைத் தட்டி உறங்கச் செய்தல்.

**குறைக்கொள்ளி (173)**

அரைகுறையாகளிந்துபோன விறகு.

**குன்றுங்குறிச்சி (132)**

குன்றின் மேலுள்ள சிற்றூர்.

**குன்னுங்குருச்சி (398)**

காதோடு காதாகச் சொல்லும் ரஹஸ்யம்.

**கூடு பூரித்துக் கிடத்தல் (218)**

நெற்கூண்டுகளில் தானியத்தை நிறைத்து வைத்தல்.

**கொத்து (254)**

கோயில் நிர்வாஹம்; செய்யும் உன் துறைகள்.

**கொத்தை (270)**

குற்றம்.

**கோள் கொம்பு (215)**

கொடிகள் படருவதற்கு இடம் கொடுக்கும் ஊன்றுகோல்.

**கோமுற்றவர் (253)**

அரசர்கள்.

**கோடையோடுண பயிர் (381)**

கோடை வறட்சியால் வாடிய பயிர்.

**கோயிற்சாந்து (197)**

அரண்மனைக்குரிய சந்தனக் கலவை.

**கோல (428)**

ஆசைப்பட.

**கைகழிய (176)**

ஏட்டமுடியாதபடி.

கையோலை (101)  
நினைவுச்சீட்டு.

க

சுகடசாத்து (176)  
சரக்குவண்டிகள் வரிசையாகச் செல்  
லும் அணி; அச்சமின்றிப் பெருவழி  
களில் பயணம் செய்தல்.

சதிர் (318)  
ஸாமர்த்தயம். திறமை.

சுமித்தபாதி ஸரவித்ரிபாதி (87) (354)  
உபாகர்மத்தின் மறுதினம் பிரம்ம  
சாரிகளுக்கு ஆயிரம் ஸமித்துக்களை  
இடுதல் இல்லாவிட்டால் ஆயிரம்  
காயத்ரீஜபம் பண்ணுதல் செய்யாதே  
ஜந்தாறு ஸமிதையும் ஜந்தாறு காய  
த்ரியமாகப் பண்ணுவதுபோல் அரை  
குறையாக ஒரு காரியத்தைச் செய்தல்)  
இது திருவாய்மொழி 2-7-1 ஜீயர்  
அருட்பதவரையில் உள்ள விவரணம்.  
ப்ரஹ்மசாரிகள் காயத்ரீ ஜபத்தின்  
போது 1000 சமித்துக்களை இட்டுக்  
கொண்டே 1000 முறை காயத்ரியை  
அநுசந்திக்கவேண்டும். ஸமித்துக்களை  
இடுவது மட்டுமோ, ஜபம் செய்வது  
மட்டுமோ போதாது. இப்படி கர்ம  
பூர்த்திக்கு சமிதையிடுவது பாதி பூலத்  
தையும், ஜபம் செய்வது பாதி பூலத்  
தையும் அளிப்பதுபோல் உபா  
யாந்தரஸ்தாலங்களில் உபாயாந்தர  
மான தன்முயற்சியும் வேணும், எம்  
பெருமானும் வேணும். ஸித்ததோ  
பாயதீஷ்டார்க்கு எம்பெருமான் ஒரு  
வணே போதும்—என்னும் விவரணம்  
பொருத்தமானது. பக்கம் 37 அரும்  
பதவுரைக்கருத்து இதுவே — பதிப்பா  
சிரியர்.

சுவையவளர்ந்த பின்பு (418)  
முதிர்ந்து வளர்ந்த பிறகு.

சாக்கிலே வாஸ்கி (365)  
சாக்கு அறைகளில் சேர்த்தல்.

சுவைப்பங்கல் (424)  
சுவலைக்குழந்தை; சிறுகுழந்தை.

சாமக்கோழி (821)  
இரவு சாமந்தோறும் கூவும் கோழி.

சால வேண்டப்பாடு (585)  
மிக விரும்பப்படும் தன்மை.

சிலுகிடாதே (266)  
சண்டையிடாதே.

சிலுகுபடாமை (132)  
புறத்திலே பேச்சுப்படாமை.

சிவிட்கு என்ன (184) (282)  
சிவிட்கென்பது; சீறுவது.

சிறும்பினபடி (90)  
சுருங்கினபடி.

சுணைக்கேடன் (15)  
வெட்கமில்லாதவன்.

சுரமேறுதல் (110)  
மலைச்சரிவிலேயுள்ள வழிகளில் ஏறுதல்.

சுருக்கமேழிய (252)  
வெட்கமொழிய.

சுழித்துக் கொடுத்தல் (385)  
பிரமாணம் செய்தல்.

செண்டு (322)  
1. பூங்கொத்து. 2. செண்டு கோல்;  
லீலைக்குறுப்பான தடி (லீலாயஷ்டி).

செம்பிளிப்பியா நின்றது (386)  
கண்களை மூடச்செய்தது.

செம்முதல் (197)  
அடைத்தல்.

செல்வக்கிடப்பு (174)  
செல்வமிகுதி.

செல்வர் (271)  
ஸ்ரீ பலிபேரர்

செவ்வைப்போர் (214)  
நேர்மையான போர்.

- சேர்க்கைப்பல்லி (228)**  
நிலைப்பல்லி, ஓரிடத்திலேயே நின்று  
பலகால் சொல்லும் பல்லி.
- சேர்பால் (118)**  
வற்றக்காய்ச்சிய குழும்புப் பால்.
- சேராண்டியன் (403)**  
நம்பெருமாள் எழுந்தருளும் ஸிம்ஹா  
ஸநம்..
- சொலவு (251)**  
சொற்களைச் சொல்லுவது.
- சொன்னேமாவுதோம் (201)**  
சொன்னேமாகின்றோம்,
- சோராமல் (488)**  
நமுவாமல்.
- த**
- தட்டப்பகு (109)**  
தரை தட்டும்படி பருகி.
- தட்டி (497)**  
சிறை.
- தட்டியிலிருப்பார் (76)**  
சிறையிலிருப்பவர்கள்.
- தட்டு (178)**  
தடை.
- தடுக்கு (484)**  
ஆஸ்நம்.
- தண்டவிட்ட நிலவு (19)**  
முழு நிலவு.
- தண்ணீரி(186)**  
விருப்பை.
- தண்ணிழை (237)**  
தாழ்வு.
- தண்ணியது (174)**  
தாழ்ந்தது.
- தண்ணீரத்துக்கும்பு (200)**  
தண்ணீரைப் பருகும்போது தொண்டையிற் சிக்கும் துரும்பு; இடையூறு என்றபடி.
- தரம் (170)**  
மேன்மை.
- தலைக்கட்டிக்கொடுத்தல் (125)**  
பூர்த்திசெய்வித்தல் (சாக்குப்பைகளில்  
தானியத்தைப் பூரித்துத் தலைகளைக்  
கட்டுதல்)
- தலைக்காவலிடுதல் (175)**  
தலை—இடம். நின்ற இடத்தை விலகிச்  
செல்லாதபடி வட்டம்கீறி ஆணையிட்டுக்  
காத்தல்.
- தலைகாட்டினவரே (18)**  
தலையை நீட்டினதும்; தொடங்கியதும்.
- தலைநாரு (209) (530)**  
தலையிற்றுப் பசு.
- தலைநீர்ப்பாடு (321)**  
அணையில் தண்ணீர் புறப்படும் இடம்.
- தள்ளம்பாறி விழுதல் (207)**  
தடுமாறி விழுதல்.
- தன்னடையே (118)**  
தானுகவே.
- தன்னது நாலைந்து சிறுமுறி மறுக்கும்படி**  
**தரம் செய்து கொடுத்தல் (107)**  
அரசர்கள் தம்முடைய ஆணையை இவ்வளவுமுறை மறுக்கலாம் என்ற உரிமையைச் சில அமைச்சர்களுக்கு வழங்குதல்.
- தனிமண்டபம் (395)**  
பெரிய திருமண்டபம்.
- தாவடி (416)**  
தாவியிட்ட அடி.
- திரியட்டும் (837)**  
மீண்டும்.
- திரியப்பிறக்கைக்கு (142)**  
மீண்டும் பிறப்பதற்கு.
- திருக்குரையை (121)**  
ராஸ்க்ரைட்.
- திருப்புஞ்சிள (271)**  
திருவரங்கம் பெரியகோயில் ஸ்தவ விருஷ்டம்; சந்தர்புஷ்டிகளினிக் கரையில் உள்ளது.

- |   |   |
|---|---|
| திருமுளை <sup>(286)</sup><br>அங்குரார்ப்பணம்.                               | நடுவிட்டவாசல் (194)<br>இரு வீடுகளுக்கு ஒருசுவராய் அதன் நடுவில் அமைந்த வாசல்.  |
| திருமுற்றம் (139)<br>பெருமாள்கோயில்.  | நடைச்சக்ரவத்துப் பிடித்தல் (94)<br>நடையில் வீறுபாடு தோன்ற விருது பிடித்தல்; நடைச்சக்ரவர்த்தி என்று விருது பிடித்தல்.  |
| திருவிஞ்யாடுதழுல் (237)<br>அரண்மனைத்தோட்டம்.                                | நரிப்புனூலிடுதல் (91).<br>குட்டைப்பூனூலிடுதல்; உபநயன் மாகாத சிறுவர்களுக்குக் குட்டைப்பூனூலிடுவதுபோலே, திரிவிக்கிரமனுக வளர்வதற்கு முன்னேடியாக வாமன ஞான் என்கை. |
| திரைந்து (169)<br>கூட்டம் கூடிக்கொண்டு.                                     | நல்தரித்தல் (175)<br>நன்றாக தரித்திருத்தல்.   |
| தீராமாற்றுக (224)<br>ஒருமாற்றத்தால் தீராதபடியாக; பரிஹாரத்தால் தீராதபடியாக.  | நற்கேடு (12)<br>நற்சாவு; மகிழ்ச்சியிகுதியாலிறத்தல்.   |
| துடைப்பேச்சு (49)<br>ரஹஸ்யம்.   | நாட்டுக்கிட்ட நினைவு (102)<br>பொதுவாகக் குடிமக்களுக்குச் செய்யும் நினைவு.   |
| தும்புகூட், கல் (302)<br>சிறுதுநம்புகளைச் சேர்த்தால்.                       | நாய்க்குடலுக்கு நறுநெய் தொங்காதாப் போல (429)<br>நறுநெய்கலந்த சோற்றை நாய்க்கிட்டால் அது தரிக்காது; வெளி யே உமிழ்ந்து விடுவதுபோல்.                              |
| தேர்த்தட்டில் வார்த்தை (396)<br>ஸ்ரீ கீதாசரமஸ்லோகம்.                        | நாமடியிட்டுப் புகுந்த தென்றல் (19)<br>தென்மேற்கு திசையான நிருநூதி மூலையின் குறி நாய்; எனவே தென் மேற்கிலுள்ள மலை பர்வதத்திலிருந்து வீசுகிற தென் றல்.           |
| தொடைகுத்த (190)<br>தொடையைத்தட்டி உறங்கப்பண்ண.                               | நாலாநின்றேம் (231)<br>தொங்கினேம்.   |
| தொடைகொள்ளுதல் (87)<br>திரட்டியெடுத்தல்.                                     | நாலுபாடும் (394)<br>நான்கு திசைகளிலும்.   |
| தொற்றில்லாமை (122)<br>சம்பந்தமில்லாமை.                                      | நாழிகைவட்டில் (144)<br>காலம் காட்டும் நீர்க்கடிகாநம்.   |
| தோல்புரையேபோதல் (110)<br>உள்ளே ஊடுருவாது தோலின் அளவில் மட்டும் புண்படுவது.  |   |
| தோன்தீண்டி (71)<br>மிகநெறுங்கியவன்.   |   |
| தோற்கன்று (530)<br>இறந்துபோன கன்றின் தோலைக் கொண்டு செய்யப்பட்ட பொய்க்கன்று. |   |
| ந<br>நகட்டுச் சந்தர்ன் (48) (388)<br>களங்கத்தோடு கூடிய சந்திரன்.            |   |

**நாற்றகால் (142)**

நெல்நாற்றுக்கள் முளைக்கும் நிலம்.  
(இங்கு) மூலஸ்தானம்.

**நித்யஸ்வரிகளுடைய எத்திறம் (144)**  
நித்ய ஸ ஸ ரி கள் நம்மாழ்வாரைப்  
போலே மோஹித்தல்.

**நிச்சாவி (255)**

நீர் பெருது வாடிய பயிர்.

**நுடங்கப்பாடுகை (269)**

மெல்விதாக நுணுங்கிப் பாடுதல்.

**நாக்கும்படியான (319)**

தாக்கும்படியான.

**நாறுகுசிக்கு நிற்கும் (202)**

நாறுபூறை குளித்தாலும் உடம்பிற்  
பூசப்பட்ட நறுமணம் அழியாதிருத்தல்.

**நெஞ்சால்படுத்தி (233)**

நெஞ்ச பொறுக்கமுடியாதபடி செய்து.

**நேடுந்தட்டு (137)**

அஸ்த்ரம்; பொறுக்கமுடியாதது.

**நெருக்கின (483)**

நிர்ப்பந்தித்த.

**நெய்யாடல் போற்றிக்கொண்டு (105)**

குழந்தை பிறந்த பொழுது எண்ணெய்  
சுண்ணம் எதிர் எதிர் தூவி விளையாடு  
தல்.

**நெஞ்சேற்று (414)**

நேற்றையதினம்.

**நேச்பம் (536)**

திறமை.

**நொய்ப்பம் (530)**

ஸாமர்த்தியம்.

**நொய்யது (420)**

இலேசான.

**நொவுமிக்கதனையும் நாலைந்து குடி நீர்**  
**எழுக்குடிக்குமாபோலே (125)**

நோய்த்ரும்வரை பலமுறை கஷாய்  
குபமான மருந்தைக் குடிப்பதுபோல்.

**ப**

**பகல் விளக்குப்படுதல் (182)**

பகலில் ஏற்றிய விளக்குபோல் மங்கி  
யிருத்தல்.

**பகைத்தொடை (457)**

மாறுபட்டநிறம்.

**படிக்கம் (271)**

ப்ரதிக்ரஹபாத்ரம்; அர்க்யபாத்ய  
ஆசமனீயங்களைச் சேர்க்கும் பாத்திரம்.

**பச்சை (103) (167)**

உபஹாரம்; கையுறை.

**பத்தெட்டுத் திருமுகம் மறுக்கப்**

**பெற்றீர் (287)**

பார்க்க; தன்னது நாலைந்து சிறுமுறி  
மறுக்கும் படி தரம் செய்து  
கொடுத்தல் (107)

**படினிவிடுதல் (65)**

பட்டினியிருத்தல்

**பட்டேலை (105)**

அரசன் ஆணையை எழுதிக்கொள்ளும்  
ஓலை.

**படவடித்தாலும் விடவொன்னது (115)**

உயிர்க்கொலையாக அடிப்பட்டாலும்  
விடமுடியாதபடியிருத்தல்.

**படுக்கைப் பற்று (102) (840)**

அந்தப்புரத்தில் மஹிவிகளுக்காக  
விடப்பட்ட பூமிகள்; அந்தப்புரம்.

**படுக்கையில் வார்த்தை (395)**

போகு ஸமயத்தில் அரசர் சொல்லும்  
வார்த்தைகள் (இதனை மந்திரிகள்  
கொள்ளார்.)

**படுகூடு விடத்தல் (143)**

காடுகளில் மரங்களை வெட்டினால் ஆங்  
காங்கே கிடக்குமாறு போன்று இடம்  
பெயராது கிடத்தல்.

**படுகூலையடித்தல் (111) (201)**

காய் அல்லது பழக்குலைகளை வெட்டி  
வீழ்த்தல்; சித்ரவதை செய்தல்.

படிவ்டும் (89) (103)	பலிசை (501)
அளந்துகொடுக்கும்; படியளக்கும்.	வட்டி
படைவீடு (120) (509)	பழங்கிணறு கண் வாருதல் (496)
தலைநகரம்.	தூர் ந் து பேர் ன கிணற் ற நட் தூறெடுத்தல்
பணிக்தக்கடவர் (145)	பள்ள மடை (10)
பணிசெய்யக்கடமைப்பட்டவர்.	பள்ளத்தை நோக்கிப் பாயும் மடைநீல் (இங்கு) இயல்வானது.
பணிப்பொன் (85)	பற்றுசு (260)
ஆபரணவாடிலுள்ள பொன்	பற்றுக்கோடு; தரித்து நிற்கக்காரணம்.
பணிகள் (128)	பணிப்புல் மேய்கை (169)
மரக்கிளைகள்.	பணினிமுங்காலமாகிய வைகறையில் புல் மேய்கை.
பத்தும் பத்தாகச் செய்து (60)	பாடாற்ற மாட்டாமை (206)
ஓன்றுகுறையின்றி முழுவதும் செய்து.	பொறுக்க முடியாமை.
பராக்கு (508)	பாசுரப் பரப்பற (398)
வேறிடத்தில் நோக்கு	சுருக்கமாக
புரிவாணிச்சிகள் (17)	பாட்டம் (381)
பரிவுத்தாற்றுத் தபெண்கள்	பெருமழை
பநுத்தப்பட்ட பண்ணிரண்டு (21)	புலிலேயெண்டு பணியிலே கிடத்தல் (285)
பநுத்தி ஆடையாக மாறும்வரை படுகின்ற அவஸ்தைகள். கொட்டை வாங்கி, பண்ணி, சுருட்டி, நூலாக்கி, பாவோட்டி, நெய்து, மடித்து, விற்கப் பட்டு, தோய்த்து, உலர்த்தி, உடுத்து, கிழித்துவிடும்படி மனிதர்க்கு வசமா யிருத்தல்.	கவலையேதுயின்றிப் பாற்சோந்தை உண்டு அச்சமேதுயின்றி வெட்ட வெளியிலே உறங்குதல்.
பநுப்பன பண்ணிரண்டும் காட்டின மலை (21)	பாழ்ந்தாறு (494)
'கட்டின மலை' என்றிருக்கத்தகும். கோவர்த்தன மலையை வேரோடு பிடுங்கித் தலைகீழாகக் கவித்தது சம்பிரதம் எனப்படும் மஹேந்திர ஜாலம் போன்றிருந்தது என்றபடி. மஹேந்திரஜாலத்தில், பத்து இந்திரி யங்கள், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய பதின்மூன்றில் கண்ணை யொழிய மற்ற பண்ணிரண்டையும் கட்டிவிடுவர்.	பலமி (241)
புந் பண்ணிரண்டும் காட்டி (188)	பிடாம் (164)
எல்லாப் பற்களையும் காட்டிக் கெஞ்சுதல்; புன்சிரிப்பில் தெரியும் முன்பல் நான்கும் தவிர மற்ற பண்ணி ரண்டையும் சேர்க்காட்டி என்றபடி.	போர்வை,
பின் பண்ணிரண்டும் காட்டி	பிலையுண்ணை (440)
திரு—91	கட்டுப்படுதல்.
	பிள்ளைப் பணிகள் (356)
	குழந்தைகளுக்கு வெண்டு பொருட்கள்.
	பிற்காலியாத (311)
	பின்வாங்காத.

- வித்தாயர் (254)**  
வித்பட்டவர்.
- வித்தாடையாய் (265)**  
வித்பட்டவளாய்.
- விஞ்ணுட்டுதல் (129) (229)**  
விஞ் தொடருதல்.
- வெது (370)**  
வால் கறக்கக் முலைக்காம்பை வலித்து  
இழுத்தல்.
- வுகடவை (250)**  
ஆடையின் பொதுப் பெயர்.
- வுகதத்துப் பார்த்தல் (102)**  
ாகலப்பாராது ஓரிடத்தை மட்டும்  
கண்களைப் புதைத்துப் பார்ப்பது.
- வுகரவருதிறே (486)**  
குற்றம் தீராது.
- வுத்துச்சிட்டுப் பூரித்து (105)**  
வுல்லாலே செய்த பாயினால் முடி.
- நூக்களாரி (402)**  
போர்க்களம்.
- நூக்கட்டின (108)**  
ஶதுகாப்பாக வலிமைப்படுத்தின.
- வெங்க முதனியார் (282)**  
ஶீமந்தாதமுனிகள்
- வெநுநிலை நிற்றல் (45)**  
உன்னே புகுந்த திருடனுக்கு உதவு  
வதற்காக வாசலில் நிற்பது; களவுக்கு  
உதவுவது.
- வெந்த வயிற்றுக்குப் பட்டங்**  
கட்டுதல் (122)  
இவணைப் பெற்ற வயிறுடையாள்  
ஙன்ன நோன்பு நோற்றுள் கொலோ,  
ஙன்ற பாராட்டைப் பெறும்படி விளை  
தாய்க்குச் செய்யும் நன்றி.
- வெஷ்ய (484)**  
கோபிக்க.
- வெஷ்கிருர்கள் (256)**  
ஏகவாச்கள்.
- பொற்கால் (299)**  
முகூர்த்தக்கால்; சிலாக்யமான  
ஸந்ததி.
- போக்கடி (373)**  
புகலிடம்.
- போட்கன் (282)**  
போலி.
- போது வைகிற்று (256)**  
பொழுது ஆகியது.
- போரப் பரிவன் (227)**  
மிகுதியாகப் பரிவுடையவன்.
- ம
- மட்கோலுதல் (92)**  
மடியேந்தி யாசித்தல்.
- மடுக்கிலும் (364)**  
ஏந்தினலும்.
- மண்ணுண்ணும்படி (898)**  
தோற்றுமண்ணைக் கவ்வும்படி.
- மண்பாடு (116)**  
மண்ணின் பெருமை.
- மணற் கொட்டகம் (417)**  
விளையாட்டு மண் வீடுகள்.
- மரக்கால் கூத்து (457)**  
மரத்தைக் காலிலே கட்டி ஆடும் ஒரு  
வகைக் கூத்து.
- மல்கட்டாக (837)**  
மல்லர்கள் கட்டுவதுபோல்.
- மறுமுட்டுப் பெறுதல் (217)**  
சாய்ந்த சுவர்களை முட்டுக் கொடுத்துத்  
தாங்குதலைப்பெறுதல்.
- மறுவலிடுதல் (244)**  
மறுபடி முளைத்தல்.
- மனிச்சு (416)**  
மாணிடத்தன்மை.
- மாந்துமவர் (152)**  
மயங்குபவர்கள்.

- |   |   |
|---|---|
| மாணிகச் சாந்தி (202)  | முதலித்தல் (71) (119) (238)                                   |
| அரண்மனைச் சந்தனம்.  | ப்ரமாணத்தால் நிருபித்தல்.                                     |
| மிகைத்தானுகில் (319)  | முரிநிமிர்த்த (141)   |
| எதிர்த்தானுகில்.  | நீட்டி நிமிர்த்த.   |
| மிடல் (58)  | மூலையடியாக்குதல் (84)   |
| வவிமை.  | ஊரையழித்தல்; ஊரை அழித்து மூலையும் முடுக்கும் ஆக்குதல்.        |
| மினுங்கம் (214)   | மூலையடியே திரிதல் (303)                                       |
| பிரகாசம்.   | இஷ்டப்படி தடையின்றித் திரிதல்.                                |
| முட்ட மொட்டித்தறு (257)   | மெய்க்காட்டி (டுக் கொள்ளுதல்) (19) (218)                      |
| முற்றவும் வாய்க்கூம்பிற்று.   | உடலை எண்ணிக்கொள்ளுதல்.  |
| முத்தக்காசு (129)   | மெய்ப்பாடு (210)  |
| கோரைக்கிழங்கு. அதிலிருந்து செப்பது முஸ்தா சூரணம்.   | செயற்கையாயிராமல் இயல்வெளிக்கூடுதல்.                           |
| முத்தறம் (169)  | மேல்சாத்து (128)  |
| ஆடு, மாடு, எருமை என்ற மூவகை மந்தைகள்.   | வயிற்றில் தழும்பை மறைத்துச் சூச்சு துவது. கணையாத மேல்வஸ்தரம். |
| முசித்து (385)  | மேலெழுத்திடுதல் (40)  |
| வருந்தி.  | (இசைந்து) கையெழுத்திடுதல்.                                    |
| முலைப்டார் (217)  | மேனுணித்தல் (229)   |
| முலை சரிந்தார்; வயது முதிர்ந்த மகனிர்.  | கர்வங்கொண்டு பூரித்துப்போதல்.                                 |
| முளைத்தாலி (156)  | மேனுணிப்பு (34)   |
| புஷ்டி பங்களின் அரும்புகள்போல் செய்யப்பட்ட மாலை (இது நீளமாய்த் தொங்குவது. ஆமைத்தாலி என்றும் வழக்குவர்.) | செருக்கால் வரும் ஓளி.   |
| முற்பாடனும் (106)   | மோவாய் எழுதல் (883)   |
| முற்பட்டு நிற்பவனுய.  | மீசைமுளைத்தல்.  |
| முற்பாடு கோடாதே (337)   | மோவாய் எழுந்த முகுடர் (17)                                    |
| முன்னுல் புறப்பட விடாதே.  | மீசைமுளைத்த முரட்டு ஆண்கள்.                                   |
| முற்றுட்டாக (125)   | வி  |
| இறையிலி நிலம்போல் முழுதும் அனுபவிக்கக் கொடுக்கை.  | வடிம்பிடுதல் (432)  |
| முன்னைக்கன்று (219)   | நிர்ப்பந்தித்தல்.   |
| முன்சற்றுக் கன்று.  | வந்தேறி (176)   |
| முன்னோட்டுக் கொடுக்கவற்றுய (214)  | இயல்பாகவன்றி இடையில் வந்தது.                                  |
| கிருஷ்ணனுக்கு முன் ஓடிக்காட்டவல்ல பசுக்கன் என்றபடி.   | வம்பு (251)   |
|   | புதுமை.   |

- கணாதுல் (83)**  
தாரதம்யம் அல்லது ஏற்றத்தாழ்வு மார்த்தல்.
- கவிமாண்டு (367)**  
வலிமையழிந்து.
- கவ்வசலிட்டது (143)**  
துளிரில் நடுங்கச்செய்வது.
- கணையம் (143)**  
திருமுடியில் அணியும் மாலை.
- கண்ணியம் (172)**  
குறும்பு.
- காக்கீவத்து உடம்பு கொடுத்தபடி (125)**  
சக்ரவர்த்தித்திருமகன் தன் உடம்பை அவசவர்க்குத்தக்கவாறு ஏற்றத்தாழ் வுடன் அனுபவிக்கக் கொடுத்தபடி.
- காமக்காவலிடுதல் (176)**  
வார்த்தையால் ஆணை பிறப்பித்துக் காவலிட்டுப் பிரிந்திருக்கச்செய்தல்.
- காமக்கரை (103) (109)**  
கரையின் பேல்பகுதி.
- காய்த்தலை (296)**  
மடையில் நீர் புறப்படுமிடம்.
- காய்வரய் என்று வாயை நெரித்தல் (385)**  
வாயை மூடு என்று பலகாற் சொல்லி வாயைப் பொத்துதல்.
- காலை உழக்குக்குப் பசுமேய்த்தல் (517)**  
மேய்த்த பசுக்களுக்குக் கூலிவாங்கும் போது எண்ணிக்கையறியாதபடியால் ஒவ்வொரு பசுவின் வாலைத்தொட்டுக் கூட்டிக் கூலிபெறுதல்.
- கீடுஷாற்றி (144)**  
பெரிய உத்ஸவத்தின் இறுதியில் பண் ஜும் சைத்யோபசாரோத்ஸவம்.
- கீழவோரை (534)**  
ஷாஹ்ம முகூர்த்தம்.
- கீழணப்பஞ் செய்வார் (258)**  
கோயில் அரையர்கள்.
- விப்ம வளர்ந்து (298)**  
நாற்புறமும் பெருக்கமாக வளர்ந்து.
- விரகு (216)**  
வழி, உபாயம்.
- விரல் கவ்வுதல் (66)**  
காலில் விழுந்து வணங்குதல்.
- விரல் முடக்குவது (72)**  
கை கூப்புவது.
- வில்வெட்டி (465)**  
வில்லால் அடிமை.
- விளக்குலை கொள்ளுதல் (87)**  
ஒரு குலையே மரம் முழுவதும் வியா பித்திருத்தல்; கபளீகரிக்கை.
- வினோநீர் அடைத்தல் (160)**  
வினோயவேண்டிய அளவுக்கு வயலில் நீரைத் தேக்குதல்.
- வீசுவில்லிட்டெழுப்புதல் (393)**  
வில்லால் அம்பை வீசி எழுப்புதல்; தனித்தடி போட்டு எழுப்புதல்; பிரயத் னம் பண்ணி எழுப்புதல் என்றபடி.
- வெட்டத்தனம் (271)**  
கடுமை.
- வெட்டிமை (261)**  
கடுமையான வார்த்தை.
- வெட்டியன் (283)**  
கடுமையானவன்.
- வெறும்புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகு (111) (413)**  
அலங்காரமில்லாதபோதும் கண்ணேச் சிற்படும்படியிருக்கையால் அதற்கு த்ருஷ்டிசுற்றி ஆலத்தி எடுக்க வேண்டும்படியான அழகு.
- வேண்டற்பாடு (168)**  
விரும்பப்படும் தன்மை; வால்லப்புயம்.
- வேது கொண்டாள் (167)**  
ஒற்றடம் கொடுத்தாள்.
- வேளாளர் (385)**  
முடி சூடுத்தக்க குலத்தினர்

வைகல் (14)  
நெடும் போது

வைகின செங்கும் (195)  
பொழுது கழிந்தபிறகும்

வைகி எழுந்திதுங்கில் (144)  
காலம் தாழ்த்து எழுந்திருக்கில்

ஜிஞானபக்திகள் கூணந்தோறும்  
இட்டு மாறினுப்போல் (11)

ஒரு பதார்த்தம் இருந்த பாத்ரத்திலே  
வேறு ஒரு பதார்த்தத்தையிட்டு முன்  
பிருந்ததை மாற்றினால் அதுவேயா  
யுள்ளதாய்த் தோற்றுமா போலே  
(ஸ்ரீவசனபூஷணம் 258)

## திருப்பாவை வ்யாக்யானங்களில் எடுக்கப்பட்ட ஆசார்யர்கள் மற்றும் பெரியோர்கள் பெயரகராதி

[தொகுப்பு: மதுரை, பேரவீரியர் Dr. இரா. அரங்கராஜன், M.A., Ph.D.]

பெயர்	பக்கம்
1. அநந்தாழ்வான்	21, 151, 405,
2. ஆசார்யர் ஸ்ரீ	150
3. ஆட்கொண்டவில்லி ஜீயர்	160, 164
4. ஆண்டான் (கூரத்தாண்டான்)	41, 51, 247
5. ஆண்டான் (முதலியாண்டான்?)	45
6. ஆய்த்தான்	163
7. ஆழ்வார்திருவரங்கப்பெருமாளரையர்	49
8. ஆழ்வான்	44, 48, 73, 78, 107, 114, 185, 263, 358, 461, 474
9. ஆளவந்தார்	42, 282, 291, 358, 370, 405, 526
10. எம்பாச்	254, 257
11. எம்பெருமானூர்	17, 41, 49, 191, 226, 230, 234, 315, 318, 324, 326, 329, 398, 405, 526
12. கிடாம்பியாச்சான்	397, 398, 405
13. கோயிலண்ணன் (எம்பெருமானூர்)	191
14. சிறியாத்தான்	32, 44, 52

15. திருமலைநம்பி	254
16. திருவணந்தபுரத்திலே ஒரு பாகவதர்	291
17. தேவப்பிள்ளை	92
18. தொண்டனூர் நம்பி	187, 190
19. நஞ்ஜிபர்	69, 92, 128, 164, 187, 190, 232, 281, 282, 289, 291, 292, 413
20. நம்பி திருவழுதி வளநாடு தாஸர்	463, 475
21. நம்பியேறு திருவுடையார் தாஸர்	187, 190
22. நம்பிள்ளை	281
23. பட்டர்	35, 40, 41, 51, 53, 69, 90, 92, 98, 127, 130, 133, 146, 164, 175, 177, 179, 187, 190, 247, 282, 289, 292, 358, 384, 387, 434, 461, 463, 467, 474, 475, 502, 527, 530, 531, 534, 543, 544
24. பட்டன்	114
25. பிள்ளைதிருநறையூரரையர்	232
26. பிள்ளைப்பிள்ளையாழ்வான்	138
27. பிள்ளையுறங்கா வில்லிதாஸர்	44
28. பூனூல் சாத்தாதொரு ஸ்ரீ வைஷ்ணவர்	51
29. பெரிய நம்பி	41, 526
30. பெரியமுதலியார் (நாதமுனிகள்)	282
31. மாறனேரி நம்பி	526
32. மாறனேரியிலே ராமாநுஜதாஸர்	90
33. ஸ-ப்ரஹ்மண்ய பட்டர்	272

## பாடுபேதங்கள்

[நிதிப்பதி ஸ்ரீ உ. வே. தி. அ. விருஷ்ணமாசார்யஸ்வாமி தொகுத்தறு.

(?) இக்குறியிட்டது ஊகிக்கப்படும் பாடம்.]

பக்கம்	வரி	புத்தகத்திலுள்ளபாடம்	வேறுபாடம்
3	9	த,ர்மதை,வத	த,ர்மதை,வ து
..	13	நீளாநாமா	நீளாநாம்,நீ
6	2	என்றுரிமே	என்றுரிமே
8	5	குடிக்கொண்டிருப்பது.	குடிக்கொடுத்துக் கொண்டிருப்பது. (?)
12	7	குமிழ்நீருண்டு,	குமிழிநீருண்டு,
13	28	கொண்டுபோந்தவ	கொண்டுபோனவ
15	13	புருஷார்த்த,ஸ்வரூபத்தை	புருஷார்த்த,தை
17	17	ஆழ்வார்கள்-மதிநலமருளப் பெற்றனர்.	ஆழ்வார்களுக்கும்— மதிநலமருளவேண்டிற்று.
25	20	ஸாகித்வே	ஸாகுத்வே
..	..	கரத்வாலேயுண்	கரத்வத்தாலேயுமுண்
..	28	“சைத்ரம்”	“சைத்ரே”
..	35	என்றது	என்றதுக்கு
39	21	அதிஶீதளமாதலின்றிக்கே	அதிஶீதளமாதலன்றிக்கே
46	32	ஆகிஞ்சந்யத்தில் நைரபேஷ்யம்	ஆகிஞ்சந்யம் (?)
49	2	இருபொறி யிட்டுக்	இருபுரியூட்டிக் (?)
54	22	த,ருஷ்டாந்தவிதை,யாகக்	த,ருஷ்டாந்தவித,யா (?)
56	28	போக்யங்களாகை	அபோக்யங்களாகை
57 (8,15,16,31)	தெரிவிக்க	தெரிக்க	
..	24	(இதரவிஷயங்கள்	(இதரவிஷயங்களில்
59 (10,11,12)	பெறுவதாம்;	பெறுவதாய்; (?)	
62 (18,19)	ஏதானால் நல்லதோ அத்தையாகில்	ஏதானால் நல்லது உற்ற தாகில்	
63	19	உத்தமநாயகிகளாயி	உத்தமநாயிகைகளாயி

65	22	பின்னால் வருகை	பின்னாட்டுவருகை
69	14	ஆழமோழையாய்ப்	ஆழிமோழையாய்ப்
,,	14	புஜிப்பதே! சிறையிராதே,	புஜிப்பதே, சிறையிராதே.
71	35	மறந்தாரைப்	மறப்பாரைப்
74	29	பாக்ஷயவதிகாள்! க்ருஷி	பாக்ஷயவதிகாள்! அவன் பிறந்த தே ஸ த் தி லே வாழப் பிறந்த பாக்ஷயவதி காள்! க்ருஷி
75	9	ஆஸ்ரிதர்க்கு என்றும்	ஆஸ்ரிதர்க்கு யென்று — (இவற்றிற்கு நடுவே, சேஷி - ஸ்வாமி - அடி - ஸ்வாலபான் என்றிவற்றில் ஏதாவதொரு சொல் விட்டி ருக்கலாம்) என்கி ற து தெலுங்குப் பதிப்பு.
76	15	ஆழமோழையாய்	ஆழிமோழையாய் [மோழை- மதகு—கீழ்க்குறிப்பு]
83	1	பேர்ந்து	போந்து
83	11	அபேக்ஷிதமின்றிக்கே	அபேக்ஷிதமன்றிக்கே
84	29	சேர்ந்த	சேர்ந்தே
93	12	ஓருக்கடித்து	ஓருக்கணித்து (?)
99	28	ஜ்ஞாநலப்பதானைய்	ஜ்ஞாநலவுப்பதானைய (?) [லுப்பதன் - ஆசையுள்ளவன்]
105	18	யிருக்கவேணும்	இருக்கவாண்ணது - என்றும்,
,,	20	ஆகவேணும்	ஆகவாண்ணது - என்று இருந்தால் அரும் - பத்துக்குச் சேரும்.
114	14	பாகத்தளவிலே	பாகத்தளவிலே [பாகம்-பாக்ஷயம்]

114	17	படியின்றியே	
122	19	தாத்பர்யம்	படியின்றியே
123	33	ஆஸ்ரிதாநுக்ரஹாயாதம்	தாத்பர்யாந்தரம்
127	29	பேரும் வேண்டக்	ஆஸ்ரிதாநுக்ரஹாயத்தம்
133	4	(பட்டம் கட்டுகையாவது)	பேரும் ஆறும் வேண்டக் பட்டம் கட்டுகையாவது — கொண்டாடுகை (?) (6000 படிகாண்க)
139	19	ப்ராஹ்மே	ப்ராஹ்ம
140	26	அடையாளமோவன்று	அடையாளமாமென்று
142	10	மாயமனைநம்பி	மாயமனைநம்பீ
144	4	மேலிற்பாட்	மேலீற்பத்துப்பாட்
145	13	திருவடித்தொழு	திருவடித்தொழு
..	31	உள்ளுச்செய்கிற	உள்ளுச் செல்லுகிற
147	26	ஒருநீர்ப்	ஒருநீர்
149	6	விடாய்தீர.	விடாய்தீர,
..	13	ஒருத்தித்தவனி	ஒருத்தவனி
154	9	அநுபவித்து	அபிபவித்து (?) (திரன்க ரித்து)
160	5	க்ருஷ்ணன்பாடேறப்	க்ருஷ்ணன்பாடு
163	3	விடவோறே	விடவோறை (?)
..	16	நியமித்தமுடித்துக்கட்டிய மயிர்முடி	நியமித்த மயிர்முடி
167	7	ஜயர் என்றும்	ஜயர் அன்று (?)
..	13	என்ன;	என்ன; (?)
169	10	திரைந்து	திரண்டு
170	13	வந்ததில்லை	வந்திலை
175.	4, 5	அவர்களோத, வந்தவர் மறுத்தோதுகிருங்கள்;	அவர்களோ தவதவந்தாரு கிருங்கள், உள்ளையோ மிந் தாரடையப் போகுங்கள் ஜென்ன; (பா-தெலுங்கு) தவத்தவர் மறுகுகிருங்கள் (அடிக்குறிப்பு-தெ)

29	பட்டது படுகிறோம்.	படுத்தினதுபடுத்துகிறோம்(?)
20	நாம்	நான்
26	மிகுத்தள்ளுண்டார்	இங்குச்தள்ளுண்பார் (?) (4000 படி காண்க)
32	நாட்டுக்கு	நாட்டார்
6	அவர்களிருப்பது	அவனிருப்பது (?)
27	ஸ்வாமிநி!	ஸ்வாமிந்
15	ஒருகோடிவிள் என்றால்	ஒருகொடிவிள்க்கிறே
16	நஶிக்கவே வந்து	ப்ரவேசித்த என்றால் (?)
9	தெரிந்து மாலை	தெளிந்துவந்து
16	தோன் என்றாலே	தலைமாலை (?) (நாற்றத் துழாய் முடி — என்றால் து காண்க.)
21	வயவஸிதமானால்	புகுந்தாகாதே (?)
33	அவர்கள்	வயவஸ்திதமானால் (?)
7	ஊராரைப்	அவள் (?)
22	பெறுமத்தனை	ஊராகப் (?)
35	கம்ஸாதிங்களுக்குப்	பெறுவிக்குமத்தனை (?)
12	கொழுவொம்பை	கம்ஸாதிங்களுக்கும்
12	ஸ்த்ரீத்வத்தையும்	கொள்கொம்பை
19, 20	எல்லாஜிங்வர்யமான	ஸ்த்ரீவனத்தையும் (பா.தெ)
13, 14	நெஞ்சாறல்	ஸ்த்ரீவர்க்குத்தையும் (பா-ப்ர-ப. அ.)
10	"	எல்லா ஜிங்வர்யமுமான
10	என்றவனடைய	நெஞ்சாறல்
28, 29	நற்செல்வமல்ல;	"
6	தீராமாற்றமாக	என்றவனடைய (?) (ப்ரபத்தி யும் கூட)
7	சிவட்கென்று	செல்வமல்ல; (?)
		தீராமாற்றுக
		சிவிட்கென்று

237	9	‘லோகாம்ஶ்ச’	இந்த ஸ்லோகம் பல புத்தியூ கவில் காணப்படவில்லை. அரும்பதங்களிலும் இந்த ப்ரஸ்தாவம் இல்லை. 400 மைல் யில் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
239	9	பாராதே	போராதே.
241	29	‘தவந்தீச’	‘தவம் தீச’
243	2	என்று-அவனுடைய	என்று-அவனும் அவனுடைய (?)
,	16	முழுக்காட்ட	முழுக்காட்ட
244	35	அவளைக் குமிழி நீருண்ணப் பாராய்	அவளைக் குமிழி நீருட்டு அவன் கண்ணலே நாக்குக் குமிழி நீருண்ணப்பாராய்
247	2	குடைந்தாடும்	குடைந்தாலும் (?)
,	26	விஷயழுதமான	விஷயகுதமான
252	31	எழுந்திருக்கும்போது	எழுந்திருக்கக்குப் போது
254	1	பரிகரத்துக்கும் கொத்துக்கும் உபலக்ஷணம்.	பரிகரத்துக்கு உபலக்ஷணம்.
,	21	விபரீதமாயிருக்கும்.	விபரீதமாயிருக்கும்
256	1	வயலில் அவையும்	வயலிலவையும்
2, 3		வாவியில் அவையும்	வாவியிலவையும்
265	33	என்பது, இவர்கள்	என்பதாய், இவர்கள் (?)
273	24	போராதபடி	பொருதபடி
275	26	என்று ஆருயிரப்படியிலே	ஆருயிரப்படியில் இவ்விஷயம் காணப்பட வில்லை. நாலாயிரப்பட்டி ஸ்வாபதேஷத்தில் (?) காணப்படுகிறது.
281	25	தாத்பர்யத்தைக்	தாத்பர்யத்தைச் சொல்லக் (?)

293	2	திருவயோத்யையாய்,	திருவயோத்யையாமது
		அதுவேயன்றிக்கே,	வன்றிக்கே, (?)
,,	11	நாங்களும்	நாங்கள் (?)
294	30	இங்கும்	இங்கு (?)
303	20	என்கிருர்கள்	என்றிருக்கிருர்கள்
306	21	என்றென்றே'' எல்லாமா	என்றென்றே'' என்று ஒன்றே எல்லாமா (?)
311	26	சக்ரவர்த்தித்திருமகனை	இச்சொல் தேவையா? மேலே உதாஹரிப்பது கீதாஸ்லோகமன்றே?
313	11	உறங்குமதுதான்	உறங்குமது
317	12	அவள் தன்னுடைய	இவள் தன்னுடைய
319	15	இங்கேயாய்	அங்கேயாய்
320	24	விஶேஷணமென்?	விஶேஷமென்?
322	26	தேங்கும்படி	தொங்கும்படி
324	3	நோன்புக்கு	நோன்புக்குப்புலம் (?)
327	11	மிடுக்கையும் மத்தையும்	மத்தை (?)
328	36	பிரிந்தவன்றும்,	பிரிந்தவன்று
352	4	நீ ஆஸ்ரித	ஆஸ்ரித
353	13	முழுக்கூட்ட	முழுக்காட்ட
354	23	பதர்கழித்துக்	பல்கிழித்து,
,,	24	அஜ்ஞதை கொண்டு	வஜ்ரத்தைக்கொண்டு
356	20	அநாஸ்ரிதர்க்கும்	அநாஸ்ரிதர்க்கு (?)
357	17	பொதிந்து	பொதித்துக்
,,	18	"	பொதித்து
361	27	கிருனென்கை.	கிருயென்கை.
,,	33	ஸஹமின்றிக்கே	ஸஹமன்றிக்கே (?)
362	3	நீர்மை அங்கு	நீர்மைக்கு
,,	15	“கடியார் இத்யாதி”	“கடிவார்” (திருவாய் 2-3-9) இத்யாதி
,,	37	விஷய	விஷயக்ராஹகமுமாய்,

364	24	டின்றிக்கே	டன்றிக்கே
372	1	நாயகனே"	நாயகனே நான்மறையின் பொருளே"
375	15	என்றிருக்கை	அன்றென்றிருக்கை (?) (4000 படி காண்க)
376	33	பண்புகழு	பணி புகழு
384	20	அசிகித்ஸோ	அசிகித்ஸோ
385	4	வேளாளராய்த்	வெள்ளாளராய்த்
388	29	உன்னையும்	உன்னைப்
390	21	அரைவட்டத்தில்	அரைவடத்தில்
400	6	என்னும்படி	என்று (?)
,	14	அறிவுடையஞ்சஞ்சவது	அறிவுடையஞ்சவது (?)
402	18	"ராமஶார்த்துாலம்"	"ராகுவஶார்த்துால்" (?) (ரா-அ-25-3)
,	33	மெய்க்காட்டுக்கு	இன்னமெய்க்காட்டுக்கு
404	30	இவணை	இவன்
405	9	இருந்தாப்போலே	இருந்து நினைப்பிட்டதென் றல் அத்தை அறியுமாப் போலே (?)
414	17	என்றிருக்கை	என்று இரங்குகை
415	30	அன்றுமின்று	அன்றுமின்றும்
417	19	விகாரம்	விகாரமும்
,	24	கூட்டினவை	கூட்டினவை
419	4	அல்லகிடாய்;...தீம்பு	அல்லகிடாய்...தீம்பு.
,	7	தீம்பும்;	தீம்பு;
,	8, 9	சகடாஸ-ரபங்கம்பண்ணிச்செய்ததீம்பு(இது அந்வயிக்கவில்லை)	
420	4	உன்பது கொண்டார் உயிர் கொண்டு தலையை	உன்பதுகொண்டால் உகிர் கொண்டு தலையையும் (?)
421	11	செயலென்றிருக்கிறார்கள்	செயலென்று என்றிருக்கிறார்கள் (?)
423	34	கூசமுமறியாத	கூசவுமறியாத (?)
427	29	"பூதாநாம் யோடுவ்யய: பிதா"	பெரிய அரும்பதத்தில் உள்ள இது அந்வயிக்க வில்லை. தெலுங்குப்பதிப்பில் இது இல்லை

433	27	ஓரிரவும் வளிக்கப்	ஓரிரவு அவஸரிக்கப்
,	28	தொங்காதாற்போலே	வகாதாப்போலே
435	3	ஏற்றத்தோடே	தேற்றத்தோடே (ப்ர-ப.அ) 'சீற்றத்தோடே' என்று பெருமாள் திரு 7-5 பெரியவாச்—வ்யாக்யானம்
,	5	பழைநாள்	பழையநாள்
,	9	ஞாலத்தில்	ஞாலத்துப்
,	24	பதிக்கிடை	பதிகிடை
436	1	கம்ஸ	(தான்) கம்ஸ
437	20	அவர்கள்	இவர்கள்
439	24	சொல்லப்	பேர்சொல்லப்
441	12	A “ஆப்புண்டு” B “தீங்கரும்பு”	“ஆப்புண்ட தீங்கரும்பு” [பெரிய திரு 7-3-5]
,	28	தேடினபடியும்	தேடினபடி (?)
447	3	புரிபோல	புரிபோல்
450	29	பிறரத்தை	பிறரை
451	20	த,மே’ என்ன;	த,மோ?’ என்ன;
452	28	கேட்கிறுயீ’	கேட்கிறிலீ’
457	3	எங்கள்	இவர்கள்
,	17	மண்ணளவில்	மன்றளவில் (?)
458	7	என்றும்	என்று, (?)
461	6	இவர்க்குப்	இவர்களுக்குப்
462	7	சொல்லி.	(அவன் இவர்களுக்குச்) சொல்லி, (?)
463	15	“நம்பெருமாள் திருநாள்”	நம்பெருமாள் “திருநாள்”
,	29	கொடுக்கை	சொரிகை (?)
465	26	உறவுபண்ணும்	உறவு பண்ணும்,
466	3	உயிர்க்கொலையாக்கும்	உயிர் குலைக்கும்
467	15	போகமாட்டாதே	போக்குமாகமாட்டாதே
468	3	இவனையொழிந்தாரைப் பாட	இவனையொழிந்தார்பாடு

468	17	அவன் மார்விலும்	தன்மார்விலும் (?)
,	33	தோள்களுக்கு	அத்தோள்களுக்கு (?)
469	3	தோற்றவர்கள்	1 தோற்றவன் (?)
,	12	பூட்டின தானும்	பூட்டின நீயும் (?)
,	25	பெறுகிறவள்	பெறுகிறவர்கள்
471	1	பலஹஸ்தை	மாலசஹஸ்தை (?)
,	13	தானே	தான்
,	14	முக்தனும்	முக்தனுமவன்
474	31	என்று அவன்	என்னுமவன் (?) (என்னப்படுமவன்)
475	17	'நம்பெருமாள் திருநாள்'	நம்பெருமாள் 'திருநாள்' (?)
482	1	இதுதானேயன்றே	இதுதானேயன்றே
491	22	ப்ரஸங்காத்தில்	ப்ரஸங்கித்து
492	31	வீடுய்யத்தோன்றிற்று	வீடுய்யவன்றே தோன் நிற்று
495	1	சிறியவர்களுக்கும்	சிறியவர்களுக்கும்
495	10	என்றவன் பாசுரமன்றே;	என்ற தார்மிகனன்றே;
497	7, 8	என்னக்கிணிடற்கு" என்றுன்	என்னுச் சிணிடகென்றுன்
,	24	அன்பு	அன்பும்
498	3	படுக்கைத் தலத்திலே	படுக்கைத் தலையிலே
,	9	பரங்களான	பரத்வபரங்களான
498	25	முதல்நாமத்தை	மூலநாமத்தை
499	27	நம்மிறை	நம்மிறையை (?)
,	33	குடல்துடக்குண்டானல்	குடல்துடக்குழுண்டானல்
500	30	அஜ்ஞா(தவ)?ாதிகள்	அஜ்ஞாநாதிகள்
,	34	ப்ரக்ருதி	ப்ரக்ருதி;
512	3	வேணுமென்றுசொல்லும்படி	வேணுமென்று (?)

514	19	பற்றிவந்தாரை	பற்றிவந்த அவரை
,	21	நாலடியிட்ட	நாலடியிட்டு
515	4	இதுப்ராப்தமா	இது அப்ராப்தமா
,	6	மறப்பித்தது.	மறப்பித்து, (?)
518	21	அடுக்குருவு	அடுகுவள்
,	29	அணித்துக்	அணிந்து
520	20	இரண்டு வகையறிந்து	இரண்டை வகைந்து
525	31	டும்,	டும் அவனே, (?)
527	9	முத்தீமை	முற்றீமை (?)
536	22	சேர்ந்தவிடமென்று	சேர்ந்தவிடமிறேயென்று
538	28	தொடக்கமான	தொடக்கமாகச்
540	2	அவர் பெற்றது	அவா பெற்றது
,	15	போக்கோக்குய	போர் போக்குய (?)
,	24	மிகுதிக்குறை	மிகுதிகுறை
540	33, 34	அறிதல்(5)செய்யா	அறியாதொழிதல்(5)
		தொழியவாண்ணது	செய்யவாண்ணது(?)
541	3	ஸ்வருபஜ்ஞான முடையாரோடு	ஸ்வருபஜ்ஞானவைலக்ஷண்
		வைலக்ஷண்யாநு	யாநு (?)
543	21	ச்சுருஷ்ண	(திங்கள்திருமுகத்து) க்சுருஷ்ண
547	21, 22	தத்ஸம்பந்தி, ஸம்பந்திகள்	தத்ஸம்பந்திகளும் (?)
552	10	முறையறுதிப்	மறையறுதிப்
556	3	ஆலோகாலாபாத்யநாநு பாவிகத்வத்தாலும்	ஆலோகாலாபாத்யநநு பாவகத்வத்தாலும் (?)
,	21	சொல்லுகிறார்கள்	சொல்லுகிறார்கள் (?)

## பின்மு திருத்தம்

பக்கம்	வரி	மொழி	திருத்தம்
4	29	ஸ்திதம்'	ஸ்திதம்.'
5	9	தம் திருவுள்ளந்தன்னை	தன்திருவுள்ளம் தன்னை
21	14	காட்டின	காட்டின
22	14	நினைவிட்டிப்பர்கள்	நினைவிட்டிருப்பர்கள்
60	14	பிறந்தவன், போகுத்	பிறந்து அவன் போகுத்
71	20	அபரம்	அவரம்
71	36	பில்ளை	பிள்ளை
76	16	தட்டிலிருப்பாரை	தட்டிலிலிருப்பாரை
77	26	தொடங்கி	தொடங்கி.
78	15	அவளைப்பட்டினி	அவளைப்பட்டினி
87	23	வர்ஷதி	வர்ஷது
93	14	பள்ளச்செருவில்	பள்ளச்செறுவில்
99	34	சீர்மையையுடையனுய்,	சீர்மையையுடையதாய்,
106	2	போலன்றிகே.	போலன்றிக்கே
106	31	யிருக்கை	யிடுகை
110	30	ப்ரவேஶித்த	ப்ரவேஶித்த.
111	13	அப்பாஞ்சன்னிய	அப்பாஞ்சசன்னிய
115	17	ஆழியோடும்	ஆழியொடும்
123	40	ஸ்வாபகே, ஶத்திலே	ஸ்வாபதே, ஶத்திலே
126	11	நினையா.	நினையா,
129	25	இவீக.	இவீக-
133	27	விலக்குவாருமாய்	விலகுவாருமாய்
136	5	பெருங்காற்றி	பெருக்காற்றி
136	27	குணங்களும்,	குணங்களும்.
139	13	அவனகிழிலை	அவனழிகிலை
140	6	ஜஸ்வர்யம்;	ஜஸ்வர்யம்;
147	26	ஒரு நீர்ப்	ஒரு நீர்
150	6	என்னுமத்தனை	என்னுமத்தனை.
150	29	மின்னுலே	மின்னுதே
151	6	அகுஸ்த்ய	அகுஸ்த்ய
153	1	பகடலில்	பனிக்கடலில்
156	3	நன்றென்று	நன்றென்று
160	33	நிஸ்வநநம்	நிஸ்ஸ்வநநம்
161	18	வலிக்கையாலே	வலிக்கையாலும்
163	1	நிஸ்வநநம்	நிஸ்ஸ்வநநம்
163	7	றறிகுந்து	றறிந்து
170	16.	—	— 1.
172	25	யுத்தி	யுக்த
183, 185 தலைப்பு		கீழ்வானம் வெள்ளென்று	தூமணிமாடத்து
189	21	எல்லைபோலே.	எல்லைபோலே.

191	23	போலே.	போலே,
200	32	யொழியமத்தனை	யொழியமத்தனை
203	12	நில்லையோ	நில்லையே
203	13	உனக்கு?	உனக்கு.
208	26	பாஹ்யம்	ந பாஹ்யம்
208	27	கிஞ்ச ந	கிஞ்சந
220	6	தவாம்	தம்
225	20	ஆஸ்ரிதஶத்ருக்களிடத்தில்	இவர்க்கு
237	11	பர்யுஷி	பீஷி
252	19	கணையென்றது	சுணையென்றது
283	17	காஷாயினோ	காஷாயினே
284	29	காஷாயினோ	காஷாயினே
293	19	தாழநின்றஞ்சிலும்	தாழநில்லானகிலும்
307	30	றிக்குமவர்களுக்கு	றிருக்குமவர்களுக்கு
308	7	போன்றவளே.	போன்றவர்கள்.
315	31	தடதெளி	தடதெளி
320	22	கம்புக்கற்றையும்	கம்புங்கற்றையும்
322	7	தயிப்பமும்	தயிர்ப்பமும்
323	6	அவதி,யில்.	அவதி,யில்லை.
324	31	1 “அவச்யம்	3 “அவச்யம்
324	32	2. “குஜௌர்	4. “குஜௌர்
324	35	3. “ஸ்நுஷா	5. “ஸ்நுஷா
326	4	(சீரார்வளையாலிப்ப வளையை யேறக்கடுக்கித்)	(சீரார்வளையாலிப்ப) வளையையேறக்கடுக்கித்
329	2	தடதெளபாஹு-	தடதெளபாஹு-
343	2	தளித்து	தனித்து
344	24	அவனுக்கு நெரும்பு	அவனுக்கு நெருப்பு
345	12	கோபீஜன்	கோபீஜந
346	15	அவன் பாலமே	அவன் பாலமே
347	33	வல்லபா;	வல்லபா:
348	10	காதி:	காதி:
350	24	அவன்	அவன்
354	34	முன்னே,	முன்னே.
366	6	நயங்கிய	நயந விஷய
371	18	யுண்டானலும்	யுண்டானல்
371	32	உக்த்யா	யுக்த்யா
372	15	கரை	கரை
373	17	முருக்கி	முறுக்கி
375	28, 29	நிறப்பும்	நிரப்பும்

376	10	புறப்பட	புறப்பட
387	1	அதுக்கு வந்தது	அதுக்கு வந்தது
390	14	ஸ்ரீந்யதை	ஸ்ரீந்யதை
395	31	லர்கவம்	லர்கவம்
396	26	1. “விவாஹகாலே	2. “விவாஹகாலே
397	30	வந்துபோது	வந்தபோது
398	29	வைரங்கொள்ளும்	வைரங்களும்
402	19	சக்ரவர்த்திப்	சக்ரவர்த்தி
403	29	புருஷகாரமாகப் பற்றி	புருஷகாரம் பற்றி
404	12	புறம்பே	புறப்பே
405	25	3. ‘அமர்யாத�:’	4. ‘அமர்யாத�:’
405	27	4. ‘வசஸா	5. ‘வசஸா
408	21	ஸௌஸீல்யம்	இரக்கம்
416	6	அன்று	இன்று
416	21	டிசைக்கை.	டிசைக்கை
426	7	யாம்படி	யாம்பாடி
429	29	என்னநம்	என்ன (நம்)
442	10	வருத்தம் உண்ணே	வருத்தம்-உண்ணே
466	30	போந்து	போது
467	13	அவனுடைய	அவனுடைய
472	17	அவள்	அவன்
479	15	எ. கிறது	என்கிறது
483	23	சொல்லுகை	சொல்லு
487	28	என்பாருமுண்டு	என்பாருமுண்டு
494	11	இல்லையன்றே	இல்லையன்றே
498	14	கையராயத்	கையராய்த்
501	15	உண்டோமோ?	உண்டாமோ?
511	8, 9	வேண்டுகையாலே.	வேண்டுகையாலே,
515	3	அவ்விடத்தில்	அவ்விடத்தில்.
516	7	இவ்வார்த்தையும்	இவ்வரத்தையும்
		துறப்புக் கூட்டில்	துறப்புக் கூட்டில்
		(ஸாரமும் அஸாரமும்	(ஸாரமும் அஸாரமும்
		சேர்ந்த கூட்டில்)	சேர்ந்த கூட்டில்)
517	15	கேள்வி	கேளாய்
520	6	குறையில்லை; அவ்விடத்தில்	குறையில்லை
522	8	என்கிறபடியே-	அவ்விடத்தில்;
524	34	கொடுக்க ஒரு	என்கிறபடியே
536	6	இங்கு; தயிர்	கொடுக்க; ஒரு
538	7, 8	ப்ரஹ்மவிதைவா	இங்கு தயிர்
539	28	நமக்கு	ப்ரஹ்மவிதை இவ
540	30	ஸம்ருத்தையைக்	தமக்கு
542	29	நிழம்ந்த நம்	ஸம்ருத்தையேக
547	8	பகுவதைநு	நிகழ்ந்தனன்
556	2	விப்ரகர்ஷாத்தயு	பகுவதைநு
556	27	வேண்டும்.	விப்ரகர்ஷாத்தயு
559	9	மலர்த்திரு	வேண்டும்
			மலர்த்திரு

ஆரம் அல்லது முழுவடிவம் தெரியாத

## ப்ரமாணங்கள்

[அறிந்தவர் தெரிவித்தால் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்]

1. அச்யுதாஹம் தவாஸ் மீதி ஸைவ ஸம்ஸார பேஷஜம் । (10)
2. அநந்தபோக, பர்யங்கே நிழன்னம் (23)
3. அபரிமித குணக, ஜெண்ளக, மஹாரணவ (37)
4. அலப்யலாபோ யோக: ஸ்யாத் கேஷம் தத்பரிரகஷணம் (50)
5. அவஸ்யம் பிதுராசாரம் (52)
6. அஸ்தமிதாந்ய பாவா : (59)
7. அஹமபி ந மம | ப,க,வத ஏவாஹமஸ்மீத்யேவம் அமதாம் யோஜயத்யதோநமஇதி || (70)
8. அஹம் ஶிஷ்யா ச துராஸி ச ப,க்தா ச த்வயி மாத,வ | மத்க்ருதே ஸர்வபூதாநாம் லகூபாயம் வத,ப்ரபோ || (வராஹபுராணம்?) (74)
9. ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் புரவுமணி ஸ்திதம் | உப,யோரேஷ ஸம்பந்தோ ந பரோபிமதோ மம || (447)
10. ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி தே ஸ்வஸ்த்தாயாம் ஸ்ப்ருஹா யதி | ஆத்மதுரஸ்யம் ஹரே : ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதுர ஸ்மர || (82)

[ஷிஷ்ணுதத்வம்?]

11. வைகுண்டே, து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜநார்த்த,ந: | உப,ாப்யாம் பூ,மி நீளாப்யாம் ஸேவித: பரமேஶ்வர : || (118)
12. (பித்ரு மாத்ரு ஸாதப்ராத்ரு துராரமித்ராத,யோபி வா |) ஏகைபூல லாப,ாய ஸர்வலாப,ாய கேஷவ: || (128)
13. ஒக,மேக, ஸ்வந : க்ருஷ்ண : (139)
14. கொநு நாம ஹரேர் விஷ்ணே : தேவதேவஸ்ய ஶார்ங்கி,ண: | ஸ்ருண்வந் ஸ்மரந் வா கதுயந் த்ருப்திம் யாதி தி,வாநிஶம் || (151)
15. கோபஸ்தரீ குலமதி, கோத,யோபதி,ஷ்டம் க்ருஷ்ணகு,யம் ப்ரணவமிவாதி,காரிஜூப்யம் | தத் த்ரிம்ஶத்பரிமிதபத்து - மார்க்க,ஸீர்-ஷி-ப்ராரப்தோத,ாத்ஸவமயோசிதம் ப்ரஸித்த,ம் || (185)
16. கோபி ஜந வல்லப, : (188)
17. க்ருதவத்ய க்ஷதிரவத்ய : ப,பூ,வ : புத்ரஜூந்மத : | ஃதுர ச க்ருஷ்ண உத்பூதஸ் ததுரப்ரப,ாகுதி மே வரஜே | ஃவத்துருக்த,ம் ஸமுத்பூதம் தாவதேவ க்ருதம் ப,வேத || (193)

18. சண்டப்ரசண்டெள ப்ராக்துவாரே யாம்யே புது ரஸாபுத்ரகெள |  
வாருண்யாம் ஜயவிஜையெள ஸெனம்யே தாத்ருவிதாத்ருகெள ||  
துமுது : குமுதாகஷிஸ்ச புண்டுகோடுது வாமந : |  
ஸங்குகர்ண : ஸர்ப்பநேத்ரஸ் ஸ்முக : ஸுப்ரதிஷ்டித : ||

(பாஞ்சராத்ரம?) (195)

19. சந்த்ரபாஸ்தர வர்ச்சஸம் (199)  
20. தாத்ரா துவிதா லகுர் மஹி [மஹீஸார கோத்ர மாஹாத்மயம?] (287)  
21. தீர : ஶரணமுபாகுத : (288)  
22. மத்புக்தம் ஸ்வபசம் வாடிபி நிந்தாம் குர்வந்தி யே நரா : |  
பத்மகோடிஶதேநாபி ந கஷ்மாமி வஸாந்தரே || [வராஹபுராணம?] (290)  
23. ஸ்திதே மநஸி ஸாஸ்வஸ்தே, ஶரீரே ஸ்தி யோ நரா : |  
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஶ்வரூபஞ்ச மாமஜம் ||  
தநஸ்தம் ம்ரியமாணம் து காவ்டு பாஷாண ஸந்திபும் |  
அஹம் ஸ்மராமி மத்புக்தம் நயாமி பரமாம் குதிம் ||

[வராஹபுராணம?] (315)

24. (அத்யந்த புக்தியுக்தஸ்ய) ந ஶாஸ்தரம் நைவ சக்ரம : | (317)  
25. லோகாம்ஶ்ச லோகாநுகுதாந் பஶுமீம்ஶ்ச  
ஹித்வா ஶ்ரிதாஸ் த்வச்சரணைதபத்ரம் |  
பரஸ்பரம் தத்குணவாது ஶீது,-  
பீழுஷநிர்யாபித தேஹ யாத்ரா : || (366)  
26. காச்சுதாம் தூரமத்வாநம் த்ருஷ்ணைமுர்ச்சித சேதஸாம் |  
பாதே, யம் புண்டரீகாக்ஷி நாம ஸங்கீர்த்தநாம்ருதம் ||

[காருட புராணம?] (373)

27. பாபிஷ்ட : கூத்ரபந்து, ஸ்ச புண்டரீகஶ்ச புண்யக்ருத |  
ஆசார்யவத்தயா முக்தெள தஸ்மாதாசார்யவாந் புவேத || (376)

(பராசரஸ்மிருத?) (429)

28. புருஷார்த்தோயமேவைகோ யத் கதாஸ்ரவணம் ஹரே : (பாரதம?) (388)  
29. (இங்கிதஜ்ஞாஸ்து மகுதா : ) ப்ரேக்ஷிதஜ்ஞாஸ்து கோஸலா : |  
(அர்த்தோக்தா : குருபாஞ்சாலாஸ் ஸர்வோக்தா துக்ஷிணைபதா : ||) (413)  
30. புராஹ்மே முஹுர்த்தே சோத்தாய சிந்தயேதாத்மநோ ஹிதம் |  
ஹரிர் ஹரிர் ஹரிரிதி வ்யாஹுரேது, வைஷ்ணவ : புமாந் ||  
31. பார்க்குவோ தீர்க்க, ஸத்ரேண வாஸாதேவம் ஸநாதநம் |  
அபி, புஜ்ய யதாந்யாயம... [திருமழிசை மாஹாத்மியம?] (446)  
32. ந மந்தாராயா நச மாதுரஸ்யா தோஷோ ந ராஜ்ஞோ ந ச ராகுவஸ்ய |  
பத்பாபமேவாத்ர நிமித்தமாஸீத் வந்பரவேஶே ரகுநந்தனஸ்ய ||

(ரா. அ?) (461)

33. மதுரா நாம நகூரி புண்யா பாபஹீ ஶபா |  
யஸ்யாம் ஜாதோ ஜகந்நாதாஸ் ஸாகஷாத் விஷ்ணுஸ் ஸநாதந : || (464)
34. மந்த்ரோ மாதா (470)
35. மந்த்ரித்தம் க்ருதம் பாபமயி புண்யாய கல்பதே (471)
36. யேத யேந தாதா குச்சுதி தேந தேந ஸஹ குச்சுதி |  
தத்யதா தருணவத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் சுராயா வா  
ஸத்வஸநுகுச்சேத் ததாப்ரகாரம் || [பரமஸம்ஹிதா? ](499)
37. யயெள தூர்யப்ரனைதேந பேரீனும் ச மஹாஸ்வதை : | (513)
38. யா: காஸசந க்ருதயோ மம புவந்தி,  
தாஸா மம மதா நாஸ்தி, புகுவத ஏவ தா: (522)
39. யேஷாம் த்ரீண்யபதாநாநி யோநிர் வித்யா ச கர்ம ச |  
தே ஸெவ்யாஸ் தைஸ்ஸமாயுக்த: ஸாஸ்த்ரேபுயோயி விஶ்விஷ்யதே || (531)
40. ராமஸார்த்துஙலம் (552)
41. அஹம் மத்ப்ராப்த்யபாயோ வை ஸாகஷால் லக்ஷ்மிபதி : ; ஸ்வயம் |  
லக்ஷ்மி: புருஷகாரேண வல்லபா ப்ராப்தியோகி,நி |  
ஏதஸ்யாஸ்ச விஶேஷநோடயம் நிகுமாந்தேஷ்டா ஶப்த்யதே ||  
[பாஞ்சராத்ரம் ?] (565)
42. வரம் ஹாதவறை ஜ்வாலா பஞ்ஜூராந்தர்வ்யவஸ்திதி : |  
ந சௌரிசிந்தா விமுகங்ஙந ஸம்வாஸ வைஶஸம் || (குருட, பூர்வ?) (577)
43. வல்வவீவதாநோச்சிஷ்ட பவித்ராதாரவித்தரும : (579)
44. ஸர்வே வேதாஸ் ஸர்வ வேத்யா : ஸஸாஸ்த்ரா :  
ஸர்வே யஜ்ஞஸ் ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண : |  
விது : க்ருஷ்ணம் புராஹ்மனுஸ் தத்தவதோ யே  
தேஷாம் ராஜந ஸர்வயஜ்ஞா : ஸமாப்தா : || (592)  
(தாநதரம் - வேத்யுதாஹரணம?)
45. ஸ்ரேயாம்வி புஹாவிக்நாநி புவந்தி மஹதாமயி |  
அஸ்ரேயவி ப்ரவ்ருத்தே து குத்ர யாந்தி விகாதகா: || (637)
46. பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பங்கூந் ஸகீந் குருந |  
ரத்நாநி தந்தாந்யாநி கேக்தராணி ச சுருஹாணி ச ||  
ஸர்வதர்மாமஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாமஸ்ச ஸாகஷராந |  
லோக விக்ராந்த சரணேன ஶரணம் தேவங்ரஜம் விபோ |  
[விஹகேஸ்வர ஸம்ஹிதை ? ] (655)
47. ஸ்நாத்வா புஞ்ஜீத (உண்பது பற்றிய ஸாஸ்த்ரவிதி) (713)
48. ஸ்யாலோயதா நந்தகோபஸ்ய மிதிலீஷா குவாம் பதி: || (719)

## ப்ரமாணைகரபரிசில்டம்

[திருப்பாவல் வ்யாகுயர்ன் ப்ரமாணத்திரட்டில் சில ப்ரமாணங்களின் முழு வடிவமும், சிலவற்றின் ஆகரமும் நமக்குக் கிடைக்கவில்லை. இவற்றின் பட்டியலைப் பல ஸ்வாமிகளுக்கு அனுப்பினோம். அவர்களில் சில ஸ்வாமிகள் (முன்னுரையில் குறிக்கப்பெற்றவர்கள்) சில ஸ்வோகங்களுக்கு முழுவடிவமும். ஆகரமும் குறிப் பிட்டனுப்பினூர்கள். அவை தேவையான இடத்தில் அர்த்தத்துடன் கீழே அச்சிடப் படுகின்றன. முதலில் உள்ளது ப்ரமாணத்தின் எண்.]

6. “தேவாஸ்சாக்நி முகாः” என்று மஹாபாரதம், ஶாந்திபர்வம் — மோகஷத்ரமம் 341—51 (கீதா பிரஸ் பதிப்பு). “அக்நிமுகா வை தேவாः” என்று இல்லை. “அக்நிரமுகம் ப்ரதாமோ தேவதாநாம்” என்று காட்டுக்கலம்ஹிதை (4—16). இலும், ஜதரேய ப்ராஹ்மணம் (1—4—8). இலும் காண்கிறது. “தேவர் களுக்கு அக்நியே முக்கியமான முகம்” என்று பொருள்.

74. இதன் முற்பாதி வராஹபுராணம் [121—11] ல் காணப்படுகிறது. பிற்பாதி இல்லை.

77. ஆகரம் [பாகவதம் 10—14—32]

90. ஆகரம்—பாரதவாஜஸ்ரீளத ஸ-அத்ரம் பர்ஶ்நம் 11, ஸ-அத்ரம் 1.

95. ஆஷாடே, பூர்வபாஸ்குந்யாம் துளவலீகாநநோத்பவாம் |  
பாண்ட்யே விஶ்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயிகாம் ||

[ஆண்டான் திருநகஷத்திரத் தனியன்; ‘ஆஷாடே,’ என்னுமிடத்தில் ‘கர்க்கடே’ என உள்ளது. முற்சேர்க்கையில் பக்கம் 31 பொருள் காணலாம்.]

126. ஆகரம்—விஷ்வக்ஷேநஸம்ஹிதை [1-6-39] [பதிப்பு?]

161. ஆகரம் பாரதம்-உத்யோக, 70—5. [கீதா பிரஸ் பதிப்பு] கடைசிப் பாதாம் “க்ருஷ்ண பவநி ஸாத்வத: (ஸாஸ்வத:)” என்று காண்கிறது.

214. ஆகரம்—பாத்மஸம்ஹிதை 17—53. [பாஞ்சராத்ர பரிஶோதந பரிஷத் பதிப்பு] த்ரிவிக்ரமமூர்த்தி பிழ்பாத்தை அமைக்கும்போது பறையை அடிக்கும் ஜம்புவானைச் சுவரில் அமைக்கவேண்டும் என்று விதிக்கும் வாக்யம் இது.

260. தவயோபதி, துஸ்ரக்கந்தவாலோகங்கார கர்ச்சிதம: |

உச்சிஷ்ட போஜிநோ தாவா: தவ மாயாம் ஜயேயதி ||

[பாகவதம் 11—6—46]

[உன்னால் அனுபவிக்கப்பட்டு அருளப்பட்ட மாலை, சந்தஸம் முதலான நறு மணப்பீருள்கள், வஸ்திரம், ஆபாரணங்கள் ஆகியவற்றுல் அலங்கரிக்கப்பட்டவர் களாய், நீ உண்டு மிகுந்த ப்ரஸாதங்களை உண்ணும் அடியவர்களான நாய்கள் உள்ளு மாண்யயை விவல்கின்றோம்.]

331. நாராயணஸ்தவம் நஷ்டி ஸர்வதேவஹிநாம்

ஆத்மாதிஸ்யதி, ஶோதிகீஸ்வோகஸாகநி [பாகவதம் 10—14—14]

நாரங்களான எல்லா ஜீவர்களுக்கும் நீ ஆத்மாவாழிருக்கிறோய்; அவர் பாகங்களும், நியமிப்பவனுக்குமிருக்கிறோய்; நாரங்களாகிற எல்லாவும் நீ காணபவனுமிருக்கிறோய். (இக்காரணங்களால்) நீ நாராயண

362. ஆகரம்—நாரதபில்ராஜகோபநிஷத்—த்ருதியேபதேஷ:

285. மஹாபாரதத்தில் காணப்படவில்லை. ஶாரங்க, தருபுத்துதி யில் [Dr P Peterson 1888 ல் தொகுத்தது] ஸபாவிதரத்தெபாண்டா சாரம் பக்கம் 262ல் தஸ்யா: பத்தமபலாஶாக்ஷயா: தந்வயா: தழ்ஜாநம் கநம் | த்ருஷ்டம் ஷகிபிரயாபி, ஸதா: புபூவம்மங்கா யடு: || 28  
என்று உள்ளது. பொருள் ஏறக்குறைய அதுவே.

432. ஆகரம்—விஷ்ணுதர்மம்—3

433. ஆகரம் வேதார்த்தஸங்கரஹம்—இறுதி வாக்யம்

447. ஆகரம்—அமரகோசம் 1—ஸ்வர்க்க—28 [அடையார் பதிப்பு] சில பதிப்புகளில் இல்லை.

454. ஆஸாமஹோ சரணரேணுஜாஷாமஹநம் ஸ்யாம்  
புருந்தாவநே கிமபி குஸ்மலதொஷதி, நாம் |  
யா துஸ்த்யஜம் ஸ்வஜநமார்யபதாம் ச ஹித்வா  
பேஜார் முகுந்தபதாவிம் ஶ்ருதிபீர் விம்ருக்ஷயம் ||

[பாநாவதம் 10-47-61]

[எந்த கோபிகள் விடவொண்டுத உறவினர்களையும், நல்லோச்களுக்குரிய (பாதிவரத்யம் முதலான) தர்மங்களையும் விட்டு மறைகள் தேடியோடும் முகுந்தனின் அடிச்சுவட்டை அடைந்தனரோ, அவர்களுடைய அடிப்பொடிகள் பட்டவையாய், புருந்தாவனத்தில் உள்ளவையான புதர், கொடி. மூலிகைச்செஷ் ஆகியவற்றில் ஏதாவதொன்றுக நான் ஆகப்பெறவேணும்.]

457. துலாயாம் ஜாயதே ஶீதம் வருஶ்சிகே து ப்ரவர்த்ததே |

த, நுஷி த, நுராகாரம் மகரே குண்ட, லாக்ருதி ||

கும்பே, ஶீதமஶீதம் ச மிநே ஶீதநிவாரணம் || [ஆகரம் தெரியவில்லை]

[ஜப்பசி மாதத்தில்குளிர் உண்டாகிறது; கார்த்திகையில் வளர்கிறது; தாநுர்மாத மான மார்கழியில் (அம்புடன் கூடிய) வில்போல் வருத்துகிறது. கை மாதத்தில் குண்ட, லம் போல் சுழன்று சுழன்று வீசுகிறது, மாசியில் குளிரும் உட்னோம் கலந்து உள்ளது. பங்குளியில் குளிர் நிங்குகிறது.]

471. மந்நிமித்தம் கருதம் பாபமிதி ந, ரமாய கல்பதே |

மாமநாத, ருத்ய த, ரமோகி பாயம் ஸ்யாந்மத்ரபாவத: ||

[திருமலையாழகில் எடுத்தானப்பட்டுள்ளது]

[ஸர்வேஶ்வரனுள் என்பொருட்டுச் செய்யப்பட்ட பாபமும் என் ப்ரபாவத்தால் புண்ணியசெயலாகவே ஆகிறது; என்னைக் கைவிட்டுச் செய்யும் புண்ணியமும் பாபச் செயலாகவே ஆகிறது.]

503. ஆகரம்—ஜாடாலோபநிஷத்—காண்டம் 4.

597. ஆகரம்—மஹாபாரதம்—பண்டர்கார் பதிப்பு 8-694-1. க்ருஷ்ண சார்யர் பதிப்பு ஶாத்தி 163—30 ல் சிறிது பாட, பீ, துத்துடன் காண்கிறது.

733. ஹேமந்தே ப்ரத, மே மாவி நந்த, ஸ்ரஜாகுமாரிகா: |

கேருர் ஹுவிஷ்யம் புஞ்ஜாநா: காத்யாயந்யர்ச்சந வ்ரதம் ||

[பாநாவதம் 10-48]

[ஹேமந்த குதுளில் (முன்பனிக்காலத்தில்) முதல் மாதமான மார்கழியில் பாடுபிலுள்ள சிறுமிகள் ஆஹார நியமமுடையவர்களாய், தூர்மலை தும் சீரதத்தை அனுஷ்டித்தனர்.]

## பதிப்பரீமியின் முன்னாலை

“அஞ்ச குடிக்கொகு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சிநிற்கும் ஆய்வாய், பிஞ்சாய்ப்பமுத்தானை ஆண்டாளை” என்று மாமுனிகள் உபதேசரத் தலையில் அகுளியபடியே, ஆழ்வார்கள் அகைவர்க்கும் ஞானப்பெண்ணாகப் பூவள் பெய்யாழ்வார் பெற்றெடுத்த பெண்மீன்ஜையாகிற ஆண்டரள். அவள் ரிய நில்யப்பிரபந்தங்கள்— திருப்பாவை, நாச்சியார் திருமொழி என இரண்டு. பிரபந்தமான திருப்பாவை மார்கழியில் ஆயிரக்கணக்கான இடங்களில் பலரால் யசிக்கப்பெறும் பெருமையைப்பெற்றது.)

ஸகலசால்ஸ்த்ரங்களிலும் முள்ள எல்லா அர்த்தங்களும் இத்திருப்பாவையில் நீந்திருக்கின்றன:— (1) “நாராயணன்” (1) ஆகையாலே மேன்மையையும் விந்தன்” (28, 29) ஆகையாலே நீர்மையையும் உடையவனே பரர்பொருள் (2) “எற்கும் ஏழைப் பிறவிக்கும் உள்றங்கோடு உற்றோமே ஆவேர்ம்” (29) எங்கையாலே வாச்சேஷாத்வழும் ஜீவஸ்தூபம் : (3) “கறவைகள்” பாசுரத்தின்படி “நாமேசரா நமக்குத் தஞ்சமல்ல; நாராயணனே உபாயமாவான்” என்னும் உபாய நுபம் (4) “சிற்றஞ்சிறுகாலே” (28) பாசுரத்தின்படி “உனக்கே நாம் ஆட்செய்வோம்” பிறபடியே அவனுகந்த கைக்களியமும், எழுப்பும் பத்துப் பாசுரங்களின்படி வாதாக்களியமுமே பலவளவுபம் (5) “பேய சீழையும் புகுதநுவான் நீன் மும்” (6) எனப்பட்ட புண்யபரபங்கள் தொடக்கமாகப் பதினைந்தாம் பாட்டில் ஏத்தப்பெற்ற பாக்காவதாபசாரமிருக உள்ளவை அகைத்தும் விரேதிழஸ்வருபம் என்று நீதுபஞ்சகமும் இந்திருப்பாவையில் அழகாக விவரிக்கப்பெற்றன.

இந்தத் திருப்பாவைக்குப் பரமகருணைக்ரான பெரியவரச்சான்பிள்ளை “மூவாயிரப்படி” ரும் தலைசிறந்த வியாக்கியானத்தை அகுளினார். இது காலகேஷபுக்காரந்தாகா வாங்கவர்களால் கொள்ளப்பட்டிருந்தமையால் இதற்கு மூன்று அதும்பதவுரைகள் கேள்வுகளை இயற்றப்பெற்றன. (இவற்றில் பெரிய அகும்பதவுரை ஒன்றே தமிழில் கிருஷ்ணமாசாரியர் ஸ்வாமி பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற இரு உரைகள் ம் தெலுங்கு விபியிலேயே உள்ளன. பெரிய அகும்பதவுரையும், சின்ன அரும் முரையும் வ்யாக்கானம் முழுவதற்கும் உள்ளது. குட்டி அரும்பதவுரை பதினாறும் குட்டி வரையிலேயே உள்ளது.) மூவாயிரப்படிக்கு விவரணமாக க்குத்திருவீதிப்பிள்ளையின் தீரண்டாவது குமாரராய், ஆசார்ய ஹருநாயகாரரான கிய மணவாஸப் பெருமான் நாயனால் ஆக்ரூயிரப்படி வ்யாக்கானம் அகுளிச்சியப்பட்டது. நம்பிள்ளையின் சீடரான சுயண்ணிமாதாவரின் குமாரகும் சீடருமான நாயரின் சீடரான நாலூர்ப்பிள்ளை என்னும் ஸ்மநாக்கேலேஶாரின் குமாரகும் சீடருமான வருஜர் என்னும் நாலூரச்சாந்பிள்ளையின் சீடரான திருநாயகாபுரத்து ப என்னும் ஜிநந்த்யாசார்யர் இத்திருப்பாவைக்கு சுராயிரப்படி, நாலூயிரப்படி னும் இரு வ்யாக்கானங்களை அகுளினார். ஜீவதாஷர் சுத்த ஸ்தவம் தொட்டா யப்புவாயியும், வானமாமலை மடைஸ்தாபகரான ஜீயர்ஸ்வாயியும் ஸ்வாப ஸ்வாம்யக், யானங்களை அகுளியுள்ளனர். இந்த நாலூ வ்யாக்கானங்களும் இரு சபதேஷ வ்யாக்கானங்களும் பலரால் பலதுறை நானிடி விபியிலும் தெலுங்கு யிலும் பதிப்பிக்கப்பெற்றுள்ளன) இவற்றில் ஆங்காரச்கு பல பாடப்பிற்கெள்ளுள்ளன. வைப்பினாத்தையும் ஒரே ஸம்புட்டமாகப் பாடுபேஷதங்களுடன் ப்ரமாணத்திரட்டு முக மாவற்றுடன் பதப்பிக்க வேண்டும் என்னும் ஆகை நமக்கு கூடுநாளாக உள்ள நல்லப்ரதாய ச்சாந்தப்ரகாஶதலைநிதியின் கலைநாடா ஸ்ரீ. உ. கே. மதுபி, வேஷகம் வீந்த நாலூம்ஜூராய்வஸ்மியுங் நியமாத்தினால் ஓப்பெறும்பணியை காட்டியேன் குறுக்கொண்டு அச்சிடத் தெரடங்கினேன்.

இதற்கு அடியேனுக்கு உதவிபுரிந்த மஹலைப் பலர். ஸ்ரீ. உ. வே. திருநாள் (ப்ரதிவாதிபுயங்கரம்) P. B. K. ஸ்ரீநிவாஸாசார்யஸ்வாமி தெலுங்கு லிபியிலிருக் கின்ன அதும்பதவுரையையும், குட்டி அரும்பதவுரையையும் தமிழில் பெயர், எழுதுவதிலும், பிழைத்திருத்தம் முதலான வகைகளிலும் உதவியருளினார். திருப்பு ஸ்ரீ. உ. வே. தி. அ. சிருஷ்ணமாசார்யஸ்வாமி ஸ்ரீவைஷ்ணவ கூரந்தமுத்தாபகலைபையார் தெலுங்கு லிபியில் அச்சிடப்பெற்ற முன்று அரும்பதவுரைகளுடன் கூடிய மூலாயிரப் பு ஆரூயிரப்படி சுராயிரப்படி நாலரயிரப்படிப் பதிப்புகள், காஞ்சி ஸ்ரீ. உ. வே. ப்ர. அண்ணாஸ்கராசார்ய ஸ்வாமியாலும், மயிலை மாதவதாஸ்தலை தமிழில் அச்சிடப்பெற மூலாயிரப்படி ஆரூயிரப்படிப் பதிப்புகள் ஆகியவற்றிலுள்ள பாடுபோதுங்களையுத் தம்மால் ஊகிக்கப்படும் பல பாடுத்திருத்தங்களையும், பிழைத்திருத்தங்களையும் குறித் தெரியுமிய மஹோபகாரம் செய்தருளினார். இப் பாடுபோதுங்கள் இந்நாளின் இறுதிய தனியாக அச்சிடப்பெற்றுள்ளன. இப்பாடுபோதுங்களில் பல உண்மையா பாடுங்களையிருக்கும் தகுதி பெற்றிருக்கின்றன. மதுரைப்பேராசீரிய Dr. R. அரங்கராஜன் ஸ்வாமி இந்த வ்யாக்யானங்களில் காணப்படும் ஜதிஹ்மகளைத்தொத்து எழுதி அவற்றில் பலவற்றுக்கு விவரணாமும், தமிழ் அருங்கொல் அகுதியும். பெயர்கராதியம் எழுதி, சில பிழைத்திருத்தங்களையும் குறித்தெழுச்சி உதவினு வியாக்கியானங்களில் எடுக்கப்பட்ட சில மிரமாணங்களின் ஆகரமும், முழுவடிவம் எழுதி உதவியவர்கள் ஸ்ரீ. உ. வே. (1) N. C. V. நரசிம்ஹாசார்யஸ்வாமி, கடைக்க ஸ்ரீபகவதர் ப்ராஜக்ட், திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி. (2) கா. ஸ்ரீநிவாஸாசார்யர் (கா. ஸ்ரீ. ஸ்ரீ.) ஸ்வாமி, 83, ஸ்ரீநகர் காலனி, ஷைதராபாத். (3) திருப்பதி. அ. சிருஷ்ணமாசார்யஸ்வாமி (76, ஸந்திதி விதி, காஞ்சி-3). இவை இறுதிய ப்ரமாணாக பரிசீலித்து தரப்பெற்றுள்ளன. (திகுக்குடந்தை மேலக்கொட்டையூர் சத்ம நாபய்யங்கார் ஸ்வாமி சில பிழைத்திருத்தங்களைக் குறித்தெழு உதவினார். பல ஸ்வாமிகள் குறித்தெழுதிய பிழைத்திருத்தங்களும் அடியேனுல் குறிக்கப்பெற்ற பிழைத்திருத்தங்களும் இந்நாளின் இறுதியில் அச்சிடப்பெற்றுள்ளன. இப்பின் திருத்தங்களை முதலில் செய்து கொண்டு, பாடுபோதுங்களை அந்தந்தப் பக்ககளின் அடியில் எழுதிக்கொண்டு கூரந்தமுத்தை ஸேவிப்பது நலம். ஸுதார்சன குருபுத்திரர்களில் ஒருவரும், நமக்குத் துணையாகப் பல வருடங்களாக நம் வெளியிகளுக்குப் பல வகைகளிலும் உதவிவருபவருமான திருவெள்ளறை மேலத்திருமாளின் ஸ்ரீ. உ. வே. சௌலம்யநார்யணசார்யஸ்வாமி திவ்யப்ரபந்த மேற்கொள்களின் ஆகரகளைத் தேடி எழுதுவது, புருபத்தைத் திருத்துவது, ஸம்பங்குத ப்ரமாணங்களை அவரிகைப்படுத்துவது முதலான பலவகைகளில் இப்பதிப்புக்கு உதவினார். இந்தஸ்வாமிக அஜைவர்க்கும் ஸ்ரீவைஷ்ணவவுலகம் பல்லாண்டு பாடக் கடமைப்பட்டுள்ளது.

இத்திருப்பாவைக்கு ஸ்ரீவைஷ்ணவஸ்துர்ஷன் ஸ்ரீஸ்வத்திமாலா ஸ்துபகரா எந்தையார் நாத்திருவருடங்களுக்கு முன்பே எழுதிய எளியநடைவெரணத்தினான்காம்பதிப்பு அவரது நூற்றுண்டு விழா நினைவுமிலராக அன்மையில் வெயிடப்பெற்றுள்ளது. (கு 20 விலையில் ஸுதார்சனம் காரியாலயத்தில் கிடைக்கும் நாச்சியார் திருமொழி வ்யாக்கங்களும் எனிய நடைவெர்வாத்துடன் ப்ரபவ ஜப்பச திருமூலத்தில் வெளியிடப் பெற்றுது. (கு 40 விலையில்) நம் காரியாலயத்தில் கிடைக்கும்.

திருப்பாவைக்குள்ள எல்லா வ்யாக்கங்களையும், ப்ரமாணத்திரட்டு முதலா வற்கேடு அளிக்கும் இந்நாளைப்பெற்று ஆத்திரவுலகம் பயனடைந்து, புதூவத்துங்கியப்பதிப்பும் இவ்வண்ணமே நிறைவடைய ஆண்டால் கருளையைப் பிரார்த்திக்கும்ப அகல ஸ்ரீவைஷ்ணவர்களையும் பிரார்த்திக்கிறேன்.

தொண்டரடிப் போடி

ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்  
'ஸுதார்சனம்' ஆசிரியர்.